

N. Gunaseelan

HARTLEY COLLEGE



MISCELLANY

NUMBERS
27 & 28

1962
1963



N. G. Maseelan

CONTENTS

HARTLEY COLLEGE MISCELLANY

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

Point-Pedro.

1962
1963

CONTENTS

	Page
1. Editorial Notes ...	1
2. Principal's Notes—1962 & 1963 ...	4
3. The Late Mr. S. T. Samuel ...	9
4. Students' Section :	
(i) Moonlight ...	16
(ii) Our Botanical Trip to the Hills ...	18
(iii) Birds and their Ways ...	20
(iv) You Young Biologists, Who am I ? ...	23
(v) My Tour to Australia ...	24
(vi) My Experience in Fishing ...	30
(vii) A Walk Through the Jungle ...	32
(viii) Test Cricket ...	33
(ix) Life of a Beggar ...	33
(x) A Cycle Tour ...	34
(xi) A Football Match ...	35
(xii) எது வாழ்வு ? ...	36
(xiii) கம்பர் கவியமுதம் ...	39
(xiv) சிந்தையில் மலர்ந்த செந்தமிழ்க் கவிஞன் ...	44
(xv) வாழ நினைத்தால் வாழலாம் ! ...	58
(xvi) அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் ...	61
(xvii) இதுதான் உலகம் ...	64
(xviii) இலங்கையில் சாரணியம் ...	66
(xix) தேவலோகத்தில் விஞ்ஞானத் தொல்லை ...	70
(xx) ஈழத்தில் இலக்கிய வளர்ச்சி ...	73
(xxi) எதிர்காலத்தில் என் தொண்டு ...	76
(xxii) இந்திய-சீன எல்லைப் பிரச்சினை ...	77
(xxiii) எகிப்திய அரசன் ...	80
(xxiv) வாரி வழங்கிய வள்ளல் ...	81
(xxv) தீபாவளிப் பண்டிகை ...	83
(xxvi) அவசரக் காரனுக்குப் புத்தி மட்டு ...	84
(xxvii) மாலைக் காட்சி ...	85
(xxviii) கவிதைகள் ...	86

	Page
5. Sports Section :	
(i) Report of the Prefect of Games 1962 ...	87
(ii) Report of the Prefect of Games 1963 ..	90
(iii) Results of the Inter-House Athletic Meet—1962	94
(iv) Results of Cricket Matches—1962 ...	100
(v) Results of the Inter-House Athletic Meet—1963	106
(vi) V. T. A. Mee t1963 ...	110
(vii) Results of the Northern Group II Athletic Meet—1963	111
(viii) Results of Cricket Matches—1963 ...	112
(ix) The Late Mr. A. Rajagopal ...	117
(x) Our Examination Results ...	118
6. House Reports 1962 :	
(i) Abraham House ...	127
(ii) Kanapathippillai House ...	128
(iii) Paulpillai House ..	129
(iv) Sherrard House ...	130
(v) Thamotharam House ...	131
7. Associations 1962 :	
(i) H. S. C. Union ...	132
(ii) The Report of the Senior Literary Union ...	133
(iii) S. C. M. ...	134
(iv) Historical Association ...	135
(v) Science Association ...	136
(vi) Vth Jaffna Scout Troop ...	140
(vii) The Wolf Cub Pack ...	141
(viii) Hostel Union ...	142
(ix) தமிழ் மன்றம் ...	143
(x) Teachers Guild—1962 ...	144
(xi) கரடலிக் கல்வாரி ஆசிரியர் சங்கம் ...	145
(xii) Dramatic Performance 1962 ...	147
8. House Reports 1963 :	
(i) Abraham House ...	148
(ii) Kanapathippillai House ...	149

	Page
(iii) Paulpillai House ...	150
(iv) Sherrard House ...	152
(v) Thamotheram House ...	153
9. Associations 1963 :	
(i) Prefects Guild ...	155
(ii) Vth Jaffna Scout Troop ...	156
(iii) The Wolf Cub Pack ...	157
(iv) Photographic Society ...	157
(v) The Hostel Prefects' Guild ...	158
(vi) The Hostel Union ...	160
(vii) சைவ மன்றம் ...	161
(viii) Teachers' Guild ...	162
10. The O. B. A. (Colombo Branch) ...	165
11. Alumni Notes ...	168
12. College Office-Bearers—1962 ...	176
13. College Office-Bearers—1963 ...	182
14. Photographs—1962 ...	186
15. Photographs—1963 ...	191
16. College Calendar for 1964 ...	197
17. The Staff—1964 ...	199

HARTLEY COLLEGE MISCELLANY

No. 27 & 28

POINT PEDRO

DEC. 1963

Editorial Notes.

An Apology: The Miscellany which had been published regularly, except for a short break before 1947, could not be brought out last year owing to many factors, some of which were beyond our control. Work on the Miscellany had to be suspended at the beginning of the year, when Hartley was hit hard by two calamities—a cyclone of unprecedented fury left in its wake a sorrowful tale of destruction of buildings and furniture and consequently a dislocation of school work; even before we could recover from this shock, cruel fate removed from our midst one of our revered Vice-Principals, who passed away peacefully at Moolai during the April vacation.

A Plea for the Humanities: Many significant developments have taken place in the educational field during these two years under review. However we do not think it prudent to touch on controversial topics, when we are reminded of the changed status of schools and teachers after vesting. There are other matters of a non-controversial nature and we feel it our duty to point out these trends which if not arrested early, will do positive harm to the growing generation. First and foremost we wish to refer to the neglect of the humanities in our secondary schools today. Secondary education, not only in Ceylon but the world over tends to cater solely to the intellect at the cost of imagination and feelings. As early as the second half of the 19th century, Mathew Arnold emphasised the need for a comprehensive culture. To him a liberal education involved knowledge both of humanity and of the world. Its scope included both Nature and human nature. We have today in our country reached a stage when there seems to be a false antithesis between the humanities and science. The quantitative and qualitative changes in education, which have taken place during the last decade have made this situation inevitable. Unless this imbalance between the humanities and science is set right it will be difficult to foster the harmonious development of intellect, will and feelings, which should

be the aim of any educational system. The World Confederation of Organisations of the Teaching Profession which met in Stockholm in 1962 has drawn the attention of governments to the serious problems that have arisen in the more advanced countries from the neglect of these vital elements in man's nature. Educationists in Europe and the U. S. are today seeking means to restore the balance. Fortunately for us in the East technological progress has not assumed such gigantic proportions and we can, if we are alive to these problems, benefit by the experience of the more advanced countries. Accepting specialization as necessary and inevitable, we must see to it that it becomes the avenue to a deep and wide culture. Even if one grants that science taught with imagination could ensure a liberal education, there is no doubt that we lack the personnel who are competent to do so. We cannot afford to banish our growing generation of science students—the intellectual elite and the future leaders of the country to the non-cultural wilderness. Our school, college and university curricula and syllabi need to be revised and so co-ordinated that whether the student is learning metal work or degree physics, he should be able to acquire “a technique, a science, an assortment of general ideas and aesthetic appreciation.” We regret to note that the National Education Commission has not given thought to this problem. In three of the four distinct types of Senior Schools which they have recommended, no humanities will be taught, thus laying the foundation for a lop-sided education. Let us hope that this serious defect will be rectified by the Third Education Bill that is to be introduced shortly.

The Future of English : Another problem that causes anxiety to parents and educationists is the rapid deterioration in the standard of English. Even in a land of language fanatics and narrow-minded chauvinists, there is a place for better English. The Minister of Education ought to be commended for the relentless campaign that he is carrying on to emphasise the need for the teaching of better English in our secondary schools. The case for better English does not need repetition. With the switchover to swabasha in all subjects at all levels, the country cannot afford to remain complacent. What is required is positive measures to make the teaching of better English a reality. If English is to occupy even a second place in the secondary school curriculum, it is imperative that it should not only be taught as a compulsory second language but made a compulsory subject at the G. C. E. Level, at least for those who intend to proceed to higher studies. If English is to be taught, it must be taught well and by teachers who have been trained to teach it as a second language, using all the modern devices of

language teaching. We can profit by the experience of the U. S. and the Scandinavian countries which have developed a very efficient technique to teach English within a short period and with considerable success.

The Late Mr. S. T. Samuel: We regret to record the demise of Mr. Samuel—a veteran teacher and our beloved Vice-Principal. The late Mr. Samuel belonged to that hierarchy in school administration which is not always popular—The Disciplinarians. He was indeed a strict disciplinarian but took a genuine interest in the pupils and revealed a proper understanding of their problems, something which one wouldn't normally associate with a stern exterior. Those who know him intimately lament the passing away of a dedicated teacher and a great Christian. A fuller appreciation of his life and work appears elsewhere in this issue. We convey to the members of the bereaved family our heartfelt condolence.

Acknowledgment : We thank all the schools that sent us their magazines this year.

PRINCIPAL'S NOTES — 1962 & 1963

These Notes cover the years 1962 & 1963. Owing to circumstances over which we had little control, it was not possible to bring out a number of the Miscellany covering the events of 1962.

The Collège has changed in the composition of its pupils. After the take-over by the Government, and with the proposal to reorganise the School-system on the basis of electoral divisions, we felt that, in the new context, we would be serving the area best by becoming a Post-Primary School. In 1962, we admitted pupils to only one division of the Fourth Standard; in 1963, we could not make admissions to the Primary School for want of accommodation. At the end of this year, the Primary Section will cease to exist, and in 1964, the lowest class will be the Sixth Standard.

One factor which made inevitable this change into a Post-Primary School was the Departmental Circular No. 9 of 1962, which lowered the qualifications for admission to the H. S. C. Classes. Schools were required to keep in the H. S. C. Classes all pupils who managed to collect six passes in two sittings at the GCE (OL), and also got two credit passes at these two or further sittings. This requirement kept a very much larger number of pupils in our schools in the H. S. C. class: this meant more H.S.C. class divisions. To have these extra divisions of the top-classes, we had to drop the Primary Classes.

A word more about this Circular. Our experience has been that only pupils who have ability to pass the GCE (OL) Examination in at least six subjects including three credits at the first sitting, make good University students. To lower the standard very much below this is to keep from profitable employment those who cannot profit by staying in school. The Amending Circular of Sept. 1963 raising the qualification for admission to the GCE (AL) Classes is in the right direction.

* * * *

Early in 1963, a tornado hit Point Pedro, causing considerable damage to the School: Eight class rooms crashed to the ground, and the other parts of the school had portions of the roofing blown off. Barring one room, all others, including the Hall, laboratories, library, the administration rooms, were exposed to the elements, with considerable damage to equipment, books etc.

Repairs were in two stages. First, the class rooms which had tiles blown off were re-covered, and with the class rooms thus

restored, school was carried on in two shifts. The Senior classes met first,—from 8 a. m. to 12-45; and the second shift was from 1 p. m. till 5-45.

The second stage of the repairs, the rebuilding of the classrooms that had crashed to the ground, took nine months. Only in October 1963 did we go back to normal working hours. I must put on record the work of the teachers and pupils in the first stage of the repairs. I thank also the Puloly Multi-Purpose Co-operative Society for making it possible to return to normal hours in nine months. Mention must be made also of the following for their interest and for the prompt action taken to start on the repairs without delay—Mr. S. U. Somasegaram, the Assistant Director of Education, Northern Region, Mr. K. Thurairatnam, M.P. for Point Pedro, Mr. M. Sivasithamparam, M. P. for Uduppiddy, and Mr. K. B. Ratnayake, Old Boy and M. P. for Anuradhapura.

* * * *

Our Examination results in 1962 and 1963 have been, as usual, satisfactory. The following figures speak for themselves.

J. S. C. Examination	1962	1963	
i. No. in Class	99	100	
ii. First Div.	33	32	
iii. Second Div.	47	50	
 G. C. E. Examination	 Aug. 1962	 Dec. 1962	 Aug 1963
No. Sat	61	106	51
No. with six passes or more	31	46	27
No. with 5 passes	20	23	16
 U. P. Examination	 1961	 1962	
Admitted to Arts:	5	8	
Physical Science:	2	8	
Biological Science:	1	—	
Engineering:	5	7	
Medicine:	4	4	
Other Faculties:	Nil	2	

H. S. C. Examination	1961	1962
Passes 1st Div.	2	3
Passes 2nd Div.	11	14
References	7	10

* * * *

1963 was an unlucky year for us,—we had other losses besides those caused by the tornado. Mr. S. T. Samuel, our most senior teacher and Senior Vice-Principal died in April, after a brief illness. It was a grievous loss.

Mr. Samuel was an old pupil of this College. He passed the Cambridge Senior Examination of those days, and started as a teacher at the Wattegama English School in 1922. He entered the Government Training College and had his training 1923 and 1924, and joined Hartley as a teacher in 1925. He was with us till his death, except for a brief period in 1942, when he went to help as Principal of Kilner College, Jaffna.

He was of that old band of teachers to whom teaching was a full-time occupation. He was a capable teacher and a taskmaster who made his pupils work hard. In recognition of his work and abilities, he was appointed Vice-Principal in 1944. A man of individuality, he held differing views and often expressed himself strongly, but he had also the wisdom and discipline to accept decisions and give of his best. As the Master-in-charge of discipline, he helped to organise the Prefects Guild and to raise the level of conduct of our pupils.

As Secretary of the Vadamaradchy Teachers' Association, he organised a number of inter-school activities, and also the Teachers Educational Study Circle. He was a very enthusiastic and active member of the Ceylon National Association for the Prevention of Tuberculosis, and helped considerably the work of the Point Pedro branch.

A prominent church worker, he was a member of the Methodist Synod for several years, and held several offices. His knowledge of property and his experience of building work were of great help to the local church.

I am happy to place on record his contribution to the community as teacher and citizen.

Another whose services we lost by death was our Librarian, Mr. A. Rajagobal. He had been connected long with the school, first as pupil, then as Typist, and later as Librarian. He underwent training in Colombo in Librarianship, and organised and ran the Library on sound lines. He died in August after a spell of illness. Our sympathies to members of the bereaved family.

Two teachers went on transfer in 1963. Mr. V. K. Siva-pragasam, who joined us in 1959, after obtaining First Class Honours in Tamil at Annamalai, was transferred to Zahira College, Colombo. He was an enthusiast for all things Tamil, and helped to organise Bharathi and Valluvar Day Celebrations. He also started the Tamil Manram to make our pupils follow up the study of Tamil literature.

Mrs. G. Y. Velupillai nee Tampoe left us to be nearer her home and her ailing parents. She taught Geography and Sanskrit in the Upper Forms including the H. S. C. with success, and also proved a competent teacher of English in the Middle Forms. We thank these teachers for their services and wish them happiness in their new places of work.

In 1962, we worked through the usual programme of extra-curricular activities, but in 1963, work in two shifts and the need to vacate the class rooms as soon as class work was over, for the second set of pupils to come in, resulted in the suspension of some extra-curricular activities. Games and Athletics however did not suffer, as afternoons were available for the pupils of the Upper School. One notable event was our Cricket Team being adjudged the best School Cricket Team of the North by a panel of judges appointed by the "Ceylon Daily News". Two of our players, G. Balasingam and K. Rajalingam were also awarded the prizes for the best school boy Captain and Wicket-Keeper respectively.

* * * *

Two matters of educational importance need comment here. While in the sight of God and in the eyes of the law, all persons are of equal worth and importance, it is not true to say that all are equal in intelligence, or physical strength, artistic ability etc. The corollary to this is that pupils of differing abilities and aptitudes should have appropriate curricula provided for them. The testing of pupils to discover these qualities, and the provision of suitable curricula are jobs which the Government or the Local Authorities alone can do, and to which they must address them-

selves without further delay. As a distinguished visitor to this country, Dr. R. A. R. Tricker, a former Chairman of the Science Panel of the H. M. I. S. in England, observed during his visit to this country, it does not make sense, educationally, to have schools that are comprehensive in having pupils of varying abilities without having a comprehensive curriculum to suit these abilities. The absence of testing to sort out pupils according to ability and of curricula to suit abilities results in a great waste of the nation's wealth, and in a sense of frustration for the pupils who follow unsuitable course of study, as well as for the teachers who teach unsuitable pupils without success.

The other matter is the question of automatic promotion. Unthinking people talk of automatic promotion as the proper thing for pupils in schools. It would be the right thing in the proper context—that is, where the right kind of pupil is given instruction in the right kind of content, by the use of the right kind of method. But where the curriculum is not diversified to suit the pupils, some pupils will show themselves up to be slower than others. Detention of a pupil in the same class is not the best thing for the pupils, but at the same time, it should be obvious that promoting an unfit pupil to a higher class for which he will be less fit than before, makes less sense. Streaming of pupils and the diversification of the curriculum are our most urgent needs.

THE LATE MR. S. T. SAMUEL

I count it a privilege and an honour to be asked to write about the late Mr. S. T. Samuel. The sad news of his death came to me as a rude shock while I was away in England. The day before I left on the first lap of my journey overseas he came home with his wife to bid me good-bye. On that visit he said, "You may not find us here in Point Pedro when you return" I think he referred to the plans he had of retiring and joining his son at Peradeniya. I hadn't anticipated that the words he uttered then would mean something so tragically different. As I sat, with the letter that contained the sad news on my lap, and tried to reconcile myself to the fact that he is no more, I found it very hard to believe that I will not find him at his wonted seat the Vice-Principal's Office at Hartley and in the Point Pedro Church. He was part and parcel of these two institutions and it seemed impossible to think of them without him. During my six years of stay at Pt. Pedro, I never had an occasion to minister to him as a patient. He was always hale and hearty and seemed to enjoy robust health. That was just why it was difficult to take in the shocking news. Life's like that. "In the midst of life we are in death". As I sat and pondered, it dawned upon me that Death is the only certainty in life.

As I write I try to recollect my earlier association with him. I knew him only slightly before coming to Pt. Pedro. I first met him at our District Synods. From the way he took part in the Synod proceedings and the invaluable contributions he made, I sized him up as a man with 'real stuff'.

And then when I came to Pt. Pedro and had so much to do with him, my respect and admiration for him became all the greater with the years. During the five years I was privileged to serve Hartley as its chaplain, I used to go four days in the week to the college to teach Christianity to the Christian Students in the S. S. C. forms. During the years when these periods happened to be the first thing in the morning, I would always find him at his desk in the office with a long queue leading to it—all absentees from school with notes of excuses in their hands! He was a stern disciplinarian and was in no small way responsible for the tone of Hartley College which was so greatly appreciated by the public. My son wouldn't stay at home even when we found it necessary to stop him from school. He would say—"I can't face Mr. Samuel" and would go to school. Mr. Samuel himself had a high sense of duty and responsibility and inculcated this to his students. For some years he taught Christianity to the G.C.E. Prep. students

and to the final year students. And when his students came to me, I found that they already knew all that there was for them to know. For he would have covered the syllabus thoroughly and given them copious notes, and exercises. Everything that he ever did had the hallmark of thoroughness.


He was a loyal colleague. As his pastor, I knew sometimes he differed and differed violently from some administrative policies both at Hartley and in the Methodist Church. But he would always say, "My higher loyalties to Hartley and the Methodist Church will not make me swerve".

I had very much to do with him in the life of the Church. He was elected to a number of committees and served on them faithfully. He was much sought after, for he was a versatile and knowledgeable person with sound judgment. He served on the Swabasha Schools Committee and many other Church Committees and one cannot put down in words the contributions he made to the total life of the Church through these committees. The Methodist Church in Pt. Pedro and Ceylon is all the poorer for his loss. One thing I admired most in him was his outspokenness. He never minced words or tried to hide his feelings. He always called a spade a spade. There were times when I wished he should not attend some committee meetings! But then I knew such meetings would be the poorer for his absence. And though I knew he would not support some of the schemes I wanted to put through, still I made it a point to go in person and invite him to such meetings because I had great regard for his sound judgments. A man of convictions, he would not stoop to public opinion. I remember still, when the vote was taken at our quarterly meeting whether or not the circuit wanted Church Union, all others present voted for union. His was a lone hand that was boldly, fearlessly raised against union. Yes, he was a man of sound judgment and convictions and thought nothing of being in the minority or alone. He did what he thought was right, regardless of what others thought about the matter in question or about him. Despite violent disagreements, harsh criticisms and letting of steam at meetings, when he walked away after they were over, he was to you the friend he always had been. He never harboured a grievance or grudge.

I am personally indebted to him for the immense help he had been in my ministry here. Times without number, when some problem vexed me I would run to him for advice which he readily gave. And as often as I acted on his advice, events invariably proved he was right.



THE LATE
Mr. S. T. SAMUEL



One can write pages about him but space doesn't permit me to say here all that I would like to. Suffice to say the late Mr. S. T. Samuel was truly a great man. The aching void he has left at Hartley, in the Methodist Church in Ceylon, and in our hearts will be hard to fill. As I think of him and bemoan his loss, one thing comforts me most and that is he lived a full life. He has served God and fellow man to the best of his ability in all the ways he can. And I lift up my heart in gratitude to God for his life and service.

“For all the saints who from their labours rest
Who thee by faith before the world confessed,
Thy name O God be for ever blest”.

Rev. W. A. Rajadurai.

II

The late Mr. S. T. Samuel, Vice-Principal of Hartley College, was one of the most popular teachers in the area. Although he belonged to the new order of teachers, he possessed many an excellent and rare quality of those of the old order. His excellence lay in the very keen interest he took in the welfare of his pupils both in imparting knowledge and in moulding their character which can be only caught but not taught. His simplicity, his sincerity of purpose, his strict sense of responsibility, his devotion to duty, his high principles and last but not least of all his humble and unassuming manners had endeared him not only to his pupils and his colleagues but also to all those who had come into contact with him.

He was a pious Christian and an ardent worker of the church. He was only a lay preacher, but his preachings were as impressive as those of many a clergyman. A very important and rare trait in his religious life was that he always practised what he preached. His face did always shine with the light of inner purity and love.

The task of assisting his wife who was the Hon. Treasurer of the Vadamardchy Branch of the Ceylon National Association for the Prevention of Tuberculosis was entrusted to him. He performed the major part of the work, acted as guardian of the finance of the Association and kept it sound right through. He was the representative of the Association at the Annual Conferences of the CNAPT in Colombo. At meetings he was always out-spoken. His criticisms were always healthy and constructive. His most

outstanding quality was that he always had the interest of the Association at heart and spoke without fear or favour.

He was the President of the Co-operative Stores at Pt. Pedro which is regarded as one of the best-managed stores in the District. His success was due to his honesty, integrity and love of selfless service regardless of return or reward.

The presence, at his funeral, of the large crowd of students, old boys, friends and distinguished members of the Community not only from Pt. Pedro but also from other parts of Jaffna, is a clear indication of his wide popularity. When he was lying seriously ill in his sickbed at Moolai Hospital and also when lying in his coffin at his residence his face bore the same serenity and peacefulness, a sure sign of his having been prepared for death and of his having met it calmly and cheerfully. He was a hero in the storms of life. He had lived a full life.

May his soul rest in Peace.

V. K. Chinniah, J. P.

III

To those of us who had seen Mr. S. T. Samuel during the last few days of his illness his death came as a great shock because even when he was in bed he looked so healthy and cheerful. He had completed 39 years of service and he deserved to enjoy a few years of retired life. Fate decreed that he should die in harness.

In the classroom, he was not the stern disciplinarian that he was outside. As a teacher, Mr. Samuel was an all-rounder. Though in later years he had distinguished himself as a teacher of English, he had at various times taught Mathematics and Science. He made his classes interesting by his approach to the subject. He was full of anecdotes to illustrate the points he wished to stress. Over a period of years he had acquired the technique of teaching English, so much so that the deteriorating standard of English during the past few years did not damp his enthusiasm. There was a sense of solidity behind his teaching of the English Language.

Mr. Samuel has carved a niche for himself at Hartley by his contribution towards the maintenance of discipline. The lot of the teacher in the classroom and in the extra-mural activities has

been considerably lightened by the prevalence of good discipline. The Prefect system and the successful maintenance of discipline owed a great deal to the guidance of Mr. Samuel. He was a stern disciplinarian himself while he was sympathetic and kindly in his general disposition. The Principal had his work lightened and his problems solved by the solid support, by the ungrudging performance of duties and by the intuitive ideas that Mr. Samuel had always given him.

Mr. Samuel did not believe in the democracy of the wild ass; but he believed in what we could call a benevolent despotism that was tinged with kindness and a good understanding of the difficulties of his colleagues. His attitude to work was always a good example to us who were his colleagues.

As a man and as a friend he had a large and generous heart. He always kept an open house, was enthusiastic in his hospitality, lively and witty in conversation. Anything he touched he had a knack of turning into gold. He was a keen co-operator and made a success of his undertakings in the cause of the co-operative movement. Retired life is a poser for most people but Mr. Samuel was a man of several parts and he would have, if spared a few more years of life, made good use of his years of retirement for the good of the community.

Saint Valluvar says that the goodness of a man is judged by his children. He was fortunate to have a devoted wife and children of good character and noteworthy achievements that made his life at home as happy as it was at school. Mr. Samuel measured by any yardstick, lived a life both good and useful, that we all wish that he had been with us a few years more.

P. Ahamparam.

IV

Our life on this earth is so uncertain that we find our beloved ones taken away from us all of a sudden. Mr. S. T. Samuel, affectionately called "STS," was not only a beloved one to us, students of Hartley, but also to many others in various places.

He died at the age of 59. In the short span of time he lived, the service he rendered to Hartley and several other institutions and associations can never be forgotten. Throughout Ceylon,

it is said that the boys of Hartley are well behaved and that in the school, perfect discipline is maintained. This is perfectly true and a great part of the credit goes to Mr. S. T. S. who was co-vice-principal in charge of discipline. At Hartley, I saw Mr. S. T. S. in two forms. At the Vice-Principal's table he would be seated with a stern look, and was very strict. But in the class he moved with us very freely, cracking several jokes. He was full of humour at all times. As a teacher of English, he was one of the best I have ever seen; for the slightest mistake he would set imposition, yet it was for our good. I can truthfully say that G. C. E. 'A' science class is one of the classes good in English, and this is of course due to the fact that Mr. S. T. S. taught us English last year.

The S. C. M. always had much support from Mr. S. T. S. and he gave his full support to it always. He encouraged the Christian boys and girls to take an active part in the activities of the S. C. M.

He was also a man who admired outdoor activities and adventure. He took us to Kilinochchi once, to show us the colonisation schemes there. He urged me to go on a bicycle to a place called Chundikkulam, which is 19 miles south of Maruthanken, and I was very much benefitted by this trip. He also encouraged us to go on a fishing expedition and last year he sent a few of our adventurous boys into the sea to spend a night fishing. It is indeed a pity that Mr. S. T. S. is no more with us. But his services to the College and the country will never be forgotten.

“ May His Soul Rest In Peace ”

J. Thampapillai,
(G. C. E. 'A')

V

On the 28th of April, I was told by one of my relatives that Mr. S. T. Samuel had passed away. I could hardly believe it. Automatically I turned to the calendar to see whether it was April 1st; unfortunately it was not so. The news I heard was true, but too shocking to be believed.

His death is a great loss to us. We are proud to say that we at Hartley had his invaluable service for more than a quarter

of a century, and we are very sad about his death. He has left a vacuum behind at Hartley.

He taught our class English for only one year. But I feel that I have spent hundreds of years, with him in the class. When he taught us English, no one felt the strain. He fascinated us by his humorous approach and fluency. Last year everybody in our class used to wait anxiously and eagerly for his period, since his periods were very interesting. Inside the class he was an admired teacher; outside the class he was a very friendly personality.

When I think of last year and about his sudden death the whole thing seems to be a dream to me. But that is human life.

K. Balasubramaniam,
G. C. E. 'A'

Students' Section.

MOONLIGHT

Sitting at my table, I neatly addressed the letter; then got up glancing at my wrist-watchIt was some minutes before midnight. The letter was not to miss the morning mail, so I put on my shoes and felt-hat, intending to walk to the village post-box, a mile away. I felt tired, and the thought of walking made me weary.

By this time, the moon's horn showed above the tree tops on the hillside opposite. I had seen the same scene day after day. An owl-hoot from the distance made no impression on me. But there was the letter to be posted and the forced sitting at the table had made my legs stiff; so I decided it best to walk.

I strolled down the garden path, across the lane and into the park. The air was soft and still. I passed under a huge umbrageous tree in full foliage in which birds had made their homes and in a few moments I found myself at the bridge.

The night seemed to do wonders on me as I stood there, on the bridge, gazing down the water. The moon was shining, making bright and broken lights on three streams pouring from three separate arches. Near the tail of the pool the water thinned, gathering speed. By the gleam of the moonshine, sudden tremulous strips formed on the water, what was that dark thing moving? Surely, it was a fish. Yes, definitely....., that was pleasing. The banks fringed with trees, appeared a shade darker than the water.

Gazing around I felt myself a different person. It was surely a beautiful and restful scene, interesting too! Who was he who said "Man does not change?"—Wordsworth. He was wrong. A man does need change to try to do what he wishes.

The night was warm. I sat on the ground, thought of nothing, breathing deeply but slowly. Then came the thought of lying on the ground, but it was damp. What did it matter? After all, it was not every one who had this opportunity. It was fun to lie down on the grass while the distant village clock chimed the hour of midnight. The moon was a ghostly galleon tossed upon the cloudy seas. The canopy of stars shone softly, glittering peacefully. I closed my eyes again and let the sounds of the river flow through me. I felt the serenity of the earth as I lay there listening to the

rustling of the leaves, the gentle rush of the wind, the breaking of the twigs and the noise of the cataracts. Ah! the many activities of the brain forced one away from one's true and natural self—a good servant but a bad master—the brain!

I lay there absorbing the peace and tranquility of the night till the clock tolled one. Then I rose and walked happily towards the main road, to the post-box.

Under the moonlight the inscriptions on the box revealed the hour of collection. Rather reluctant to return home, I enjoyed walking through the deserted streets. All was quiet in the village, and it would have been practically lifeless had it not been for a black cat that crossed my path—curse that creature. Under the bright moonlight, a dilapidated cottage was distinct. Prolonged moisture had peeled the plaster in flakes from the wall and had them covered with rosettes and blotches of lichens. I marvelled at the cottage folks who with one exception, had shut out the lively air and the beauty of the moonlit night from their bedroom. My feelings were such as those of a caged bird, just given its freedom. I felt free to do anything.

My body was non-apparent for the moonlight was in me, through me! I certainly wished to spend the night in the open and so I returned home to get my overcoat. Having got it, I hesitated, for suddenly I felt too tired and had to stifle a yawn. Besides, I had to be up early at five—these days men do not have enough rest.

My breast was filled with the loveliness of the moonlight and this was the best time to sleep. I pulled my bed close to the open window and lay there, happy, while the moon climbed far, until it was obscured by the clouds. I fell asleep to awake when life resumed its lingering hold on the earth.

S. Mahendran,
H. S. C. Arts.

OUR BOTANICAL TRIP TO THE HILLS

The long awaited day at last dawned bright and clear. Twenty one excited students of the H. S. C. 'B', accompanied by Mr. & Mrs. A. Thigamparalingham, Miss B. Navaratnasingam and Mr. M. Apathanathan boarded the train to Kandy. We were fortunate in having a compartment to ourselves. All along the way we enjoyed ourselves by making full use of our vocal chords.

As we neared Kandy, we were fascinated with the landscape. Green terraced fields, rivers, ponds and hill slopes covered with tea bushes were a welcome sight after the landscape of the dry zone. At 8 a. m. we were in Kandy. Our host Mr. A. Navaratnam welcomed us to his home. After a short break we proceeded to the Botanical gardens. We not only enjoyed the beauty of the flowers and the artistic manner in which the various sections of the garden were designed but we were able to examine closely all types of botanical specimens. Some of the majestic trees towering over our heads and providing us with shade, were encircled by lianes (woody climbers) in snake-like fashion. Epiphytes perched precariously in the forks of the branches, seemed to decorate the trees with their bright green leaves. At the foot of a tree I noticed a large bracket shaped Hymenomycetons fungi. The shady moist areas were thickly carpeted with moss and lichens. The roots of some trees possessed plank-buttresses, which provided great stability for huge and heavy trees. In some cases stilt roots were developed as found in the Banyan close to the suspension bridge.

The fresh water pond had a variety of floating, submerged and amphibious plants. I was fascinated to see the huge tray like leaves of the giant water lily—*Victoria Regia*. Each leaf was approximately six feet or more in diameter. I am sure I could have curled up and gone to sleep on one of those leaves. Some of the other specimens we saw there were *Eichornia crassipes*, *Trapabispinosa*, *Myriophyllum indicum*, *Limnanthemum Jussiaea repens*, *salvinia*, *Azolla*, *Lemna*, *Monochoria* and *Neptunia*.

We spent most of our time at the students' section examining specimens belonging to the various Natural orders. We then proceeded to the medicinal section and made a study of plants which are used for medicinal purposes.

We had a lovely view of the Mahaweli Ganga flowing swiftly but noiselessly beside the garden. It was flanked on either side by bamboos which bent gracefully over its waters. To me it seemed as if the bamboos were trying to bathe the hot dusty leaves in the cool stream.

We walked through the avenue of palms. Some of the palms we spotted were *Corypha unbraculipera* (Talipot palm) *Borassus flabellifer* (Palmyra palm) *Caryota urens* (Kitul palm) and *Nipa fruticans*.

The rock garden had *Torenia Fournieri* *Lochnera alba*, *Lochnera rosea*, *Pentas*, *Mirabilis jalapa*, *Portulacaria affra*, *Hydrangea opuloides*, *Gomphrena globosa*, *Impatiens* and *Geranium*. There were tall graceful spikes of all shades. At the back ground was a dark hedge beside a border of colens.

We visited the orchid house. There were a variety of orchids in the species of *Vanda*, *Epidendron*, *Dendrobium* and *Coelogyne*. The flowers of *Peristeria Elata* (Holy ghost orchid) *Habenaria* (Dancing girl orchid) *Cypripedium insigne* (Lady's slipper orchid) and *Renanthera coccinea* (Scorpion orchid) were gorgeous.

The next morning we left for Nuwara Eliya by bus halting at many way side stops. At the first stop between Kandy and Gampaha we collected a variety of ferns, mosses, piper nikrun, *Thunbergia alata* and *Mikania scandens*. On our way to the Norton bridge we saw a variety of mosses, *Osbeckia chinensis*, *Melastoma malabathricum* and *Bidens*.

We visited Hakgalle gardens. Here we saw *Rhododendron*, *Pinus*, *Abies*, *Cupressus*, *Juniperus* *Arancaria*, and a variety of *Lycopodiaceae*. The next day we went to Kadugannawa. On our way we came across rocks covered with *Marchantia*.

We enjoyed our educational tour very much. Our sincere thanks go to Mr. A. Navaratnam, who saw to all our physical comforts and to Mr. S. Ganeshan who gave us a sumptuous meal at Nuwara Eliya. With heavy hearts we resumed our journey to Jaffna after a happy three day educational tour.

R. C. Arnold,
H. S. C. 'B'

BIRDS AND THEIR WAYS

If there were no eggs where would the birds come from? If there were no birds where would the eggs come from? Which came first, the egg or the bird? These questions seem to have no answer.

We have all seen birds' nests and wondered at the pretty cup-shaped cradles in which birds put their precious eggs. They are neat and beautifully made. These nests differ very much from one species to another.

If you peep into a bird's nest you can see eggs lying there. They are beautifully mottled and marked and are narrower at one end than the other. If all the eggs were round, they would not fit together in the cup-shaped nest. The mother bird places all the eggs so that the narrower end points towards the centre. Thus they take up little room and she can brood over all the cluster at once and keep them warm. On one occasion, I turned two eggs of a bird with their narrower end pointing outwards; when the mother bird returned she moved them to the right position.

The noise of many birds seems melodious to us. That is why it is called 'Song'. We do not know whether birds themselves consider their 'song' sweet although we believe they do so.

If we continue to watch a bird singing every day in the morning, suddenly one day there is no singing of the bird. It has not left but since our last visit a female has arrived and our male is mated. This sudden change is not accidental but it is a rule in many species. The song of the wood-pecker is of a different type. It drums and probably attracts the female by this instrumental music. Once I made a little instrument out of an old alarm clock which imitates the drumming and I placed it near the locality where female wood-peckers live. I was surprised to see many wood-peckers were attracted. If we tape-record the bird's songs, we would get surprising results. The songs serve more than one purpose, such as to attract the females and keep the males apart.

Birds build nests and lay eggs inside them. The outer covering of nests is built by the males and the innerside is built by the female birds. The neatness of the nest is partly because the bird tucks each straw or twig, leaf or hair separately. When a bird has built her nest she gets into it and renders the inside smooth and round, by pressing her breast against the sides. Thus she makes it cup-shaped.

Birds use all kinds of things, probably the material that lies nearest to hand. The Robin uses the dead leaves around the nesting side, the sea birds use the sea weeds. But all the birds of the same kind make the same sort of nest. All crows for instance make similar nests of twigs. King-fishers put their nests at the end of the tunnels in the river bank.

A strange nest was once made by a crow which lived near a bus stand. She found heaps of old wire and built her nest of that, but it must have been uncomfortable to her. The black-backed Robin (கரிக்குருவி) often puts her nest in curious places. It builds its nest in anything that belongs to man such as old boots, old sauce pans etc. Once, a pair was found nesting inside an empty coconut shell. Sparrows (அடைக்கலாங் குருவி) sometimes breed in street lamps and letter boxes. The construction of weaver bird's nest shows great skill. The nest is flask-like. The upper part of it is cone-shaped and hangs from a single point. The nest of a sun bird (பூக்குடிச்சான் குருவி) is a beautiful little pear-shaped structure hanging from the twig. Some birds build their nests in tree trunks by making holes in it, e.g. Wood-pecker, Parrot, Mynah and Barbet (குக்குறுவான்).

The nesting habit of Malabar pied Horn bill (இரட்டைச் சொண்டுக் குருவி) is very interesting. When the female is ready to lay eggs, she chooses a big hole in a tree trunk and gets into it and walls up the entrance by a cement substance made by her own droppings and allows only a vertical slit in the wall, for her beak to pass through. Through the opening, the male bird feeds the female bird regularly. When the young ones have hatched, the female bird pecks the cement wall and gets outside and then both parents feed their youngsters.

During the nesting season, posts on which cows rub themselves are always visited by the bird and every feather is taken and woven into a nest. Most nests are made as I stated before, of materials that lie close at hand. This sometimes leads to funny results.

A little bird once nested near a temple in which festivals were held. Many coloured papers and tissues lay on the ground near by and the bird used this material for nesting. As a result of this, so many people discovered the nest and stared at it very hard.

If we peep into the bird's nest we can see eggs lying there. They are brightly coloured with spots. - There is usually a reason for every curious thing in the world of nature. The eggs of some

birds are coloured because a pure white egg in a nest built among green leaves would be very easily seen. So birds camouflage their eggs. Birds like stone-plover (முச்சல் கிராந்தி) lay sandy or stone coloured eggs, speckled just like the shingle on which they are laid. The author of birds of Ceylon, W. W. A. Phillips says "The eggs of Stone Plover are so obliteratedly coloured, that unless the brooding female is seen to leave them they can be discovered only with the greatest difficulty."

Birds that put their eggs in the darkness of tunnels or holes need not have protective colours. So their colours are usually white. The eggs of King-fishers, Barbets and wood-peckers are white in colour. The colours of Cuckoo bird's egg (குயில்) and crow's egg are alike because the lazy Cuckoo bird lays its eggs in the nest of the crow.

Bird's eggs can develop only if they are kept at a constant and a fairly high temperature about that of the bird's body. All birds living in our area keep their eggs at right temperature by sitting on them (except Koel).

When an egg is about to hatch, the chick inside stretches itself repeatedly and slowly turns round making a series of cracks and finally a hole in the shell, and it cracks the shell all the way round. It then crawls out. When the eggs have hatched, the parent may pick up and carry away the empty shell or it may swallow it and in this way recovers parts of the Calcium it originally put into the egg.

When the baby birds are in the nest, the parents are very busy, for there are many wide open beaks to feed. Off they go day after day and make hundreds of journeys to find flies, caterpillars and insects of all sorts for their hungry youngsters. When the mother bird arrives at the nest with a caterpillar, she sees four or five yellow beaks wide open to receive it. She pops it into the nearest one and off she goes again. Thus it feeds the youngsters.

Once the chicks have got over the young stage and have grown feathers and can flutter their wings, their lessons begin. They have to leave the nursery where they are well-fed and protected and go out into the world to learn to look after themselves.

P. Kobalakrishnakone,
H. S. C. Prep. Bio.

YOU YOUNG BIOLOGISTS, WHO AM I?

1. We have tail lights which are very powerful without either dynamos or accumulators. We males are so shy that we have never kissed or embraced our wives. We meet only during the new moon days at dusk. We produce children but we never mate. We throw our sperms in the water and run away. Who am I?
2. Even though I am not a criminal, I wander only during the night and sleep during the day. My delicacy is the earth-worm. I never use spectacles even though I am half-blind. My wife who never cares for the eggs lays eggs, each weighing one pound. I have to sit on the eggs for 75 days in order to give birth to my dear children. I do this not because I am a henpecked man but because I love my children very much. Can't you guess me? Then I shall give you a hint. My figure is very common in houses, where people use shoes.
3. I am the angel and Miss Venus of my world. I am so beautiful that every one loves me. I am an unfortunate creature as I can't kiss my partner owing to the beaks. I have beaks but definitely I am not a bird and never peck anyone with those. Even the most beautiful girl cannot compete with me in the Miss universe contest. I bear the name of a bird in front of me. At least now can you guess who I am?
4. You know when I become an adult I am very beautiful and you boys describe your girl friends by my name. You won't believe, but I possess a good variety of wool but none of you care to take it and make clothes out of it and, to my surprise, when you happen to feel my fur, you curse me. What a fool you are!
5. You may think that I am an open-mouthed idiot as some of you are indeed. Apparently I am so, but definitely I can't deliver speeches as you can. You won't believe that I am a murderer of my neighbours. But even the Scotland yard police officers cannot arrest me. I live in the sea and I am supposed to be the giant of my kind. Always my relatives say that hell is the place for me. But what do I care for their superstitious ideas about hell and heaven?
6. When you hear my name, definitely you will be afraid to have me close by. But I am a pet to so many people in my native place. Can you live without drinking throughout

your life? But I don't drink a drop of water even during the summer days. I can climb trees like a monkey, but cannot do monkey pranks. I am proud because the human beings in my place still retain both the "Ashes" and "Rubber."

7. I am very elegant and can hum well. Just like the helicopters, I can fly straight up into the air and land straight down. But can the helicopters fly back? But I can do it easily and I am so proud because I am the only person who can do this. I like honey but not the moon.
8. I am as white as snow, with a sprinkle of black dots which make me more elegant; I am a delicacy to you, carnivorous human beings. I lodge the 4th pair of my arms with sperms into my wife's mantle cavity. I think she enjoys the taste of my arms because she always comes behind me after eating so many arms of mine. That is why I advise bachelors not to marry, as girls are so fond of eating that none could support them at present as the standard of living continues to rise.

P. Easwarinathan,
H. S. C. 'B'

Answers appear below the Science Association Report.

MY TOUR TO AUSTRALIA

I refer to the second tour to Australia organised by the National Schools' Cricket Association of Ceylon.

These tours were started way back in 1956 when a West Australian school boys' Cricket team visited Ceylon to play a series of matches. Two years later, a South Australian school boys' team visited our beautiful isle. To reciprocate these visits, the N. S. C. A. sent a team of school boys out to West Australia in 1959. The members of this team and Association represent the so-called under-privileged schools that do not get a chance of playing against the better schools in Colombo. Another Australian school boys' team from the State of Victoria visited Ceylon in 1960. The N. S. C. A. had to tour Victoria and so they held a cricket coaching camp at the Nalanda Vidyalaya grounds, Borella, lasting ten days for the N. S. C. A. to select the

team of sixteen to tour Victoria in March / April this year. I was sent to the camp along with three other boys by my school and I was very happy when my name was included in the team to tour Victoria.

To prepare for the tour, we had a series of practice matches in Colombo. We were given blazer coats bearing the emblem of the N. S. C. A. by the Association. The government gave Rs. 500/- towards the fund and the Australian government donated £ A 500/-. Many firms also donated generously and to make up for the rest, each member was requested to pay Rs. 1,500/- out of which Rs. 250/- was to be given as pocket money weekly during the tour. As the month of March approached the preparations were fever-pitched. We had to get our outfit for the tour. The Manager, Mr. A. G. G. Perera, had a tough time with the Exchange Control 'high-ups' and it was on the very last day that we were granted exchange.

The ship on which we were to sail to Australia was the M. V. FAIRSEA, a liner belonging to an Indian Company of Genoa—'SITMAR LINE.' Since the liner arrived in Colombo just after noon and was to leave Colombo at 6-30 p. m., no visitors were allowed on board. The whole team was accorded receptions by the Governor-General, the Speaker of the House of Representatives and the N. S. C. A., at the Queen's House, the Parliament and the Pagoda Tea rooms respectively. The day before, the Australian High Commissioner in Ceylon gave us a Cocktail party at his residence. So on the sixteenth of March, the whole team assembled at the jetty at 4 30 p. m. The Government Film Unit cameramen took a couple of films. Finally we bade good-bye to our parents and friends and got into a special launch, which would take us to the liner anchored a short distance away. My heart was thumping because very soon I would be aboard a large ocean-going liner bound for Australia over the high seas.

There were a large number of Europeans in the ship and they were watching us very curiously, because we all were wearing similar blazer coats and were carrying bats. Incidentally, cricket is not played in Europe. As soon as we entered the ship, we felt very cold. Then only we realized that the whole ship was air-conditioned. The floors were well-polished and shining. As soon as our passports were checked by the purser (a sort of clerk in the ship), we were given our cabin numbers. We were taken to our cabins, all situated side by side, by a steward. Our cabins were small, modern and clean and most of all air-conditioned. In my cabin, there were four beds.

The ship sailed about half-an-hour after we had boarded her. We saw Colombo fade away in the dusk and saw the silhouette of the Ceylon Insurance Corporation building against the blazing sky. Just then the dinner gong sounded and so we trooped into the ultra-modern dining salon. All were gazing at us, as we were the only coloured people on board, excepting the Indonesians. We were welcomed with smiles and nods. We were assigned the first sitting. Our breakfast was at 6-45 a.m., lunch at 11-30 a.m., and dinner at 6-30 p.m.—Too early for us Ceylonese! We retired to our cabins and started to settle in.

The ship was exciting. We had high fun from morning till bed-time which was very late. We played table tennis, deck games, went swimming, wrote letters, gossiped, went for orchestral music and dances and what not. We soon made many friends among the girls and boys, ladies and gents. We normally missed our breakfast or went late after a hurried wash as we invariably got up very late and our Manager used to scold us daily. When we missed breakfast, we had some cakes and coffee at the restaurant. Once we lined up on the open deck and had some practice shots inside a net enclosed space. Soon we were the centre of attraction and a large number of Europeans crowded round to watch cricket being played and we were very much taken up by it.

Most of the passengers were emigrants to Australia from France, Germany, Italy, Malta—to mention just a few. Most of them knew little English and we were like English teachers to them, correcting their mistakes when they spoke. I was very closely attached to a French and Polish family.

We reached Djakarta after five days. The military measures were strict. The ship touched Djakarta to enable the two hundred odd Indonesians from Holland to disembark. Five days from Djakarta and we reached Fremantle, West Australia, one early bitterly cold morning. As we were moving farther and farther away from Colombo, it was getting colder and colder. When we crossed the equator, a grand equatorial festival in the afternoon was held, followed by dinner and a classic dance.

As soon as the ship docked at Fremantle alongside a quay, a host of newspaper cameramen and reporters invaded the ship and many photographs were taken which appeared in the newspapers. Since the N. S. C. A. toured W. Australia in 1959, we had friends there. Five cars were brought to take sixteen boys. We were taken round Fremantle and then we drove on to Perth, 8 miles away. We went to the G. P. O. and posted letters

home. We were shown the swan river and the beautiful modern bridge over it. We were taken to King's Park from where we had a panoramic view of Perth and its suburbs. Then we were driven to Scotch College, Perth. We had an hour's cricket practice before lunch and another hour after lunch. Then we boarded the ship which left Fremantle at 4-30 p. m. Both Fremantle and Perth are very beautiful cities and life is very quiet and peaceful there when compared with that of Colombo. They were immaculately clean. Our next stop was Melbourne, our destination. It took us five more days to reach Melbourne. All this while, the Indian Ocean was very calm throughout. But now the great Australian blight rocked the ship very badly. We reached Melbourne on April 1st about 7-30 a. m. Our Manager, who had left the ship at Fremantle and had flown to Melbourne, was there along with the Victorian Cricket officials to receive us.

The Geelong Grammar school bus was there with a few boys too to take us to Geelong, the second biggest city in Victoria, next to Melbourne, about 45 miles away. We were in Geelong for five days, in the course of which we played two matches against Geelong Grammar School and Geelong College. We visited the Shell refinery at Geelong and the mountains around it. We had our first view of the Television there. The Mayor of Geelong accorded us a reception to which other boys and girls were invited. This was our first meeting with Australian girls and we were sorry when we had to leave.

We then returned to Melbourne where we were billeted in houses. We played matches against Canefield and Melbourne Grammar schools combined, and an International XI captained by Ian Johnson and comprising Lindsay Hassett, Jack Iverson and other Victorian State players like Jack Potter, John Shaw and Colin Guest. Then we played against the University, an associated Grammar Schools XI, Brighton and Haileybury Grammar Schools combined, catholic colleges, Wesley and carey colleges combined and finally against a Victorian school boys XI. Harris Perera, who had toured W. A. in 1959, and I were elected captain and vice-captain respectively on board the ship. Of the ten matches played, we won only one, drew three and lost six. I am happy to say that I captained only one match (against the Catholic Colleges) which we won.

We could have fared much better if the weather was kinder. It was bitterly cold. The wind was very cold and our fingers and toes were benumbed. Though we wore woollen stockings, cream flannel trousers and long-sleeved thick cricketing sweaters, we

could not feel warm. Our fielding was not up to the mark and the occasional breakdown of our middle batsmen was the cause of our poor performance. We played good, bright cricket and the crowd liked it very much. Our spinners could not get the slightest turn from the pitch and our pacemen could not get any response from the pitch. The turf wickets were rock-hard as opposed to Ceylon turf wickets which are very soft.

Though cricket took a major part of our months' tour, we had time enough to see the country. Our Australian hosts were very friendly. In the houses where I stayed, the hosts were very friendly and I felt quite at home. Though I was aching for 'thosais' and other Ceylonese dishes, I found their food was quite agreeable. My hosts drove me to the grounds and back. In the evenings, the Australian boys and a few of us get into a couple of cars and roam about in the nights. On Sundays and other days when we have no cricket matches, other Australian families offer to take us out.

One such incident was when Harris and I were taken to Torquay beach by the Walducks and the Tuckers whose sons studied at Wesley. The beach was fine and a surfing carnival was taking place. In Torquay to receive us was Ian Johnson. He has a beautiful holiday-house in Torquay. After having a typical Australian lunch on the sandy shore, we got into our bathing trunks and stepped into the water. The water was icy cold and soon my body was frozen. Still I stayed in the water, defying the cold and had a nice time in trying to surf-ride. Harris could not bear the cold and soon he got into his trousers. After the swim, we attended a barbecue given by Ian. Barbecue, by the way, is a meal where the meat chops and sausages are cooked on a naked fire and eaten out in the open. Some boys from the Pacific Island of Tonga were also there. What I noticed most was that there were a number of foreign students attending Australian schools and Universities.

Another day out, we went to the Dandenong mountains with the same party. It was Easter and we had a nice time. Road deaths were mounting as the holiday crowds motored at high speed. The cops were having a close check. We had a barbecue high up near Warburton. Then we drove up to the Upper Yarra Dam. The river Yarra flows through the heart of Melbourne. The dam built here is to block the water and this is the water used by the residents of Melbourne. The view was simply magnificent and in the gathering dusk, it was panoramic. On our drive back to Melbourne, we had a sort of a race. David Walduck was

driving a Holden and Bill Johnson, Ian's son, was driving his mother's Triumph Herald. Suddenly the Herald was missing. We stopped and sometime later we saw it coming very slowly. The cops had 'booked' Bill for speeding. The cops wanted to 'book' us but since we had passed too quickly, Bill who was following us was caught.

During our month's stay in Australia, we never came across any hard stares or unpleasantness. Most of the people there disagree with the 'White Australia' policy. They liked us Ceylonese and all were very friendly and kind to us. I had three very good friends in Neville Hewett, Jim Davidson and Don Martin. All three attend St. Kevin's College, Toorak. Neville is the younger brother of Dennis Hewett who came to Ceylon in 1960.

All Australians are prompt and sharp on time. I can give an excellent example. Ian Johnson is the director of a brand new ten pin bowling club named Hawthorn Bowls in Kew. Bill and Sakaff were staying together and Daryl Tucker and I were staying together. Bill Johnson invited us to the bowls one evening and the time set was 8-00 p. m. Daryl and I left his house in his father's brand new Chevrolet. Daryl parked the car a short distance from the club and started running. I was panting as I was running along with him. I asked him why he was running and he told me that we had to be at the club at 8-00 p. m. and quite correctly we joined Bill at the club sharp at 8-00 p. m.

The cost of living in Australia is high and the wages are relatively high. Travelling, when compared to Ceylon, is very expensive. There are one-hour dry cleaning plants. Drive-in cinemas are unique indeed. The screen is placed very high in the open air. The speaker can be placed inside the car and you follow the film. We had a hectic time there.

Two days before we were due to leave Melbourne for Ceylon, Ian Johnson, the Secretary of the Melbourne Cricket grounds, gave us passes to watch an Australian Rules football game being played between Melbourne and Richmond at the M. G. G. It is a really rough and tough game. The massive Olympic stands seemed half-empty but the next morning's papers said that 65,000 watched the game! We were entertained to tea at the M. C. G. A very memorable one indeed!

On our last day in Melbourne, we saw the Botanical gardens and other places of interest—the shrine in remembrance of the Victorians who died in World Wars I and II and captain Cooke's cottage. Captain Cooke was the discoverer of Australia. The

Australian government, with the British Govt's approval, removed Captain Cooke's cottage in Yorkshire and re-assembled the house brick by brick, tile by tile, in Melbourne. A unique achievement indeed!

We left Melbourne on April 23rd for Ceylon. Many Australians were present at the jetty to see us off and among them were Nev, Jim and Don. I had tears in my eyes when the P & O liner, S. S. STRATHEDEN, slowly moved away from the quay on its way to take us to Co'ombo. I was greatly touched by the farewell given to us by the Australians.

On our way back to Ceylon, we touched Adelaide and Fremantle. Now as we had nothing to worry about, since the matches were over, we enjoyed ourselves thoroughly. We enjoyed ourselves much better than on our way to Australia. On the dawn of May 6th, the STRATHEDEN brought me back to Ceylon and straight to my books. How sad I was! My trip to Australia will always be green in my mind. I am looking forward to visiting Australia and my friends there in the future. Australia is really a friendly, hospitable and prosperous country.

G. Balasingam,
G. C. E. 'D' 1962.

MY EXPERIENCE IN FISHING

Our Principal always advised us to follow unbeaten tracks in choosing our career. Once he asked us to write our own biographies to help our Counsellor to guide us in securing employment. At that time my ambition was to become an advocate. I liked to be a lawyer because I thought that apart from practising law, I could be a politician too. But today I am not a lawyer. I am engaged in fishing. You may like to know what made me to change my mind. It also happened at college.

One day, the Principal invited Mr. T. Paramanantharajah, Fisheries Extension Officer, to speak to us about the opportunities available in fishing. He spoke for more than three hours, and I was very much taken up by that speech. I then decided to take to fishing as my career. When I told this decision, my friends discouraged me by telling that I wouldn't get the consent of my

parents. But I am happy to say that I didn't have any difficulties in this respect.

Further, to give encouragement the principal arranged fishing excursions with the help of Mr. Paramanatharajah. I went with two of my classmates with a fisherman from Impilliddy. That was my first trip out in the sea and I had a terrible experience. First the man asked us to start the engine. Then the boat started and we three were admiring the waves. Little by little the waves became bigger and little by little we also became frightened. When we reached the fishing ground, we lost sight of the shore. Now we helped the men to cast the nets. While casting the net, suddenly I vomited and became unconscious. When I became normal, I decided this was my first and last attempt, but this was the decision for the time being only. I then decided to go frequently to get rid of this sea-sickness.

In the meantime I was selected by the government to undergo a special course of training in fishing under the Japanese experts at the fisheries-training-centre, Negombo. I got a good training here. They taught nearly fifteen subjects, namely tuna fishing, trawl fishing, Skip-Jack Fishing, Stick-held dip net Fishing, Gill-net Fishing, Small-trap-set net Fishing, Navigation, Seamanship, Angling, Marine Engines, Fishing boats, General Instruction of Fishing Gear and Method, General Instruction of Fishing Industry, practice (Gear and Rigging) and demonstrations at sea. The training was very hard. We had to study in class and work at sea. We have done all types of fishing we studied.

In Fishing, I found everything very enjoyable. While we go in the boat we forget all our worries. We feel like being in a new world. While on board we all like to work hard. When we catch more fish we feel happier when we return to the shore. We rest like Kings. Our pockets are always full.

Fishing was once upon a time supposed to be the monopoly of a certain caste but now any one can do it. The methods are easy and profitable too. We need not depend on the wind and go fishing only for six months and starve the next six months. We can go throughout the year in our mechanized boats.

Let the youth of the North walk towards the sea, instead of marching towards the South in search of white-collar jobs which have nothing in them except an assured pension after retirement.

Kanapathippillai Sivarajah.

A WALK THROUGH THE JUNGLE

Spending a day in the jungle is very interesting. We can see for ourselves the ways in which birds and animals live in their own surroundings. The best time to watch animals is midnight, when they visit the waterholes. I had an opportunity of seeing such a sight.

However, during the last holidays, I invited my uncle to accompany me on a walk through the jungle. He readily agreed. We set out by car from Point Pedro early one morning and reached the Vavuniya Rest House. There we had our breakfast. We left our car behind and my uncle borrowed a jeep from one of his friends there. We then drove into the jungle. After some distance, we parked our jeep on the road and started on foot.

Having gone a few yards, I noticed a group of monkeys chattering on the crown of a coconut palm. At once I remembered a story I had read, and approached the palm. Then I started to throw stones at the monkeys in the hope of getting coconuts thrown back at me. But those monkeys only stared at us and hopped off to another palm. I was thoroughly disappointed, but my uncle could scarcely refrain from being amused.

We then quenched our thirst with Orange Barley which we carried with us and proceeded on our way. After some time my uncle suddenly stopped and pointed to me a bear contentedly seated and eating an honey comb. My uncle softly hid himself behind a bush and shot at the bear. The animal with a loud noise rolled over, dead. My uncle and I approached our game and examined it. It had long sharp claws with which it tears the flesh of its enemies. We were very proud of our achievement. We then carried the bear, slung across a pole, on our shoulders and went back to our jeep. When we reached the rest house, the bear attracted a great deal of public attention. Then we skinned the bear with the help of some people. After a hearty repast, we left for home taking the skin with us.

When we reached home, I narrated all that we did in the jungle to my parents, brothers and sisters who were thrilled to hear it. I also showed them the skin of the bear. I was also thankful to my uncle who accompanied me on my unforgettable trip.

S. M. Abraham,
G. C. E. Prep. Sc. 'A'.

TEST CRICKET

What is test cricket? Test cricket is an international contest at cricket between two countries. There are seven countries in the world which are counted as test-matches-playing countries. They are England, the birth-place of cricket, Australia—a country famous for cricket, India, Pakistan, West-Indies, South Africa and New Zealand.

Of these, South Africa never plays against India, Pakistan and the West-Indies since she observes colour bar. Other countries like England and Australia play matches, once in two years. They play in their respective countries alternatively. That is, when England tours Australia during one season, the next season Australia tours England. Once in two years they play about 20—25 matches including 5 test matches—Each country is divided into countries or states. In Australia they have 5 states: New South Wales, Victoria, South Australia, Western Australia and Queensland. The touring team, besides playing their test matches, plays against these states. In Australia, New South Wales is the strongest state. They have about seven players out of the eleven who form the Australian test team.

When England plays against the Australians, the winning team is presented with the 'Ashes'. The 'Ashes' is the Ash of burnt bats, Pads, and other cricket materials. The materials were burnt when England lost their First match against Australia. A cricket fan was angry at the results and her interest made her to burn all their goods. The winners in the matches between West-Indies and Australia are given the Worrel trophy presented by Worrel, the captain of the West-Indies.

N. Navakumar,
Form III 'A'

LIFE OF A BEGGAR

A beggar is a common sight in Ceylon. He is found in towns, bazaars, temples and in market places. It is a pathetic sight to see a beggar. It melts our heart to listen to his tales of misfortune. A beggar has nothing to claim as his own.

A beggar usually wanders about from place to place. He is ill-clad and carries a dirty bag and a tin can. The tin can is his begging bowl as well as his drinking vessel.

A beggar sleeps wherever he likes. He has no fixed abode. He gets up early in the morning and goes about begging. He accepts money or food. He spends the whole day begging. When the sun sets, he returns to a quiet corner and eats whatever he has collected. He puts his coins safely in his bag and goes to sleep.

A beggar has none to care for. The sky is his roof and the earth is his floor. He never thinks of tomorrow. He lives only for today. We must feed them and help them,

R. Harendra,
Form III 'A'.

A CYCLE TOUR

Some of my friends and I decided to go on a cycle tour. We all started the tour on Deepavali day.

We were all very happy because we wore new Deepavali clothes. We started the tour from Point Pedro at 8 o'clock in the morning. We brought new bicycles and some of them were racing models. The cycles were well lubricated. From Point Pedro we went through Puloly, Manthikai, Thunnalai and Varany, and reached Kodigamam. We had tea at Kodigamam and went to Chavakachcheri after a short rest at Kodigamam. We had our lunch at Chavakachcheri and proceeded to Jaffna. At Jaffna, we went to see some places of interest. We had cool drinks at Subhas Cafe and went to see the museum and the Town Hall. After that we were all in a hurry because it was dark. We proceeded on the tour and reached home at 7 o'clock in the evening. It was a very exciting tour indeed.

T. Sathiyamoorthy,
Form III 'A'

A FOOTBALL MATCH

One Friday evening I went to see a third eleven Football match between Hartley College and Kokuvil Hindu College played on our grounds. The match started at 4-15 p. m.

Our Left-half Thilagaratnam kicked the ball and the ball went into the net, but right-extreme Sarachandran was off-side and so it was not a goal. Again the ball came to the goal and Kokuvil Hindu College goal-keeper fell on the ground but missed the ball and Sornalingam of Hartley College kicked the ball into the net, and the referee blew his whistle. All the Hartley College boys clapped their hands and I also clapped my hands.

After that the referee blew his whistle for "Interval." At half-time the score was 1—0 against the visiting side.

"Your men ought to keep the ball low," the Kokuvil Hindu College coach told them. "We shall do better in the next half," one of the Kokuvil Hindu College boys answered.

The referee blew his whistle and the game began again, and one of the players from the visiting side came with the ball near our goal-keeper, and I was afraid at that time but our goal-keeper saved the ball. Again their centre-forward came with the ball near our goal-keeper. He tried to save the ball but he missed it and the ball went into the net. The score was 1—1. After some time one of our players took the ball near the visiting side's goal-keeper. I shouted "Shoot, Shoot", but their goalie fell on the ground and took the ball well.

Neither side scored after this and the match ended in a draw 1—1.

N. Sivakumar,
Std. V.

எது வாழ்வு? (சிறுகதை)

நாலேந்து நாட்களாக வருணபகவான் அந்தவூரிலே விளையாடிய திருவிளையாடல்களைத் தெருவெங்கும் இருந்த வெள்ளமும், வேருடன் சாய்ந்திருந்த மரங்களும், விடாமல் தொடர்ந்து சப்தம்செய்யும் தவளைகளும் எடுத்துரைத்துக்கொண்டு நின்றன: "புயலுக்குப்பின்னே அமைதி" என்பதை நிகழிப்பனபோலப் புயலின் கொடுமைக்குத் தப்பியிருந்த மரங்களெல்லாம் ஆடாமல் அசையாமல் நின்றன. அவை அப்படி நின்றதன் நோக்கம் தங்களது உறவினர்கள் புயலின் கொடுமைக்காளாகிவிட்டனரே யென்ற துக்கமோ அல்லது, தாங்கள் அந்தக் கொடுமைக்குள்ளாகவில்லையென்ற சந்தோஷமோ தெரியவில்லை. தங்கள் கூட்டை இழந்துவிட்டதனால் வேறெங்கும் இருந்துவிட்டுப் பின் வெளிப்பட்ட பறவைகளும், தங்கள் கூட்டிலேயே இருந்த பறவைகளும் வெளியிலேதிரியச் சுதந்தரம் கிட்டியதென்ற சந்தோஷத்துடன் "கீச், கீச்" சென்று கத்திக்கொண்டு பறந்து திரிந்தன. ஊரிலே நடந்த கொடுமையின் விளைவையறியாத சிறுவர்கள் சந்தோஷத்துடன் ஓடியாடி விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர். பணக்காரர்களும், நடுத்தரக் குடும்பத்தினரும், அன்றாடம் உழைத்து உண்பவருமான ஏழைகளும், பிச்சையெடுத்து வயிறுவளர்ப்பவர்களும் ஊரிலே நடந்த கொடுமைகளைப் பார்த்து அவைகளைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தனர். பணக்காரர்களும், நடுத்தரக் குடும்பத்தினரும் வீட்டிலே சாமான்கள் இருந்தபடியால் அந்த நாலேந்துநாட்களும் சமைத்துச் சாப்பிட்டிருப்பார்கள். அன்றாடம் உழைத்துண்பவர்கள் வீட்டிலே முதல் இரண்டுநாட்களுக்கும் சாப்பாடு ஒருவேளை இருந்திருக்கும். மற்றையநாட்களிலே அவர்களும், பிச்சையெடுத்து உண்பவர்களும் பட்டினிதான் இருந்திருக்கவேண்டும் ஆகவே, அவர்கள் கதைப்பதிலே நேரத்தைச் செலவிடாமல் தங்கள் உழைப்பை நாடிச்சென்றார்கள்.

கந்தன் ரயில்வே நிலையத்திலே 'போர்ட்டர்' வேலைபார்ப்பவன். அன்றாடம் உழைத்துண்ணும் கும்பலிலே அவனும் ஒருவனுடையபடியால் அவனது குடும்பமும் கடைசி இரண்டுநாட்களும் பட்டினி. தனது உயிரையும், தனது மனைவியின் உயிரையும், மழலைமொழிபேசும் மக்கள் இருவரின் உயிரையும் காக்கவேண்டிய கடமையுடையவன் கந்தன். கடமையுணர்ச்சி உந்தித்தள்ளவே புகையிரதநிலையத்தை நோக்கி விரைவாக நடந்தான். அந்தோ பரிதாபம்! முந்தியநாட்களில் அவனைப் பட்டினிக்குள்ளாக்கிய புயல் இன்றும் அவனைச் சும்மாவிடவில்லை. புகையிர

தப் பாதைகளும் புயலின் கொடுமைக்குள்ளாகியிருந்தன. ஆகவே, சில நாட்களுக்குப் புகையிரதசேவை மீண்டும் தொடங்கும்வரை அங்கே அவனுக்கு வேலையில்லை. அதாவது இதுவரை நாளும் அவனது குடும்பத்தினரின் வயிற்றுக்கு வழிசெய்து கொண்டிருந்த மார்க்கமும் சிலநாட்களுக்கு அடைக்கப் பட்டுள்ளது.

வேலையில்லாத செய்தியைக் கேட்டதும் அவன் அழுதான், பாவம். அவன் ஏழை. அழுவதைத் தவிர வேறு என்னசெய்வான். பால்மணம் மாறாத தனது மக்களின் முகத்தை நினைக்க நினைக்க அவனது இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது. தான் அழுவதனால் மாத்திரம் தனது மக்களின் பசி அடங்கி விடாது என்பதனை உணர்ந்தவன் அவன். யோசித்தான். அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. ஆனால், அந்த வழி அவனது மனச்சாட்சிக்கு எதிரானது. அந்தவழிதான் கள்ளக்கடத்தல் மெய்யும் முதலியார் சாமியிடம்சென்று வேலைகேட்பது. இந்த நேரத்திலே அதாவது புயல்அடித்து முடிந்திருக்கும் இந்தநேரத்திலே முதலியார்சாமியிடம் செய்வதற்கு நிரம்ப வேலையிருக்கும். ஏனெனில், புயல்அடித்ததனால் கடலிலே கடற்படையினரின் நடமாட்டம் இருக்காது. ஆகவே, கள்ளச்சாமான்களை இந்தியாவுக்குக் கொண்டுசெல்வதற்கு இந்தநேரமே அவர்களுக்கு ஏற்றதாகவிருந்தது.

ஆகவே, கந்தன் முதலியார்சாமியின் வீட்டிற்கு நேராக ஓடினான். அவன் போனநேரம் நல்லநேரம். அப்போது “ பாக்கு மூட்டைகளை ” முதலியார் வீட்டிலிருந்து படகிலே ஏற்றுவதற்கு ஆயத்தமாயிருந்தார்கள். கந்தன் முதலியாரிடம் சென்று தானும் மூட்டை தூக்குவதாகக் கூறினான். முதலியார் திடுக்கிட்டுவிட்டார். ஏனெனில், முன்னொருநாள் மூட்டை தூக்குவதற்கு ஆட்களில்லாமையால் கந்தனைத் தூக்கவருமாறு முதலியார் அழைத்தார். ஆனால், கந்தனோ மறுத்துவிட்டான். அன்றாடம் வயிற்றை நிரப்புவதற்குப் போர்ட்டர் வேலையிருக்கும்போது தான் ஏன் அரசாங்கத்திற்கெதிரான வேலையைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் அன்று அவன் மனதில் இருந்தது. ஆனால், இன்றிருக்கும் சூழ்நிலையோ வேறு. சந்தர்ப்பங்களும், சுற்றாடல்களும்தானே ஒருவனைத் தீமையான வழிக்குத் தூண்டுகின்றன.

முதலியார் முதலில் திடுக்குற்றாலும் அன்று ஆட்கள் தேவையாயிருந்ததால் கந்தனையும் சேர்த்துக்கொண்டார். முதலியார் வீட்டிலிருந்து படகிற்குப்போவதானால் அரை மைலுக்குமேல் போகவேண்டும். வழியெல்லாம் ஒரே மண். கந்தன் மூட்டையைத் தூக்கிக்கொண்டு நடந்தான். சிறிது தூரம்போவதற்

குள் களைத்துவிட்டான். மூட்டைகளைத் தூக்கியே தனது வயிற்றை வளர்த்த கந்தனுக்குப் பாக்குமூட்டையின் நிறை ஒரு நிறையாகத் தோற்றியிருக்கமாட்டாது சாதாரணமான நாட்களாயிருந்தால். ஆனால் அன்று நிலைமையோ வேறு. இரண்டுநாட்களாகப் பட்டினி, வழியெல்லாம் ஒரே மண். தவிர, அவனது மனச்சாட்சிக்கு எதிராகச்செய்யும் வேலை. எப் படியோ ஒருவாராக மூட்டையைப் படகில் சேர்த்துவிட்டான். இன்னும் ஒரு மூட்டையைத் தூக்கிவருமாறு முதலியார் அவனுக்குக் கட்டளையிட்டார். பலவாறு கஷ்டப்பட்டு இரண்டாவது மூட்டையையும் படகில் சேர்த்துவிட்டான். ஆனால், தனது சொல்லை ஒருநாள் அவமதித்த கந்தனை வஞ்சம்தீர்க்க விரும்பிய முதலியார் இன்னுமொருமூட்டை தூக்கிவருமாறு கூறினார். ஏழை, கந்தன் என்னசெய்வான் தூக்குவதைத் தவிர.

ஆனால், மூட்டையைச் சுமந்துகொண்டு பாதிக்குமேல் அவனால் நடக்கமுடியவில்லை. விழுந்துவிட்டான். இதைக்கண்ட முதலியாருக்குக் கோபம்வந்துவிட்டது. முழுவேலையும் செய்யாதபடியால் காசு தரமுடியாதெனக் கூறிவிட்டார். கந்தன் கதறினான். முதலியார் முழுப்பணமும் தரமுடியாதெனவும் ஒரு பகுதிதான் தரலாமெனவும், ஆனால் அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்புதான் தரமுடியுமென்றும் கூறிவிட்டார். இப்போது கந்தனால் வேறு ஒரு வேலையும் செய்பமுடியாது. அவ்வளவு சோர்வு. பசிமயக்கம். ஆகவே, அவன் வீடுதிரும்பினான். வீட்டிலே இருக்கும் நிலைமையை யோசிக்கும்பொழுது அவனுக்கு வீடு திரும்பவே விருப்பமில்லை. என்னாலும், வேறு ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருந்ததால் வீடு திரும்பினான்.

வீட்டிலே அவன் கண்டகாட்சி அவனைத் திடுக்கிடவைத்தது. பசியின் கொடுமையில் குழந்தைகள் அழுதுகொண்டிருக்க, மனைவி ஒன்றும்செய்ய முடியாதபடி இருப்பான் என்று நினைத்திருந்த அவன் அதற்கு முற்றிலும் மாறாகக் குழந்தைகளெல்லாம் மலர்ந்தமுகத்துடன் விளையாடிக்கொண்டிருக்கவும், மனைவி சமையலறையிலே சமைத்துக்கொண்டிருக்கவும் கண்டான். ஆச்சரியமடைந்த கந்தன் அவர்களுக்கு யார் பணம் கொடுத்ததென மனைவியிடம் கேட்டான். அவள் அந்தவூரைச் சேர்ந்த மணி கொடுத்தான் என்று கூறினாள்.

மணி என்பவனும் சிறிதுகாலம்முன்புவரை ஏழையாகத்தான் இருந்தான். ஆனால், அதிட்டஇலாபச்சீட்டு ஒன்றின்மூலம் ஓர் இலட்சம் ரூபா பெற்றான். புயலினால் ஊரிலேற்பட்ட துன்பங்களைக்கண்ட மணி உணவில்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு உணவும், குடிசையிழந்தவர்களுக்குப் பணமும் கொடுத்துக் குடிசை

கட்டும்வரை தனது வீட்டிலேயே இருக்க அனுமதித்தான். அவனுடைய இந்தத் தயவிலேதான் கந்தன் வீடும் சந்தோஷமாகவிருந்தது.

சாப்பிட்டுவிட்டு அமைதியாகப் படுத்திருந்த கந்தன் ஊர் கஷ்டப்படும் இந்த நேரத்திலேயும் பணத்தைக் குவிப்பதற்காக அரசாங்கத்தை ஏமாற்றி, அத்துடன் ஏழையும் வஞ்சித்த முதலியாரின் வாழ்வையும், தன்னிடமுள்ள பணத்தைக்கொடுத்தால் தான் ஏழையாவேன் என்பதையறிந்திருந்தும் உதவி செய்த மணியின் வாழ்வையும் எண்ணிப்பார்த்தான். "எது வாழ்வு" என்று ஆராய்ந்துகொண்டிருந்த கந்தன் மணியின் தியாகமனப்பான்மையை நினைத்தபோது அவனது சிரம் தானாகவே தாழ்ந்தது.

A. S. இராசேந்திரன்,
(H. S. C. Maths.)

கம்பர் கவியமுதம்

சுவியரசர்களாலேயே கவிச்சக்கரவர்த்தியென்று போற்றப் பட்டவரும், கவிவானிலே ஒப்பாரு மிக்காருமின்றிச் சுடர் ஓளிபரப்பும் வெண்மதியன்னவரும்,

“கம்ப நாடுடைய வள்ளல்
கவிச் சக்கரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாயிலே
நரகுக்கின்ற முதம் சந்தான்”

எனப் போற்றிப் புகழப்பட்டவருமாகிய கம்பர் கவிநயம் உணருவார் உள்ளத்துள்ளே உணரும் தோறும் உணரும் தோறும் உவட்டா உவகை ஊறுமாறுள்ள உயர் நயம் உள்ளதனாலன்றோ பாட்டுக்கொரு புலவன் பாரதியும்,

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

யென்று கம்பரை முதலில் வைத்துக் கவிஞரின் மாண்பினை எடுத்தியம்பினான்.

சொல்வளத்தால் பரந்து பொருள் வளத்தால் ஆழ்முடைத்து, கற்பனை வளத்தால் செறிந்துள்ளது கம்பர் கவிக்கடல். அவர் செய்யுட்களிலே தொனிக்கின்ற ஓசை நயம்படிப்பவர் உள்

ளத்தே ஓர் உயிரினை ஊட்டுகின்றது. அவர் கவிகளை நாம் சுவைக்கும் போது சம்பவம் நம் கண்முன்னே நிகழ்வதுபோற் றோன்றும். அவர் கவியமுதத்தை நாம் பருகும்போது காவியகாலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுவதை நம் அகக்கண்ணுற் காண முடிகிறது.

ஒரு பாளை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று பகர்வார் களே பெரியோர். இதோ கம்பர் கடலில் இருந்து ஒரு சில சிறு முத்துச் சிதறல்கள். முதலில் சொல்வளத்தைப் பார்ப்போம்: குகன் இராமரது தாசனுகிவிட்டான். இராமரைத் தனது தெய்வமென மதிக்கும் தகைமையன் குகன். அவன் தூரத்திலே பரதனது படைகள் வருதலைக் கண்ணுற்றான். குமுறும் எரிமலையென, கொந்தளிக்கும் கடலெனப் பொங்கி எழுந்தான். அவன் கோபாவேசத்தை அவனது ஆத்திரத்தின் ஆழத்தினை அழகுறப் படம் பிடிக்கிறார் கவியரசர்.

“போன படைத்தலைவீரர் தமக்கிரை போதா இச்
சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம்
சோனை படக்குடர் ஆறைபடச் சுடர் வானோடும்
தானை படத் தனி யானை படத்திரள் சாயேனே”

என்று எவ்வளவு அழகாக எடுத்தியம்புகிறார். அவன் உளநிலையைச் செய்யுளின் ஒசை எவ்வளவு அழகுற எடுத்தியம்புகிறது. ஆத்திரத்தின் அறிகுறியான “இதோ வெட்டி விழுத்துகிறேன்” என்ற குகனின் ஒலி இச்செய்யுளைப் படிக்கும் ஒவ்வொருவர் செவிகளிலும் எங்கிருந்தோ ஒலிப்பதுபோல் இருக்கிறதல்லவா? குகனின் “படபடப்பினை” தெள்ளத் தெளிவாக வெள்ளிடை மலை போற் காட்டுகிறார் புலவர்.

இதோ கவியரசரின் மற்றுமொரு முத்து. தாடகை இராமனோடு கோபாவேசத்தோடு யுத்தம் செய்ய வருகிறான். அதனை விளக்க வந்த கவிஞர் எவ்வளவு அழகாக எடுத்தியம்புகிறார் பாருங்கள் :

“இறைக் கடை துடித்த புருவத்த னெயிற்றெனும்
பிறைக் கடை பிறக்கிட மடித்திலபில வாயாள்
மறக்கடை யரக்கி வடவைக் கனலிரண்டாய்
நிறைக்கடல் முனைத்தென நெருப்பென விழித்தாள்.”

அந்தக் கொடிய அரக்கியின் கோரத்தோற்றத்தையும் அவள் பற்கள், கண்களின் பயங்கரக் காட்சியையும் எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறார். அவள் வந்த கோபாவேசம் இச்செய்யுளின் நடையிலே உள்ளங்கை நெல்விக்கனி போற் றெரிகின்ற தன்றோ?

கோபாவேசத்தை அழகுறக் காட்டிய கம்பர் எங்ஙனம் சிங்கார ரசத்தைக் காட்டுகின்றான் என்று பார்ப்போம். சூர்ப்பனகை இராமனை வசிகரிக்கக் கொஞ்ச நடைபோடும் காட்சி. இராமனைப் பார்த்த சூர்ப்பனகை இராமனின் அழகினைக் கண்டு அவனை அடைய ஆவல் கொண்டு அவனை வசிகரிக்க முயலுகின்றான். அதனைக் கம்பர்:

“ பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்க
செஞ் செவிய கஞ்சநிமிர் சிறடியளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.”

என்ன கொஞ்சநடையிலே கவி செல்கின்றதென்று பார்த்தீர்களா?

சொல்வளம் கண்ட நாம் இனி கவியரசனின் உவமைத்திறன் தன்னைக் கவனிப்போம்.

ஆச்சிரமத்தைக் காவல் செய்கின்ற கட்டம். இராமனும் இலக்குவனுமாக ஆச்சிரமத்தினைக் காவல் புரிகின்றார்கள். அதனை விளக்க வந்த கவிஞர்:

“ எண்ணுதற் காக்கரி இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்.”

“கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்”, என்ற அடிகளை நோக்குவோம். கண்ணைக் காக்கும் இமைகள்போல அந்த முனிவனது வேள்வியைக் காத்தனர் இராம லக்குமணர்கள். “கண்ணிமை போலக் காத்தனர்” என்ற சொற்றொடரிலே கண்ணிமைகளில் மேலிமை, கீழிமை என்ற இரண்டில் மேலிமை பெரியது. கீழிமை சிறியது. மேலிமை அசைந்து கொண்டிருப்பது. கீழிமை அசையாமல் நிற்பது. பெரியவனாகிய இராமன் மேலிமை போல ஆச்சிரமத்தைச் சுற்றிச் சுற்றி வந்து காவல் புரிந்தான். சிறியவனாகிய இலக்குவன் கீழிமை போல அசையாது ஆச்சிரமத்தின் வாயிலில் நின்று காவல் புரிந்தான் என்ற நுண்பொருளை “கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்”, என்ற நான்கு சொற்களில் எவ்வளவு அழகாக எடுத்தியம்புகிறார். பெரிய மலையில் உருவை ஒரு சிறு பனித்துளியில் அடக்கும் தத்துவம் கவியரசனின் கற்பனையிற் காணப்படுதல் வியத்தற்குரியது, நயத்தற்குரியது.

இதோ மற்றுமொரு கவிமுத்து. இராமனது தோற்றத்தை விபரிக்கும் கம்பர் அதைத் தமது உவமைத் திறத்தால் எப்படி அழகுற அமைக்கிறார்.

“வெய்யோடுளரி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ வெனும் இடையாளோடும் இனையா ளோடும்
போனும்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.”

ஒவ்வொரு சொல்லிலும், சொல்லின் ஒவ்வொரு உறுப்பான ஒவ்வொரு எழுத்திலும் கவிர்சம் கொட்டுகிறது. எதற்கும் இனையாதவன் என்ற கருத்திலே “இனையான்” எனத் தம்பியாகிய இலக்குவனை விளித்த நயமும், “பொய் எனும் இடையுடையான்”, எனச் சீதையின் அழகை விபரித்த நயமும் ஒரு புறமிருக்க இராமன் அழகை எவ்வளவு அழகுற எடுத்துக்காட்டுகின்றார் கவிஞர் என்பதைப் பார்ப்போம்:

சூரியனது ஒளி இராமனது கரிய நிறத்திலே மறைகின்றது; இராமனது கரிய நிறத்தின் வன்மையை அழகுற எடுத்துக்காட்டும் கம்பர் அதனோடு திருப்தியுறுது மையோ! என்றார். நீல நிறத்துக்கு மையை விட மரகதம்தான் பொருத்தம் என எண்ணி மரகதமோ! என்றார். மரகதமாய் இருந்ததால் இராமனது பரந்த மனப்பான்மைக்கு ஒப்பாக்க முடியாதே. “ஆழி குழ உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய் தாளிரும் சடைகள் தாங்கித் தவமேற் கொண்டு காடேகு” என்று கைகேகி அறைந்த போது, “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனே” என்ற பரந்த மனப்பான்மையுள்ள இராமனை மரகதமெனலாமோ; அவன் பரந்த மனப்பான்மையை எடுத்தியம்ப மறிகடலே சரியென நினைத்து மறிகடலோ! என்றார். இதனோடும் திருப்தியுறுது இராமன் மற்றையோர்க்கும் உதவும் குணமுடைவனாயிற்றே, அதை விளக்க வேண்டுமே என உன்னி மழைமுகிலோ என்றியம்பினார். இருந்த போதும் தெய்வத் தன்மை வாய்ந்த இராமனின் அழகைத்தன்னால் அழகுறக்காட்ட முடியவில்லையே என்ற ஏக்கத்திலே ஐயோ! என்று கூறுகிறார் புலவர். தன்னால் இந்த இராமனின் நிறத்திற்கு ஒப்புமை கூறமுடியவில்லையே என்ற ஏக்கம் ஐயோ! என்ற சொல்லிலே எவ்வளவு அழகாகத் தொனிக்கின்றது. சரபு நதி பாயும் அழகை வர்ணிக்கிறார் புலவர்.

“கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக்கலந்த நித்தம்
எல்லையின் மறைகளாலும் இயம்பரும் பொருளி தென்னத்
தொல்லையில் ஒன்றே யாகித்துறை தொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போற் பரந்த
தன்றே.”

பாருங்கள்! எவ்வளவு அழகாக சமயங்களில் அடிப்படைத் தத்துவத்தை விளக்குகிறார் என்று. உவமையை வழக்கமாக நாம் கையாளும்போது தெரியாத ஒரு பொருளை விளக்கத் தெரிந்த ஒரு பொருளை உவமையாகக் கொள்வோம். ஆனால் தனக்கெனத் தனிப்பாணி வகுத்த மங்காப் புகழுடைய தங்கக் கவியரசர் கம்பர் தெரியாத ஒரு தத்துவத்தைக் கொண்டு தெரிந்த ஒரு பொருளை விளக்க முயல்கிறார். சமயங்கள் யாவும் நமது புறக் கண்களுக்கு வெவ்வேறுகத் தோன்றினாலும் அவற்றின் ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்ற அரிய பெரிய தத்துவத்தை எவ்வளவு இலகுவாக எடுத்தியம்பியிருக்கிறார் புலவர். வானளாவும் மலையினின்றும் உற்பத்தியாகி இழிந்து ஓடிவருகிறது ஆறு. அது தரை தனை நோக்கித் தவழ்ந்து வரும்போது ஒன்றைக் கங்கை என்கிறோம். மற்றொன்றைக் காவேரி என்கிறோம். பின் அவை போய்ச் சேருகின்ற இடமும் கடல்தான். உலகத்தின் கண்களுக்கு வெவ்வேறு பெயர்களோடு வெவ்வேறு சமயங்களாகத் தோற்றமளித்தாலும் அவற்றின் ஆரம்பமும் முடிவும் ஒன்றுதான் என்பதை எவ்வளவு அழகுற உணரவைக்கிறார் கவியரசர்.

சொல்வளத்திலே, பொருட் செறிவிலே, கற்பனைத் திறத்திலே ஒப்பாரு மிக்காருமின்றி ஈடு இணையற்ற கவியரசராகத் திகழ்பவர் கம்பர். மாற்றுக் குறையாத தங்கம் அவர் பாடல்கள். மணம் பரப்பும் நறுமலர்க்கொத்து அவர் கவிகள். இன்சுவை பரப்பும் நறிய தேன்குடம் அவர் பாடல்கள். அகத்துக்கு நல்விருந்தளித்து உளத்துக்குப் புத்துணர்ச்சி யூட்டும் புதுமைக் கவிஞர் கம்பர். அவர் தமிழ் அன்னைக்குத் தந்துதவிய இராமாயணம் எனும் ஆரம் இன்றும் தமிழன்ணையின் உடலை வனப்புறச் செய்கிறது.

வாழ்க கம்பர்!
வளர்க அவர் புகழ்!!
வாழ்க தமிழ் மொழி!!!

ஆ. தேவராசா,
H. S. C. Maths.

சிந்தையில் மலர்ந்த செந்தமிழ்க் கவிஞன்



பேரன்பு கொண்டவரே! பெரியோரே! யென்
பெற்றதாய் மாரே! நல் விளஞ்சிங்கங் காள்!
நீரோடை நிலங்கிழிக்க நெடுவ யல்கள்
நிறைந்துதமிழ்ப் பேராவல் புதுக்க நாளுஞ்
சீரோடு வாழ்ந்துவருந் தமிழன் மாண்பு
திக்கெட்டும் முரசெறியு மந்த நாளிற்
போராடும் புலோலிநகர்த் தாயை யெண்ணிப்
புத்தமிழீ ரணவீர்க்கும் வணக்க மென்பேன்!!

புத்தமிழ்ச் செல்வங் கொழிக்கும் பொருளைக் கரையிலே
போராடிப் பொதுகையிற் றவழ்ந்துவரும் பொங்கு
தமிழ்த் தென்றலிலே நீராடி, வற்றாத வளங்கொழிக்கும் வர
கவிகள் வாழ்வளித்த வண்டமிழ்ப் பூமியிலே, கொற்றக்குடை
விசம்புதொட வெற்றிப் புகழெறிந்த தமிழகத்து மண்ணிலே,
முத்தமிழ் மன்னராம் முறைமுறை வாழ்ந்த முடிசெழு வேந்தர்
தங் கொடிகவி நீழலிலே நின்று, பொங்குந் தமிழ்விரித்து எங்கும்

புகழ்பரப்பிச் சிங்கத் தமிழரசர் துங்கக் கொடிவளர்த்த தங்கத் தமிழ்மண்ணி னங்கமென வந்துதித்தான் தமிழ்ப்புலவன் பாரதி: அத் தூமணி வண்ணனே யென் சிந்தையில் மலர்ந்த செந்தமிழ்க் கவிஞனாவான்.

கங்கையைக் கொண்டுங் கடாரத்தை வென்றுங் கொடி நாட்டினான் சோழன்; அங்ஙனமே கண்ணகிக்குக் கல்லெடுத்துப் புகழ்நாட்டினான் சேரன்; அதையே பாடிப் பொற்சிலம்பெடுத்துப் பார்க்கவைக்கத் தந்தான் மணிமுடி துறந்த மாவீரன் இளங்கோ. அத்தகு மேன்மைபெற்ற முத்தமிழ் நாட்டிலே கல்தோன்றி மன்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடியென் றுலகறியப் பறைசாற்றி யடிமைப் பெரு விலங்கி லடியுண்டு கிடக்குஞ் சிங்கத் தமிழினத்தைச் சிங்காசன மிருத்த உருவெடுத்தான் பாரதி. ஆம்! அந்த வண்டமிழ்க் கவிஞனின் தண்டமி ழார்வந்தா னென்னே! தாய்மொழிப் பற்றுத்தா னென்னே!

பாரதியொரு புதுயுகங் கண்டெடுத்த மதுரகானக் கவிஞனாவான். இவன் தெள்ளுதமிழ் நடையிலே யள்ளி வடித்தெடுத்த, மங்காத சுடரொளி தவழுஞ் சிங்காரச் செய்யுட்களைக் கேட்குந் தொறுஞ் சிந்தையிலே செந்தமிழூற்று; செவியிலே சிம்மநாதம்; உள்ளமதி லுணர்ச்சி வெள்ளம்; கண்ணிலே கார்நடனம்; ஆகா! பேரின்பம்! பெருமகிழ்ச்சி!!

தமிழ்த்தாய் தன் தவப்பயனா யீன்றெடுத்த வண்டமிழ்க் கவிஞர்களுட் றண்டமிழ்க் கவிஞன் பாரதியு மொருவனாவான். கலைமகளின் கடாட்சம் பெற்ற இவன் கன்னிப் பருவத்திலே கவி பாடுந் திறன் பெற்றான். இவனது பாடல்களி லாங்காங்கு மிளிர்ஞ் சிறப்புக்கள் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் பெருவிருந்தளிர்க்கக்கூடியன.

நந்தா எழிலரசி, நாணமுட னுடல்வளைத்துச் சிந்தா முறுவ லுடன் செல்லுகின்ற சிந்துநதியதன் நந்தா எழிலழகை நாற் றிசையும் புகழ்கதுப்பிச் சங்கைசெறி சேரகுல மங்கையர்க ளந்நாள் சிந்துநதி தந்தநடை சந்தமொடு பாடச் சங்கமலர்க் காதலெனு மோடங்கட்டிச் செந்தமிழ்த்தீம் பண்பினிலே யருவி வெட்டிச் சிங்கநிகர் செந்தமிழன் பவனிவந்தான்; செய்ய தமிழ்ப் பாரதியுங் கவிதை யாத்தான்.

“சிந்துநதி யின்மிசை நிலவினிலே

சேரநன் னுட்டினம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவினை யாடிவருவோம்.”

எனவரு உ மிப்பாடலிற் கன்னித் தமிழுங் களிதெலுங்குங் கானநடம் பயில்கின்றன; கலைமகள்தன் னெழில்தவழு மிளங்

கரங்களின் மென்காந்தள் விரல்களினால் வீணைமீட்டக் கொள்ளையின்பங் குலவு கவிதை கூறுபாவலன் கவிதைமழை பொழிகின்றனந்தோ பாரீர் !

மறுமலர்ச்சித் தமிழ்நாட்டில் மக்களி னடிமைத்தனை நீக்கியாவேசமூட்டிய பாரதி; பாமரர் வாழ்விற் பாவண்ணந் தீட்டிப் பைந்தமிழ் வண்ணம்பாடிய பாரதி; விடுதலைப் போர்க்களத்திற் பரணிபாடிய பாசறைக் கவிஞன் பாரதி; கம்பன் கவிதைகளிற் றன் சிந்தையைப் பறிகொடுத்த நமது செந்தமிழ்க் கவிஞன் பாரதி பாடுகிறான். எட்டுத்திசை யெங்குங் கொட்டித்தமிழ் முழங்கப் பட்டம்பெற்ற தமிழ்நாட்டைப் பாடுகிறான். தாய் நாட்டுப் பற்றொளிர்ந்த தன்மான உணர்ச்சியொடு பாடுகிறான். அந்தோ வருமாறு :

“ செந்தமிழ் நாடெனும் போதினிலே — யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே — யெங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே — யொரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.”

என்பதவன் பாட்டு. அவன்கண்ட தமிழ்நாடு வேதமும் வீரமும் காதுங் கல்வியுங் கவின்பெற் றோங்குஞ் செந்தமிழ்நாடு; வள்ளுவன்தன்னை யுலகினுக்கேதந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு; நெஞ்சை யள்ளுஞ் சிலப்பதி காரமென் றோர்மணியாரம் படைத்த தமிழ்நாடு.

அந்தநற் றமிழகத்திலே, இமம்புரி தவழு யிமயமலைச் சாரவினியற்கையழகிலே யதனிளவளமொழியி னினிமையிலே தவழ்ந்து, இனியதமிழ் முத்தாரங் கட்டி யிந்துமகா சமுத்திரத்திலே யிதம் பேசுகிறான் பாரதி. அந்தோ !.....

“ வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; அடி
மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டு வோம்.”

செந்தமிழின் கலையார்வஞ் சிந்திவர நடைபோடும் பாரதி, ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி யிசைகொண்டு வாழுந் தேமதுரத் தமிழோசை பாகமழப் பூமியெலாம் பரவச் செய்தான்; கள்ளமிலா வள்ளுவத்தி னுள்ளொளியை யுலகமெலாம் வெள்ளொளியாய்த் திகழச்செய்தான். அன்னவன் தமிழுக் காற்றிய தொண்டுக ளளப்பரியன. அன்றியுந் தன் தாய்மொழியாந் தமிழ்மொழிபோன் றினிதான வேறெம் மொழியை யுந் கண்டிலன்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியோல்

இனிதாவ தெங்குங் காணேம் ;

பாமரராய், விலங்குகளா, யுலகனைத்தும்

இகழ்ச்சிசொல் பான்மை கெட்டு,

நாமெமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை யுலகமெல்லாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.”

எனும் பாட்டா லவனது செந்தமிழார்வத்தை யறி கின்றேம். கம்பனையும், வள்ளுவனையும்மிளங்கோவையுந் தன்னிகரில்லாப் புலவர்களெனத் தரணிக்கியம்புகின்றான். இதனாலவனது தமிழார்வம் மிக்கொளிர்கின்றது.

வழிவழி செழித்துவந்த நம் மாசற்ற தமிழ்மொழி, முடிசெழு பெருவேந்தராம் மூவேந்தர் கொடிகவி நீழலிலே நின்றவார் மடிமீது நடமாடிய முத்தமிழ் மொழியின்று என்றுமுள தென்றமிழா யெண்டிசையும் பீடுநடை கொண்டு பிறங்கவேண்டுமாயின், வாழுஞ் சமுதாயம் வளர்காஞ்சிப் பட்டுத்தி வாழவேண்டுமாயின், கள்ளமிலா வள்ளுவத்தி னுள்ளொளியை யுலகமெல்லாம் வெள்ளொளியாய்த் திகழ்ச்செய்யின், தேமதுரத் தமிழோசை பாகமழப் பூமியெலாம் பரவச்செய்யின், நாமெமது தமிழரெனப் பெருமைசாற்றி யொண்புகழ்சேர் தண்டமிழை நாட்டுக்கீந்து பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெல்லாம் பார்வைபெற்றுப் பைந்தமிழைப் படிக்கும் முனைப்பில், வாழப்பிறந்த மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுத்த வான்புகழ்சேர் வண்டமிழ்ப் புலவன் வள்ளுவனின் வழிநின்று, தேமதுரத் தமிழோசை யுலகமெல்லாம் பரவும்வகை செய்தல்வேண்டும்; தெருவெல்லாந் தமிழ்முழக்கஞ் செழிக்கவேண்டும், இதுவே பாரதியின் தமிழ்வாஞ்சை.

இங்ஙனமாக மேல்நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பலவற்றை நம் மேன்மைதவழ் தமிழ்மொழியி லியற்றி யெங்கள் சாகாத சரித்திரத்தி னிலக்கியத்தை நம் செந்தமிழர் தாய்மொழியிற் றீட்டவேண்டும். இதைநீத்து மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோ ரதைவணக்கஞ் செய்தல் வேண்டும்; இதுவே அமரகவி பாரதியி னிலட்சியக் கனவு.

பாரதியொரு கவிஞன் மட்டுமல்ல; எழில்தவழு மிளங்கன்னியா மியற்கையன்னையோ டொன்றியுலாவுங் கலாரசிகனுங் கூட. கவிநயமுங் கற்பனைவளமு மொருங்கே செறிந்தோடுங்

காவியமெனக் கற்றோராற் போற்றப்படுங் காவியமாங் குயிற் பாட்டில் வரும் பாடலொன்றே யிவன்றிறமைக்குச் சான்றுரைக் கப் போதுமானது. அஃது வந்துழி நோக்குதும் :

“காணப் பறவை கலகலெனு மோசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை யருவி யொலியினிலும்,
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கு
மோலத் திடையே யுதிக்கு மிசையினிலும்,
மாணுடப் பெண்கள் வளருமொரு காதலினு
லானுருகப் பாடுவதி லூறிடுந்தேன் வாரியிலு,
மேற்றநீர்ப் பாட்டி னிசையினிலும், நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு மொலியினிலுள்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிஞ்ந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளாக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
.....”

என்புழி வந்தாற்போன்று காவியவளமுங் கற்பனையமு மொருங்கியைத் துப் பாடுகின்றான் வரகவி பாரதி. இதனா னவனியற்கைமிது கொண்டுள்ள ஈடிணையற்ற பேரின்ப இதய உணர்ச்சியைக் காண்கின்றே மன்றோ? இத்தகு மேன்மைசூ ழியலிசைக் கவிஞனா மிளந்தமிழ்த் தென்றல் பாரதி யியற்கையி லீடுபட்டு மினியதமிழ்ச் சமுதாயத்தை மறக்கவில்லை.

பாட்டைத் திறப்பது பண்ணாலே-யின்ப வீட்டைத்திறப்பது பெண்ணாலே யென்று பெண்ணினத்தைப் போற்றுகிறான். வண்ணமிகு பெண்ணினத்தைத் தன்னிரு கண்களென மதித்து மண்ணுலகுக் கோதுகிறான் புத்துலகச் சித்தனும் புதுயுகக் கவிஞன் பாரதி. மங்கைய ரின்னிசைத் தங்கமதலைக ளீன்றமு தூட்டத் துங்கமுயர் த்தியநம் செந்தமிழ்க் கவிஞன், பாராண்ட தமிழ்மொழியில், பாலகனின் பரிவுகண்டு பால்வார்த்த யைந் தமிழிற், பார்த்தோரும் பதைபதைக்கப், பாராது நின்றுதமிழ் கேட்டோருங் கிடுகிடுக்கக் கொட்டி முழக்குகிறான் கொத்து தமிழ் முத்தமிழை யந்தோபாரீர்; செவி தந்தேகேளீர் :

“மாதர் தம்மை யிழிவு செய்யும்
மடமையைக்கொ ளுத்துவோம்;
வையவாழ்வு தன்னிலெந்த
வகையினுந்த மக்குளே
தாதரென்ற நிலைமைமாறி
யாண்களோடு பெண்களுஞ்
சரிநிகர்ச மானமாக
வாழ்வமிந்த நாட்டிலே”

யென்று சித்திரநிகர்ப் பெண்டிர்களின் சீரழிவைக் கண்டு சிந்தை கலங்குகிறான் பாரதி. ஆணும் பெண்ணுந் நிகரெனக் கொள்வதா லறிவிலோங்கியிவ் வையந்தழைக்குமாமென் றுலகறியப் பறை சாற்றினு னுதயத்தமிழன் பாரதி.

“வளிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ...”

என்று பெண்மையை வாழ்த்திப் பல்லாண்டு பாடினான் பாசறைக் கவிஞன் பாரதி. இதனால் பெண்ணு றத்தினை யாண்மக்கள் வீரந் தான் பேணுமாயின் பிறகொரு தாழ்விலை. ஆகலான் கண்ணைக் காக்கு மிரண்டிமை போலவே காதலின்பத்தைக் காத்திடுவோம் நாமே!

ஏட்டைப் பெண்கள் தீண்டுவது தீமையென்றும், வீட்டை நீத்து வெளியேறுதல் பெண்களுக்குக் கழகல்லவென்றும் பிதற்றினார் கள் சில முடர்கள். அதிற்பலர் நம்பிக்கையுங் கொண்டார்கள்: இதைப் பாரதி வெறுக்காம லிருப்பானா? புதுயுகக் கவிஞன் பாரதி பார்த்துக்கொண்டுதா னிருப்பானா? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே,’ யென்ப தன் றறிந் தடங்கிய கொள்கைச் சான்றோனின் நன்றவிர் மணிவாக் கன்றோ! ஆம், பாரதி வெட்டிப் பேசித்தான் விட்டான்: அந்தோ! வந்துழி நோக்குதும்:

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.”

என்று கொஞ்சதமிழ்த் தேன்பருகிக் கும்மியடிக்கிறான் பாரதி:

“பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மழிவினி லானுக் கிங்கேபெண்
இளைப்பில்லைக் காணென்று கும்மியடி.”

என்று கொட்டிமுழக்கி யருந்தமிழ்ப் பெண்ணினத்தை யாட்சிப் பீட மேற்குகிறான் பாரதி.

கோழியுந்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியி லாடவரைப் பெற்றெ டுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப் புற்றெ டுத்த நச்சரவைப் புல்லெளவா என்னு வது? பெண்ணுக்கு ஊரிமை நல்கிப்போந்த என்னருமைத் தாயகமே! கேட்டுக் கொள்!! சிங்கத் தமிழ்நிலமே! சிந்தித்துப்பார்!!

“பெண்ணுக்குப் பேச்சரிமை வேண்டாமென் கின்றீரோ?
மண்ணுக்குங் கேடாய் மதித்தீரோ, பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே,
ஊமையென்று பெண்ணை யுரைக்குமட்டு முள்ளடங்கும்
ஆமை நிலைமைதா னுடவர்க்கு முண்டு,
புலனற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய் தாலந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையு மட்டமட்டே.”

என்பது புரட்சிக் கவிஞளின், புத்துலகச் சிற்பியின் வீர வரிகளும்.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தாரிடு
கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்.”

என்பது நம் பைந்தமிழ்க் கவிஞன் பாரதி வாக்கன்றோ! இதனா
னான்களுறு செய்யாவிடின் பெண்கள் செல்வதில் யாதொரு
குறையுமேற்படாதல்லவா! பெண்க ளுறத்தினை யாண்மக்கள்
வீரந்தான் காக்குமாயின் பிறகொரு தாழ்வில்லை யன்றோ!

பெண் ஆண்மகனைக் காட்டிலு மறிவிற் குறைந்தவளல்ல;
இதைத்தா னொரு புலவர்,

“ஆண்மகனை யறிவாளி யாகு மென்னும்
வீண்நினைவை விட்டுவிடு வேண்டும்போதில்
ஆண்மகனை வென்றுபெரு மறிவினாலே
நாண்டிடுவாள் பெண்மகளுந் தரணிமீதில்.”

என்புழி வந்தாலென்னப் பாடிப்போந்தார்.

பெண்ணென்று சொல்லிடினோர் பேயுமிரங்கு மென்பர் —
உங்கள் கண்களிரங்காவோ? என்றினைய கேள்விக்குறி வடிக்கின்
றான் கன்னித்தமிழ்க் கவிஞன். பெண்ணுக்கு ஞானத்தை வைத்
தான் புவி பேணிவளர்த்திடு மீசன்; ஆனால், மண்ணுக்குள்ளே
சில மூடரிந்த மாதரறிவினைக் கெடுத்தார். இது யார்க்கு
மேற்குமோ? உலகம் பார்க்குமோ? என்று குமுறி யெழுகிறான்
பாரதி.

கண்க விரண்டினிலே யொன்றைக் குத்திக் காட்சிக் கெடுத்
திடலாமோ? இதேபோன்றுதா னம்மூடர்களின் செய்கையும்;
பெண்ணுலகின் பெருமைபற்றிப் பண்டைத்தமிழ் ழலக்கியங்களா
னறிந்துகொண்டமதை யிழிவாகக் கூறுவது அவரவ ரறியா
மையை வெள்ளிடைமலைபோற் றெள்ளிதிற் காட்டுகின்றது.

விடுதலைக்கு வேட்கைகொண்ட வீரமங்கையொருத்தி பாரதியினுள்ளத்திலே மதுரகானம்மீட்டி, விடுதலைக்கவி பாடுகின்றாள். அதனின்னிசையிலே பயின்றுவரும் மென்னொலியைக் கண்டு காதலித்தான் பாரதி. அதன் விளைவுதான் என்னே! ஆம், பாரதி பெண்ணினத்தின் வருங்கால இலட்சிய வாழ்வையெண்ணி யதன் மகோன்னத சிகரத்தை யுள்ளி விடுதலைக்கவியீ பாட ஆரம்பித்துவிட்டான்.

“பெண்ணுக்கு விடுதலை நீ ரில்லை யென்றது
பின்னிந்த உலகிலிலே வாழ்க்கையில்லை.”

என்று வீரகானம்பாடி விடுதலைச் சோகம் மீட்கிறார் பாரதி.

“ஆனெல்லாங் கற்பைவிட்டுத் தவறுசெய்தா
வப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ?
பேனுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்.
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!”

எனவழி நோக்குங்கால் பாரதிகண்ட பெண்மைச் சமுதாயம் எத்தகைச் சால்புடைத்ததென்பது இஃதொரிஇ விளங்குகின்ற தன்றே!

சுருங்கச் சொல்லின், காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவினுங் கைகொடுத்து, மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச்செய்து வாழவேண்டுமென்பதே யவன் தணியாத ஆசையெனலாம்.

இவ்வாறு பெண்மையை வாழ்த்திப் பல்லாண்டு பாடிய பாசறைக்கவிஞன் பாரதியுஞ் சாதிவேறுபாட்டைக் கண்டிக்கத் தவறவில்லை. சாதி யிரண்டொழிய வேறில்லையென்ற, அருமறையாய்ந்த ஓளவையின் சொல்லை யமிழ்தமெனப் போற்றுகிறார் பாரதி.

“சாதி யிரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீநிநெறி யினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.”

என்பதவன் சொல்லோவியம்.

பறையரையும், குறவரையும், புலையரையும், மறவரையு மொருங்கழைத்துக் கல்விபுகட்டி வாழவிரும்புகிறான் பாரதி. ஏழையென்று மடிமையென்று மெவனுமில்லை ஜாதியி லிழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவி லில்லையே; வாழி கல்வி செவ்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரு மொருநிகர்ச மானமாக வாழ்வமே என்றறைகூவி யழைக்கின்ற நமரகவி பாரதி.

“ ஜாதி மதங்களைப் பாரோம்..... ”

என்று புத்துலக மேடையிலே புதுயுகக் கவிஞன் போர்முரசங் கொட்டுகிறான்.

மனிதர் யாவரும் மனிதரென்றமுறையி லொருங்கியைந்து வாழவேண்டுமென்பதே யமரகவி பாரதியின் தனியாத அவா. ஆகையாற்றான் தாழ்த்தப்பட்டோ ரல்லற்படுவது கண்டு தானு மல்லற்படுகின்றான். அந்தோ! பாரீர்!

“ ஆயிர முண்டிக்கு ஜாதி — எளிதில்

அந்நியர் வந்து புகலென்ன நீதி? — ஓர்

தாயின் வயிற்றிற் பிறந்தோர் — தம்முள்

சண்டைசெய் தாலுஞ் சகோதர ரன்றோ? ”

என்றனைய சோககீதம் மீட்டுகிறான் சிங்கத்தமிழ் மாநிலத்தில்: சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள் மோதிநடை பெற்றுவரு முலகிலதனை யூதையினிற் றுரும்புபோ லலக்கழிப்போம்; வாதை ஒழித்திடுவோம் புதியதோ ருலகுசெய்வோ மென்பது புரட்சி வரியன்றோ! ஆய்ந்துபார் மனமே! ஆய்ந்துபார்!!

“ சாந்தியா லுலகந் தழைப்பது நன்றா?

சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?

மாந்தரிற் சாதி வகுப்பது சரியா?

மக்களொ ரேகுலமாய் வாழ்வது சரியா? ”

ஆகலான் மனிதராய்ப்பிறந்த யாமெல்லோரும் மனிதராய், மனிதப்பண்போ டொன்றியைந்து வாழவேண்டும். ‘ ஒன்று பட்டா லுண்டுவாழ்வே — நம்மி, லொற்றுமை நீங்கி லனைவர்க் குந் தாழ்வே ’ என்ப தான்றோன் மணிவாக்கன்றோ!

இதனாற்றா னல்லற்பட்ட டாற்றாதழுதுகண் ணீரூற்றும் பாரத மக்களைக் கண்டு ‘ நெஞ்சு பொறுக்குதில்லையே, யிந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டா ’ லென்று குமுறியெழுகிறான்: இத னான் புத்துலகமேடையிலே புதுமைச் சமுதாயமொன்றையுரு

வாக்குகின்றான்; அவன்கண்ட சமுதாயம் முப்பதுகோடி ஜனங்களின் சங்கம்; முழுமைக்கும் பொதுவுடைமை, யொப்பிலாத சமுதாயம். அவன்கண்ட வளநாடு இனியபொழில்கள், நெடிய வயல்க ளெண்ணரும் பெருநாடு; கனியுங் கிழங்குந் தாவியங்களுங் கணக்கின்றித்தரு நாடு. இதுவே பாரத நாடு.

“ஞானத்தி லேபர மோனத்திலே — யுயர்
மானத்தி லேயன்ன தானத்திலே
கானத்தி லேயமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு.”

என்று வீறுகொண்ட தன்னருமைத் தாயகத்தை வண்டமிழிற் போற்றுகிறான் பாரதி. இதந்தரு சுதந்திர முதிர்ந்திடு தாயக மதிர்ந்திட முதிர்ந்தவர் வதிந்தெழு பண்பினை வாயார வாழ்த்துகிறு னந்தோ பாரிர்!

“இன்னுயிர் தந்தெமை யின்று வளர்த்தரு
ளிந்தது மிந்நாடே — எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
யறிந்தது மிந்நாடே — அவர்
கன்னிய ராகி நிலினி லாடிக்
களித்தது மிந்நாடே — தங்கள்
பொன்னுட லின்புற நீர்வினை யாடியில்
போந்தது மிந்நாடே — இதை
வந்தே மாதரம், வந்தே மாதர
மென்று வணங்கேனோ?”

இத்தகைய தமிழகத்தி னேகபாரதத்தின் சுதந்திர வானம் பாடியாகிய பாரதி, தன்னரசின்றித் தயங்கிக்கிடந்த தமிழினத்தைத் தனதெழுத்தாலே தட்டியெழுப்பினான்; சீர்த்திமிகு சுதந்திரதேவியைத், தண்டமிழ் வரைப்பி னணையாத நிபத்தைச், செம்மாந்தர் குலவிளக்கைத் தமிழகத்துச் சிங்கார வீதிகளிலே யுலவச் செய்தான்; ஆடுவோமே! — பள்ளுப் பாடுவோமே! யென்று ஆனந்த சுதந்திரங் கோருகிறான். சொந்தச் சகோதரர் துன்பத்திற் சாதல்கண்டுச் சிந்தையிரங்காத பாரதமக்களைத் தூற்றுகிறான். ஆங்கவன் நல்லாரையு மல்லாரையு மெதிர்நோக்குகின்றான்.

“ஓளிபடைந்த கண்ணினுய் வாவாவா;
உறுதிகொண்ட நெஞ்சினுய் வாவாவா.”

என்று வகுகின்ற பாரதத்தை வாழ்த்துகிறு னமரகனி பாரதி.

இதற்குமாருக அக்கிரமஞ் சூழ்ச்சி யதிகாரப் பேராசை
கொக்கரிக்கு முள்ளத்தைக் கொண்டலையும் மக்களைத் தூற்று
கிறான் பாரதி. அஃதிவண் வந்துழிக் காண்க :

“வண்மையற்ற தோளினாய் போபோபோ ;
மார்பி லேயொடுங்கினாய் போபோபோ
பொலிவி லாழ் சுத்தினாய் போபோபோ ;
பொறி யிழந்த விழியினாய் போபோபோ.....”

இங்ஙனமாகத் தாண்டலுண்ட புதுமைச் சமுதாயத்திற் தீயோர்
கள் போக்கி நல்லோரை வரவழைக்கின்றான் பாரதி. அவர்க
ளுள்ளத்திலே யேகபாரதத்தி விணையற்ற சுதந்திர தீபத்தை
யேற்றி வைக்கிறான். ஆம்! அந்தியரி னடிபணிந்து அறத்
தமிழின் முடிபுதைத்து ஆளவந்த வெள்ளையனை யாட்சிப்பீடமேற்
றிய தம் அதிகாரிகளி னுணவத்தைக்கண்டல்லலுறும் பாட்டாளி
மக்களி னுள்ளத்திலேநின் றுயர்த்துகிறான் சிம்மக்ரூரல் ; ஊது
கிறான் சங்கநாதம். அந்தோ பாரீர் !

“மண்ணினின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பா ரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினுற்
வகைகொட்டிச் சிரியா ரோ?”

பாரதி யேற்றிலைத்த சுதந்திரக் கொடியானது பாரெங்கும்
பட்டொளிவிசிப் பறக்கவேண்டிய பொற்காலமும் நெருங்கியது.
அந்தோ தென்னகமங்கையின் பொன்னக வயிற்றினின் றவதரித்
தார், வ. உ. சி. ஆம்! அந்தப் புத்தெழிற் சிங்கம் பொன்னுட்டின்
விடுதலையை யெண்ணிப் புரட்சிக் கீதம்பாட ஆரம்பித்தது;
இதன் விளைவுதான் என்னே! சீர்நிறைந்த செம்மலொடுஞ் செந்
தமிழர் தியாகிகளைச் சிறைச்சாலை யழைத்தது. ஆங்குதன் செந்
தமிழ் நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார் சிதம்பரனார்.
இதைக்கண்டதம் செந்தமிழ்க் கவிஞனின் சிந்தையிலே யூற்
றெடுத்த சொல்லோவியத்தைக் கேண்மின்! அந்தோ பாரீர் !
பாரதி வரங்கேட்கிறான் ; பைந்தமிழன் கல்லுடைக்கிறான்.

“தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வசொ! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாந் நெய்யாக எம்முயிரி னுள்வளர்த்த
வண்ண விளக்கிட்டு மடியத் திருவுளமோ?
ஓராயிர வருட மோய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமே?.....
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கின்றோ?.....
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்றிப்பீட்டு
காத விளாஞர் கருத்தழிதல் காணுமோ?.....”

என்றுநித மெண்ணிடெண்ணிக் கண்ணர்வடிக்கிரூன் கன்னித் தமிழ்க் கவிஞன். தாய்நாட்டின் விடுதலையெண்ணித் தன்னையே யர்ப்பணித்தான் பாரதி. , என்றுதணியு மிந்தச் சுதந்திர தாகம்; என்றமடியு மெங்கனடிமையின் மோகம்' என்றெண்ணிநிதம் ஆறுத்துயரி லமுந்திவருந்துகிறுன் பாரதி. இதனாவனது சுதந்திரத் தியாக மெமக்குத் தெள்ளிதிற் புலனாகின்றதன்றே! ஆம் பாரதியுண்மையி லொரு சுதந்திரத் தியாகிதான்.

எண்டிசையும் முரசுகொட்டி யேற்றமிகு சுதந்திரக்கொடியை யெழிலார் வளநாட்டி லேற்றிவைத்த தமிழ்க்கவிஞன் பாரதி தன் காதற்றெய்வமெனக் கண்ணம்மாலை வரித்தவளுள்ளம் மகிழ்க் கள்ளமில் கவிதையாத்துப் பாமாலை குட்டியவள் பாத மினை போற்றுகிறுன். புலவனி னெப்பயர்வற்ற தெய்வங் கண்ணம்மாவாகும். அவனவளைக் குழந்தையாகவுங் காதலியாக வுங் கண்டுபாடியநற் செய்யுட்களை யா னென்னென்று தான் வியந்து கூறுவது? அன்றி விளம்பவுமெளிதோ? ஆயினு மீண்டு சில பாடல்களையானும் பொற்கரத்திலே சமர்ப்பிக்கிறேன்; அஃது வந்துழி நோக்குமின் :

“பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
தேயும்மது நீயெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாந்;
தாயசுடர் வாணொளியே! குறையமுதே! கண்ணம்மா!”

இவன், கண்ணம்மாலை யொளிப்பிழம்பாகவு மதைப் பார்க்குமரு விழியாகத் தன்னையு, மவளைத் தேனாகவு மதை மாந்திக் களிக்கும் வண்டாகத் தன்னையு முவமிக்கின்றதன னிவன் காதற்றெய்வமாங் கண்ணம்மாமீது கொண்ட ஈடினையற்ற தெய்வீகக்காத லெமக்குப் புலனாகின்றதன்றே.

மேலுந், தேனாற் புனைந்த தெள்ளதமிழ்ச் சித்திரமொன்று வருமாறு நோக்குதும் :

“வானமழை நீயெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!”

இவன் கண்ணம்மாலை வானமழையாகவு மதைப் பார்த்தாடும் வண்ணமயிலாகத் தன்னையு, மவளைப் பானமாகவு மதையேந்தவரும் பாண்டமாகத் தன்னையு முருவகிக்கின்றான். கூண்டும் முன்போன்றே நயந்தொனிக்கின்றது. அஃது விரிக்கிறே பெருகு மன்றித் தொகுப்பினே வெஞ்சுமாகையான் விரிவஞ்சி யிவன்சில விட்டேகுக்கின்றேன்.

இவண் நோக்குழி, யிவ்விரு பாடல்களுங் கண்ணம்மாவைத் தன்னினிய காதலியாக வரித்துப் பாரதிபாடிய பாடல்களன்றோ; இவண் கண்ணம்மாவைத் தன்னினிய குழந்தையாகக் கொண்டுக் கவிதை யாத்துள்ளாள். அஃது சிலவற்றை யீண்டுநோக்குதும்:

“சின்னஞ் சிறு கிளியே! — கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கவி தீர்த்தே — யுலகில்

ஏற்றம் புரிய வந்தாய்!

“உன் கண்ணில் நீர்வழிந்தால் — என்னெஞ்சில்

உதிரங் கொட்டுதடி!

என்கண்ணிற் பாவையன்றோ? — கண்ணம்மா!

என்னுயிர் நின்னதன்றோ?

கண்ணம்மாவின் மீதுள்ள அன்பின் மேலீட்டாற் றன்றையே யர்ப்பணித்துவிட்டான் பாரதி: அவள் சிந்து மொல்வொரு கண்ணீர் த்துளிக்கு மவன்தன் னுதிரத்தையன்றோ ஈடாக்குகின்றான். ஆம்! கண்ணம்மா அமரகவி பாரதியினுள்ளத்திலே யென்றுமழியாத அழிக்கமுடியாத தீபமா, யமரதேவியா யாசை நாயகியா யமர்ந்துவிட்டா ளன்றோ. அமரகவி பாரதியின் மங்கையர் குலதிலகம் கண்ணம்மாவேயாகும்.

அஃதொப்பவிலன் நம்பியர் குலதிலகங் கண்ணபிரானே யாகும்: மேற்கூறிய போன்றே கண்ணபிரானையும் பாரதி பல் வேறு நிலைகளில் வைத்துப் பாடியுள்ளாள்: அஃதிவண் வாசகர் சிந்தனைக்கு விட்டேகுகின்றே னாயினு மொரு செய்யுளை மட்டு மிலண் கூறுகின்றேன்: அஃது வருமாறு:

“காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே! — நீ

கனியிலே யினிப்பதென்னே? கண்ண பெருமானே!

நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே! — நீ

நோன்பிலே யுயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே!”

மாதமும் மாரியும் மண்ணிடைப் பொய்ப்பினுந் நாதமும் மாரி நடத்துவான் பாரதி. இவ்வாறு தமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே வளர்ந்து தமிழ்மொழியைப் பயின்று சுற்றில் தமிழ்த்தாயின் மடியீது பிணமாக விழுந்தான் பாரதி. ஆ! என்னைந்து ஆண்டுகளு மெட்டாத பாவலன்பின் விண்ணோர்த மலைக்கண்ணே விருந்தாகச் சென்றிட்டான்.

பாரதிதன் குறுகிய காலத்திலே விரிந்தபல இலட்சியங்களைச் சாதித்துவிட்டான். இவனது தாய்நாட்டுப் பற்றுத்தானென்னே! தமிழ்மொழி வண்மைதா னென்னே! இவனது கவிதைகளினைத் தும் பண்டிதர், பட்டதாரிகளன்றிப் பாமரரும் படித்துணரும் பேறுபெற்றன. இதனாலன்றே பாமர ருள்ளங்களிலே பாரதியமரனாகி விட்டான். இவ்வாறே, கன்னலொடு தேனுங் கலந்தோடி வினையாடுந் தின்னச் சுவையுடைய தீங்கவிதை தந்தவனும் பாரதியு மென்னுள்ளத்திலே யமரனாகி விட்டான்.

சீர்த்திமிகு செந்தமிழ் முன்னையே! உன் வருங்காலம் வாழப் போகிறது; வரலாற்றுப் பீடத்திலே யேறப்போகிறது; சாகாத சரித்திரத்தி னிலக்கியத்தைத் தீட்டப்போகிறது. சிந்தைக்கினிய செவிக்கினிய செந்தமிழைப் பைந்தமிழர் சீராட்டத் தொடங்கி விட்டார்கள். இணையற்ற கவிஞரையு ம்றிஞரையு மீன்ற நாடெங்கள் நாடென் றீழ்த்து மாணவர்க ளிறுமாந்து கூறுகின்றார்கள். எனவே பாரதிபுகழ் பரவும்; பைந்தமிழ்சீர் பெருகும்.

“வாழிய! செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரதி யார்புகழெங்கும்!”

வணக்கம்!

க. வி. இராமச்சந்திரன்,
H. S. C. Prep. C

“வாழ நினைத்தால் வாழலாம்!”

தெருவழியே போய்க்கொண்டிருக்கிறேன் நான்! நடைப் பிணத்தைப் பலர் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் என்னைப் பார்த்தவர்கள் ‘நடைப்பிணமென்பது இதுவாகத்தானிருக்க வேண்டும்’ என்று எண்ணுமளவிற்கு எந்தோற்றம் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை ஏன் இப்படி எல்லோரும் உற்றுப்பார்க்கிறார்கள். ஆண்டவனே! கடைசியில் என் உருவம் எல்லோருக்கும் காட்சிப்பொருளாகவா அமையவேண்டும்?

சிறு வயதிலிருந்தே சிறு கதைகளையும் நவீனங்களையும் படித்துப் படித்து என் உள்ளத்தைக் கெடுத்துக் கொண்டவன் நான்! கதைகளில் வரும் வாழ்க்கையை நிஜமென்று நம்பி ஏமாந்தவன்! அனுபவரீதியான வாழ்வை என்மனம் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாழ்வை நான் அனுபவிக்க நேர்ந்தபோது கற்பனை வாழ்வில் ஈடுபட்டிருந்த என் மென்மையான உள்ளம் உடைந்து சிதறிவிட்டது. அடுக்கடுக்காக என் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளும் ஏமாற்றங்களும் வாழ்வின் அஸ்தமனத்தை என்வரையில் ஏற்படுத்திவிட்டன. எனக்கு இனியும் வாழப் பிடிக்கவில்லை. வாழ்வே சூன்ய வெளியாகக் காட்சி தந்தது. அந்த சூன்ய வெளியிலே தன்னந்தனியனாக— எல்லாவற்றையும் இழந்த ஐடப்பொருளாக நான் நின்றுகொண்டிருப்பதைப்போல் என்னுள் ஓர் உணர்வு!

மனிதனைக் கொல்லாமல் கொல்வது அவனது மனமேதான்; நினைத்தவுடனே மறக்கும் சக்திமட்டும் மனிதனுக்கிருந்தால் நான் என் வாழ்க்கைத் தோல்விகளையெல்லாம் மறந்துவிட்டுக் கணநேரமாவது நிம்மதியாயிருந்திருப்பேன். ஆனால் இந்தப் பாழும் மனம்தான் மறக்கவேண்டியவைகளை மறந்துவிடும் சக்தியைப் பெற்றிருக்கவில்லையே!

கால்போன போக்கில் நடந்துசென்றாலாவது மனம் நிம்மதியுறாதா என ஏங்கிய நான் இதோ போய்க்கொண்டிருக்கிறேன்: வாழப் பிடிக்காத நான் சாகத் துணிந்திருக்கலாம். ஆனால் ஏனோ என் மனம் தற்கொலையைப் பற்றி எண்ணியும் பார்க்கவில்லை. வாழ்வை வெறுத்த எத்தனையோ பேர் சாவிடாவது நிம்மதி காணலாம் என்ற எண்ணத்துடன் மரணதேவதையை அணைத்துக்கொண்ட பல சம்பவங்களைப் பற்றி நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர்களெல்லாம் ஏதோ ஒரு வெறியில் சாவை அணைத்துக்கொள்கின்றனர் என்பது என் கருத்து. எனக்கு அப்படிப்பட்டதோர் வெறி வரவில்லை. எனக்கு இன்னும் சிந்திக்கும் திறன் அற்றுப்போகவில்லை. தற்கொலைசெய்து கொள்வது கோழைத்தனம் என்று நான்படித்த புத்தகங்களே என்னிடம் வலியுறுத்தியிருக்கின்றன. ஆனால் மனிதவாதையே

வீசாத ஏகாந்தமானதொரு இடத்திற்கு ஓடிவிடவேண்டுமென்ற ஓர் உணர்ச்சி என்னுள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

நடந்துபோய்க்கொண்டிருந்த என் தோள்களில் இரு கரங்கள் பதிந்ததுபோன்ற ஓர் உறுத்தல்! உணர்ச்சிசெத்த என் கண்களால் நிமிர்ந்து பார்க்கிறேன். எதிரே தெரிந்த அந்த முகத்தை எங்கோ பார்த்ததாக ஒரு மங்கிய நினைவு. அந்த முகத்தைச் சுற்றிப் பனிப்படலம் படர்ந்ததுபோல் ஒரு தெளிவற்ற தன்மை! அது யாரென்றறிய என்னாலியன்ற அளவு முயன்றேன். அதற்குள் அந்த உருவமே பேசத்தொடங்கிற்று.

என் பால்ய நண்பன் பாலு!!!

“பாலு.....”

“சுரேஷ்..”

நட்பின் நெருக்கத்திலே என உடல் சிலிர்த்தின்றது. எத்தனை வருடங்களுக்குப் பின் சந்திக்கிறோம்? பத்துவருடங்கள்! நினைக்கவே மலைப்பாயிருக்கிறது. எனது வாழ்க்கைப் பிரச்சினைகளையே மறந்துவிட்டதுபோன்ற ஒரு கணநேர மகிழ்ச்சி! நட்பிற்கு இவ்வளவு சக்தியா?

என் உருவத்தோற்றம் என்னை அவனுக்குக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். மனிதர்களை அவர்களின் நிலைமையைக் கொண்டு புரிந்துகொள்ளக்கூடிய அனுபவசாலி அவன். அவசர அவசரமாக என்னை ஒரு வாடகைக் காரில் ஏறச்சொன்னான். நான் இப்போது ஓர் இயந்திரம்தானே? அவன் சொன்னபடி செய்தேன்.

“சே! என்ன இது? கண்ணியம் வாய்ந்த நீ பரதேசிக் கோலத்துடன் இப்படி நடமாடுவதா? உனக்கு என்ன நேர்ந்து விட்டது?”—பாலுதான் இப்படிக்கேட்டவன். எப்போதும் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவது அவன் வழக்கம். “வாழ்க்கையை வெறுத்தவனுக்கு உருவத்தைப்பற்றிக் கவலையில்லை பாலு..”

“பெரிய பதங்களைப் பிரயோகித்து என்னைக்குழப்பப் பார்த்துக் காத்தே சுரேஷ்! நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். வாழ்க்கையை வெறுத்து—பந்தபாசங்களை அறுத்தெறிந்து நிர்ச்சாந்தியாய்த் திரிய நாமொன்றும் ஞானிகளல்ல! வாழ்வை வெறுத்த நீ ஏன் நமது நட்பின்முன் நெகிழ்ந்துவிட்டாய்? வாழ்க்கையென்றால் உயிர்வாழ்வது என்று பொருளல்ல. ஆசை, பாசம், கடமை முதலியவற்றால் மீன்னப்பட்டதுதான் வாழ்க்கை. அதை வெறுத்தவனுக்குக் கடமையில்லை; ஆசையில்லை; பாசமும்இல்லை. நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். என்ன நடந்தது என்று சொல். நான் உன் நண்பன். உன்னிடம் எனக்கு உரிமையுண்டு. மனம்விட்டு நடந்ததைக் கூறு..”

நான் கூறினேன்: என் வாழ்வின் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் மனம்விட்டுக் கூறினேன். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் சிரித்தான். நான் விழித்தேன்: என்னைப் பரிசு சிக்கிரூ அலவன்?

“மடையா! கற்பனை வாழ்வு வேறு; நடைமுறை வாழ்க்கை வேறு. வாழ்க்கைதான் கதைகளிலும் காவியங்களிலும் பிரதிபலிக்கிறது என்று நீ எண்ணுகிறாய். அது ஓரளவுதான் உண்மை. எழுத்தாளர்கள் தங்கள் ஏமாற்றங்களை மறைக்க தாங்கள் கற்பனையில் கண்ட வாழ்வுக்கு எழுத்துருவம் கொடுக்கிறார்கள். நீ படித்த கதைகள் வாழ்க்கை உண்மைகளைப் பிரதிபலிப்பவை என்று எடுத்துக்கொண்டாலும் உனது நடத்தைக்கு அர்த்தமேயில்லை. நீ படித்த கதைகளில் இன்பம் மட்டுமா சுரந்தது? அவைகளில் வரும் நாயகநாயகியர் அடுக்கடுக்கான துன்பங்களை அனுபவிக்கவில்லையா? படித்துப் பண்பட்ட உனது மனம் சிந்திக்கும் திறனையுமா இழந்துவிட்டது? துன்பம் இருந்தால்தான் வாழ்க்கையில் இன்பத்தை இரசிக்கமுடியும்; துன்பமே வாழ்வில் இல்லாமலிருந்தால் வாழ்வே இயந்திரம் போன்றதாகிவிடும். துன்பம் நிலையானதென்று நினைக்கிறாயா? அது நிலையற்றது சுரேஷ்! மனிதனாகப் பிறப்பதே ஒரு பாக்கியம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அப்படி மனிதனாகப் பிறந்தபின் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். வாழ்ப் போவதோ சொற்பகாலம். அதற்குள் நாம் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட முயலவேண்டும். அதைவிட்டுவிட்டு “வாழ்க்கையை வெறுத்துவிட்டேன்” என்று கூறிக்கொண்டு பரதேசிபோல் திரிவதில் அர்த்தமில்லை. மனிதனாகப் பிறந்தவன் வெட்கப்படவேண்டிய செயல் அது. மனிதனுக்கழகு வாழ்க்கையை எதிர்த்துப் போரிடுவதும்—அதில் வெற்றிபெறுவதும் தான். எதிர்கால இன்பம் உன் கையில் தான் இருக்கிறது. இதோ என்னைப்பார்! எனக்கு வாழ்வில் துன்பமேயில்லையென்ற நினைக்கிறாய்? இந்த உலகத்திலுள்ள அனைவரும் இன்பக் கடலுள் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணுகிறாய்? துன்பம் அனைவருக்கும் பொதுவான சொத்து. இன்பமும் அப்படித் தான். எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம்.”—நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டான் பாலு.

அவன் கூறியவைகள் வெறும் வரட்டுத்தத்துவங்களல்ல என்று நான் உணர்ந்தேன். ஒவ்வொன்றும் சிந்திக்கவேண்டிய விஷயங்கள். நான் உண்மையை உணர்ந்தேன். என் மனம் தெளிவுற்றது. துன்பமெல்லாம் ஆதவன் முன் பனிபோல் கரைந்துருகிவிட்டது. இதோ நான் வாழ்ப் போகிறேன். எதிர்கால இன்பவாழ்வு என்னை அழைக்கிறது. நான் ஏன் தயங்க வேண்டும்?

K. பாலசுப்பிரமணியம்,
G. C. E. 'A'.

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

முன்வராந்தாவின் மத்தியில் இருந்த சாய்மானக் கவுச்சியில் இருந்தவண்ணம் அன்றைய தினத்தாளின் மேல்தலையங்கங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். இளஞ்சூரியனின் இதமான கதிர்கள் என்உடலிற் பட்டு இளஞ்சூட்டைத் தந்துகொண்டிருந்தன: அடுக்களையில் என்மனைவி பாத்திரங்களில் காப்பியை மாறிமாறி ஊற்றி காப்பியின் சூட்டைத் தணித்துக்கொண்டிருந்த சப்தமும் ஏதோ பாத்திரம் விழுந்துடையும் சப்தமும் கேட்டன. பாத்திரத்தை விழுத்திய திருவிளையாடல் எனது கடைக்குட்டி ஜயாவினதுதான் என உணர்த்துமுகமாக என்மனைவி ஜயாவைக் கடிந்துபேசும் வார்த்தைகள் காதில்விழ்ந்தன. சூரியனின் வெப்பம் சிறிது உஷ்ணமாக உடலிற்பட்டதால் எழுந்து சாய்மானக் கவுச்சியைச் சிறிது நகர்த்திவிட்டுப் பின்பும் பத்திரிகையி லீடுபட்டேன். சற்றுநேரத்தில் காப்பிடம்ளரைப் பட்டென்று வைக்கும் சப்தம் கேட்டது. அச்சப்தமே இன்று என்மனைவியார் ஏதோ புகார் செய்யப்போகின்றார் என்பதை எனக்கு உணர்த்தியது: பத்திரிகையை முகத்தைவிட்டு எடுத்தவுடன் நான்கண்ட காட்சி புகார் என்ன வென்பதையும் விளக்கிவிட்டது. செண்பகம் ஆங்கார ரூபத்தில் நிற்க, ஜயா நெளிந்த டம்ளருடன் அமைதியாக நின்றாள். மனைவியின் புகார்: "உங்கள் பிள்ளையைப் பாருங்கோ" என ஆரம்பமாயிற்று. புகார் முடிந்து சமாதானத்தின்பின் என் மனைவி: "எங்கே விஜி, காணவில்லையே" என்றாள்: "எங்கே இங்குதான் இருப்பாள்" என்றேன் நான்.

ஆனால் விஜியை எங்கும் காணவில்லை. என் மனம் பதறியது. மனைவியின் மீது என்கோபத்தைக் காட்டினேன். வீடு, வாசல் எல்லாம் தேடியாயிற்று. செண்பகம் இதற்கிடையே ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள். "என்கண்மணி எங்கு போனாளோ" எனச் சுருதி வாசிக்கத் தொடங்கிவிட்டாள். எனக்கு மட்டும் துயரமில்லையா. எனது மூத்த மகள் விஜயா பலகாலத்திற்குப் பின் பிறந்தவள். அவளைப் பெறுவதற்காக எத்தனை கோயில் களுக்கு யாத்திரை, எத்தனை அரசமரங்களைச் சுற்றுதல். அவளின் கொஞ்சமொழிபேசும் அழகிய முகத்தைப் பார்க்காது என்னால் இருக்கவே முடியாது. இறுதியில் பொலிசுக்கு அறிவிக்கலாம் என எண்ணி எனது நிஜாரை மாட்டிக்கொண்டு பொலிஸ் ஸ்டேசனுக்குப் போவதற்காக எழுந்த நேரத்தில், "அப்பா" என என் செவியில் இன்பத் தேனை ஊற்றியது விஜிக் கண்ணுவின் மதலை மொழி. பாய்ந்து சென்று அவளை எடுத்துக் கொண்டேன் நான்.

“எங்களைத் தவிக்க வைத்துவிட்டு எங்கு கண்ணு போயிருந்தாய்” என்றாள் செண்பகம். விஜி தன் மதலைமொழியால் “முனிசாமியோடு மிட்டாய் வாங்கப் போனானம்மா” என்றாள். முனுசாமி அடுத்தவிட்டு வேலைக்காரன். அவனை அழைத்து விசாரித்ததில் அவன் பாண்வாங்கப் போனபொழுது விஜி, தானும் அவனுடன் வரப்போகிறேன் எனப் பிடிவாதம் பிடித்ததாகவும் இறுதியில் அவன் விஜியையும் கூட்டிப்போனதாகவும் தெரியவந்தது. முனுசாமியிடம் இனி அவனைக் கூட்டிப் போகும் பொழுது எங்களிடம் சொல்லாமல் கூட்டிச் செல்லக் கூடாது என எச்சரித்துவிட்டு வந்தேன். என் மனைவி மட்டும் முனுமுனுத்தாள். “அந்த வேலைக்காரப் பயல், குழந்தையை எங்கே கொண்டு போனானே, குழந்தையின் கையிலே வேறே இரண்டுசோடி காப்பிருக்குது. இன்றைக்கு இல்லாவிடின் நாளைக் காவது காப்பு களவு போகாமல் இருக்காது, அவனைக் கண்டிக்காமல் வருகிறீர்களே” என குறைப்பட்டுக்கொண்டாள். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். முனுசாமியில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு.

முனுசாமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருப்பான். விஜி, ஜெயா, முனுசாமி மூவரும் சேர்ந்தால் ஒரே கொண்டாட்டம் தான். முனுசாமி, விஜி, ஜெயாவைப்போல் குழந்தையாக மாறிவிடுவான். மூவருமாக மணல் வீடு கட்டுவார். அப்பம் சுடுவர். அம்மா, அப்பா விளையாடும்போது முனுசாமி தான் தாத்தா. விஜி அம்மா, ஜெயா அப்பா, ஒரு மரப்பாச்சி குழந்தை, தினமும் நாலு மணியளவில் தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு எங்கள் வீட்டுக்குவந்து விஜி, ஜெயாவுடன் விளையாடுவது முனுசாமியின் வழக்கம். ஒரு நாள் முனுசாமியுடன் விளையாடிவிட்டு விஜி வந்துகொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு பொற்காப்பைக் காணவில்லை.

விஜியின் பொற்காப்பைக் காணவில்லையென அவளுக்கு முகங்கமுடிப்போது கண்ட செண்பகம் பத்திரகாளியானாள். விஜியின் பட்டுக்கன்னத்தில் தன்முரட்டுக் கையால் மாறி, மாறி அறைந்தாள். நான் அவளின் முரட்டுத்தனமான அறைகளினின்றும் விஜியை விடுவித்து “காப்புக் காணாமற் போனால் குழந்தையை அடிப்பது” என அவனைக் கடிந்துவிட்டு விஜியைச் சமாதானப் படுத்தினேன். செண்பகம் சிறிது நேர யோசனையின் பின் திருடனைக் கண்டுபிடித்துவிட்டவள்போல் “நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டீர்களா, முனுசாமிதான் காப்பை எடுத்திருக்கவேண்டும், அவனை வீட்டினுள் அடியெடுக்க விட்டிருக்கக் கூடாது. எல்லாம் உங்களால்தான் வந்தது” என்றாள். எனக்கும் முனுசாமிமேல் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. என்றாலும் “நன்றாய்த் தேடிப்பார், இங்கேதான் இருக்கும்” எனச்

சொல்லிவிட்டுச் சாய்மானக் கவுச்சியில் சாய்ந்தேன். செண்பகம் முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் விட்டகன்றான்.

வளையலும் அகப்படவில்லை: முனுசாமியையும் சில நாட்களாக வீட்டுப்பக்கம் காணவில்லை. செண்பகத்தை விசாரித்ததில் செண்பகம் அடுத்தவீட்டு அம்மாளுக்கு வளையல் காணாததைப் பற்றிக் கூறியதாகவும், அவள் முனுசாமியை வேலையைவிட்டு நீக்கி விட்டதாயும் கேள்விப்பட்டேன். இப்படிச் செய்ததற்காகச் செண்பகத்தைக் கோபித்து முனுசாமியை எண்ணி மனம் வருந்தினேன். ஆனால் எனக்கும் முனுசாமியில் சிறிது சந்தேகம் தான்: ஆனால் இச்சந்தேகத்தை நீக்கிவிட்டது பின் நடந்த சம்பவம். காணாமற்போன காப்பு கிணற்றடியிற் கற்களுக்கிடையே காணப்பட்டது. விஜிதான் அதைத் தவறுதலாக அங்கே போட்டிருக்கவேண்டும். குற்றமற்ற முனுசாமியை வேலையிலிருந்து நீக்கியதில் எனக்கு மனவருத்தம். செண்பகம் மட்டும் முனுசாமி மீது நல்லெண்ணம் வைத்து அவனது சதிக்காக இரக்கப்படத் தயாராயில்லை.

காலம் உருண்டோடியது: மூன்றாண்டுகள் கழிந்தன. விஜி சிறிது தூரத்திலிருந்த ஒரு பாடசாலையில் முதலாம் வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தான். அவள் பாடசாலை செல்லும் வழியில் வாகனப் போக்குவரவு அதிகம். ஆகவே நானே அவளை பாடசாலைக்கு எடுத்துச் செல்வேன். சில வேளைகளில் அவள் தனியாகப் போய்விடுவாள். அவள் வீடு திரும்பும் வரை என்மனம் பதறிக் கொண்டிருக்கும்.

ஒரு நாள் விஜி பாடசாலைக்குச் சிறிது சீக்கிரமாய்க் கிளம்பி விட்டான். நானும் அலுவலகம் செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். வாசலில் யாரோ ஒருவர் வந்து “உங்கள் குழந்தை காரிலே அடிபட்டுவிட்டது, ஆஸ்பத்திரியிலே இருக்குது, வாருங்கள்” எனப் பதட்டத்துடன் கூறினார். நானும், செண்பகமும் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். செண்பகம் அழத் தொடங்கிவிட்டாள். விஜியின் அறை எதுவென அறிந்துகொண்டு அங்கு விரைந்தோம். அங்கு எங்கள் கண்மணி தலையில் காயத்துடன் உணர்வற்றுக் காணப்பட்டான். டாக்டரிடம் அவளது நிலைபற்றிக் கேட்டபொழுது “அபாயமில்லை, சிறு காயம் தான்” எனக் கூறி அவர் எங்கள் வயிற்றில் பால் வார்த்தார். டாக்டர் இன்னும் சில நிமிடங்களில் விஜியின் மயக்கம் தெளிந்து விடும் எனக்கூறினார்.

சில நிமிடங்கட்குப் பின் விஜி கண்களைத் திறந்தான். அவரிடம் “என்னம்மா விஜி என்ன நடந்தது” என வினவியபொழுது அவள் விக்கிக்கொண்டே “நான் தெருவாலே போனபோது ஒரு கார் என்னை அடிக்க வந்துதப்பா, அப்ப ஓர் அழுக்கு மனு

ஷன் என்னை அங்காலே தள்ளிவிட்டானப்பா, அதுதான் எனக்கு மண்டையிலே காயமப்பா” எனக்கூறி, “பாவமப்பா அந்த மனுஷன், அவனைத் தான் கார் அடிச்சுப் போட்டுது” எனக்கூறினான். விஜியைக் காப்பாற்றி, காரில் அடிபட்ட புண்ணியவாளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் டாக்டரிடம் அவரைப்பற்றி விசாரித்த போது டாக்டர் அருகேயிருந்த கட்டிலைச் சுட்டிக்காட்டினார். அங்கே கந்தலணிந்த ஓர் உருவம் வாய், மார்பு, தலை ஆகியவற்றினின்றும் இரத்தம்வழிய, கைகால் முறிந்தநிலையில் பேச்சு மூச்சற்றுக் கிடக்கக்கண்டேன். உற்றுநோக்கினேன். துணுக்குற்றேன். அவன் தான் செண்பகத்தினால் வேலையிழந்த முனுசாமி: அவனைக் காப்பாற்றவேண்டும் என்ற உத்வேகத்தில் டாக்டரிடம் அவன் நிலைபற்றி வினவியபொழுது அவர் கூறிய பதில் என்னை துக்கசாகரத்தில் ஆழ்த்தியது. “முனுசாமி இறந்துவிட்டான்.” அவனை இன்னுமொரு முறை உற்றுநோக்கினேன். அவனது முகத்தில் விஜியைக் காப்பாற்றிய ஆனந்தத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சி பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. எனது இதயம் அவ்வேழையின் அன்பை எண்ணி வியந்து அவ்வன்புத் தெய்வத்துக்கு நன்றி செலுத்தியதன் அடையாளமாக எனது கண்கள் பனித்தன.

R. தியாகலீங்கம்,

‘B’

இதுதான் உலகம்

8 மணி! “டான், டான்” என்று சுவர்க்கடிகாரம் ஒலித்தது. சங்கரநாதர் காரியாலயத்திற்குப் புறப்படும் அவதியில் குளித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் அவர் மனைவி மரகதம் தோசை சுடுவதைச் “சொரீர், சொரீர்” எனத் தோசை மா வார்ப்புக்கும் சப்தம் ருசுப்படுத்தியது. தெருவாசலில் “அம்மா” என்று யாரோ ஈனக்குரலில் அழைக்கும் ஒலிகேட்டது. சங்கரநாதரின் மகன் அழகு ஓடிச்சென்று பார்த்தான். பஞ்சத்தால் நொந்து வாடியதொரு மெல்லிய உருவம், “தம்பீ! பசிக்கிறது, ஏதாவது பழையது கிடந்தால் தாரும்” எனக் கேட்டது. அழகு இதைத் தாயிடம் போய்ச் சொன்னான். அதற்கு மரகதம்மாள், “சிச்சீ, விடியப் பொழுதறுதிக்குமட்டும் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை ஒழியாது” என்று இரைந்தாள். சங்கரநாதர் ஏழைக் கிரங்குபவராயிருந்தும் மனைவிக்குக் கட்டுப்படும் சுபாவமுடையவராதலின் வாய்திறந்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. மரகதம்மாள் பிச்சைக்காரனை ஏசி விரட்டி விட்டாள். சங்கரநாதர் “டிபன் காரியரில்” தோசையை எடுத்துக் கொண்டு காரியாலயத்திற்குச் சென்று விட்டார். மகன் அழகுவும் பாடசாலைக்குச் செல்வதற்காகத்

தன் நண்பன் ராஜு வீட்டிற்குச் சென்று விட்டான். மரகதம் மாள் காலை அலுவல்களை முடித்துவிட்டு வெற்றிலைத் தட்டத் தை எடுத்து வெற்றிலையைச் சுவைக்கத் தொடங்கினான்.

வாசலிற் “சார், சார்” என யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. மரகதம்மாள் வாசலில் சென்று பார்த்தாள். இடாம் பீகமான உடையுடன் “கூலிங்களிளாஸ்” அணிந்தபடி ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் மரகதம்மாளைக் கண்டவுடன், “இது தானா சங்கரநாதர் வீடு” எனக் கேட்டான்; மரகதம்மாள் “ஆம்” என்று கூறிவிட்டு அவன் தன் கணவனைத் தேடி வந்ததாலும், பெரிய இடத்துப் பிள்ளையெனத் தோன்றியதாலும் வீட்டினுள் அழைத்து உபசரித்தாள். “தம்பி, இப்பிடி வந்து இந்தக் கதிரையில் இரும், கோப்பி கொண்டு வாறன், குடிச்சுட்டு, உதிலை போஸ்டாபிஷில்தான் வேலை செய்கிறவர் எங்கடை அவர். அங்கே போய்ச் சந்தியுமன்,” எனக் கூறிவிட்டு அடுக்களைக்குள் சென்று விட்டான். கோப்பி தயாரிக்கும்போது உள்ளறையில் ஏதோ சப்தம் கேட்டது. மரகதம்மாள் அதைக் கவனிக்கவில்லை. கோப்பியைக் கிளாசில் ஊற்றிக் கொண்டு வெளியில் வந்து இளைஞனைப் பார்த்தபோது மரகதம்மாளுக்குத் திகைப்பேற்பட்டது. ஏனெனில், இளைஞன் உட்கார்ந்திருந்த இடம் காலியாயிருந்தது. கோப்பியை அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டுத் திரும்பிய மரகதம்மாள் பெரிய அறைக்கதவு விரியத் திறந்திருந்ததைக் காணத் திகைப்படைந்தாள். உடனே ஓடிச் சென்று அறையினுள் புகுந்து பார்த்தாள். அறையினுள் இருந்த இரும் புப்புபெட்டி திறந்து கிடந்தது. அதனுள் இருந்த நகைகளையும், பணத்தையும் காணவில்லை. மரகதம்மாளுக்குப் பகீரென்றது. உடனே பெரிய ஆரவாரத்துடன் ஓடிச் சென்று அயல் வீட்டிலிருந்த வேலைக்காரப் பையன் மூலம் தன் கணவனை வரவழைப்பித்தாள். சங்கரநாதர் காலையில் வெளிவந்த தினசரியுடன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் நடந்த களேபரத்தை அறிந்ததும் கையில் கிடந்த தினசரியான “தினகரனில்” வெளிவந்த செய்தியை மனைவிக்குக் காட்டினார். அதில் “பட்டப் பகலில் கொள்ளைகள். இப்போது சில காலமாக யாழ்ப்பாணப் பகுதிகளில் திருட்டு நடைபெறுகிறது. யாரோ ஒரு பேர்வழி ஒவ்வொரு வீட்டிலும் சென்று இன்னொருடைய வீடு இதுதானா என விசாரித்து விட்டு, வீட்டினுள்ளவர்கள் ஏமாந்த தருணத்தில் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்து வருகிறான். இவன் ஆடம்பரமாக உடையணிந்திருக்கிறான், பொலிஸார் புலன் விசாரிக்கின்றனர்,” என்ற செய்தி காணப்பட்டிருந்தது; மரகதம்மாள் “ஆ” வென வாயைப்பிளந்தாள். பகட்டிற்கும், ஆடம்பரத்திற்கும், மினுமினுப்பிற்கும் மயங்கித் தடுமாறும் இதுதான் உலகம்.

“முற்றும்.”

க. தினகரநாதன்.
(G. C. E. “G.”)

இலங்கையில் சாரணியம்

இன்று சாரணியம் இலங்கையில் ஒரு பெரிய விருட்சம் போலப் பரந்து விரிந்து செழித்து விளங்குகின்றது. இஃது இலங்கையிலுள்ள பலவகை இயக்கங்களுள்ளும் தலைசிறந்ததாய்க் குன்றுகளிடையே விளங்கும் ஒரு நெடுமலை போலச் சிறந்து விளங்குகின்றது. இவ்வியக்கம் இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் பரவி வளர்ந்து வருகின்றது. இன்று பரந்து விளங்கும் இவ்வியக்கம் சிறு விதையினின்றும் தோன்றிக் கிளைகள், விழுதுகள் விட்டுப் பாரிக்கும் பெரு ஆலமரம் போன்று, முதலில் ஒரு சிறு இயக்கமாக ஆரம்பித்துப் பின்னர் ஒரு சக்தி வாய்ந்த மாபெரும் இயக்கமாக உலகெங்கும் பரவி வளர்ந்துள்ளது.

சாரணியத்தை முதன் முதல் தொடக்கியவர் ஆங்கிலேயரான பெடன் பவுல் பிரபுவாகும். பிரித்தானிய சேனையில் பணி புரிந்த பெடன் பவுல் பிரபுவின்மனதில் சிறுவர்க்கென ஓர் இயக்கம் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் உருவானது. 1907-ம் ஆண்டு ஆவணி மாதம் பெடன் பவுல் பிரபு இருபது சிறுவரை பிரெளன்சியா தீவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் பாசறையமைத்துத் தங்கினர். அங்கு தங்கிய இருகிழமைகளிலும் இச்சிறுவர் பல உபயோகமான கலைகளைக் கற்றனர். இந்த இருபது சிறுவரும் பெடன் பவுல் பிரபு நினைத்தது சரியென்பதை உறுதிப்படுத்தினர்:

சிறுவர்களை அவர்கள் தங்களுக்கானவற்றை உழைக்கப் பயிற்றலாம், அவர்களைப் பொறுப்பை ஏற்கச் செய்து பொறுப்புள்ளவர்களாக்கலாம், பல அவசியமான கலைகளைப் பயிற்றி அவர்களைப் பயனுள்ளவர்களாக்கலாம் என்பதை உணர்ந்தார். இவற்றைவிட எல்லாவற்றிலும் மேலாக, சிறுவர்கள் பிறப்பிலும், கல்வியிலும், தோற்றத்திலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழமுடியும் என்ற உண்மையை உணர்ந்தார். அவர் தமது எண்ணங்களைச் "சிறுவர்க்கான சாரணியம்" என்ற தமது நூலில் எழுதினார். இப் புத்தகம் வெளிவந்து ஒரு சில வாரங்களுள் 1908-ம் ஆண்டு தைமாதம் சிறுவர்கள் தங்களை அணி அணியாக ஒழுங்குபடுத்திச் சுவையான இப்புது விளையாட்டினை விளையாட ஆயத்தமாயினர். சாரண இயக்கம் இவ்வாறே உதயமாயிற்று. உதயமான சாரணியம் உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. அத்துடன் இதன் சகோதரத்துவ இயக்கமான சாரணமகளிர் இயக்கமும் ஆரம்பமாயிற்று (Girl Guide).

தொழிற் கந்தோரில் பொறியியல் வல்லுனராக (Engineer) இருந்த திரு. F. G. ஸ்டீவன்சன் என்பவரால் சாரணியம் முதன் முதல் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சாரண இயக்கம் முதன் முதல் இலங்கையில் ஆரம்பமான போது அதில் அங்கத்தவராக இருந்த திரு. பீட்டர்—பொல் விங் (Peter Bolling) என்பவர் இலங்கையில் சாரணியம் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்டது பற்றி 1962-ம் ஆண்டு தாம் எழுதிய ஒரு கட்டுரையில் மிகவும் சுவைபடக் கூறுகின்றார். அவர் கூறியவற்றினின்றும் சில கீழே தரப்பட்டுள்ளன.

“அரை நூற்றாண்டுகளுக்கு முன்னே ஒரு நாட்காலை மாத்திரையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியின் முன்றிலில் உள்ள ஒரு பெரிய மரத்தின் கீழ் சில சிறுவருடன் பாடசாலை அதிபர் திரு. ஜெயசிங்ங் மிகுந்த ஆவலுடன் அப்போது மாவட்ட பொறியியல் வல்லுனராக (Engineer) இருந்த திரு. F. G. ஸ்டீவன்சனின் வருகைக்காகக் காத்திருந்தார். ஸ்டீவன்சன் அன்று அச்சிறு கூட்டமாக நின்ற சிறுவர்க்குச் சாரணியத்தைப் பற்றிக் கூறுவதாகக் கூறியிருந்தார்.

“திரு. ஸ்டீவன்சன் வந்தவுடன் அச்சிறு கூட்டத்தை ஒரு திருப்தியான பிரகாசிக்கும் புன்னகையுடன் அளந்தார். பின் அவர் பெடன் பவுல் பிரபுவைப்பற்றியும் அவர் இவ்வியக்கத்தில் சிறுவர்க்குக் கொடுத்துள்ள உற்சாகமான விடயங்களைப் பற்றியும் கூறினார். அவர் எம்மை மூன்று அணிகளாகப் பிரித்தார். எமது பாடசாலை அதிபரின் தம்பியும் ஆசிரியர் குழாத்தில் ஓர் ஆசிரியராகவும் இருந்தவர் எமது சாரண ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.”

பின்னும் அவர்தம் கட்டுரையில் தங்களது உடை இங்கிலாந்திலே இருந்து தருவிக்கப்பட்டமை பற்றியும், தம் உடை பற்றியும் தாங்கள் பாசறைக்குச் சென்றமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறு உதயமான இவ்வியக்கம் பத்திரிகைகளாலும் மற்றும் பல வகையாலும் தீவின் எல்லாப் பகுதிகளிலும் பரவியது. இத்துடன் நாட்டில் சாரணரின் பங்கு முக்கியமான தொன்றாயிற்று. 1914-ம் ஆண்டு நாட்டிலே கலவரம் ஏற்பட்டு அவசரகாலநிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது முதன் முறையாகச் சாரணரும் சேவைக்கு அழைக்கப்பட்டனர்.

இலங்கையில் இவ்வாறு பரவிய சாரணியம் இலங்கையின் கல்வித்துறையிலும் முக்கிய பங்கை ஏற்கலாயிற்று. சாரண இயக்கத்தின் நன்மைகளை உணர்ந்து அரசினரும் இதற்கு ஆதரவளிக்கலாயினர். பெரிய பாடசாலைகளில் சாரணியமும் முக்கியம்

வாய்ந்ததொன்றாகக் கருதப்பட்டு இதற்கெனவும் பணம் ஒதுக்கப்பட்டது. ஆசிரிய பயிற்சி கல்லூரியிலும் ஆசிரியர்கட்கு இரண்டு ஆண்டுகள் சாரணியத்தில் பயிற்சி அளிக்கப்படலாயிற்று. சாரணியத்தில் பயிற்சிபெற்ற இவ்வாசிரியர்களுக்கு சாரண ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்கான தகுதிப் பத்திரமும் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் தாம் ஆசிரியராகப் பதவி ஏற்று பணி புரியும் பாடசாலைகளில் சாரண இயக்கத்தைத் தொடக்கி சாரண ஆசிரியர்களாகப் பணியாற்றி சாரணியம் இலங்கையில் நன்கு வளரப் பெருந் துணைபுரிந்தனர். இவர்களின் முயற்சியால் சாரணரின் எண்ணிக்கையும் இலங்கையில் பெருகுவதாயிற்று.

உலக சாரணியத்தின் கிளைச்சங்கமே இலங்கையிலும் ஏற்படுத்தப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா நாடுகளிலும் உள்ள கிளைச் சங்கங்களுக்கும் மேலாக தலைமைச் சங்கம் ஒன்று உண்டு. உலக சாரண இயக்கங்களைப் பரிபாலிப்பது இதன் கடமை. சாதி, மத, பேதமின்றி சகோதரத்துவம் என்ற முறையில் இயங்கும் இவ்வியக்கத்தின் கிளைச் சங்கங்களில் ஒன்றே இலங்கையில் உள்ளது. மற்றைய இயக்கங்கள், சங்கங்கள், போன்று இதனையும் நன்கு நடாத்த பல நிர்வாகிகள் உத்தியோகஸ்தர் உளர். பல்வேறு வகைகளுக்கும் துறைகளுக்கும் அதிகாரிகள் உளர். இவ்வுத்தியோகஸ்தரின் சிறப்பான நிர்வாகத்தின் கீழ் இவ்வியக்கம் கட்டுப்பாட்டுடன் நன்கு இயங்கி வருகின்றது.

1912ல் உருவான இவ்வியக்கம் இன்றளவும் நாட்டுக்குப் பல சேவைகள் புரிந்து வந்துள்ளது. பற்பல கொண்டாட்டங்களிலும் சாரணர் பணி புரிந்துள்ளனர். பற்பல ஆபத்துக்களில் மக்கட்குப் பேருதவி புரிந்துள்ளனர். 1958-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போதும் சாரணர் புரிந்த பணி இன்றியமையாதது. இன்று நாட்டில் நடக்கும் பெரியகொண்டாட்டங்களிலும் விழாக்களிலும் சாரணரின் பணியை நாம் காணக்கூடியதாயுள்ளது.

அத்துடன் இலங்கையில் சாரண குழுக்கள் பரீட்சிக்கப்பட்டு சிறந்த குழுக்களுக்குப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றது. இம்முறை சாரணியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றது. ஒவ்வொரு சாரணக் குழுவும் பரிசு பெறுவதற்காக இதில் மிகுந்த ஊக்கம் காட்டுகின்றது. இலங்கையில் சாரணியத்தின் வளர்ச்சிக் கறிகுறியாக சாரணியம் நன்கு வகுக்கப்பட்டு நடைபெறுகின்றது. சாரணியத்தின் எல்லாப் பிரிவுகளும் இலங்கையிலும் உள்ளன. சிரேஷ்ட சாரணர், கனிஷ்ட சாரணர் என்ற பிரிவுகளும் சாரணக் குழுக்களும் (Cubs) ரோவர் (Rover Scouts) இயக்கமும் சாரண மகளிர் இயக்கமும் (Girl Guides) மற்றும் கடல் சாரணர் (Sea Scouts) இயக்கமும் இலங்கையிலும் உருவாகி நன்கு முன்னேறியுள்ளன.

இன்று இலங்கையில் மக்கட்குப் பணிபுரிவதில் ஒரு சிறந்த இயக்கமாக விளங்கும் இவ்வியக்கம் இலங்கையில் உருவாகி கடந்த ஆண்டுடன் ஐம்பது (50) ஆண்டுகள் முற்றுப்பெற்று விட்டன. இவ்வியக்கம் கடந்த ஆண்டு தன் ஆயுளின் பொன் விழாவை இலங்கையின் தலைநகரான கொழும்பில் கடந்த ஆண்டு கொண்டாடியது. இவ்விழாவில் இலங்கையின் பல பாகங்கள் விருந்தும் சாரணர் கலந்துகொண்டனர். மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சாரணரும் இவ்விழாவில் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழாவிலே சாரணியத்தின் அடிப்படையான சகோதரத்துவ முறைப்படி சாரணர் சாதிமத பேதமின்றி ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவ்விழாவிலே சாரணர் மக்களுக்கு சாரணியத்தின் அருமை பெருமைகளையும் அதன் பணியையும் எடுத்தியம்பும் வகையில் இவ்விழாவை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பொதுமக்களும் இதனை நன்கு உணர்ந்து சாரணர்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு வேண்டிய உதவியை நல்கக் கூடியதாயுள்ளது. இவ்விழாவினால் சாரணியத்தைப்பற்றி ஒன்றும் அறியாது தவறான எண்ணம் கொண்டு வாழ்ந்த மக்களும் இதன் மகிமையை உணரக்கூடியதாயிருந்தது.

இலங்கையில் ஆல்போலத் தழைத்து அறுகுபோல வாழ்ந்து வரும் இவ்வியக்கம் கடந்த ஆண்டுபோல எவ்வாண்டும் விழாக்கள் கொண்டாடி மக்கட்குச் சாரணியத்தின் மகிமைகளை உணர்த்தி சிறந்த முறையில் மேலும் மக்கட்குப் பணியாற்றி வர இறைவனை வேண்டுவோமாக.

க. ஸ்ரீ ஜெயராமச்சந்திரா,
G. C. E. 'C'

தேவலோகத்தில் விஞ்ஞானத் தொல்லை

(நகைச்சுவைச் சிறுகதை)

ஐல், ஐல் என சதங்கை ஒலித்துக்கொண்டிருந்தது. இந்திரனது அரச சபையில் ரம்பையும் ஊர்வசியும் தம்மை மறந்து நடனமாடினர். தேவர்கள் அனைவரும் மெய்மறந்து, தம் தலைகளை இசைக்கேற்ப அசைத்துக்கொண்டிருந்தனர். இவ்வேளையில் தேவராஜனும் இந்திரன் தனது சபையில் ஓர் ஆசனம் காஸியாக இருப்பதைக் கண்டான். அஃது அக்கினிபகவானின் ஆசனம் என்பதை உணர்ந்த இந்திரன், தன் தளபதியை அழைத்து, "அக்கினிபகவான் இன்று சபைக்குச் சமூகமளிக்கவில்லை. ஊர்வசியின் நடனமென்றால் அவருக்கு நன்றாகப் பிடிக்கும். அவர் இன்று ஏன் இங்கு வரவில்லை என்பதைச் சீக்கரம் அறிந்துவருக" எனக் கட்டளையிட்டான்.

தேவலோகம் முழுவதும் தேடியும் அக்கினிபகவானைக் காணாத தளபதி ஈற்றில், "ஓ, அக்கினிபகவானே!" எனக் கூவி அழைத்தான். "ஏனப்பா நான் இங்கிருக்கிறேன்" என்று பூலோகத்திலிருந்து அக்கினிபகவானின் குரல் எழுந்தது. தளபதி பூலோகத்தை நோக்கி ஓடிவந்தான்.

அக்கினிபகவானைத் தேடிச்சென்ற தளபதியைக் காணவில்லை. அக்கினிபகவான் எங்கிருக்கின்றார் என்பதும் தெரியவில்லை. நாட்சளும் மூன்று மறைந்துவிட்டன. இதனால் கலங்கிய தேவர்கள் பரமசிவனைப் பேட்டிகாணப் புறப்பட்டனர். என்ன மாயம்! பரமனைக் காணச்சென்ற தேவர்கள் அறிவற்று ஏங்கி வீழ்ந்தனர். சிவனாரின் மூக்கினைக் காணவில்லை. அவரது மூக்கிருந்த இடத்தில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. நடந்த விஷயத்தைப் பரமனிடம் கேட்கத் தேவர்கள் பயந்தனர். பரமனும் வெட்கித் தலைகுனிந்தார். செய்வதென்னவென்பதறியாத தேவர்கள் பரமனின் திருச்சடையில் வீற்றிருந்த சந்திரனை நோக்கி, "ஓ சந்திரனே, இஃது என்ன கொடுமை! நமது தேவரீருக்கு நடந்ததுதான் என்ன?" என வினவினர். "நேற்றைய தினம் தேவலோக வண்டிபோன்ற வஸ்து ஒன்று பூலோகத்திலிருந்து என்னை நோக்கிப் பறந்து வந்தது. பயங்கர வேகத்தில் பறந்துவந்த அவ்வஸ்து எம்பெருமானின் மூக்கைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு என்மேல் "லாண்ட்" (land) பண்ணியது. என்னலேதான் எம்பெருமானுக்கு இத்தகைய அவமானம் ஏற்பட்டது. தேவரீரின் முடியில் அடியேன் அடைக்கலம் புகுந்தமையாற்றான் இம்மூக்குக்குச் சேதம் ஏற்பட்டது" எனக் கூறிச் சந்

திரன் கண்ணீருகுத்தான். இதனைக் கேட்ட தேவர்கள் இதற்கு மேலும் அவ்வஸ்துவைப் பற்றி அறிய அஞ்சினர். அருகிலிருந்த படைத்தற் கடவுளாம் பிரமாவை நோக்கி, "தேவரே, நமது பரமனருக்குப்புதியதோர் மூக்கினைப்பொருத்துமாறு வேண்டுகின்றோம்" என இந்திரனைவன் மற்றைய தேவர்கள் பெயரிலும் வேண்டினான். அதுகேட்ட பிரமனார், "என்னால் முழு உருவத்தையும் படைக்க முடியுமேயன்றி, தனிப் "பாடீஸ்" (parts) களைப் படைக்க முடியாதே! எப்படி நான் புதிய மூக்கைச் சிவனார்க்குப் பொருத்துவேன்" என்று கூறி விசனப்பட்டார். அச்சமயத்தில் நாரதர் அங்கு தோன்றினார். சிவனரைக் கண்டதும் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சர்வலோக சஞ்சாரியல்லவா? "நமது மதிப்புக்குரிய பரமனாரின் மூக்கைப் பெயர்த்தெடுத்துக்கொண்ட பொருளைப் பூலோக வாசிகள் "ராக்கட்" (rocket) என்று கூறுவர். அவர்கள் பூலோகத்தில் இடநெருக்கடி காரணமாக நமது சந்திரனில் வந்துகுடியேற விரும்புகின்றனர். அப்படி விரும்புகின்றவர்களுள் முதன்மையானோர் "ரூஷ்யா" எனும் நாட்டைச் சேர்ந்தோர். அவர்கள் சந்திரன்மேல் தொடுத்த கணைதான் பரமனாரின் மூக்கைப் பெயர்த்துக் கொண்டது" என்று நாரதர் நடந்த விஷயங்களை விளக்கினார். இதனைக்கேட்ட வாயுபகவான், "அப்பூலோக வாசிகளை இங்கே குடியேறவிடுவது நமக்குத்தான் ஆபத்து. இருந்தபோதிலும் அவர்களை நம்மால் "அற்றுகு" (attack) பண்ண முடியாது போலத் தோன்றுகின்றது. இப்போது பரமனரின் மூக்குக்கு என்ன செய்வது?" என்று சந்தேகத்துடன் நிறுத்தினார்.

நாரதர் தொடர்ந்து கூறினார், "எல்லாவற்றிற்குமாகப் பூலோகம் சென்று ரூஷ்யரைச் சந்திப்போம். அவர்களைப் பேட்டிகாண்பதன் மூலம் மானிடர் சந்திரனை ஆக்கிரமிக்கும் விஷயமாக ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்துகொள்ள ஒரு வட்டமேசை மகாநாட்டைக் கூட்டுவோம். அத்துடன் பூலோக வாசிகள் புதிய மூக்கினைப் பொருத்தக் கற்றிருப்பதனால் நமது சிவனருக்குப் புதிய மூக்குக் கிடைக்குமெனக் கருதுகின்றோன்." இது கேட்ட தேவர்கள் அனைவரும் நாரதர் தலைமையில் பூலோகத்தை நோக்கிப் புறப்பட்டனர்:

மூக்கினை இழந்த முக்கண்ணை அந்நிலையில் அழைத்துவர பிரமனுக்கு வருத்தமாக இருந்தது. ஓய்வின்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தால், பரமனரின் உடல் நிலை தளர்ந்துவிடும் எனக் கருதி, அங்கு கண்ணீருகுத்துக் கொண்டிருந்த, பார்வதியிடம் பழைய சேலைத் துண்டொன்று வாங்கி, தேங்காய் நெய்யிற் தோய்த்து பரமனரின் காயத்திற் கட்டிவிட்டார்.

தேவர்கள் ரூஷ்யாவுக்கு வந்தனர். அங்குள்ள விஞ்ஞான கூட்டத்துள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் போற் புகுந்தனர்.

ஆனால் "பியூனால்" அடித்து விரட்டப்பட்டனர். பின்னர் நாரத முனி தனது முகவரி அட்டையை (Visiting Card) அவனிடம் கொடுத்தார். சிறிது நேரத்தின்பின் நாரதரை உள்ளே வரும் படி அழைப்பு வந்தது.

இவ்வேளையில் அக்கினிபகவானைத் தேடிச்சென்ற தளபதி வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து, "பகவானின் குரல் இக்கூட்டத்தில் இருந்தே எழுகின்றது" என வெளியில் காத்திருந்த இந்திரன் முதலானோருக்குக் கூறினான். உள்ளேபோன நாரதர் புன்னகையோடு திரும்பிவந்தார். அக்கினிபகவானும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நாரதரைப் பின்தொடர்ந்தார். இந்திரனும் தேவர்களும் அக்கினிபகவானைக்கண்டு ஆச்சரியத்தால் சிலையாயினர். நாரதர் நிலைமையைப் புரிந்து, "அக்கினி பகவான் இவ்வாய்வுக் கூட்டத்திலுள்ள ஓர் ஆராய்ச்சியாளரின் "சிகரெட்டைற்றருள்" அடைபட்டிருக்கக் கண்டேன். அவர் "சிகரட்" மூட்டும்போது இவர் வெளியே வந்தார். நான் வேண்டிக் கொண்டதன் பெயரில் இவருக்கு விடுதலை கொடுத்தார்" என விளக்கினார், சிறையிருந்த அக்கினி பகவான் வெட்கித் தலைகுனிந்தார். உண்மையை அறிந்த வாயுபகவான் மற்றோர் அறியாமலே பூலோகத்தை விட்டுத் தேவலோகத்தை அடைந்தார்.

சிவனுக்கு ஒரு வைத்தியசாலையில் விசேட அறைகிடைத்தது. அவ்வறையிலிருந்தே அவர் சிசிச்சை பெற்றார். பார்வதியோ பதியைவிட்டு ஒருகணமேனும் பிரியாது பணிவிடை செய்தாள். மாயவனும் கிருஷ்ணபகவான் வைத்திய சாலையிலேயே தங்கி இருந்து வேண்டிய உதவிகளைச் செய்தார்; பாவம்! அவர் வெளியில் உள்ளகடையில் வெந்நீரெடுக்க வெந்நீர்ப்போத்தல் (Thermos Flask) கொண்டுதிரிந்தார்; என்னவாக இருப்பினும் முறைமைத்துணரல்லவா?

K. தவரெத்தினம்,
G. C. E. 'E'

ஈழத்தில் இலக்கிய வளர்ச்சி

மக்களின் சூழ்நிலையில் உருவாகிய இலக்கணம், மனித சமுதாயத்தை உய்வித்தது. ஒவ்வொரு சாதியினரும் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். இலக்கியத்தின் பல பிரிவுகளான கதை, கவிதை, நாடகம், நடனம் போன்றவை வளர்ச்சியுற்றன. இவ்விலக்கிய வளர்ச்சியால் மொழியும் வளர வாய்ப்பேற்பட்டது. பிற நாடுகளின், இலக்கிய வளர்ச்சியினால் ஏற்பட்ட மேன்மை எல்லோரையுங் கவர்ந்தது. இதன்பின்னர்தான் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. இலக்கியத் திறனாய்வு நடத்துபவர்கள், ஈழ நாட்டு இலக்கிய வளர்ச்சியைப் பிறநாட்டு இலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பார்த்து, அண்மையிற்றூன் இலக்கியங்களிலே ஒரு மலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இலக்கிய வளர்ச்சி, மேலைநாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு நிகரானதாய் வந்துவிட்டது. தென்னாட்டில் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி, தமிழ்மொழியை உய்வித்தது. எனவே தான் ஈழத்துத் தமிழ் மக்கள் தமிழ் வளர்ச்சியில் ஈடுபடாமல் இதுகாறும் இருந்தனர் போலும். ஆனால் இலங்கையிற் சிங்கள இலக்கியங்கள் ஓரளவு வளர்ச்சியுற்றுள்ளன என்று சொல்லலாம். தமிழ் இலக்கிய வளர்ச்சி, சிங்கள இலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிடுங்கால், குழந்தைப் பருவத்திலேயே உள்ளது.

கதை எழுதுவதெனில் மிகச் சிரமம். ஒவ்வொரு புதிய புதிய கதைக்கும் புதுப் புதுக் கருக்களைக் கதாசிரியன் உருவகிக்க வேண்டியிருக்கிறது. உருவகித்த கதைக் கருவிற்கு உருவந் தீட்டக் கதாசிரியன் கற்பனை சக்தி மும்முரமாக இயங்குகின்றது. எனவே கதை எழுதுவது கடைச்சரக்கு வாங்குவது போன்று எளிதல்ல. சிறுகதைகள் எழுதுவதானால், கதைக்கு வரைவிலக்கணம் வகுத்தோ, அல்லது பிரபல எழுத்தாளர்களது கதைகளைப் படித்தோ எழுதவேண்டுமென்ற நியதி இல்லை. இவ்வுலகத்தைப் பார்த்தே ஓராயிரம் கதைகள் தீட்டிவிடலாம். அச்சிறுகதை இலக்கியம் இப்பொழுதுதான் இங்கு முளைவிட்டிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டில் இது பயிராய்விட்டது. ஈழத்தில் உருவாகிய கதைகள் ஓரிரண்டைத் தவிரத் தரம்படைத்தனவாய் இல்லை. அவைகள் சுயமானவையாக இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம். பிறநாட்டு எழுத்தாளர்களது எழுத்தின் வாசனை ஈழத்துக் கதைகளிலும் வீசுவதே, ஈழத்திலே சிறுகதை இலக்கியம் வளர்ச்சியுருமைக்குக் காரணம்.

இதற்கெல்லாம் ஈழத்து எழுத்தாளர்களையே நோகவேண்டியிருக்கின்றது. சிங்கள எழுத்துலகு முன்னேறியிருக்கிறது என்று

சொல்லலாம்: டாக்டர் மாட்டின் விக்கிரமசிங்கா, 'ஈழத்து மாப்பஸன்' என்னும் பெயரைப்பெற்று, அரியகதைகளைப் படைத்துள்ளார். இவரது விஷயதானங்கள் மேலைநாட்டு விஷய தானங்களுக்கு நிகராய் இருக்கிறதென்று எல்லோரும் அபிப்பிராயப்படுகிறார்கள். எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளராகி விடமுடியாது. ஈழத்திலே இந்திலையுண்டு. பிறமொழிக்கதைகளை மருவித் தமிழ்மொழியில் அக்கதைகளுக்குப் புதிய பிறவியைக்கொடுக்கும் பிரபல எழுத்தாளர்கள் இங்த மலிந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட சுற்றுக்குட்டிகளின் கைவரிசையைக்காட்ட ஈழத்து எழுத்துலகும் இடங்கொடுப்பதுவே சிறுகதை இலக்கியம் வளராமைக்குக் காரணம்.

உணர்ச்சியைத் தூண்டிவிடுவது கவிதை. சிறுகுழந்தை முதல் பெரியவர்வரை கேட்டு லயிப்பது கவிதை. தென்னாட்டுக்கவிஞர்கள் இவர்கள்தான் என்று கடகடவென்று எண்ணிக்கொண்டு போகும்போது ஈழத்துக் கவிஞர்களை விரல்விட்டு எண்ணுவதே தர்மசங்கடமாயுள்ளது. சோமசுந்தரப்புவலர், விபுலானந்தஅடிகள் ஈழத்துக் கவிதைத்துறையை வளர்த்தனர்: அவர்களைப்பின்பற்றி இப்பொழுது ஒருசிலர் கவிதை இலக்கியத்தை வளர்க்கின்றனர்.

ஒருவருடைய உளப்பண்பே கட்டுரை எனலாம். இக்கட்டுரை இலக்கியம் இங்கு இன்னும் முனைவிடவில்லை. அவ்வப்போது ஒருசிலரே தரம்படைத்த கட்டுரைகளை எழுதுகின்றனர். சிங்கள இலக்கியத்திலும் கட்டுரைக்கலை இன்னும் விருத்திபெறவில்லை.

முன்பு காவியம் எழுதினார்கள். இப்பொழுது அவற்றை எழுதமுடியாது. ஆகவே நாவல்கள் எழுதுகிறார்கள். நாவல் இலக்கியம் இன்னுந் தென்னாட்டிலேயே நன்றாக வளர்ச்சியடையவில்லையெனில் ஈழத்துநாவல் இலக்கியத்தின் நிலையை ஊகித்துணரலாம். 'டால்ஸ்டாய்ஸாடாவஸ்கீ' எழுதிய 'அசுடன்' (Idiot), டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' போன்ற நாவல்களே இப்பொழுது உலகில் இன்றுள்ள தரம்படைத்த நாவல்கள். அடுத்த தரமான நாவல்களை நாம் வங்காளமொழியிற் காணலாம். ஈழத்து நாவல்களின் சிறப்பின்மைக்குக் காரணம் அவர்களது நாவல்களில் கதைக்கோப்பு இருப்பதில்லை. நாவல்களாலு நீண்ட கதைகளாகவும், சிறுகதைகளாலு குறுகிய கதைகளாகவும் இருக்கவேண்டுமென்பதே எழுத்தாளர்களது எண்ணம்போலும். தொடர்கதைகள் கூட இலங்கையில் சிறந்தவையில்லை. வருடக்கணக்காய், ஒருகதையை நறுக்கித் துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டின் கடைசியிலும் 'தொடரும்' என்று போட்டெழுதுவது தொடர்கதை இல்லை என்பதை ஈழத்தெழுத்தாளர்கள் உணரவேண்டும்.

முத்தமிழில் ஒன்று நாடகத்தமிழ். நாடகக்கலையில் ஒரு சிறப்புண்டு. நாடகத்தைப் பார்க்கும்போது நாம் கதையைக் காணமுடிகிறது; நடிப்பைக் காணமுடிகிறது; இசையைக் கேட்க முடிகிறது; நடிப்பே நாடகத்தின் உயிர். இந்நாடகக் கலையை ஈழத்தில் வளர்ப்பவர்கள் ஒருசிலரே. வானொலியில் அவ்வப்போது ஒருசில தரமான நாடகங்களை ஒலிபரப்புகின்றனர். நாடகபாத்திரங்கள் பேசும் பேச்சுக்கள் கொச்சைத் தமிழிலேயே பேசப்படுகின்றன. அதிலும் ஒரு நிதானம் வேண்டும். எத்துறையில் நாட்டம் உண்டோ அத்துறையிலேயே பயிற்சியளிக்கப்படல் வேண்டும். ஆனால், அந்நிலை ஈழத்தில் இல்லை. இதற்கு எதிர்மாறாகத்தான் ஈழத்தில் நடந்துவருகின்றது. இதுதான் ஈழத்தில் நடனக்கலை விருத்தியடையாமையுக்கு முக்கியகாரணம். ஈழத்தமிழர்கள் நடனக்கலையை வளர்க்கின்ற ஞாபகமென்றால் அதுவுமில்லை. அவர்களிடையே ஆடல் பாடல் என்றால் மருந்துக்கும் கிடையாது.

சிங்களக் கலைஞர்கள் நடனக்கலையை மும்முரமாக வளர்க்கின்றனர். அவர்களது நடனக் கலைவளர்ச்சிக்கு மக்கள் உவந்து வரவேற்பளிக்கின்றனர். மேலைநாட்டிலும் இவர்களது நடனக் கலை பிரபல்யம் அடைந்துள்ளது. சிங்களக் கலைஞர்களின் மேலை நாட்டு விஜயங்கள் மக்களுக்கு, நடனக்கலையை வளர்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மனதிற்பதியச் செய்துள்ளன.

இலக்கியம் வளர்ச்சியடைவதற்குத் திறனாய்வு அவசியம்: கவிமணி, 'பாரதியும் பட்டிக்காட்டானும்' என்னுங் கவிதையிற் பாரதியின் பாடல்களை விமர்சனம் செய்துள்ளார். அதுபோன்ற திறனாய்வு அவசியம். 'தினகரன்' நாளாந்தப் பத்திரிகையின் 'காரசாரம்' என்னும் பகுதியில், ஈழத்து எழுத்துலகைச் சீர்தூக்கி நோக்கியுள்ளனர். "இலக்கியம் வளரவேண்டுமெனில் இலக்கிய விமர்சகர்கள் தருமமான முறையில் நடந்துகொள்ளவேண்டும்" என்று கவிமணி கூறியுள்ளார். மேலும் அவர், "எழுத்தாளர் களை மிதமிஞ்சித் தாக்குவது நடந்ததையே வினாவிக்கும்" எனவும் கூறியுள்ளார்.

ஆகவே, இலக்கிய கர்த்தாக்கள், குறைகளை நீக்கி இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்களானால், சிறந்த இலக்கியம் படைக்கலாம் என்பது திண்ணம். மக்களின் ஆதரவுக் கிடைக்கும்.

ச. தில்லைநாதன்,
Sr. Prep. Sc. 'A'

எதிர்காலத்தில் என் தொண்டு

நமது வருங்காலம் வளமற்ற வனாந்தரமன்று, மகிழ்ச்சி என்னும் மலர்கள் பூத்துக் குலுங்கும் ஓர் உன்னதப் பூங்காவாகும்; அங்கு துன்பமெனும் துர்நாற்றத்திற்கு இடமில்லை. இன்பம் என்னும் தேன் திறமையென்னும் மலரிலிருந்து பாய்ந்து வரும்; இதில் ஐயமில்லை.

ஆனால், நமது எதிர்காலம் எங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டியதொன்றாகும். அதைப் பாழடைந்த வனாந்தரமாக்குவதோ அல்லது பயங்கரமான வனமாக்குவதோ அல்லது அழகிய பூங்காவாக்குவதோ எல்லாம் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலம் எமது தொண்டையே எதிர்பார்க்கிறது.

பாடுபட்டு ஒருவன் நிலத்தைப் பண்படுத்தி விதைகளை நடுகிறான். நீரற்றி அல்லும் பகலும் காத்திருந்து அதனை வளர்க்கிறான். அம்மரமும் கனிகொடுக்கிறது. அக்கனி நற்கனியாக, சுவைமிக்கதாக இருக்கவேண்டுமென்றே அவன் விரும்புகிறான். ஆனால், அது பயனற்ற பழமாயிருந்துவிட்டால் அவன் எவ்வளவு கவலைப்படுவான்? அதேபோலத்தான் நாமும். நாங்களே விதைகள். அறிவேன்னும் நிலத்தைப் பண்படுத்திக் கல்வியென்னும் நன்வீரை அதற்கு ஊற்றி நற்றொண்டு எனும் அருங்கனியையே பெற்றோரும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களை ஏமாற்றுவது எவ்வளவு கீழ்த்தரமான செய்கை. அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். என்னுயிர் உடலை விட்டுப்பிரியும் கடைசி வினாடிவரையும் நன்மையென்னும் நற்றொண்டைச் செய்யத் தவறமாட்டேன். இது உண்மை.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றித் துன்ப சாகரத்தில் தத்தளிக்கும் என் சகோதரர்களைக் கைவிடமாட்டேன். கோடிபணம் கிடைத்தாலும் மாடிவீடுகள் கிடைத்தாலும், என் ஆணைகேட்க ஆயிரம் ஏவலாட்கள் இருந்தாலும், அவைகளை வாடிவதங்கி கால்வயிற்றுக் கஞ்சிக்குமே வழியில்லாது திரியும் ஏழை எளியவர்களுடன் பங்கிட்டுக்கொள்வேன். அவர்கள் பசியால் படுங்குஷ்டத்தைக்கண்டும் காணாதவர்போல் உண்டு களித்திருக்கமாட்டேன். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கத் தவறமாட்டேன். இதுவே எனது முதல் தொண்டு.

பட்டம் பலபெற்றும் வேலையில்லாமல் திண்டாடுகிறார்களே, அவர்களுக்கு ஒரு வார்த்தை. உலகிலே வேலைக்கா பஞ்சம்: பட்டம் பெற்றுவிட்டால் நிலத்தைப் பண்படுத்திப் பிழைக்கக் கூடாதா? அப்படிச் செய்து ஏனையவர்க்கும் ஒரு வழிகாட்டி

யாக விருக்கக்கூடாதா? வேலையில்லை வேலையில்லையென்று கூறிப் படுத்துறங்கும் பட்டதாரிகளைத் தட்டியெழுப்பிச் சீர்கெட்டுக் கிடக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காவது நற்றொண்டுகளைச் செய்யும்படி கூறி அவர்களைச் சமூகத்தொண்டர்களாக்குவேன். இதுவே எனது இரண்டாவது சேவை.

மூன்றாவதாகப் பாரதத் தவப்புதல்வர், உலக உத்தமர், காந்தியண்ணல் காட்டிய தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாகப்பங்கு பெறுவேன்.

“சாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீ தீவமுலா நெறிமுறையில்—மேதீனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கிலுள்ள படி”

என்றுகூறிய செந்தமிழ்ச் செல்வி, அருந்தவப் பிராட்டி, அறிவின் உருவமாகிய ஓளவைப் பிராட்டியின் தெய்வவாக்கை மெய்ப்பிப்பேன். சமுதாயத்திற்குச் சேவை செய்யக்கூடிய நல்லறிஞர்கள் அதே சமுதாயத்தினால் ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டிருப்பதை உலகுக்கு உணர்த்துவேன். அவர்களையும் எனது சகோதரர்களாகப் பாவிப்பேன்.

என்னை ஈன்றெடுத்த தாய்க்கும் என்னைப் போற்றி வளர்த்த தந்தைக்கும் எனக்கு அறிவென்னும் அரிய பொக்கிஷத்தை அளித்த ஆசிரியர்கட்கும் பெருமைதரச் செய்வேன். இதுவே என் தொண்டு. இதுவே என் ஆசை. என் ஆசை நிராசையாகாமலிருக்க இறைவன் அருள் புரியட்டும்.

T. நீத்திய சிந்தி
G. C. E. prep, Sc. 'B'

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை

1954-ம் ஆண்டில் ஆரம்பித்த சீன ஆக்கிரமிப்பைப்பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது சீன ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவில் எல்லைப்பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். இப்படியாக ஆரம்பித்த சீன ஆக்கிரமிப்பு இப்போது 21-10-1962இல் ஒரு பெரிய திருப்பத்தை அடைந்துள்ளது. அதாவது சீனத் துருப்புக்கள் இந்தியாமீது கடுந்தாக்குதலை ஆரம்பித்தனர். இந்திய இராணுவ வீரர்களும் மிக வீராவேசத்துடன் போரிட்டனர். எனினும் சீனத்துருப்புக்கள் இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலும் மற்றும் பகுதிகளிலும் உள்ள பலகாவல் தளங்களைக் கைப்பற்றின. இவைகளைப் பற்றியெல்லாம் ஆராயு

முன், நாம் இந்த ஆக்கிரமிப்பு ஏற்படுவதற்குரிய காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.

பல வருடங்களுக்கு முன்பு சீனாவில் ஒரு புரட்சி ஏற்பட்டது. இப்புரட்சியில் சீனாவில் இருந்த அரசாங்கத்தை எதிர்த்து ஒரு நாஸ்தீகக் கொள்கை கொண்ட புரட்சியாளர்கள் பங்கு பற்றினர். இதில் வெற்றி கொண்ட இப்புரட்சியாளர்கள் சீனாவில் 'காமண்டைன்' எனப்படும் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தனர். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் அந்நாட்டில் அமைதி சூழ்ந்து சில உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்படுவது சகஜம். இதுவே சீனாவில் அப்பொழுது நடந்தது. இதற்கிடையில் இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்கீழ் இருந்தது. இக்காலத்தில் சீன அரசாங்கமும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் இமாலயப் பிரதேசங்களை இருநாடுகளுக்குமிடையில் பிரிக்கவேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே, இவ்விரண்டு அரசாங்கங்களும் தமக்கிடையில் ஒரு சரித்திர அத்தாட்சியுள்ள எல்லைக் கோட்டை வரைவது என்ற தீர்மானத்திற்கு வந்தன. ஆகவே, இவ்விரு அரசாங்கங்கள் தமது உயர் தர அதிகாரிகளை இவ்வெல்லைக் கோட்டை வரைவதற்காக நியமித்தன. அதன்படியே ஓர் எல்லைக் கோடு 1914-ம் ஆண்டு வரையப்பட்டது. இக்கோடு வரைவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட பிரதித்தானிய அதிகாரியான மக்மோகன் என்பவரின் பெயரையே இந்த எல்லைக் கோட்டிற்கு ஞாபகார்த்தமாக வழங்கினர். இந்த மக்மோகன் எல்லைக்கோடு ஒரு சிறிய படமாகவே வரையப்பட்டது. பின்னர் இந்திய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தமது காவல் நிலையங்களை இப்பகுதிகளில் அமைத்தன.

ஆனால், சீன அரசாங்கம் இக்காலத்தில் தனது நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் கவனம் எடுத்தது. இதனால் இச்சீன அரசாங்கத்திடமிருந்து சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறமுடியாத போயிற்று. இவ்வாறாகவே மக்மோகன் எல்லையைப் பற்றிச் சீன அரசாங்கமோ, இந்திய அரசாங்கமோ அதிக ஊக்கம் எடுக்கவில்லை.

இவ்வாறாகவே சமாதானமாகப் பல ஆண்டுகள் கழிந்தன; சீன அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் மிகவும் நட்புறவு பாராட்டின. இதற்கிடையிற் சீன அரசாங்கம் தனக்கெனப் புதிய எல்லைக் கோடுகள் அமைந்த படமொன்றைக் கீறியது. அதில் குறிப்பிட்டபடி மக்மோகன் எல்லைக்கு அப்பால் இந்தியாவிற்குள்ளும், சீனாவுக்குச் சொந்தமான பிரதேசங்கள் இருப்பதாகக் காட்டியது. இதை இந்திய அரசாங்கம் அறிந்து கொண்டது. 1954-ம் ஆண்டில் சீனப்பிரதமர் கு-என்-லை இந்தியாவிற்கு விஜயம் செய்தார். அப்பொழுது இந்திய அரசாங்கம்

சூ-என்-லாயிடம் சீனா கீறிய படத்தைப் பற்றியும் அவர்களுக்கு இந்தியாவிற்குள் நிலம் இருக்கிறது என்ற வாதம் பற்றியும் வினவியது. ஆனால், சூ-என்-லாய் அவையெல்லாம் வெறும் பொய் புரட்டு என்று சொல்லித் தட்டிக்கழித்தார்.

இதன் பின்னரே சீனா தனது ஆக்கிரமிப்பை இந்தியாவின் மேல் ஆரம்பித்தது. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய இந்தியாவின் பிரதமரான நேரு இதைப்பற்றி அதிககவனம் எடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.

இப்பொழுது சீனாவிடமோ பலவகை நவீன போர்க் கருவிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிடம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் இருந்த பழைய ஆயுதங்களே உள்ளன. இந்தியாவின் ஆயுத பலத்தைப் பார்க்கும் போது முன்பு சீனா சமாதானம் என்ற போர்வையினுள் இருந்து கொண்டு இந்தியாவைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்தது என்று நினைக்க இடமுண்டு.

இப்பொழுது இந்தியா பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியிருக்கின்றது. இந்தியா ஒரு யுத்த மந்திரிசபையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியா பல தேசியத் தொண்டர் படைகளை, உருவாக்குகிறது. சீனா இந்தப் பிரச்சினையைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு இந்தியாவை அழைக்கிறது, இந்தியாவும் தான் இதற்கு இணங்குவதனால் சில நிபந்தனைகளைச் சீனா கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இன்னும் சிறிது காலத்திற்குள் தகராற்றில் உள்ள பகுதிகளில் மாரிகாலம் ஏற்படும் இக்காலத்தில் இந்தப்போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என நம்பப்படுகிறது. இக்காலம் வரையும் சீனாவை இந்தியாவிற்குள் பிரவேசிக்காமல் தடுத்தால் பின் அந்த இடைக்காலத்தில் இந்தியா இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். உலக நாடுகள் இந்த எல்லைப் பிரச்சினையைச் சமாதானமாகத் தீர்த்து வைக்க விரும்புகின்றன. நடுநிலைமை வகிக்கும் இந்தியாவின்மீது சீனா ஆக்கிரமிப்பதால் சீனா மற்றைய நாடுகளின் வெறுப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவும் தனது வெளிநாட்டுக் கொள்கையைக் கைவிடாமல் சீனாவை முறியடிக்கப் போர்முனையில் வீராவேசத்துடன் போர் புரிகிறது.

P. இராதா கிருஷ்ணன்
Form IV 'A'

எகிப்திய அரசன்

1923-ம் ஆண்டு வாக்கில் ஓர் அதிசய செய்தி வெளியாயிற்று. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புதைந்திருந்த எகிப்து நாட்டுப் பாரோ என்னும் பேரரசர்களின் கடைசி மன்னனாகிய டூட்-ஆங்க்-ஆமெனின் சடலத்தையும் புதைக்கப்பட்ட ஐசுவரியங்களையும் கார்ட்டர் என்பவர் கண்டுபிடித்துவிட்டார்.

ஹோவார்ட் கார்ட்டர் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர். இவர் எகிப்திய மன்னரின் புதையலைக் கண்டுபிடிக்க ஆவ லுற்றிருந்தார்.

எகிப்தியர் தம் மன்னரின் சடலங்களைப் புதைக்கும்போது ஒரு பெரிய பிரமிட்டு கட்டி அதனுள்ளேயே விலைமதிப்பற்ற ஐசுவரியங்களுடன் புதைப்பர். காலப் போக்கில் காற்றினாலோ, மழை, இடி முதலியவற்றினாலோ அவை புதைந்து நிலத்தில் மறைந்துவிடும்.

டூட்-ஆங்க்-ஆமென் என்னும் எகிப்திய அரசனின் புதையல் விலை மதிப்பற்றது. ஒரு பிரபுவின் உதவியுடன் கார்ட்டர் நைல் நதியோரத்தை ஆறு வருடங்களாகத் தோண்டினார். கடைசியில் அவர் தன் கோஷ்டியுடன் ஓர் இடத்தில் படிக்கட்டுகள் செல்வதைக் கண்டு உள்ளே சென்றார்.

உள்ளே குடைந்துகொண்டு போயினார். அங்கே ஓர் அறையைக் கண்டு நுழைந்தபோது ஐசுவரியங்கள் கிடப்பதைக் கண்டார். ஆமெனின் சவப்பெட்டியைக் காணவில்லை. ஒரு கதவைக் கண்டனர். அதன் வாயிலைக் காப்பதற்கு தங்க விகிரகங்கள் நின்றன. அதைத் திறந்தபோது பொன்மயமான சுவர் கண்ணைப்பறித்தது. அங்கே ஏழு மாயத் துருப்புக்கள் கொண்ட தங்கப் படகைக் கண்டனர். அறையின் வாயிலைத் திறந்தவுடன் அவருக்குப் பணம் உதவிய பிரபு இறந்தார்.

அங்கே மூன்று தங்கத்தாலான விமானங்களைக் கண்டார். சர்கோபாகஸ் எனப்படும் மஞ்சள் சவப்பெட்டியைக் கண்டனர், அதற்குள் அரசனுடைய சடலம் தைலமிட்டு இருந்தது. அதன் மேல் பொன்மாலையும், இரத்தினம் வைத்திழைத்த ஆபரணங்களும் இருந்தன. மொத்தம் 143 வகை ஆபரணங்கள் இருந்தன. இதுவே டூட்-ஆங்க்-ஆமெனின் புதையலைக் கண்டுபிடித்த வரலாறாகும்.

எகிப்தியர் ஆமெனின் சாபம் என்று ஒரு சாபத்தை நம்புகின்றனர். அம் மன்னரின் புதையலை எடுப்பவர்கள் மர்ம மரணம் அடைவர் என்பதே அது.

புதையலை எடுத்தவுடன் கார்ட்டுருக்கு உதவிசெய்த பிரபு இறந்தார் என்பது கார்ட்டுருக்குத் தெரியவந்தது. ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமாக மொத்தம் 21 பேரும் ஒருவருக்குப்பின் ஒருவராக மர்மமான சூழ்நிலைகளில் விசித்திரமான விதங்களில் இறந்தனர்.

பத்திரிகைகளிலும், ரேடியோக்களிலும் இவர்கள் சாபத்திற்கு ஆளாகி விட்டதாகச் செய்திகள் அடிபடத் தொடங்கின. புதையல் எடுத்த பின்பும் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவர் அவர்களின் தலைவரான கார்ட்டர் ஒருவர் தான்! அவர் மட்டும் "சமாதிகளைப் பிரித்ததற்கும் இவர்களின் மரணத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இது மூட நம்பிக்கை! அசட்டு வதந்தி!!" எனக் கூறினார்.

விக்கிரம பாஸ்கர்,
Form III 'A'.

வாரி வழங்கிய வள்ளல்

வந்தோரை வாழ்விக்கும் தமிழகம் இருள் அடைந்த உலகிற்கு ஒளிகொடுத்த காலம். தமிழகத்தைப் போட்டியிட்டுச் சேரசோழ பாண்டிய மன்னர்கள் கீர்த்தியுடன் ஆண்டு வந்தார்கள். தமிழும் தர்மமும் தலை எடுத்த நேரம். புலவோர்க்கு முதல் இடம் கொடுத்து மதித்த காலமது.

முடியுடைய மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டில் ஒரு மலைப் பிரதேசம் உண்டு. இதன் பெயர் பறம்பு நாடு. இது நீர்வளம் நிலவளம் பொருந்திய நாடு. இப்பறம்பு நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். இவன் பெயர் பாரி ஆகும். இப்பாரியின் ஆட்சியில் பறம்பு நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது. இதனால், இங்கு உள்ளவர்கள் பெரும் செல்வர்கள் ஆனார்கள். அங்கு யாசிப்பவர்களைக் கண்ணிலும் காணமுடியாது. அனைவரும் கொடுப்பவராகவே இருந்தார்கள். இதனால் அயல்நாட்டவர் இங்கு பொருளாகவும், பொன்னாகவும் பெற்றுச் சென்றனர்.

இந்நாட்டில் வாழும் மக்களின் தன்மை இதுவாறால் ஆட்சி புரியும் மன்னனின் கொடைத்தன்மையைப் பேசவும் இயலுமா? யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்றுது கேட்பதிலும் பன்மடங்கு மனமுவந்து அளித்துவந்தான். இதைக் கேள்விப்பட்ட தமிழ்ப் புலவோர் இவனிடம்வந்து தம் குறையைக் கூறுவர்: அவர்கள் கேட்டவை போதும் போதும் என இயம்பும்வரையும் அள்ளி அள்ளி வழங்கினான். அவனது கொடைவன்மையைப் புலவோர் புகழ்ந்து பாடிச்சென்றனர்.

ஒரு நாள் பாரி மக்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். நடுக்காட்டில் ஒரு முல்லைக்கொடி கொழுகொம்பின்றி நிலத்தில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டு மனம்பொருமல் தான் ஏறிவந்த தேரைக் கொழுகொம்பாய்ப் படரவிட்டுத் தானும் மக்களும் நடந்து சென்றனர் என்றால் அவனின் மனப்பரன்மை எப்படிப்பட்டது என அறிய வேறொரு சான்று தேவை இல்லை. இவன் புகழ் சூரிய ஒளிபோல் பாரதநாடுமுழுவதும் பரந்தது.

அறம் ஒன்றே உரைக்கின்ற புலவோர் பாரி ... பாரி என்று ஒரு வள்ளலைமாத் திரம் பாராட்டிப் புகழ்ந்து பாடுகிறார்களே! பிரதிபலன் கருதாது உலகை உய்வித்த மாரி என்று ஒன்று இருக்கிறதே இதைப் புகழ்ந்து ஒரு தரம் கூறக்கூடாதா என ஒரு புலவர் வாயிலும் வரவில்லை. உண்மைதான். மாரியிலும் பாரி எத்தனையோ மடங்கு உயர்ந்தான் என்பதை,

**பாரி பாரி யென்று பலவேத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனு மல்லன்
மாரியுமுண்டண் டுலகுபுரப்பதுவே**

என்ற செய்யுளால் ஒரு புலவர் புகழ்ந்தார்.

இவ்வாறு சிற்றரசனான பாரி பலவாறு புகழப்படுதலைக்கண்டு மனம்பொருது பொருமை கொண்ட முடியுடை மூவேந்தரும், மற்றும் குறுநில மன்னரும் ஒன்றுசேர்ந்து சமுத்திரம்போன்ற சேனையைக்கொண்டு பறம்புநாட்டை முற்றுகை இட்டனர். முற்றுகையின் காரணம் பறம்பு மலை மக்கள் பிற இடங்களிலிருந்து உணவு எடுக்கமுடியாமல் உண்ண உணவில்லாமல் இறந்துவிடுவார்கள் என்பதே. பாரியும் தோற்றுவிடுவான் என அம்மன்னர்கள் எண்ணினர்.

பறம்பு நாட்டின் நிலவளத்தை அறிந்த கபிலர் என்னும் புலவர் மூவேந்தரிடம் சென்று, " நீங்கள் எத்துணைக் காலம் முற்றுகை இடினும் அவனை வெல்லமுடியாது. அங்கு பஞ்சமும் வராது. ஏனெனில், நெல்லும், கனிகளும், கிழங்குகளும், தேனும் ஆகிய நால்வகை உணவும் தானாகவே உண்டாகின்றன. எனவே, உங்கள் முற்றுகையால் பயனில்லை. நீங்கள் பாரியின் நாட்டை விரும்பினால் அவனைப் புகழ்ந்து பாடிக்கேளுங்கள். பாரி மனமுவந்து நாட்டைப் பரிசாகத் தருவான். இதைவிட வேறு வழியில்லை" என அவர்களை ஏளனம்செய்து கூறினார். பாரியின் வள்ளற்றன்மைக்கு இதைவிட வேறென்ன பாராட்டுவேண்டும்;

பின்னும் பொறாமையோடு கடல்போல் சேனையை மூவேந்தரும் கொண்டுவந்து பாரியைக் கொன்றனர். பாரியின் பூதவுடல் மறைந்ததே ஒழியப் புகழ் உடம்பு இன்னும் பிரகாசிக்கின்றது.

பா, ஸ்ரீ வித்தியாதர்சன்,
Form II 'A'

தீபாவளிப் பண்டிகை

தீபாவளி என்பது இந்துக்கள் கொண்டாடும் விழாக்களுள் ஒன்று. தீபாவளி என்னும் இவ்விழாவை அதிகமாக இந்துமத மக்களே கொண்டாடுவார்கள். தீபாவளியன்று விடியற் காலையில் இந்துக்கள் எழுந்து எண்ணெய்தேய்த்து முழுகுவார்கள். பின்னர் புதிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். பலவகையான இனிய உணவுப் பண்டங்களை உறவினரோடும், நண்பர்களோடும் சந்தோஷமாக இருந்து உண்பார்கள்.

தீபாவளி கொண்டாடுவதற்குக் காரணமான ஒரு புராணக் கதை ஒன்று உண்டு. நெடுங்காலத்திற்கு முன் துவாரகை என்னும் நகரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஆண்டு வந்தார். அக்காலத்தில் சோதிபுரம் என்னும்பட்டணத்தை ஓர் அசுரன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நரகாசுரன்.

அவன் மிகவும் கொடியவன். இரக்கம் அற்றவன். அவனுடைய ஆட்சியில் மக்கள் நலமுற வாழவில்லை. இவன் முனிவர்களின் தவத்தையும், யாகத்தையும் கெடுத்து வந்தான். அவன் தன் குடிமக்களை நல்ல ஆடை அணிய விடமாட்டான்; நல்ல உணவு கொடுக்கமாட்டான்; கடவுளைத் தரிசிக்க விடமாட்டான். ஆகவே, மக்கள் இவனுக்குத் தெரியாமல் கடவுளைத் தரிசித்து வந்தனர். இதை நரகாசுரன் அறிந்து மக்களைப்பலவாறு துன்புறுத்தி வந்தான். இவன் செய்துவந்த கொடுமையைப் பொறுக்க முடியாமல் குடிமக்களும், முனிவர்களும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று முறையிட்டார்கள். தீயோர்களைத் தண்டித்து நல்லோர்களைக் காக்கும் கடமையுடைய கருணாநிதியாகிய திருமால் அசுரனுடன் போர்செய்து அவனைக் கொன்றார். அவன் சாகுந்தருணத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நோக்கி: “நான் இறந்த இந்த நாளில் ஆண்டுதோறும் இந்த உலகத்தார் ஒரு விழாக் கொண்டாட வேண்டும் என்று வணக்கமாகக் கேட்டுக் கொண்டான்.” இதன் காரணமாகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றால் சிறுவர் சிறுமியர்க்கு அளவற்ற ஆனந்தம் உண்டாகிறது. அவர்கள் அன்று தங்கள் பெற்றோர்களிடமிருந்து பட்டாசு, மத்தாப்பு, வாணம் முதலிய பொருட்களை பரிசாகப் பெறுவார்கள். அவற்றை அவர்கள் அன்று முழுவதும் கொளுத்திக் கொளுத்தி மகிழ்வார்கள். மத்தாப்பு பட்டாசு முதலியவற்றால் சில சமயங்களில் இன்பத்திற்குப் பதில் துன்பம் வருவதுமுண்டு. ஆகவே, கவனமில்லாத பிள்ளைகள் பட்டாசு சுடும்பொழுது தங்கள் கை, கால் முதலிய அவயவங்களையும், ஆடைகளையும் கொளுத்திக் கொள்வதுமுண்டு. பட்டாசு சுடும் மாணவர், மாணவிகள் மிகவும் கவனமாயிருத்தல் வேண்டும். பட்டாசு சுடாமல் இருப்பது மிகவும் நல்லது.

தீபாவளியன்று இரவு வீடுகளில் வரிசை, வரிசையாய் விளக்குகள் வைத்து அலங்கரிக்கப்படுவது வழக்கம். இதனால் ஏன் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. தீபம் என்பது விளக்கு; ஆவளி என்பது ஒழுங்கு அல்லது வரிசை எனப் பொருள்படும். ஆகவே, தீபாவளி என்ற தொடருக்கு விளக்குகளின் வரிசை என்று பொருள். தீபாவளிக் கொண்டாட்டம் சிறந்தோங்குக!

K. V. மகேந்திரராஜா
Form II 'A'

அவசரக் காரனுக்குப் புத்தி மட்டு

ஓர் ஊரில் ஓர் ஏழை இருந்தான். அவனுடைய பெயர் பொன்னன். அவன் பிச்சை எடுத்து வயிறு வளர்த்து வந்தான். அவ்வூரில் ஒரு சந்நியாசி இருந்தார்.

ஒருநாள் அப்பிச்சைக்காரன் சந்நியாசியிடம் போய்ப் பிச்சை கேட்டான். அவர் அவனது நிலையைக்கண்டு இரங்கி, “அடுத்த ஊரில் ஒரு நதிபாய்கிறது. அந்நதிக்குப் பக்கத்தில் ஒரு கல் இருக்கிறது. அக்கல்லை எடுத்து அதனால் நீ விரும்பியதைத் தொடு. உடனே அது பொன்னாகும்” என்று கூறினார்.

அவனும் அடுத்தநாள் அதிகாலை எழும்பிப்போனான். ஆனால் அங்கு கண்டகாட்சி அவனைத் திகைக்கவைத்தது. ஏனெனில், அங்கு முழுவதும் ஒரே கற்குவியலாக நிறைந்திருந்தது. சிறிது நேரம் யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஒரு கல்லைக் கையில் எடுத்தான். பின்னர் ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்திருந்த கல்லுடன் தொட்டுத்தொட்டுப் பார்த்தான் ஒன்றும் பொன்னாகவில்லை. உடனே ஆற்றுக்குள் எறிந்தான். இப்படியே ஒவ்வொரு கல்லையும் தொட்டுப்பார்ப்பதும் எறிவதுமாய் இருந்தான்.

எத்தகைய அதிர்ஷ்டம் கலபத்தில் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் குதூகலத்துடன் வந்தவனுக்குக் கற்குவியலைக் கண்டதும் ஏற்பட்ட ஏமாற்றம் ஒருபுறம்; ஒரு கல்லும் பொன்னைவில்லையே என்ற ஆத்திரம் மறுபுறம்; நேரமும் போய்க்கொண்டிருந்தது. இங்ஙனம் தொடுவதும் எறிவதுமாக இருந்தபோது ஒரு கல்லை எடுத்துத் தொட்டான். உடனே அக்கல் பொன்னாகியது. ஆனால், அவன் எறிந்த பழக்கத்தில் அதைக் கவனியாது ஆற்றினான். அக்கல் ஆற்றினுள்விழும்போது தான் அது பொன்னைமாறி இருந்ததைப் பார்த்தான். அவசரத்தில் தான் செய்த மடைமையேலையை எண்ணி மிகவும் வருந்தினான். இனி நினைப்பதில் பயனில்லை என்று சொல்லிக்கொண்டு வருத்தத்துடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

மு. ஜெயபாஸன்,
Form I 'A'

மாலைக் காட்சி

அன்று சனிக்கிழமை மாலை நேரம் என்றும் போல் என் சிநேகிதர்களுடன் உலாவச் சென்றேன். ஓர் அழகான பூந்தோட்டத்தை வந்தடைந்தோம். அதன் பக்கத்திலே ஒரு சிறு ஓடை ஓடிக்கொண்டிருந்தது. வர்ணஜாலத்துடன் காட்சியளித்த அத்தோட்டத்தின் நறுமலர்களின் மணமும், ஓடையின் சலசலக்கும் மெல்லிசையும் என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அந்த இடத்தை விட்டு நகரவே மனம் வரவில்லை. பின்பு சிநேகிதர்களையும் அழைத்துக் கொண்டு, அப்பூந்தோட்டத்தைத் தழுவிக்கொண்டு ஓடும் ஒருசிறு ஓடையின் அருகே அமர்ந்தேன். அதே வேளையில் தென்றல் என்னைத் தழுவினது. என் உடல் 'சில் சில்' என்று குளிர்ந்தது. இந்தக்காட்சியில் என்னையே மறந்துவிட்டேன்.

செங்கதிரோன் தன் செங்கதிற்களை மண்ணுலகத்தில் அள்ளி வீசியவாறு அடிவானத்தில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டே இருந்தான். இதே வேளையில் வானத்தில் வர்ணங்கள் பூசியதைப்போல தோன்றிற்று. இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டதும் எனக்கு அந்த இடத்தைவிட்டு பிரியமனம் வரவில்லை. வானமானது தனது கரிய போர்வையை இழுத்து மூடிக்கொண்டிருந்தது. இதைக் கண்ணுற்ற பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி விரைந்தன. இதைக்கண்டதும் நான் வீடு நோக்கி விரைந்தேன். வானமானது தனது இயற்கை ஆயுதங்களாகிய இடியையும், மின்னலையும் காட்டியது. இதே வேளையில் பெய்த மழை வெள்ளமாக ஓடியது. இதைப் பார்த்தபடியே நாங்கள் எங்கள் மழை அங்கிகளை அணிந்து கொண்டு வீடு சென்றோம்.

வி. தயாளந்தன்,
5-ம் வகுப்பு.

30-9-63 இல் எமது கல்லூரியில் நிகழ்ந்த
பாரதி விழாவின்போது
7-ம் வகுப்பு மாணவராற் சமர்ப்பிக்கப்பட்ட
கவிதைகள்

1. சங்கம் மறைந்தபின் எங்கள் தமிழ்மொழி
ஓங்க உயிர் வாழ்ந்தோன்—நல்ல
தங்கக் கவிதைகள் தந்து தமிழரின்
மங்குப் புகழ் சேர்த்தோன் (சங்)
2. கற்றவரோடு மற்றவ ரெல்லாம்
கண்டு சுவைத்த கவி—அவர்
நற்றமிழ் வன்மை நன்னெறி காட்டும்
நாயக மான கவி (சங்)
3. சாதமத பேதம் தாரணி தன்னிலே
தகர்க்கக் கவி தொடுத்தோன்—உயர்
வேதியரோடு புலையுடும் ஒன்றென
வேதம் வகுத் துரைத்தோன் (சங்)
4. மாதரை வீட்டுக்குள் வைத்துமே பூட்டிடும்
வழக்கத்தை வைத கவி—அவர்
தாதராய் வாழ்வது தர்மமல்ல வென்று
தமிழர்க்குச் சொன்ன கவி (சங்)
5. வீரசுத்தந்திரம் வேண்டுமென்றே பல
விரதங்கள் காத்த கவி—உயர்
பாரதி என்றிடு நாமத்தைப் பாரிளிற்
பார்த்து மறைந்த கவி (சங்)

ஆக்கம் : ஆசிரியர், G. K. மகாலிங்கம்.

Sports Section.

REPORT OF THE PREFECT OF GAMES

1962

The year under review has been a satisfactory one from the point of view of our achievements.

In the volleyball competition organised by the V. T. A., we became runners-up. We won four of the five matches
Volleyball: very comfortably, losing only to Chithambara College, the champions. The team depended mainly on V. Elampooranam, the captain, A. S. Rajendram and T. Thurairajah. These players were awarded colours. Mr. S. Vadivelu was in charge of the team. We thank Mr. K. Sithamparapillai for having helped in the coaching of the team.

In cricket, though we are very much improved, it is our lament that we are unable to beat what are called the "big
Cricket: schools". Batting continues to be our weakness. In most matches we fared badly in the first innings, but we rallied round somewhat in the second innings. The most consistent of our batsmen was K. Rajalingam, the captain. Others with aggregates of over 200 were G. Balasingam, R. Rajakumar and M. Nadarajasunderam. S. Paskaran also made useful scores. The bowling and fielding of the side were much more heartening. A. Pavanandan, a fresher and opener was the chief wicket-taker, followed by C. Skandaraniam (off-spin), R. C. Arnold (off-spin) and G. Balasingam (fast-medium). Of the nine matches played, we won two, drew three and lost the rest.

The second team on the other hand had a good record. They played five matches all being drawn. Only time deprived us of victory in the matches with Skantha Varodaya, Union College, St. John's and Jaffna College. N Sivagurunathan was outstanding with the bat. R. Thurairatnam and S. M. Abraham also did well. All others made useful contributions. S. Thilagaratnam, opener, was the most successful of the bowlers. The bowling on the whole was mediocre. V. D. Ratnanathan's effort of 5 wickets for 7 runs against St. John's deserves special mention.

Though the third eleven has many enthusiastic players and an even more enthusiastic coach, they are handicapped in that they do not have many matches to play. This year we were able to play only three matches of which we lost two and won one. V. Ratnarajah, the captain, though diminutive in size shows

tremendous promise as a batsman. R. Thilagaratnam, V. Sri Ranganathan and C. Chelliahpillai are also bound to do well.

The second term is devoted mainly to athletics. The Inter-House Athletic Meet was held on Saturday the 7th of Athletics: July with Mr. & Mrs. W. A. Walton as our chief guests. The Meet was of the usual high standard. Two ground records were broken and one equalled. V. Elanchenni set up a record of 5 ft. 2 in. in the high jump (Intermediates) which was an improvement of $2\frac{1}{2}$ in. on the former record. Sherrard House (Seniors) equalled the 4×110 yards Relay time and broke the 4×440 yards record. Thamotheram House became Inter-House Champions for the first time after a neck-to-neck race with Paulpillai House. Our congratulations to Thamotheram House. Sherrard House won the Relay Cup.


At the Athletic Meet organised by the V. T. A. held at the Govt. Central College grounds, Nelliady, our boys did quite well. Three new records were set up by our boys, namely, S. Anandan (Juniors Long Jump—15 ft.), G. Balasingam (Seniors Javelin Throw—149 ft. 6 in.), V. Elanchenni (High Jump Inters—5 ft. 1 in.) The Junior 100 yards time of 12.9 sec. was equalled by V. Mathivanan. P. Nadarajah and V. Mathivanan won the Senior and Junior individual championship respectively. We won all the relays.

At the Northern Group II Athletic Meet a number of our Seniors got places and qualified to participate at the Public Schools Meet. One disappointing feature was that of the Juniors, only one of our boys obtained places.


A new Athletic Meet organised by the Departmental Officials this year was the Pentangular Meet. The first three in five different groups participated here. In other words the best in Jaffna took part in this Meet and here too our performance was quite satisfactory.

At the Public Schools Meet there were only two places. V. Elanchenni came third in the Junior high jump and V. Elampoornam came sixth in the Pole Vault. But the performance of these two brothers was far below their best.


Though the first eleven was a fairly good side, they did not fare too well. Of the seven matches played we won Football: three and lost the rest. Though most of the players were individually good they didn't click as a team. A. S. Rajendran (centre-forward) and P. Thamotheram (outside left) were the pick of the forwards while T. Thuraiajah shone as a half. V. Shanmugalingam was his usual confident self at goal.




PREFECTS — 1962



HOSTEL PREFECTS — 1962



CRICKET — FIRST XI — 1962



CRICKET — SECOND XI — 1962




CRICKET — THIRD XI — 1962



FOOTBALL — FIRST XI — 1962



FOOTBALL — SECOND XI — 1962



FOOTBALL — THIRD XI — 1962

The second team had two or three very good players and an equal number of very weak players. M. Nadarajasunderam as centre-forward showed exceptional skill with the ball. S. Sathanathan and N. Sivagurunathan were the pick of the remaining players. The second team did not fare too well.

The third team played in the V. T. A. tournament under a great handicap. While all the other teams played under 16, our team was under 15. In spite of this our boys gave a good account of themselves in all their matches. S. M. Abraham the captain was a neat player. He was well supported by R. Thilagaratnam, V. Ratnarajah, A. Selvarajah and V. Sri Ranganathan.

There is one achievement which deserves special mention. G. Balasingam, the Vice-Captain of our cricket team was chosen as a member of the National Schools Cricket Association team which toured Australia. He was appointed the Vice-Captain of the N. S. C. A. team. He played well in all the matches there and he was awarded the Governor-General's bat for the best all-rounder. Our congratulations to Balasingam.

COLOURS FOR THE YEAR 1962

- Volleyball: V. Elampooranam (Re-award)
A. S. Rajendram (Re-award)
K. Seevaratnam
T. Thurairajah
- Cricket: K. Rajalingam
G. Balasingam
- Athletics: A. S. Rajendram (Re-award)
K. Mahendran (Re-award)
C. Skandaraniam (Re-award)
P. Nadarajah (Re-award)
V. Elampooranam
G. Balasingam
S. Balasubramaniam
- Football: V. Shanmugalingam (Re-award)
P. Thamotheram (Re-award)
A. S. Rajendram (Re-award)
T. Thurairajah

SPORTSMAN OF THE YEAR:

G. Balasingam

1963

This year's achievements in Sports are really heartening. We won the V. T. A. Volleyball Championship. We hit the headlines in Cricket when our team was declared by an independent panel of judges as the best in the North. We fared quite well in athletics. In football we had a cracking team but we were hit very badly by injuries. In spite of this our team played very well in all the matches. The second and third teams in cricket and in football also gave good accounts of themselves. Working school as two sessions gave plenty of time for games and we made the best possible use of the time.


This year we had three seniors and three freshers in the team.

Mr. S. Vadivelu who had hitherto been in charge of Volleyball: Volleyball had to give up as his work was in the afternoon session. Mr. S. Kandasamy was good enough to take charge of the team and he set about his job with enthusiasm. From very mediocre talent he built up quite a good team which won all its matches. K. Seevaratnam, the captain was the spiker-in-chief well supported by veteran V. Elampooranam and Vice-Captain S. Wigneswaramoorthy.

This year's Cricket season was a memorable one not because we were chosen as the best team of the North but because of the close finishes of many of the matches played.

Cricket: In the matches with St. Sylvester's, St. John's, St. Patrick's, Jaffna Hindu, Jaffna Central the decision was reached either in the final over or with just a few minutes to spare.

Of the nine matches that we played we won seven and lost two. We had a fixture this year with St. Sylvester's College, Kandy. Though we lost the match we gave a good account of ourselves. Had we played this match later in the season we would have done better. Our success was mainly due to the excellent fielding. There was no weak point in this department and in every match some brilliant catches were taken. Many players were successful with the bat. There was a century by K. Rajalingam against Jaffna Hindu and there were 17 scores of over 40 runs by six different batsmen namely K. Rajalingam, S. Paskaran, M. Nadarajasunderam, G. Balasingam, S. Sathananthan and R. Rajakumar. The brunt of the bowling was borne by G. Balasingam, the captain, who captured over 50 wickets. C. Skandaramiam with his off-spinners and A. Pavanantham, medium pace were also successful with the ball. K. Rajalingam was quite workman-like behind the stumps and he was judged as the best wicket-keeper of the North. G. Balasingam was adjudged as the



PREFECTS - 1963



HOSTEL PREFECTS - 1963



CRICKET - FIRST XI - 1963
Adjudged The Best School Team In The North
Daily News Award - 1963



CRICKET - SECOND XI - 1963

best captain. K. Rajendram retained his place in the team by his excellent fielding.

The second team played 5 matches of which 4 were drawn and one lost. The second team scored heavily in all matches but the opponents also scored heavily against us. The bowling lacked sting and variety and the fielding left much to be desired. Only A. N. Selvachandran, a left-hand slow bowler made any sort of impression. The batting on the other hand was very encouraging. There were five half centuries besides a number of useful scores of 30 and over. N. Sivagurunathan, the captain, S. Mylvaganam, the Vice-Captain, S. Sivappiragasam, V. Ratnarajah and S. M. Abraham fared well in batting.

The third team, unfortunately, does not have many matches to play. In the two matches played M. Selvanandarajah and R. Thilagaratnam showed great promise in batting and C. Chelliahpillai in bowling.

The second term is almost entirely devoted to athletics. This year we made many changes. In the first place we altered the age groupings. We had Seniors under 19 and Intermediates under 16 as before, but instead of having one junior group under 13 we had two groups—juniors under 14 and juniors under 12. Another important change made was to give points to the first five. Earlier only the first three earned points. Next year we hope to make further changes in the manner in which we run the Group Meet.

The Inter-House Meet took place on Saturday 6th July under the distinguished patronage of the M. P. for Anuradhapura. Mrs. K. B. Ratnayake gave away the awards. Three records went to the board—Senior Javelin Throw (A. Pavananthan), Intermediate Hurdles and High Jump (V. Elanchenni). V. Elanchenni's effort of 5' 6 $\frac{1}{4}$ " in the High Jump earned him the cup for the best performance of the Meet. Kanapathipillai House won the Group Meet Championship while Paulpillai House won the Athletic Meet Championship. Kanapathipillai House became over-all champions. Sherrard House annexed the relay cup.

At the V. T. A. Meet A. Pavanandan and V. Elanchenni once again broke the record in their respective events. Pavananthan threw a distance of 151' 4" in the Javelin and Elanchenni cleared 5' 6 $\frac{1}{4}$ " in the High Jump. Both were creditable performances. We won the Senior and Inter Relays and came second in the Junior Relay.

At the Northern Group II Athletic Meet, Elanchenni secured the Hurdles, High Jump double but failed to break a record. Five Seniors got places, three qualifying for the Public Schools Meet. At the Public Schools Meet Elanchenni won the under 16 High Jump with a height of 5' 4" and came 4th in the 80 yards hurdles.

At the beginning of the season we thought that we had a good football team and we were looking forward to a successful season. Our hopes however were short-lived as we were able to play only the first match with our full team. This match was with Kokuvil Hindu which we won 7—1. Injuries later took heavy toll and sometimes we had to fall back on as many as four substitutes. Though the results speak against us we played well in all the matches. Veterans Thamotheram, Rajalingam and Thurairajah were consistently good. D. M. Vethaparanam being compelled to play in four different positions this season was a great success. S. Kantharajah was always hard-working as a full back. Of the seven matches played we won two, drew one and lost the rest.

The second team improved with the season. They were a very disappointing side at the start but impressed later in the season. In M. Nadarajasunderam they had a goal getter. He led the attack superbly. N. Sivagurunathan, though a good half, had to play in the forward line. He had good ball control. S. Mylvaganam kept goal quite well. S. Sivappiragasam played well as a half. Of the eight matches, the second team won four, drew 1 and lost 3.

The third team also improved rapidly with the season. Though the forwards were all diminutive in size, they played copybook football up to the goal mouth. The finish was lacking. They played four matches winning one drawing 2 and losing 1. Sarathchandra, Gunanayagam, Sornalingam and Suntharalingam, as halves, impressed.

This year we have seen the last of a number of good all-round sportsmen. Some will be leaving school for higher studies, others will be overaged to play in our teams. I refer to K. Rajalingam, C. Skandaraniam, G. Balasingam, A. S. Rajendram, V. Shanmugalingam, P. Thamotheram and T. Thurairajah. All these have given a lot of their time to the extra-curricular activities of the school and have done very well in the activities in which they have participated. We wish them all success.

COLOURS FOR 1963

- Volleyball: V. Elampooranam (Re-award)
K. Seevaratnam (Re-award)
S. Wigneswaramoorthy
- Cricket: K. Rajalingam (Re-award)
G. Balasingam (Re-award)
C. Skandarajiam
S. Paskaran
R. Rajakumar
A. Pavanantham
M. Nadarajasunderam
- Athletics: A. Pavananthan
B. Karunanathan
S. Wigneswaramoorthy
K. Theivendran.
- Football: P. Thamotheram (Re-award)
K. Rajalingam (Re-award)
T. Thurairajah (Re-award)
D. M. Vethaparanam
V. Elampooranam
S. Kantharajah

SPORTSMAN OF THE YEAR

K. Rajalingam

P. Ahamparam,
Prefect of Games.

RESULTS OF THE INTER-HOUSE ATHLETIC MEET—1962

EVENTS	SENIORS	INTERMEDIATES	JUNIORS	INFANTS
Long Jump	1. A. S. Rajendran P 2. R. Sugirtharajah S 3. K. Mahendran S Dist. 18' 0"	1. P. Rathakrishnan T 2. N. Ganendran A 3. P. Yoganathan P Dist. 16' 0"	1. S. Ananthan T 2. S. Gunanayagam P 3. V. Mathivanan K Dist. 14' 3 1/2"	1. K. Yegaratnam T 2. M. Sooriyamoorthy A 3. C. Pakeerathan A (Dist. 19' 7")
High Jump	1. C. Skandaruniam S 2. P. Nadarajah T 3. S. Srisanktharajah K Ht. 5' 5 1/4"	1. V. Ellanchenni K 2. V. J. Ratnarajah } Tie S K. Selvaratnam } Ht. 5' 2"	1. S. Gunanayagam P 2. S. Ananthan T 3. V. Jesurairanjan A Ht. 4' 6"	
Pole Vault	1. P. Nadarajah T 2. V. Ilampooranam K 3. M. Nadarajasundaram P Ht. 9' 5 1/2"	1. V. Ellanchenni K 2. C. Srisanktharajah T 3. C. Chellappillai S Ht. 7' 8 1/2"		
80 yds. Hurdles		1. V. Ellanchenni K 2. A. Selvarajah S 3. V. Kathirgamatham T by T Time: 13' 5 sec.		
120 yds. Hurdles	1. P. Nadarajah T 2. C. Skandaruniam S 3. V. Ilampooranam K Time: 18' 5 sec.			
440 yards	1. C. Skandaruniam S 2. P. Nadarajah T 3. K. Selvapiragasam A Time: 60' 3 sec.	1. P. Rathakrishnan T 2. J. J. Guneratnam P 3. N. Ganendran A Time: 67' 0 sec.		
Javelin Throw	1. G. Balasingham A 2. V. Ilampooranam K 3. A. Parananthan S Dist. 138' 4"	1. A. Selvarajah S 2. K. Sivagnanasundaram P 3. C. Mahendran P Dist. 107' 8"		

EVENTS	SENIORS	INTERMEDIATES	JUNIORS	INFANTS
Hop step Jump	1. A. S. Rajendran P 2. C. Skandaruniam S 3. S. Kanagaratnam S Dist. 40' 7 1/2"	1. N. Ganendran A 2. M. Balasubramaniam K 3. P. Rathakrishnan T Dist. 33' 6"		
Discus Throw	1. T. E. Anantharajah T 2. G. Balasingam A 3. S. Vigneswaramoorthy T Dist. 105' 9 3/4"	1. C. Mahendran P 2. M. Veeravagu A 3. M. Balasubramaniam K Dist. 98' 4"		3 Legged—Race 1. N. Logarajah S and S. Sivakrishnanan- tham S 2. R. Rajeswari P and S. Sivagunamantham P 3. M. Sooriyamoorthy A and V. Thayavadhan A
Puff Shot	1. A. S. Rajendran P 2. G. Balasingham A 3. T. E. Anantharajah T Dist. 31' 11"	1. C. Mahendran P 2. A. Radhakrishnan K 3. M. Veeravagu A Dist. 26' 7 1/2"	1. V. Mathivanan K 2. S. Anandan T 3. S. Gunanayagam P Time: 31' 2 sec.	
220 yards	1. T. E. Anantharajah T 2. R. Sugirtharajah S 3. K. Mahendran S A. E. Ralataian T Tie S Time: 26' 6 sec.	1. P. Yuganathan P 2. J. J. Guneratnam P 3. N. Ganendran A Time: 27' 7 sec.	1. V. Mathivanan K 2. S. Anandan T 3. S. Gunanayagam P Time: 31' 2 sec.	50 Yards 1. M. Sooriyamoorthy A 2. P. Aravintham A 3. C. Paibetrathan A
100 yards	1. A. E. Rajarajan S 2. A. S. Rajendran P 3. T. E. Anantharajah T Time: 11' 5 sec.	1. P. Yuganathan P 2. P. Radhakrishnan T 3. J. J. Guneratnam P Time: 12' 3 sec.	1. V. Mathivanan K 2. S. Anandan T 3. S. Gunanayagam P Time: 13' 6 sec.	75 Yards 1. M. Sooriyamoorthy A 2. M. Santharalingam K 3. P. Aravintham A
880 yards	1. S. Balasubramaniam P 2. K. Selvapragasam A 3. K. Subramaniam T Time: 2 min. 21' 2 sec.			
One Mile	1. S. Balasubramaniam P 2. K. Subramaniam T 3. K. Theivendran S Time: 5 min. 10' 5 sec			

RESULTS OF THE INTER-HOUSE ATHLETIC MEET—1962

EVENTS	SENIORS	INTERM.	JUNIORS
4 x 110 yds. Relay	1. Sherrard H 2. Abraham H 3. Thamotheram H 4. Paulpillai H Time: 50.5 Equals Existing Record	1. Paulpillai H 2. Sherrard H 3. Thamotheram H 4. Kanapathipillai H Time: 56.6 sec.	1. Thamotheram House 2. Kanapathipillai H 3. Paulpillai House 4. Sherrard House Time: 62.7 sec.
4 x 40 yds. Relay	1. Sherrard H 2. Thamotheram H 3. Abraham H 4. Kanapathipillai H Time: 4 min. 4.9 sec.*		
Match Past	1. Sherrard House 2. Paulpillai House 3. Kanapathipillai H 4. Abraham H		Minor Employees Race 1. S. Balasubramaniam 2. S. Thambirajah 3. S. Chelliah 4. S. Packarajah
Tent committee Relay	1. Abraham House 2. Paulpillai House 3. Thamotheram House		Slow Cycle Race for Prefects & Helpers 1. Prefect S. Baskaran
Visitors & Officials Race	1. Mrs. W.N.S. Samuel Mr. M. Ramakrishnan Miss M. Sabaratnam Mr. A. Ponniah		

* Denotes New Record.

CHAMPION ATHLETES

GROUP	NAME	HOUSE	POINTS
Infants	M. Sooriyamoorthy	A	8
Juniors	S. Ananthan	T	14
Inters	V. Ilanchena	K	15
Seniors	A. S. Rajendran	P	18

POSITION OF HOUSES

1. Thamotheram House—249 Points
2. Paulpillai „ —240 „
3. Sherrard „ —217 „
4. Abraham „ —214 „
5. Kanapathipillai „ —184 „

V. T. A. MEET 1962

The following Athletes Secured places in the Meet.

SENIORS

- P. Nadarajah — 1st 440 yd. 60.1 sec.
 1st High Jump 5' 4"
 1st Pole Vault 9' 8"
- A. S. Rajendram — 2nd Hop-Step
 2nd Shot Putt
- G. Balasingham — 1st Javelin Throw 149' 6" New Record
 3rd Putt Shot
- K. Mahendran — 2nd 440 yd.
 2nd Long Jump
- T. E. Anandanadarajah — 1st 220 yd.
 2nd Discus
- V. Elampooranam — 2nd High Jump
 2nd Pole Vault
- A. E. Rajarajan — 2nd 100 yd.
 2nd 220 yd.

- K. Theivendran — 1st Discus 98' 0"
 4×110 yds. Relay — 1st 50.9 sec.
 4×440 yds. Relay — 1st 4 min. 6 sec.

Individual Champions:

Seniors: P. Nadarajah

INTERMEDIATES

- V. Elanchenni — 1st High Jump 5' 1" New Record.
 3rd Pole Vault
 P. Yuganathan — 2nd 100 yds.
 3rd 220 yds.
 P. Rathakrishnan — 3rd 440 yds.
 M. Veeravagu — 3rd Discus Throw
 A. Selvarajah — 3rd Javelin Throw
 4×110 yards Relay — 1st 55.0 sec.


JUNIORS

- V. Mathivanan — 1st place 100 yds. 12.9 sec. Equalled
 Record
 2nd place 220 yds.
 S. Anandan — 1st Long Jump 15' 0" New Record
 3rd 100 yds.
 S. Gunanayagam — 1st High Jump.
 4×110 yds. Relay — 1st 60.2 sec.
 Individual Champion: V. Mathivanan Tie.


RESULTS OF THE NORTHERN GROUP II ATHLETIC MEET 1962

SENIORS


- P. Nadarajah — 1st place High Jump 5' 5"
 2nd place 120 yds. Hurdles 18.8 sec.
 V. Elampooranam — 1st place Pole Vault 9' 11"
 2nd High Jump 5' 4"
 S. Balasubramaniam — 2nd Mile 4 min. 57.8 sec.
 G. Balasingham — 2nd place Javelin 137' 2½"
 C. Skandaruniam — 3rd place Hop, Step & Jump 40' 2¼"
 3rd place 120 yds. Hurdles 19.6 sec.
 K. Mahendran — 3rd 440 yds. 56.1 sec.




VOLLEYBALL TEAM — 1962



ATHLETIC TEAM — 1962



P. T. SQUAD (SENIOS) — 1962



P. T. SQUAD — JUNIORS — 1962

- A. Pavananthan — 3rd place Javelin Throw 132' 7½"
 4 × 110 yd. Relay — 3rd place
 4 × 440 yd. Relay — 3rd place 3 min. 55.5 sec.

JUNIORS (Under 16)

- V. Elanchenni — 1st place 80 yds. Hurdles 13.3 sec.
 2nd High Jump 4' 10"

PUBLIC SCHOOLS MEET 1962

JUNIORS (Under 16)

- V. Elanchenni — 4th High Jump, 6th 80 yds. Hurdles

SENIORS

- V. Elampooranam — 5th Pole Vault.

1962

RESULTS OF MATCHES

VOLLEYBALL

Vs. Vigneshwara College	Home	Won 3—1
Vs. Thevarayali Hindu College	Away	Won 3—0
Vs. Govt. Central College	Home	Won 3—0
Vs. Chithambara	Home	Lost 3—0
Vs. A. M. College	Away	Won 3—0

FOOTBALL

	1st XI	2nd XI
Vs. Skantha Varodaya	Lost 6—1	Lost 5—1
Vs. Kokuvi! Hindu	Won 3—0	Won 1—0
Vs. Mahajana	Won 2—1	Lost 4—0
Vs. Govt. Central	Won 3—0	Drew 2—2
Vs. St. John's	Lost 5—1	Lost 2—0
Vs. Jaffna College	Lost 4—0	Lost 2—0
Vs. Jaffna Central	Lost 4—1	Drew 1—1

FOOTBALL (3rd XI)

Vs. A. M. College	Won 2—0
Vs. Vigneshwara	Drew 0—0
Vs. Thevarayali	Lost 2—1
Vs. Govt. Central	Drew 1—1

RESULTS OF CRICKET MATCHES—1962

First Team :

1. Vs. Union College—Drawn.

H. C. 79 (G. Balasingam 42, S. Pararajasingam 5 for 5, C. Ratnasingam 2 for 11, M. Balendran 2 for 24) and 49 for 2 wkts. (R. Rajkumar 23 not out, C. Skandaruniam 14, S. Pararajasingam 1 for 2)

Union 125 (T. Maharatnam 40, V. Jeyarajasingam 25, M. Sundramoorthy 25, C. Ratnasingam 10, K. Thiagalingam 10, R. Rajkumar 2 for 13, A. Pavanantham 4 for 32.)

2. Vs. Jaffna College—Lost by an innings and 2 runs.

H. C. 52 (C. Skandaruniam 11, M. Vethaparanam 11, N. Thiagarajah 6 for 10, S. Pararajasekaram 2 for 21) and 138 (M. Nadarajasundaram 27 not out, R. Rajkumar 23, K. Rajendram 21, C. Skandaruniam 17, G. Balasingam 16, Karunanithy 3 for 19, L. R. Peter 2 for 14, M. Thavayogarah 2 for 18)

Jaffna College—192 (S. Karunanithy 76, Satkunanantham 26, R. Rajakulendran 24, S. Pararajasekaram 19, G. Balasingam 4 for 43, C. Skandaruniam 3 for 50)

3. Vs. Jaffna Central College—Lost by 8 Wkts.

H. C. 114 (R. K. Rajalingam 67, R. Rajkumar 23, J. Kanaganayagam 4 for 33, V. T. Mahalingam 2 for 29) and 60 (R. K. Rajalingam 17, G. Balasingam 15, J. Kanaganayagam 6 for 19, V. T. Mahalingam 2 for 10)

Jaffna Central 143 (M. S. M. Haris 55, V. T. Mahalingam 26, S. Srinivasan 21, B. S. Abraham 16, A. Pavanantham 4 for 31, G. Balasingam 4 for 75) and 37 for 2 wkts. declared (J. Kanaganayagam 19 not out)

4. Vs. Skandavarodya—Won by 89 runs.

H. C. 150 (R. K. Rajalingam 55, S. Paskaran 26, A. Pavanantham 13, A. Rudran 5 for 52, B. R. Mahendran 3 for 37) and 133 (R. Rajkumar 27, M. Anandanadarajah 30, A.

Pavanantham 23, A. Rudran 5 for 54, B. R. Mahendran 3 for 31)

Skanda 107 (T. Duraisingam 51, B. R. Mahendran 23, C. Skandaruniyan 3 for 25, A. Pavanantham 3 for 26) and 87 (T. Ganeshalingam 46, A. Rudran 14, A. Pavanantham 9 for 40)

5. Vs. St. John's—Lost by 55 Runs.

H. C. 113 (M. Vethaparanam 31, C. Skandaruniyam 26, S. Paskaran 16, R. Rajkumar 14, D. Vyravipillai 4 for 16, P. Kanagadurai 4 for 32) and 171 (S. Paskaran 45, K. Rajalingan 42, M. Vethaparanam 32, D. Vyravipillai 7 for 42)

St. John's 162 (M. Deivendra 33, D. M. Selvanayagam 20, R. Thambiah 17, R. N. Setukavalar 17, W. T. Rajakumar 22, R. C. Arnold 4 for 45, A. Pavanantham 3 for 56) and 177 for 6 wks. dec. (C. Anandakirishnan 85, Joganathan 43, R. C. Arnold 3 for 47, A. Pavanantham 2 for 23)

6. Vs. Colombo Hindu—Drawn.

H. C. 240 (G. Balasingam 86, Nadarajasundaram 73, S. Paskaran 24, S. Wimalachandran 5 for 39, Ranchigoda 2 for 43)

Colombo Hindu 149 (S. Mandaleswaran 40, T. Mahendran 21, K. Rajendram 3 for 27, R. C. Arnold 3 for 46, Balasingam 2 for 26) and 69 for 8 wks. (S. Mandaleswaran 25, P. Murugiah 12 not out, R. C. Arnold 2 for 13, Balasingam 2 for 19, Pavanantham 2 for 24)

7. Vs. Jaffna Hindu—Lost by 7 Wkts.

H. C. 135 (K. Rajalingam 38, M. Nadarajasundaram 29, G. Balasingam 14, K. Balakirishnan 6 for 43, Srivigneswararajah 2 for 7) and 165 (A. Pavanandam 35, C. Skandaruniyam 27, R. Rajkumar 19, Nadarajasundaram 25, G. Balasingam 15, P. Thamoatham 15, K. Balakirishnan 5 for 77)

Jaffna Hindu 214 (Chandrasegaram 90, D. Alwines 46, Srivigneswararajah 24, G. Balasingam 4 for 59, Skandaruniyam 2 for 27) and 90 for 3 wks. (T. Sivapakiyanathan 37

not out, T. Kanagaratnam 17, S. Dayalaskandan 17, R. C. Arnold 2 for 14)

8. Vs. Kokuvil Hindu—Won by an innings and 23 Runs.
H. C. 156 (K. Selvapiragasam 61, R. Rajkumar 14, P. Wimalanathan 5 for 24)

Kokuvil Hindu 68 (K. Thangarajah 17, N. Ramanathan 12, C. Skandaruniyan 3 for 11, R. C. Arnold 3 for 23, G. Balasingam 2 for 16) and 65 (K. Tharmarajah 17, N. Ramanathan 12, C. Skandaruniyan 5 for 18)

9. Vs. St. Patrick's—Drawn.

H. C. 87 (R. Rajkumar 19, K. Rajalingam 20, M. Anandanadarajah 13, C. Skandaruniyan 12, K. J. Theivendran 5 for 32, A. C. T. Rasiah 4 for 34) and 42 for 8 wkts. (R. Rajkumar 13, A. C. T. Rasiah 3 for 24, J. M. Antony 3 for 3)

St. Patrick's 161 (S. Muthulingam 71, K. J. Theivendran 44 not out, A. C. T. Rasiah 20, R. C. Arnold 3 for 42, K. Selvapiragasam 2 for 25, Skandaruniyan 2 for 41) and 54 for 9 wkts. dec. (A. S. T. Ambrose 15, J. M. Antony 14, C. Skandaruniyan 3 for 12, R. C. Arnold 2 for 12, A. Pavanantham 2 for 16)

Second Team :

1. Vs. Skanda—Drawn.

H. C. 170 (R. Thurairatnam 29, N. Sivagurunathan 55 not out, V. D. Ratnanathan 23, R. Indran 2 for 25) and 92 for 6 wkts. declared (M. Kandasamy 26, K. Theivendran 18 not out, T. E. Santharajah 19, K. Bavendran 3 for 10)

Skanda 16 (R. Ramanathan 52, S. Thilagaratnam 5 for 52) and 102 for 9, (R. Indran 31, P. Shanmuganathan 28, T. E. Santharajah 4 for 17, K. Theivendran 3 for 24)

2. Vs. Union—Drawn.

H. C. 151 (N. Sivagurunathan 37, P. Jeyakumar 20, S. Sathanantham 18, K. Sivarajah 4 for 45) and 64 for 2 wkts.

declared (R. Thurairatnam 31, S. Sathanantham 21 not out, K. Sivarajah 2 for 23)

Union 96 (V. Balasingam 26, K. Sivarajah 15, P. Jeyakumar 4 for 29, S. Thilagaratnam 3 for 30) and 56 for 5 wkts. (K. Sivarajah 14 not out, S. Thilagaratnam 2 for 25)

3. Vs. St. John's—Drawn.

H. C. 108 (Sathanantham 21, S. Thilagaratnam 20, S. Mylvaganam 19, Q. Ratnam 4 for 28) and 101 for 5 wkts. dec. (N. Sivagurunathan 31 not out, R. Thurairatnam 21, S. Thilagaratnam 18 not out)

St. John's 47 (K. Chandrakumar 25, V. D. Ratnanathan 5 for 7, S. Thilagaratnam 4 for 3) and 84 for 8 (J. A. Gnana-piragasam 35 not out, V. D. Ratnanathan 4 for 44)

4. Vs. Jaffna College—Drawn.

H. C. 178 (N. Sivagurunathan 52 not out, S. M. Abraham 52, R. Thurairatnam 21, Tharmasuthan 2 for 22) and 77 for 3 wkts. (S. Thilagaratnam 43, R. Thurairatnam 19 not out, Sheriff 2 for 14)

Jaffna College 147 (Satchithanatham 58, H. A. David 24, S. Mylvaganam 3 for 39, S. Thilagaratnam 3 for 45) and 155 (Kuganesan 41, Sheriff 36, S. M. Abraham 4 for 43, S. Thilagaratnam 4 for 60)

5. Vs. St. Patrick's—Drawn.

H. C. 107 (R. Thurairatnam 36 not out, S. Sathanantham 26, Gunanayagam 5 for 22) and 132 for 9 declared (P. Jeyakumar 35, S. Thilagaratnam 27, S. Sathanantham 19, Shanmugarajah 5 for 35)

St. Patrick's 145 (Shanmugarajah 27, Rajaratnam 32, Donald 26, S. M. Abraham 4 for 47) and 68 for 4 (Thomas 36 not out.

Third Team :

1. Vs. Nelliady Govt. Central—Won by 7 wkts.
H. C. 73 (R. Thilagaratnam 21, Yuganathan 14 not out, A. Rajadurai 6 for 33) and 61 for 3 wkts. declared (N. Sri-ranganathan 25, R. Edwards 16)
Govt. Central 73 (V. Krishanpillai 15, R. Yuganathan 2 for 4, S. Sivapalan 2 for 3) and 60 (S. M. Siddeque 21, S. Thi-yagalingam 15, P. Yuganathan 5 for 14)
2. Vs. Jaffna Central—Drawn.
H. C. 96 (P. Yuganathan 29, K. Chelliapillai 16, V. J. Rat-narajah 15, K. Kuganesarajah 3 for 18)
Jaffna Central 168 (T. Nadarajah 50 retired out, Jeganathan 25, Sriranganathan 5 for 28)
3. Vs. St. Patrick's—Lost by 10 wkts.
H. C. 101 (E. P. Satchithanathan 16 not out, S. Gunanaya-gam 15, P. Yuganathan 14, A. N. Johnpulle 4 for 29) and 53 (R. Thilagaratnam 18, S. Gunanayagam 11, A. Benadict 5 for 17)
St. Patrick's 151 (J. M. Kirubakaran 31, D. E. Gregory 26, R. Edwards 5 for 23, E. P. Satchithanathan 4 for 47) and 7 for no loss.

BATTING AVERAGES—FIRST TEAM '62

Name	Innings	Not out	Total	Highest	Average
K. Rajalingam	16	1	276	67	18·4
G. Balasingam	13	—	229	86	17·61
M. Nadarajasundaram	15	1	218	73	15·57
R. Rajkumar	16	1	222	27	14·8
K. Selvapiragasam	5	—	68	61	13·6
S. Paskaran	15	1	184	45	13·14
R. C. Arnold	14	9	52	11*	10·4
A. Pavanantham	15	2	122	35	9·37
D. M. Vethaparanam	14	—	129	32	9·21
C. Skandaruniyam	16	1	137	27	9·13
M. Anandanadarajah	10	—	55	30	5·5
P. Thamotheram	4	—	15	15	5
K. Rajendram	16	1	67	21	4·19

* Denotes Not out.

BOWLING AVERAGES—FIRST TEAM

Name	Overs	Maidens	Runs	Wickets	Average
C. Skandaruniyam	90·4	11	335	27	12·41
A. Pavanantham	182·1	33	499	40	12·47
K. Rajendram	42	8	122	9	13·55
R. C. Arnold	124·1	15	395	26	15·19
G. Balasingam	141	32	413	21	19·66
R. Rajkumar	10	1	44	5	8·8

RESULTS OF INTER-HOUSE ATHLETIC MEET—1963

EVENTS	SENIORS	INTERS	JUNIORS — Under 14	JUNIORS — Under 12
Long Jump	1. A. E. Rajarajan S 2. S. Sathamanthan S 3. S. Mylvaganam A Dist. 17' 11 1/2"	1. K. Sivagnanasunderam P 2. N. Nesarajah K 3. S. Kamalavarani S Dist. 15' 1 1/2"	1. S. Anandap T 2. S. Gunanayagam P 3. D. K. Buell T Dist. 14' 4 1/2"	1. V. Saratchandra P 2. K. Krishnapavan K 3. V. Selvanantham S Dist. 12' 10"
100 yards	1. B. Karunanathan K 2. A. E. Rajarajan S 3. S. Kaganaratnam S Time: 11.5 Sec.	1. N. Sugumar P 2. M. Parathalingam T 3. V. Arulanandam P Time: 13.3 sec.	1. D. K. Buell K 2. S. Gunanayagam P 3. S. Anandan T Time: 13.2 Sec.	1. V. Saratchandra P 2. K. Krishnapavan K 3. V. Prathapan P Time: 14.1 Sec.
220 yards	1. B. Karunanathan K 2. S. Kaganaratnam S 3. S. Mylvaganam A Time: 26.4 Sec.	1. M. Parathalingam T 2. N. Sugumar P 3. M. Kathiravepillai A Time: 29.7 sec.	1. D. K. Buell K 2. S. Gunanayagam P 3. V. Mathivanan K Time: 30.4 Sec.	1. V. Saratchandra P 2. K. Krishnapavan K 3. V. Prathapan P Time: 31.5 Sec.
440 yards	1. A. E. Rajarajan S 2. K. Theivendran S 3. T. Premarajah A Time: 58.4 Sec.	1. N. Sugumar P 2. M. Kathiravepillai A 3. M. Parathalingam T Time: 56.8 Sec.	1. S. Gunanayagam P 2. D. K. Buell K 3. S. Anandan T Ht. 3' 4 3/4"	1. V. Pirathapan P 2. V. Saratchanda P 3. C. J. Rajaratnam A Ht. 3' 8 1/2"
High Jump	1. N. Srisaundarajah K 2. N. Sivakurunathan S 3. B. Karunanathan K Ht. 5' 3 1/2"	1. V. Ellancheeni K 2. M. Sritharan T 3. C. Chelliahpillai S Ht. 5' 5 1/2"	1. S. Gunanayagam P 2. D. K. Buell K 3. S. Anandan T	1. V. Pirathapan P 2. V. Saratchanda P 3. C. J. Rajaratnam A Ht. 3' 8 1/2"
880 yards	1. T. Premarajah A 2. P. Kathakrishnan T 3. K. Theivendran S Time: 2 min. 24 Sec.	1. T. Premarajah A 2. P. Kathakrishnan T 3. D. K. Chinniah A Time: 5 min. 18.5 Sec.		
One Mile				

EVENTS	SENIORS	INTERIERS	JUNIORS — Under 14	JUNIORS — Under 12
80 yd. Hurdles		1. V. Ellanchenni K 2. M. Selvanantharajah P 3. S. Kannaleswaran S Time : 12.2 Sec.		
120 yd. Hurdles	1. B. Karunananthan K 2. D. K. Chinniah A 3. N. Sivagurunathan S Time : 19.3 Sec.			
Hop, Step and Jump	1. M. Nadarayasunderam P 2. S. Kangaratnam S 3. Mylvaganam A Dist. 39' 0"	1. K. Sivagnanasunderam F 2. V. Ellanchenni K 3. A. Selvarajah S Dist. 33' 5"		
Pole Vault	1. M. Nadarayasunderam P 2. N. Sivagurunathan S 3. K. Balakrishnan K Ht. 8' 3 1/2"	1. V. Ellanchenni K 2. A. Wigneswaramoorthy K T. Thiruchelvam Tie S Ht. 7' 4 1/2"		
Putt Shot	1. S. Wigneswaramoorthy T 2. A. Pavaanantham S 3. K. Theivendram S Dist. 30' 10 1/2"	1. C. Chellappilai S 2. A. Selvarajah S 3. K. Sriskandan P Dist. 29' 7"		
Discus Throw	1. K. Theivendram S 2. B. Kathirgamathamby T 3. M. Veerawagu A Dist. 110' 4 1/2"	1. K. Gopalrajan T 2. K. Sriskandan P 3. C. Chellappilai S Dist. 107' 6 1/2"		

RESULTS OF THE INTER-HOUSE ATHLETIC MEET—1963

EVENTS	INTERS	SENIORS	JUNIORS — Under 14	JUNIORS — Under 12
Javelin Throw	1. A. Pavanantham S 2. S. Srisandarajah K 3. S. Sivaramakrishnan P Dist. 147' 10 1/2"	1. A. Selvarajah S 2. K. Sivagnana P 3. C. Chelliappillai S Dist. 119' 9 1/2"		
4 x 110 yds Relay	1. Sherrard H 2. Kanapathipillai H 3. Paulpillai H Time: 51' 4 Sec.	1. Paulpillai H 2. Kanapathipillai H 3. Sherrard H Time: 50' 5	1. Kanapathipillai H 2. Sherrard H 3. Paulpillai H Time: 60' 4 Sec.	1. Kanapathipillai H 2. Paulpillai H 3. Abraham H Time: 63' 5 Sec.
4 x 440 yds Relay	1. Sherrard H 2. Abraham " H 3. Thamotheram " H			
March Past	1. Paulpillai 2. Sherrard 3. Abraham			
Medley Relay Post Seniors	1. Thamotheram 2. Abraham			
Slow Cycle Pre-fects & Helpers	1. S. Sivathan 2. S. D. Arunthavarajah			
Minor Staff Race	1. S. Balasubramaniam 2. S. Thambirajah 3. S. Scilliah			

* Denotes New Ground Record.

Visitors' and Officials Race:

- (1) Miss Sabaratnam and Mr. S. Thiyagalingam
 (2) Miss Sabaratnam and Mr. M. Sivagnanasundram

Individual Champions

Juniors Under 12	—	V. Saratchandra	P	19 Pts.
"	14	Tie { D. K. Buell	K	22 Pts.
		{ S. Gunanayagam	P	
Intermediates	—	V. Ellanehenni	K	32 Pts.
Seniors	—	B. Karunanantham	K	24 Pts.

'Group' Champions

	Pts.
1. Kanapathipillai	House 164
2. Abraham	" 146
3. Sherrard	" 140
4. Paulpillai	" 139
5. Thamotheram	" 134

'Meet' Champions

	Pts.
1. Paulpillai	House 187
2. Sherrard	" 186
3. Kanapathipillai	" 174
4. Abraham	" 85
5. Thamotheram	" 83

'Over-All' Champions

	Pts.
1. Kanapathipillai	House 338
2. Sherrard	" 326
Tie { Paulpillai	" 326
4. Abraham	" 231
5. Thamotheram	" 217


V. T. A. MEET 1963

SENIORS


V. Karunandam	—	1st Place 100 yards 11.4 sec.
		1st „ Hurdles 120 yds. 18.8 sec.
S. Vigneswaramoorthy	—	1st „ Putt Shot 32' 2"
A. E. Rajarajan	—	2nd „ 440 yds.
		2nd „ 220 yds.
		3rd „ Long Jump
S. Mylvaganam	—	1st „ Long Jump 18' 3½"
S. Kanagaratnam	—	2nd „ Long Jump
		2nd „ Hop Step & Jump
		3rd „ 220 yds.
P. Rathakrishnan	—	2nd „ One Mile
		3rd „ 880 yds.
M. Nadarajasunderam	—	3rd „ Hop Step & Jump
		3rd „ Pole Vault
K. Theivendran	—	3rd „ Discus
S. Sriskandarajah	—	1st „ High Jump
C. T. Premarajah	—	3rd „ One Mile
A. Pavanantham	—	1st „ Javelin Throw 151' 4"
		(New Record)
4 × 110 yds. Relay	—	1st „ 52.1 sec.
4 × 440 yds. Relay	—	1st „ 4 min. 4.6 sec.

INTERMEDIATES


C. Cheiliahpillai	—	1st Place Putt Shot 28' 8¼"
		1st „ Discus 93' 4"
V. Elanchenni	—	1st „ High Jump 5' 6½"
		(New Record)
		1st „ Hurdles 12.2 sec.
		(New Record)
A. Selvarajah	—	2nd „ Hurdles
		1st „ Javelin 125' 9¼"
K. Gopalarajah	—	2nd „ Discus
N. Sugumaran	—	1st „ 100 yards
M. Parathalingam	—	3rd „ 220 yards
V. Arulanandam	—	3rd „ 440 yards
4 × 110 yards Relay	—	1st „ 55.5 sec.



VOLLEYBALL - 1963




ATHLETIC TEAM - 1963



PT SQUAD - JUNIORS UNDER 16 - 1963

KANAPATHIPILLAI HOUSE



INTER - HOUSE ATHLETIC CHAMPIONS - 1963

JUNIORS

4 × 110 yards Relay — 2nd Place.

RESULTS OF THE NORTHERN GROUP II
ATHLETIC MEET—1963

SENIORS

V. Karunanandhan — 2nd 120 yards Hurdles
A. E. Rajarajan — 2nd Long Jump 18' 11"
P. Rathakrishnan — 3rd One Mile 5 min. 3⁸/₈ sec.
K. Theivendran — 3rd Discus 102' 10"
S. Vigneswaramoorthy — 2nd Putt Shot 35' 11¹/₂".

JUNIORS (Under 16)

V. Elanchenni — 1st High Jump 5' 2¹/₂"
1st 80 yards Hurdles 12.2 sec.
A. Selvarajah — 2nd 80 yards Hurdles

JUNIORS (Under 14)

4 × 110 yards Relay — 1st 57.1 sec.

PUBLIC SCHOOLS MEET

JUNIORS (Under 16)

V. Elanchenni — 1st High Jump 5' 4"
4th 80 yards Hurdles.

1963

RESULTS OF MATCHES

VOLLEYBALL

Vs. Chithambara College 3—2
,, A. M. College 3—0
,, Thevarayali Hindu 3—1
,, Gnanasaria 3—0
,, Vigneshwara 3—2

FOOTBALL

	1st XI	2nd XI
Vs. Kokuvil Hindu	Won 7—0	Drew 1—1
,, Mahajana	Lost 0—4	Lost 0—4
,, Skantha Varodaya	Lost 1—4	Won 1—0

Vs. Jaffna Central	Lost	2—5	Lost	0—2
„ St. John's	Lost	1—2	Lost	0—4
„ Jaffna College	Drew	0—0	Won	3—1
„ Chithambara	Won	8—0	Won	11—0
„ Thevarayali Hindu	—	—	Won	7—1
„ Govt. Central	—	—	Won	8—0
3rd XI				
Vs. Thevarayali Hindu	Lost	0—3		
„ A. M. College	Won	4—3		
„ Vigneshwara	Drew	3—3		
„ Govt. Central	Won	4—0		

RESULTS OF CRICKET MATCHES—1963

First Team :

- Vs. Mahajana College—Won by 109 runs.

H. C. 124 (G. Balasingam 39, S. Paskaran 28, K. Rajalingam 18, K. Rajendram 14, Balasundaram 3 for 22, Rajadurai 3 for 27) and 159 for 5 wkts. declared (K. Rajalingam 45 not out, S. Paskaran 34, G. Balasingam 28, K. Rajendram 23, Mahenthiran 2 for 41).

Mahajana 78 (Vinayagamoorthy 25, Sarwesvaralingam 18, S. Kantharajah 6 for 21) and 96 (Ratnagobal 27, Ganeshwaran 26, A. Pavanantham 5 for 26 and G. Balasingam 5 for 33).
- Vs. Jaffna College—Won by 109 Runs.

H. C. 148 (G. Balasingam 42, M. Nadarajasundaram 28, C. Skandaruniam 20, A. Pavanantham 17 not out, Pararajaseharam 4 for 50, Karunanithi 3 for 20) and 133 (G. Balasingam 42, M. Nadarajasundaram 30, C. Skandaruniam 14, R. Rajakumar 11, Satchi-hanandam 4 for 35).

Jaffna College 116 (Karunanithi 41, Mahanandan 26, C. Skandaruniam 4 for 30) and 56 (Tharmasuthan 21, Pararajasekaram 17, G. Balasingam 5 for 4).
- Vs. St. Sylvesters—Lost by 53 Runs.

H. C. 168 (K. Rajalingam 49, G. Balasingam 39, Nadarajasundaram 30, Basanayake 5 for 73 and T. R. P. Melder

4 for 52) and 129 (K. Rajalingam 47, K. Rajendram 14, R. Rajkumar 10, R. Jeyatilake 5 for 24).

St. Sylvesters 100 (L. Perera 30, J. Wijeyasekera 20, M. Nadarajasundaram 3 for 20, C. Skandaruniam 2 for 15 and 250 for 6 wkts. declared (R. Jeyathilake 120 not out, Dissanayake 33, Wijeyasekera 30, C. Skandaruniam 5 for 80).

4. Vs. Union College—Won by 10 wkts.

H. C. 166 (S. Paskaran 71, M. Nadarajasundaram 30, A. Pavanandam 23, Karunakaran 4 for 63, Anantharajah 3 for 20 and 56 for no loss. K. Rajalingam 43 not out, R. Rajkumar 12 not out).

Union 56 (Vimalanathan 20, Sivarajah 15, Skandaruniam 6 for 22) and 165 (Mahadeva 43, Karunakaran 41, C. Skandaruniam 6 for 56).

5. Vs. St. John's—Lost by 7 wkts.

H. C. 139 (M. Nadarajasundaram 46 not out, K. Rajalingam 33, C. Skandaruniam 22, Deivendra 3 for 34, Selvadurai 3 for 46) and 195, (Rajalingam 80, Balasingam 49, Kanakadurai 5 for 45).

St. John's 281. (Kanagadurai 86, Thambiaya 69, Sivakumar 43, A. Pavanandam 4 for 65) and 54 for 3. (Anandakirishnan 25 not out, G. Balasingam 2 for 20).

6. Vs. Jaffna Hindu—Won by 2 wkts.

H. C. 221 (K. Rajalingam 118 not out, M. Nadarajasundaram 37, R. Rajkumar 23, Nanthakumar 6 for 53) and 96 for 8 wkts. (M. Nadarajasundaram 42, C. Skandaruniam 21, Jothilingam 4 for 38).

Jaffna Hindu 162 (Jeyarajasingam 52, Thirunavukarasu 39, C. Skandaruniam 3 for 38, Balasingam 3 for 57 and 154, (Sivapakiyanathan 66, Nanthakumar 26, M. Nadarajasundaram 3 for 4, G. Balasingam 4 for 37).

7. Vs. Skantha—Won by 140 Runs.

H. C. 171 (S. Sathanandam 61, K. Rajalingam 45, R. Rajkumar 26, Surendran 4 for 23, Ramanathan 3 for 22) and 185 for 5 wkts. declared (S. Paskaran 60, G. Balasingam 36, M. Nadarajasundaram 28, K. Rajalingam 26, Mahendran 3 for 33).

Skantha 138 (Rajadurai 39, Indran 30, A. Pavanandan 4 for 45, C. Skandaruniam 3 for 32, G. Balasingam 3 for

51) and 78, Indran 23, Satkunanandam 18, G. Balasingam 6 for 44, Pavanandan 4 for 17).

8. Vs. St. Patrick's—Won by an innings and 6 runs.

H. C. 188 (R. Rajkumar 84, K. Rajalingam 37, G. Balasingam 35, Theivendran 6 for 61).

St. Patrick's 99 (Rasiah 24, Pakiyanathan 16, G. Balasingam 5 for 42) and 83, (Batcho 20, Emmanuel 12, Skandaruniyam 5 for 11).

9. Vs. Jaffna Central—Won by 4 wkts.

H. C. 176. (S. Paskaran 58, S. Sathanandam 57, Satchithanatham 4 for 23) and 94 for 6 wkts. (G. Balasingam 31, S. Paskaran 16, K. Rajalingam 15, Ambalavanar 2 for 10, Mahalingam 2 for 24).

Central 109 (Satchithanandan 34 not out, Donald 21, C. Arnold 3 for 15, C. Skandaruniyam 3 for 25) and 157, Satchithanandan 29, Donald 27, Murugaiah 26, Ambalavanar 21, M. Nadarajasundaram 2 for 21, R. C. Arnold 2 for 39).

Second Team :

1. Vs. Jaffna Hindu—Drawn.

H. C. 201 (S. Sivapiragasam 71, R. Thurairatnam 34, S. Mylvaganam 34. N. Sivagurunathan 16, N. Balakrishnan 3 for 23) and 144 for 6 (S. Sivappiragasam 55, S. Mylvaganam 20, V. J. Ratnarajah 14 not out, N. Balakrishnan 2 for 25).

Jaffna Hindu 273 (Yogendran 51, Gananathan 46, Jeyaretnam 44, Sivananthan 28, A. N. Selvachandran 5 for 56, N. Sivagurunathan 3 for 73).

2. Vs. Skanda—Drawn.

H. C. 107 (S. M. Abraham 32, S. Sivappiragasam 31, Ganeshvaran 4 for 17) and 91 for 4 wkts. (S. Mylvaganam 33, P. Balasubramaniam 24 not out).

Skanda 151 (Nimalanda 56, Munirajkumar 43, A. N. Selvachandran 3 for 22, K. Theivendran 3 for 31) and 107 for 7 wkts. declared, (Munirajkumar 40, S. M. Abraham 3 for 28).

3. Vs. St. John's—Lost by 10 wkts.

H. C. 187 (N. Sivagurunathan 70, V. J. Ratnarajah 37, S.

Mylvaganam 36, Vyravapillai 3 for 43) and 91 S. M. Abraham 30, N. Sivagurunathan 16, Vyravapillai 3 for 29).

St. John's 275 (Sooriyakumar 85, Vibulanandam 44, Sivakumar 35, N. Sivagurunathan 4 for 40, S. M. Abraham 3 for 63) and 10 for no loss.

4. Vs. Jaffna College—Drawn.

H. C. 258 for 8 declared, (V. J. Ratnarajah 66, S. Mylvaganam 50, E. P. Satchithanandam 38, Jeyakumar 6 for 43).

Jaffna College 91 Vijiyandam 18, S. Sivappiragasam 3 for 25, S. M. Abraham 2 for 10) and 124 for 9, (Vijiyandam 44, Jacob 35, S. Sivappiragasam 4 for 21).

Third Team:

1. Vs. Madduvil Maha Vidyalaya—Won by an Innings and 15 Runs.

H. C. 106 for 4 wkts. (Ramadas 27 retired, Mahadevan 29 Retired, Navakumar 19. Jeyendran 1 for 46).

Madduvil M. M. V.—24.

(Mahadevan 5 for 3. Abraham 3 for 6) and 67. (Jeyendran 19. Maheswaran 14. Abraham 8 for 14).

2. Vs. Arunodaya. Drawn.

H. C. 150 for 9. (Selvanandarajah 66. Luxmikanthan 13. Vignarajah 2 for 13). And 58 for 2. (Selvanandarajah 39 Not out, Vignarajah 1 for 14).

Arunodaya 115.

(Vignarajah 45. Ratnavel 36. Mahadevan 2 for 4, Abraham 3 for 25, Chelliahpillai 3 for 27). And 159 for 1. (Ratnavel 100 not out, Kengatharan 50, Mahadevan 1 for 6).

3. Vs. Govt. Central, Nelliady—Won by 10 wkts.

H. C. 75. (Selvanandarajah 19, Theivendran 4 for 12, Paramsothy 2 for 12). And 47 for no loss. (Luxmikanthan 29 not out, Mahadevan 12 not out).

Govt. Central 74.

(Paramsothy 18. Theivendran 17. Chelliahpillai 6 for 15). And 47. (Sathiamoorthy 22, Chelliahpillai 3 for 6, Yohendran 3 for 15).

BATTING AVERAGES—FIRST TEAM

Name	Innings	Not out	Total	Highest	Average
K. Rajalingam	17	3	587	118*	41·92
M. Nadarajasundaram	16	4	290	46*	24·17
S. Paskaran	14	—	322	71	23·00
G. Balasingam	16	—	332	49	22·62
R. Rajkumar	15	1	222	84	15·85
S. Sathananthan	15	2	183	61	14·07
C. Skandaruniam	15	—	159	22	10·60
K. Rajendram	15	1	136	23	9·71
R. C. Arnold	11	6	41	10	8·20
A. Pavananthen	13	3	75	23	7·50
K. Selvapiragasam	11	—	46	14	4·18
S. Kantharajah	8	2	16	5*	2·66

* Denotes Not out.

BOWLING AVERAGES—FIRST TEAM

Name	Overs	Maidens	Runs	Wickets	Average
C. Skandaruniam	174·5	32	480	41	11·71
G. Balasingam	206·5	52	625	52	12·01
M. Nadarajasundaram	72	24	185	14	13·21
A. Pavananthen	166	40	448	30	14·93
R. C. Arnold	66	12	173	11	15·72
S. Kantharajah	40	5	159	10	15·90

THE LATE MR. A. RAJAGOPAL

Hartley College mourns the passing away of Mr. A. Rajagopal one of her loyal and veteran members of the non-tutorial staff. Mr. Rajagopal was a true son of Vadamaradchy. Having studied up to the Cambridge Junior at Hartley he proceeded to Jaffna Central to follow a course in Commercial Studies. He returned to Hartley and assumed duties as the Principal's Secretary. He was more than a mere Secretary. He was the Principal's right hand. He was Secretary, typist, accountant, acting teacher and confidante—all combined in one.

When the present Principal assumed duties after the retirement of the revered C. P. T., it was to Mr. Rajagopal that he turned for assistance in the enlargement and management of the College Library. The present generation knows what a wonderful librarian he has been. He was a conscientious worker. The new system of indexing and arrangement of the library are testimonies to his efficiency. Every book which was returned was meticulously examined by him before it was accepted. His insistence of discipline in the library is borne out by an incident which took place not long ago. Two members of the staff had momentarily forgotten the silence rule of the library and were engrossed in a heated discussion. Mr. Rajagopal thrust one of his spare 'Absolute Silence' boards between the pair.

For many years, Mr. Rajagopal was the chief organiser of the New Year's Day Celebrations at Point Pedro. In spite of his advancing years and poor state of health during the last two years, he was present at practically every volleyball match either as referee or as spectator.

Mr. Rajagopal will be missed not only by his family but by Hartleyites—past and present and by a host of his friends at Vadamaradchy.

Sam. T.

OUR EXAMINATION RESULTS

Preliminary Examination—December, 1961

Admission

ARTS

- | | |
|-------------------------------|-------------------------|
| 1. Satchithanandan, K. | 4. Thambidurai, Miss I. |
| 2. Sivapathasundaram, Miss R. | 5. Velmurugu, N. |
| 3. Sittampalam, S. | |

MEDICINE

- | | |
|----------------------|-------------------------------|
| 6. Somaskanda, A. | 8. Tharmakulasingham, Miss M. |
| 7. Thambiah, Miss K. | 9. Thirunathan, K. |

BIOLOGICAL SCIENCE

10. Balakrishnan, N.

ENGINEERING

- | | |
|-----------------------|----------------------|
| 11. Gangatharan, T. | 14. Vivekanandan, R. |
| 12. Jeyaseelan, D. A. | 15. Yuvaraj, C. |
| 13. Jeyasingam, P. | |

PHYSICAL SCIENCE

- | | |
|-------------------|-------------------------|
| 16. Kandasamy, K. | 17. Sivasubramaniam, A. |
|-------------------|-------------------------|

The following passed in the subjects mentioned against their names :

- | | |
|-------------------------------------|--------------------------------|
| Anandarajah, T. E. (t. eh. gt.) | Sockalingam, S. (b. p.) |
| Gneswaran, T. (eh.) | Subramaniam, Miss S. (p.) |
| Panchadsaranathan, K. (t. eh. gt.) | Thangarooban, A. (b. p.) |
| Rajaratnam, S. (t. eh. gt.) | Thiruchelvanayagam, S. (p. z.) |
| Selladorai, S. (eh. gt.) | Balayogan, S. (c.) |
| Sivapiragasam, Miss L. (t. ch. eh.) | Easwaradasan, A. (pm.) |
| Aruliah, W. S. (b. p.) | Packiam, E. A. (pm.) |
| Kandiah, A. (b. p.) | Senthivel, V. (c. pm.) |
| Kanagaratnam, E. (p.) | Sivagnanasundaram, S. (c. pm.) |
| Mahadevan, R. (p.) | Thevarayan, S. (c. pm.) |
| Maniccam, Miss P. (c. p.) | Pasupathy, Miss K. (b. z.) |
| Navaratnarajah, A. (c. b. p.) | |

Higher School Certificate—December, 1961

Letters within brackets denote distinction.

FIRST DIVISION

- | | |
|-------------------|----------------------|
| 1. Jeyasingam, P. | 2. Yuvaraj, C. (pm.) |
|-------------------|----------------------|

PASS

- | | |
|-------------------------|---------------------------------|
| 3. Gangatharan, T. | 9. Velmurugu, N. |
| 4. Satchithanantham, K. | 10. Vivekanandan, R. (pm.) |
| 5. Sittampalam, S. | 11. Shivapathasundaram, Miss R. |
| 6. Sivasubramaniam, A. | 12. Thambidurai, Miss I. |
| 7. Somaskanda, A. | 13. Tharmakulasingam, Miss M. |
| 8. Thirunathan, K. | |

REFERRED

- | | |
|-------------------------------|-------------------------|
| 1. Anandarajah, T. E. (ch.) | 5. Rajaratnam, S. (ch.) |
| 2. Balakrishnan, N. (b.) | 6. Selladorai, S. (ch.) |
| 3. Jeyaseelan, D. A. (p.) | 7. Thambiah, K. (z.) |
| 4. Panchadsaranathan K. (ch.) | |

Preliminary Examination—December, 1962

Admission

ARTS

- | | |
|-----------------------|---------------------------|
| 1. Anandarajah, T. E. | 5. Rajaratnam, S. |
| 2. Arudpiragasam, S. | 6. Selladorai, S. |
| 3. Christopher, P. | 7. Vijeyaratnam, R. |
| 4. Nithiyanantham, V. | 8. Sivapiragasam, Miss L. |

MEDICINE

- | | |
|-------------------------|-------------------|
| 9. Duraisingam, Miss G. | 11. Iswara, K. |
| 10. Gajapathy, M. | 12. Mahadevan, R. |

DENTAL

13. Thevarajakone, M.

AGRICULTURE

14. Kandiah, A.

ENGINEERING

- | | |
|-------------------------|--------------------------|
| 15. Balasubramaniam, E. | 19. Rajendram, S. |
| 16. Dayanithy, K. | 20. Thangavelayutham, M. |
| 17. Gunaseelan, D. A. | 21. Thiyagarajah, V. |
| 18. Jeyarajsn, A. R. | |

PHYSICAL SCIENCE

- | | |
|------------------------------|---------------------------|
| 22. Kanapathipillai, Miss V. | 26. Radhakrishnan, R. |
| 23. Balayogan, S. | 27. Raveendran, K. |
| 24. Easwarathasan, A. | 28. Sivagnunasundaram, S. |
| 25. Ganesharatnam, S. | 29. Thevarasa, A. |

The following passed in the subjects mentioned against their names.

Alagaratnam, D. (c. p.)	Subramaniam, S. (p. z.)
Chanmugavelu, N. (b. p.)	Yogeswaran, V. (c. p. z.)
Kamalanathan, N. (b.)	Jeyapalan, K. (eh. ch. gt.)
Ponnampalam, K. (c. p.)	Kathiravetpillai, M. (ch. gt.)
Sangarapillai, S. (p.)	Saravanapavanantham, M. (ch. gt.)
Shrishivaya, R. (p.)	
Subramaniam, Miss S. (c. p.)	Sivadasan, S. (g. gt. ch.)
Thangarooopan, A. (c. p. z.)	Kandapoo, Miss S. (ch. gt. t.)
Vyramuthu, Miss P. V. (b. p.)	Panchadcharanathan, S. (ch. gt. t.)
Balathasan, K. (p. pm.)	
Paskaran, S. (p. pm.)	Rajasingham, A. (ch. eh.)
Thevarayan, S. (c. pm.)	

Higher School Certificate—December, 1962.

FIRST DIVISION

1. Dayanithy, K. (pm. am. c.)
2. Rajendram S. (pm.)
3. Thangavelayutham, M. (pm.)

PASS

4. Arudpiragasam, S.
5. Balasubramaniam, E. (pm.)
6. Christopher, P.
7. Gunaseelan, D. A.
8. Easwara, K.
9. Jeyarajan, A. R.
10. Nithiyananthan, V.
11. Rajaratnam, S.
12. Selladorai, S.
13. Thevarajah, A.
14. Thiyagarajah, V.
15. Vijeyaratnam, R.
16. Duraisingam, Miss G.
17. Kanapathipillai, Miss V.

REFERRED

1. Balayogan, S. (am.)
2. Chanmugavelu, N. (z.)
3. Ganesaratnem, S. (pm.)
4. Jeyapalan, K. (t.)
5. Kathiravetpillai, M. (eh.)
6. Saravanapavanantham, V. (eh.)
7. Sivadasan, S. (t.)
8. Thevarajakone, M. (z.)
9. Yogeswaran, V. (b.)
10. Kandapoo, Miss S. (eh.)

COMPLETED

1. Panchadsaranathan, K.
2. Anandarajah, T. E.

G. C. E (O.L.) Examination—December, 1961

Those who passed in 6 subjects and above.

Letters within brackets denote distinctions.

- | | |
|--------------------------------|-----------------------------------|
| 1. Anandarajah, M. | 28. Ramachandran, V. |
| 2. Balachandran, K. | 29. Ramachandran, V. |
| 3. Arulnayagam, A. A. | 30. Ramachandran, N. |
| 4. Arunthavarajah, S. D. | 31. Ramanathan, T. |
| 5. Balasothy, S. | 32. Rajasingam, A. C. (a.) |
| 6. Chinniah, D. K. | 33. Sanmuganathan, V. |
| 7. Elango, P. (c.) | 34. Santhalingam, V. |
| 8. Ganeshalingam, N. | 35. Santhiranantharatnarajah, S. |
| 9. Ganeshamoorthy, K. | 36. Saravanapirabhu, S. (pm.) |
| 10. Gnanakkone, C. S. | 37. Sathananthan, S. |
| 11. Gopalakrishnakone, P. | 38. Sathiarajah, M. |
| 12. Gunaseelan, N. | 39. Seevaratnam, K. |
| 13. Jeyakanthan, K. | 40. Sithamparapillai, C. |
| 14. Jeyaveerasingam, T. (t.) | 41. Sivalingam, T. |
| 15. Kanagaratnam, S. (pm.) | 42. Sivaloganathan, S. |
| 16. Kathiravetpillai, T. (pm.) | 43. Sivananthanayagam, N. |
| 17. Kathiresu, S. | 44. Skandarunyam, C. |
| 18. Marulneekiar, S. | 45. Sooriamoorthy, T. (e. pm. c.) |
| 19. Murugesu, V. | 46. Subramaniam, K. |
| 20. Nadarajalingam, C. | 47. Surendranathan, S. |
| 21. Nagendran, T. | 48. Thamoatham, P. |
| 22. Nalliah, N. | 49. Thavalingam, V. |
| 23. Pasupathipillai, S. | 50. Thavapalan, K. |
| 24. Periathamby, V. | 51. Thavarajah, A. (a.) |
| 25. Pooranampillai, J. | 52. Thevasagayam, R. |
| 26. Rajalingam, K. | 53. Thiruchelvarajah, S. |
| 27. Rajendram, A. | 54. Thuraiirajah, T. |

Those who passed in 5 subjects.

- | | |
|-------------------------|--------------------------|
| 1. Balakrishnan, T. | 10. Pavanantham, A. (c.) |
| 2. Balasingam, G. | 11. Rajendran, K. (pm.) |
| 3. Elampoornar, V. | 12. Ramachandran, N. |
| 4. Jeyadeva, K. | 13. Ramajeyam, P. |
| 5. Jeyarajah, V. | 14. Sangarapillai, V. |
| 6. Mahenthiran, S. | 15. Santharajah, T. E. |
| 7. Murukupillai, J. K. | 16. Sathananthan, V. |
| 8. Nadarajah, K. | 17. Sathiyagnanam, G. |
| 9. Nadarajasundaram, M. | 18. Selvachandran, N. |

19. Sivagnanasundaram, S. 21. Tharmanayagam, S.
20. Sugirtharajah, R.

G. C. E. (O.L.) Examination—August, 1962

Those who passed in 6 subjects and above.

- | | |
|--------------------------|---------------------------|
| 1. Arulnayagam, A. A. | 17. Navaratnarajah, S. |
| 2. Balachandra, K. | 18. Ramachandran, V. |
| 3. Balasingam, G. (e.) | 19. Ramanathan, T. |
| 4. Balasingam, V. | 20. Sangarapillai, V. |
| 5. Chinniah, D. K. | 21. Santhalingam, V. |
| 6. Elampooranam, V. | 22. Sathanathan, V. |
| 7. Ganeshalingam, N. | 23. Senthilnathan, M. |
| 8. Gopalakrishnakone, P. | 24. Sithamparapillai, C. |
| 9. Gunaseelan, N. | 25. Sivananthanayagam, N. |
| 10. Jeyakanthan, K. | 26. Subramaniam, K. |
| 11. Jeyaveerasingham, T. | 27. Thiruchelvarajah, S. |
| 12. Kailanathan, R. | 28. Veeravagu, M. |
| 13. Kantharajah, S. | 29. Sivagurunathan, S. |
| 14. Maniccam, N. | 30. Thurairajah, K. |
| 15. Nadarajalingam, C. | 31. Kanagasabai, Miss M. |
| 16. Nagendran, T. | |

Those who passed in 5 subjects.

- | | |
|---------------------------|---------------------------|
| 1. Balakrishnan, T. | 11. Santharajan, T. E. |
| 2. Jeyadeva, K. | 12. Selvachchandran, N. |
| 3. Mahendarn, S. | 13. Selvarajah, V. |
| 4. Murugesu, V. | 14. Sivagnanasundaram, S. |
| 5. Murugupillai, J. K. A. | 15. Sivalingam, T. |
| 6. Naveendran, S. | 16. Sugirtharajah, R. |
| 7. Pararajasingham, S. | 17. Tharmanayagam, S. |
| 8. Rajathurai, I. | 18. Winslow, J. T. |
| 9. Rajendren, K. | 19. Thilagaratnam, S. |
| 10. Ramajeyam, P. | 20. Ganeshamoorthy, K. |

G. C. E. (O.L.) Examination—December, 1962

Those who passed in 6 subjects and above.

- | | |
|-------------------------|---------------------------|
| 1. Arulanandam, A. | 6. Easparapatham, K. |
| 2. Arulnayagam, A. A. | 7. Elampooranar, V. |
| 3. Balachandra, K. | 8. Ganeshu, S. (pm.) |
| 4. Balendran, V. | 9. Gnanapaskaran, K. |
| 5. Kanagalingasivam, C. | 10. Jeevananthan, V. (h.) |

- | | |
|--------------------------|---------------------------------|
| 11. Jeganathan, N. | 29. Sanmuganathan V. |
| 12. Jeyadeva, K. | 30. Santharajan, T. E. |
| 13. Jeyaratnam, N. | 31. Sathanantham, V. (v.) |
| 14. Jeyaseelan, V. | 32. Sithamparanathan, T. |
| 15. Kamalanathan, T. | 33. Sivagnaansundaram, S. |
| 16. Krishnananthan, S. | 34. Sivakumar, A. |
| 17. Kunananthan, V. (c.) | 35. Sivakumaran, K. (pm. c. p.) |
| 18. Mahendran, S. | 36. Sivalingam, T. |
| 19. Maniccam, N. | 37. Sivananthanayagam, N. |
| 20. Navaratnam, V. (c.) | 38. Sivasothy, A. |
| 21. Navaratnarajah, S. | 39. Srikandaraj, M. |
| 22. Radhakrishnan, P. | 40. Thevakulendran, P. |
| 23. Rajadurai, A. | 41. Thiruchelvarajah, S. (h.) |
| 24. Rajendran, S. | 42. Thiyagalingam, R. |
| 25. Ramajeyam, P. (pm.) | 43. Veemavetpillai, N. |
| 26. Ramanathan, T. (pm.) | 44. Veeravagu, M. |
| 27. Satchithanatham, S. | 45. Vigneswaramoorthy, S. |
| 28. Sangarapillai, V. | 46. Winslow, J. T. |

Those who passed in 5 subjects.

- | | |
|--------------------------|----------------------------|
| 1. Ganesharajah, R. | 13. Nagenthiran, K. |
| 2. Ganeshamoorthy, T. | 14. Navaratnam, K. |
| 3. Kopalakrishnan, K. | 15. Pathmanathan, V. |
| 4. Gunaseelen, N. | 16. Ponnuchamy, S. |
| 5. Jegatheeswaran, T. | 17. Sathiyathan, J. S. |
| 6. Kanagasundaram, R. | 18. Sivagurunathan, S. |
| 7. Kanapathipillai, K. | 19. Sivapathasundaram, S. |
| 8. Kandarajah, S. | 20. Sriyeyaramachandra, K. |
| 9. Murugesu, K. | 21. Sriskandasingam, T. |
| 10. Nadarajah, K. | 22. Thamotharam, P. |
| 11. Nadarajasundaram, M. | 23. Yogasingam, R. (pm.) |
| 12. Nagendran, C. T. | |

G. C. E. (O.L.) Examination—August, 1963

Those who passed in 6 subjects and above.

- | | |
|----------------------------|-----------------------|
| 1. Balasubramaniam, S. | 7. Krishnananthan, S. |
| 2. Kanagalingasivam, K. | 8. Kulendran, V. |
| 3. Ganesharajah, R. | 9. Murugesu, K. |
| 4. Kailanathan, R. | 10. Navaratnam, K. |
| 5. Kamalanathan, T. | 11. Pathmanathan, V. |
| 6. Kanagasundaram, R. (a.) | (Geo. Drawing) |

- | | |
|---------------------------|----------------------------------|
| 12. Ponnuchamy, S. | 21. Sivasubramaniam, S. |
| 13. Ranjit Manoharan, A. | (pm. h.) |
| 14. Rathakrishnan, P. | 22. Sriskandasingam, T. |
| 15. Satchithanatham, S. | 23. Thevaknlendran, P. |
| 16. Selvaperagasam, K. | 24. Yogasingam, R. |
| 17. Sithamparanathan, T. | 25. Paramanathan, S. |
| 18. Sivagnanasundaram, V. | 26. Pathmanathan, N. |
| 19. Sivakumar, A. | 27. Sriyeyaramachandran, K. (a.) |
| 20. Sivapathasundaram, S. | |

Those who passed in 5 Subjects.

- | | |
|----------------------------|-------------------------|
| 1. Balachandran, Nadarajah | 9. Selvarajan, R. |
| 2. Balachandran, N. | 10. Sivasubramaniam, V. |
| 3. Ganeshamoorthy, T. | 11. Subramaniam, B. |
| 4. Jegatheeswaran, T. | 12. Thiagendran, T. |
| 5. Navakadadcham, S. | 13. Thinakaranathan, S. |
| 6. Navaratnam, K. | 14. Thirunavukarasu, P. |
| 7. Sambasivam, S. (a.) | 15. Nadarajah, K. |
| 8. Satcunam, K. | 16. Santhiranayagam, V. |

J. S. C. Examination—November, 1962

FIRST DIVISION

- | | |
|---------------------------------|-----------------------------------|
| 1. Selvakumar, R. (a. e. m.) | 18. Rajanehru, N. (a.) |
| 2. Anandan, S. (a. m.) | 19. Vallipurathan, N. (e.) |
| 3. Gunanayagam, S. (a. e.) | 20. Sri Priyadhavasam, P. (a. e.) |
| 4. Kamaleswaran, S. (a. m.) | 21. Vivekanandan, K. |
| 5. Krishnarajah, N. | (a. e. m. es. h.) |
| 6. Kumarasritharan, B. (a.) | 22. Abraham, G. T. (a. e.) |
| 7. Manoharan, M. | 23. Thalayasingam, S. |
| 8. Navaratnasingam, T. (a.) | (a. e. x'ty.) |
| 9. Nithiyantham, M. | 24. Kumaravelu, K. (es.) |
| (a. e. m.) | 25. Thavarajah, M. (a.) |
| 10. Sethulingam, S. (a. g.) | 26. Nesarajah, N. (x'ty.) |
| 11. Senthan, V. (a. e. m.) | 27. Pushpanandan, T. (a. m.) |
| 12. Vasanthakumar, V. | 28. Sarwanandan, S. |
| (t. a. e. m. es.) | 29. Sothilingam, N. (m.) |
| 13. Balachandran, K. (a.) | 30. Ramachandran, K. |
| 14. Balakrishnan, R. (a.) | (t. a. m. h.) |
| 15. Kanesalingam, K. (a. e. m.) | 31. Sivagnanasundaram, K. (a.) |
| 16. Kumarasingam, T. (a. e.) | 32. Krishnalohavan, S. (a.) |
| 17. Mohanadas, M. (a.) | 33. Yogendran, A. (a. m.) |

PASS

- | | |
|-------------------------------|--------------------------|
| 1. Thilagaratnam, R. | 25. Anandakrishnan, M. |
| 2. Jeyakumar, S. (a.) | 26. Chelliapillai, C. |
| 3. Jeyakumar, V. | 27. Sivanesan, S. |
| 4. Maheswaran, S. (a.) | 28. Thangavadivelu, R. |
| 5. Vigneswaramoorthy, A. | 29. Sritharan, M. |
| 6. Sivasanthiran, S. | 30. Selvanayagam, K. |
| 7. Rajeswaran, M. (x'ty.) | 31. Athavan, A. |
| 8. Namasivayam, N. | 32. Kathiravetpillai, N. |
| 9. Krishnamoorthy, N. | 33. Ranganathan, V. |
| 10. Krishnavel, N. | 34. Sriskandarajah, C. |
| 11. Sriskanthan, K. | 35. Chandrayogan, S. |
| 12. Jeyachandra, M. (a) | 36. Santhiralingam, S. |
| 13. Punniyamoorthy, A. (a.) | 37. Sithamparanathan, S. |
| 14. Sivaramalingam, R. | 38. Anandanadarajah, C. |
| 15. Thangavelayutham, S. (a.) | 39. Mahendran, V. |
| 16. Anandaganeshan, S. | 40. Nanthakumar, T. S. |
| 17. Devendra, T. | 41. Perinpanayagam, A. |
| 18. Kulanayagam, V. | 42. Satchithanathan, S. |
| 19. Nadarajah, A. | 43. Sithravelayutham, P. |
| 20. Selvendran, G. (a.) | 44. Yogeswaran, R. |
| 21. Balendran, T. (a.) | 45. Manoharan, K. (a.) |
| 22. Satkunam, T. | 46. Ulaganesan, V. |
| 23. Sriskandarajah, M. | 47. Saravanaphavan, P. |
| 24. Gnanaratnam, G. | |

J. S. C. Examination—November, 1963

FIRST DIVISION

- | | |
|------------------------------------|-----------------------------------|
| 1. Mahadevan, M. (a. es.) | 11. Sritharan, M. (a. e. m.) |
| 2. Mahendrarajan, S. (a.) | 12. Thangarajan, S.R. (e.x'nty) |
| 3. Rajakumar, N. | 13. Balasingam, D. |
| 4. Rajakumar, P. (t. a. e. es. h.) | (a. e. m. es. g. h.) |
| 5. Ramadas, K. | 14. Mathavan, R. |
| (a. e. m. es. g. h.) | 15. Navakumar, N. (e.) |
| 6. Ratnagobal, K. (a. e. h.) | 16. Ratnasingam, T. (h) |
| 7. Santhiramohan, N. (a. h.) | 17. Sabaratnam, K. |
| 8. Sathananthan, S. | 18. Sathiyamoorthy, T. (a. e. m.) |
| 9. Sathiyamoorthy, S. | 19. Selvanantharajah, M. |
| (t. a. e. m. es. g. h.) | 20. Sornalingam, V. (e.) |
| 10. Selvakadunco, R. | 21. Thevendran, A. (a. h.) |
| (e. m. es. g. h.) | |

- | | |
|----------------------------------|--------------------------------|
| 22. Wickramabhaskaran, K. | 27. Jeyasingam, L. J. (x'nty.) |
| | (t. h.) 28. Devendra, T. (h.) |
| 23. Vignarajah, S. (t.a.e.es.h.) | 29. Balendra, N. (a.) |
| 24. Deivendram, M. A. (a. m.) | 30. Elangoven N. |
| 25. Paramagur, S. (a. e. m.) | 31. Mahendran, V. |
| 26. Sarachandra, V. (h.) | 32. Skandakumaran, S. (a.) |

PASS

- | | |
|------------------------------|--------------------------------|
| 1. Mathivanar, V. | 26. Ariyalingam, S. |
| 2. Ramajeyam, M. (a.) | 27. Sivakumar, J. |
| 3. Satkunarasa, S. | 28. Princely I hilagarajah, T. |
| 4. Sivanesan, K. | 29. Mariaratnam, S. |
| 5. Harendra, R. | 30. Amereswaran, S. |
| 6. Kanagalingam, K. | 31. Thavarajah, S. |
| 7. Masilamany, V. | 32. Gobalachchandranayagam, |
| 8. Murugesu, P. | 33. Sivasubramaniam, E. [A.] |
| 9. Kulenthiran, K. | 34. Anandaganesan, S. |
| 10. Nanthakumar, T. S. | 35. Krishnamoorthy, T. |
| 11. Balaganeshan, V. | 36. Nanthakumaran, S. (a.) |
| 12. Anandakumar, K. | 37. Thiyagalingam, S. |
| 13. Dhuruvasangary, V. | 38. Pakkiyanesan, S. (x'nty.) |
| 14. Jegaraja Singam, M. (a.) | 39. Balendran, V. |
| 15. Jegathesan, A. | 40. Laximikhanthan, A. |
| 16. Pathanjali Manoharan, K. | 41. Nadesanathan, V. |
| 17. Pathma Paskaran, B. | 42. Salasalawsan, T. |
| 18. Sathananthan, M. | 43. Thirumal, N. |
| 19. Selvarajah, S. | 44. Selvarajah, S. |
| 20. Venayaganathan, R. | 45. Kumaralingam, R. S. |
| 21. Gnanachandran, K. | 46. Manickawasagar, K. |
| 22. Paskara Jothy, K. | 47. Theivendran, A. |
| 23. Ragupathy, P. | 48. Buel, D. K. |
| 24. Sarvananda, N. | 49. Gnanalingam, V. |
| 25. Sinnathurai, K. | 50. Sebaratnam, C. J. |

pm. = Pure Mathematics
 p. = Physics
 z. = Zoology
 eh. = European History
 ch. = Ceylon History
 tl. = Tamil Literature
 x'nty. = Christianity
 m. = Mathematics
 e. = English
 es. = Elementary Science

h. = Hinduism
 am. = Applied Mathematics
 b. = Botany
 t. = Tamil
 g. = Geography
 gt. = Government
 c. = Chemistry
 a. = Arithmetic
 ci. = Civics

House Reports 1962

ABRAHAM HOUSE

It is my privilege to review the activities of the House for the year 1962. This year has been a year of mediocre but all-round success.

In Athletics, we did not come up to our expectations, but special mention must be made of G. Balasingam, M. Sooriyamoorthy, N. Ganendran, and S. Veeravagu who scored for us most of the points. M. Sooriyamoorthy became the infant champion, while G. Balasingam obtained places both at the V. T. A. and the Group II Meets.

In Cricket we were well represented in all the three College Teams. G. Balasingam was the Vice-Captain of the First Eleven. He later toured South Australia with the N. S. C. A. Team in the same capacity. He also won the best all-rounder's prize of this Team. Our heartiest congratulations to him. R. Thurairatnam, S. M. Abraham and S. Mylvaganam were an asset to the College Second Team, while five others found places in the Third Team.

In Football, we annexed the Junior Championship. Our congratulations to the Captain and the Team. V. Shanmugalingam captained the College First Eleven, while K. Selvapiragasam and P. Eswarinathan were members of it. Three members of the College Second Eleven and two members of the Third Eleven hail from our House.

The sportsman of the year G. Balasingam, and the editor of the college weekly wall Newspaper—S. Surendranathan are also from our house. It is good to mention that we have won the Sportsman of the year prize for the second year in succession.

In conclusion, I thank all the members of the House, the Senior House Master, Mr. R. R. Blanchard, the other House Masters particularly Mr. D. R. Arumuganayagam and the House Mistress, for the whole hearted co-operation they extended to us in all our activities.

May Abraham shine for ever!

V. Shanmugalingam,
House Captain.

KANAPATHIPPILLAI HOUSE

In the absence of the Captain and the Secretary it has fallen on my shoulder to present the report for the year under review. It has been customary for my predecessors to write that they were fortunate enough to annex some Championship or other.


This year, in Athletics, even though our House came last in the Inter-House Athletic Meet, I am proud to say that two outstanding athletes were produced by our House. Our Athletic Captain, V. Elampooranam bore away the first place in his favourite pole vaulting, both in the Group II and the Pentagonal meets. In the Public Schools Meet he came fifth by clearing 9 feet 6 inches, which is the minimum height he cleared for the season. In the Intermediate group our star athlete, V. Elanchenni, won the 1st place in High Jump and in Hurdles in all the Meets in which he participated, except in the Public Schools Meet, where he became 3rd in High Jump and 6th in Hurdles. To his credit, Elanchenni established records in High Jump at the V. T. A. Junior A. A. A, and College athletic meets. It is an achievement worthy of praise that Elanchenni did all these while he is in the 1st year of the Intermediate group. Our congratulations to him and our best wishes for more and more success in the years to come. My thanks are due to "Ella"—brothers, Mathivanan, Nesarajah, Navakumar, and Radhakrishnan for their contributions. Special mention should be made of our Junior athlete Mathivanan, for reducing the V. T. A. 100 yds. timing to 12.9 Seconds.

Coming to Volley Ball, I am very happy to say that two members of our college team are from our House. They are Captain V. Elampooranam and K. Seevaratnam.

In Football, our college 1st XI has two of our boys. We could not enter more than one player in the 2nd XI. My congratulations to T. Sithamparanathan for captaining our Junior team and making our players to do their best from the first minute to the last of every match played. There was one behind all our achievements. He was our energetic House Master, Mr. C. Ratnavel. I thank him sincerely for his guidance and advice. My thanks are due to the other House Masters, the House Mistress, the Treasurer and last but not least, the members of the House for the whole-hearted co-operation extended to me in all the activities.


V. Elampooranam,
House Captain.

THAMOTHERAM HOUSE



INTER - HOUSE ATHLETIC CHAMPIONS—1962

SHERRARD HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS (SENIORS) - TIE - 1962

PAULPILLAI HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS (SENIORS) - TIE - 1962

ABRAHAM HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS (JUNIORS) - 1962

PAULPILLAI HOUSE

It is with great pleasure that I present the report for the year 1962. We are happy that we have done very well in all the activities of the College.

At the Annual Inter-House Athletic Meet we just missed the much-coveted first place by a few points and came off second. However, we are happy that we have done our best and have given our opponents a tough time at every turn. Most of our points were scored by our Senior Athletic Champion, A. S. Rajendram, and by S. Mahendran, P. Yuganathan, J. J. Gunaratnam, S. Gunanayagam and M. Nadarajasundaram, who all deserve special mention.

In the Group II Meet, S. Balasubramaniam secured the 2nd place in the Mile event. He and S. Gunanayagam represented our College in the Public Schools' Relay Carnival.

Our House has contributed a great deal towards the formation of every team that represented the College. The college 1st XI Cricket Captain, R. K. Rajalingam, the third eleven Cricket Captain, V. J. Ratnarajah, the 1st XI Football Vice-Captain, P. Thamotharam and the 2nd XI Football captain, M. Nadarajasundaram are all members of our House. A. S. Rajendram, Vice-Captain of the College-Volleyball team, also hails from our House. In the Inter-House Football Competition, after a very keen contest, we tied with Sherrard House for the 1st Place.

In the fields of Dramatics and Music we were second to none. Four of our members took part in the College Dramatic Performance in Tamil and English. In the Singing competition conducted by the V. T. A. and, N. P. T. A., our talented Singer V. J. Ratnarajah, secured an easy first place.

We are proud to record that we have from our House several Prefects, including the Head Prefect, S. Ganesharatnam, in the Prefects Guild.

In the Photographic Competition held in connection with the College Exhibition, S. Sivadasan, who is also the President of the Historical Association, secured a place for his fine photographic work. Thus the activities of our House are not confined merely to sports and games but extend to every sphere of college activity.

I think I will be failing in my duty if I don't mention the special interest and the great enthusiasm which our House Master, Mr. A. M. Spencer, showed in all our House activities. He readily gave us valuable advice and proper guidance wherever necessary.

In conclusion, I sincerely thank all the House Masters, the House Mistress, the members and office-bearers for the kind and whole-hearted co-operation they extended to us in all our activities.

S. Sivathasan,
House Captain.

SHERRARD HOUSE

It is not an easy task to give an account of the manifold activities during the year 1962 in a short space, yet I hope to give the best in this report.

In Athletics, we had a bright future when our boys were at the tracks practising, but to our surprise we were rewarded only with the third place. Our Senior boys did their best to earn credit to the House. K. Mahendran, E. Rajarajan, A. Pavananthan, R. Sugirtharajah, C. Skandarunyan and K. Theivendram were the place-getters. K. Mahendran led the March Past as he was the College Team Captain.

In the field of Cricket, our boys played in the 1st and 2nd elevens. S. Sathanantham of our House, captained the Second Eleven Cricket Team. In Football too, our boys found places in the College teams.

Referring to colour awards, C. Skandarunyan was given Athletic Colours after his performance in the Group II Meet. For all this, I should thank our new House Master, Mr. S. P. Nadarajah, who at all times gave his fullest co-operation to make our House achieve some thing worthy of record. Before I conclude, I wish to take this opportunity to thank those who helped our House in erecting the tent and in so many other ways. I also thank the members of the House who dominated in the extra curricular activities of the college to establish the name of our House.


R. Rajkumar,
House Captain.

SHERRARD HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS - (JUNIORS) - 1963

SHERRARD HOUSE



INTER - HOUSE FOOTBALL CHAMPIONS (SENIORS) - 1963

KANAPATHIPILLAI HOUSE



INTER - HOUSE VOLLEYBALL CHAMPIONS - 1963



FISHES FROM THE COAST OF POINT PEDRO
FIRST PLACE—Exhibition Organized by the Ceylon Association
for the Advancement of Science - 1962

THAMOTHARAM HOUSE

This has been a unique year in the history of Thamotharam House. For several years since we began as a new House in 1953, We had to be satisfied with the last place. We have been gradually working our way upward. By the united effort and co-operation of all members of the House we were able to dominate the field this year. We emerged Champions in the Annual Inter-House Athletic Meet after a long, stiff and gruelling opposition from our rivals Paulpillai House. In the sphere of Athletics our boys did their very best. Notable achievements came from T. E. Anandarajah, P. Nadarajah and S. Wigneswaramoorthy in the senior group; P. Radhakrishnan in the Intermediate group and S. Anandan who was the Junior Champion. Special mention should be made of J. E. Anandarajah who broke the record in throwing the Discus. Besides the Athletic Meet, again special mention should be made of P. Nadarajah who was placed as the Senior Champion at the V. T. A. Meet, whilst S. Anandan broke the Long Jump record in the Junior Group. Our heartiest congratulations to them.

In Cricket S. Paskaran and D. M. Vethaparnam represented the College 1st XI S. Mahendran represented the IIInd XI while E. P. Satchithanham represented the IIIrd XI.

In Football, we are very glad that nearly half the College 1st team was from our House. T. E. Anandarajah, S. Selladurai, S. S. Pirabu, A. Rajendram, D. M. Vethaparnam and S. Kandarajah represented the 1st XI. P. Radhakrishnan and V. Jeevanantham represented the IIInd team while S. Anandan represented the IIIrd team. Our heartiest congratulations to them too.

In conclusion, I thank the office-bearers who have helped me, and the members of the House for their co-operation. I shall be failing in my duty if I don't thank our House-Master for his encouragement and valuable guidance.

S. Rajasingham,
House Captain.

Associations 1962.

H. S. C. UNION

As secretary of the Union, it has fallen to my lot to submit a report of its activities during the year 1962. The membership has increased considerably.

In the early part of the year we had our meetings on Fridays, but finding many other activities in the evening, it was decided to hold the meetings on Mondays instead of Fridays. Meetings were devoted to debates, discussions and prepared speeches—both in English and Tamil. The union continues to maintain its high standards.

It must be mentioned that the standard of the "Hartley Echo", the union journal, has risen considerably. But the members seem to hesitate to write articles in English. They must come forward to write articles in English too.

This year we were fortunate indeed to have had with us two distinguished speakers, Mr. A. Vythilingam, Magistrate, Point-Pedro and Mr. M. Sivasithamparam, M. P., Uduppiddy. They spoke on "Juvenile Delinquency" and "தமிழ் மாணவர்களின் எதிர்காலம்" respectively. We extend to these speakers our most sincere thanks.

Our Annual Dinner was held on the 3rd November and I am proud to say that the function was a great success—a grand finale to the year's activities. Covers were laid for one hundred and sixty. The Chief Guest was Mr. M. Sivasithamparam, M. P. for Uduppiddy. Mr. Sivasithamparam proposed the toast of the Union which was responded to by D. Alagaratnam, the President of our Union. The toast of the college was proposed by Mr. S. Jokanathan, Magistrate Point-Pedro, to which the Principal replied. V. Nithianandam proposed the toast of the Sister Colleges to which Mr. N. Sabaratnam, Vice-Principal, Jaffna Hindu College responded. Finally the toast of our Guests, was proposed by N. Shanmugavel to which Mr. Alagu Subramaniam, Advocate, replied. We are indeed thankful to the guest speakers and to all those who graced the function in response to our invitation. My thanks are also due to the members of the sub-committee who were responsible for the success of the Dinner.

In this connection I should like to express our sincere thanks to the schools that invited us to their functions during the year.

Finally, it is my pleasant duty to thank our Vice-Patron, Mr. A. M. Spencer, for his help and guidance, the office-bearers and the members, in general, for their ungrudging help, without which the Union would not have lived up to its ideals.

V. Nithiyantham,
Hony. Secy.

THE REPORT OF THE SENIOR LITERARY UNION

I have pleasure in submitting to you, on behalf of the committee of the Senior Literary Union, a report on the activities of the Union during the current year.

We have been following the beaten track with the usual programme of weekly meetings in English and Tamil. We have tried as far as possible to have only debates, and the subjects chosen were of varied interest. We had debated even subjects like "Should trees be allowed to stand on road sides?" our emphasis being not on the subjects, but on the art and technique of debating. Speeches on prepared subjects were almost reduced to zero, as there is often a tendency for such speeches to be reproduced from books or from unknown hands.

Generally speaking, members were at their best at meetings conducted in Tamil. It is hoped that the remarks of Shri Nehru on the importance of English for all times, would not be lost on us today, whatever be our feelings, on the question of Nationalism. In the case of English debates, it was heartening to note a marked improvement in the standard of debating and in the skill of handling the Language.

We had to abandon our idea of staging a play, as time was against us. We also had to keep on shifting the days of our meetings everytime as there were clashes with other activities. Because of the fairly large number of associations and activities at college perhaps, such clashes are unavoidable. Short sessions, soccer matches and athletic practice have been other causes for curtailing the activities of the Union. However, the Association has continued to pay due importance to its activities and even to extend the scope of its activities.

I should be failing in my duty, if I do not express my sincere gratitude not only to my colleagues in the committee but also to the Princial, the Vice-Patron, the members of the staff and others who have contributed in various ways, to the success of our Union.

S. Ponnuchamy,
Hony. Secretary.

S. C. M.

Custom demands that I should offer a brief report on the work of the S. C. M. and therefore it is my proud privilege to present the annual report of the activities of our Movement for the current year.

Our movement today consists of 90 members drawn from the J. S. C. classes upwards. Due to the clash of various other extramural activities of the college with our programmes, the attendance at some of our meetings had been rather poor, yet we did hold our meetings regularly every Tuesday after school. The programme at our meetings consisted of debates, discussions, speeches—both prepared and unprepared—and the rendering of stories from the Bible. We also had Bible Study classes in the first and second Terms conducted by Rev. W. A. Rajadurai. Many interesting subjects were discussed at some of our meetings such as “Should Christians go to church regularly on Sundays?” “Is it proper for Christians to play games on Sundays” etc. I must say that the debates were rather lively, and it did create a lot of interest among our members.

The morning worship in the Chapel on Thursdays has been regularly conducted by our members. The wayside pulpit had verses on it written by our members. Our members have regularly co-operated with the ministers and the laity in the work of the circuit. Our members joined the Parish members in selling gospels and distributing other free Christian Literature. In conducting open-air meetings and doing evangelistic work, along with our circuit laity, our members have been in the forefront. We feel that we have made a start in the right direction and hope to continue it in the years to come. Our movement has always been well represented at all meetings of the J. I. C. C. F., and the camps conducted by them. We took part in the United Carol Service conducted in the Jaffna Town Hall this year too.

In conclusion, I wish to thank all members of our Movement for the splendid co-operation they gave me during my tenure of office and I also like to thank on behalf of the Movement, our Senior friends for their co-operation, and earnestly request them to take more interest in us and in our activities and help us to serve our Lord more loyally and truly. My thanks are also due to the Patron, the Principal and the Vice-Patron, Mr. S. C. Rajasingham, for all the help and guidance they gave me in the execution of my duties.

J. P. Thevatputharajah,
Hony. Secretary.

HISTORICAL ASSOCIATION

I am indeed very proud to present the report of the Historical Association for the year 1962. During the first two terms, we had regular fortnightly meetings, but during the third term we were not able to have our meetings regularly due to the clash of several extra-curricular activities at College, and as a result many meetings had to be cancelled.

Though our meetings were mainly devoted to prepared speeches, we invited a few outside speakers to address our Association. Vidvan K. Karthigesu of our staff spoke on the topic “இலங்கைத் தமிழர்” and Mr. T. Ramanathapillai, Retired Principal of Puloly Boys' English School, addressed on the topic “கலைச் செறிவு”. I take this opportunity to thank them on behalf of the Association.

We are proud to say that our Vice-Patron went as a delegate from Ceylon to Sweden to participate in a Conference which discussed the ideals of the teaching profession.

This year a large number of Tamil Books were added to our Association Library. Whenever our Vice-Patron finds a Tamil Book on any subject useful to us, he encourages us to buy it for our Library.

We owe to the Patron and Vice-Patron, our gratitude for the help and guidance they extended to us. The Vice-Patron was always very helpful and resourceful. Finally I shall be failing in my duty if I don't thank the members of the Association for the ungrudging help and ready support they rendered to the committee in the execution of their duties

K. Saravanapavanathan,
Hony. Secretary.

SCIENCE ASSOCIATION

The onus of recalling and reporting the activities of the Science Association during the past year, has fallen to my lot. But I consider this a privilege, since the mere recollection of what has been achieved by the Association gives us a feeling of pride and satisfaction.

Lectures on scientific topics by members as well as eminent speakers from outside and filmshows occupied our meetings. Apart from these activities, the Association kept a vigilant eye on the future of its members. It provided them with library facilities confined to science only.

It is with pride that I record here that the exhibit "THE COLLECTION OF FISHES" was adjudged the best in the Zoological section of the School Science Exhibition organised by the Ceylon Association for the Advancement of Science in 1962. Our heartiest congratulations to J. N. Chinniah and S. Thilagendran on their unique performance.

On the first and second of October, the activities of the Association reached a climax, when we had our "SCIENCE EXHIBITION." It was declared open by Mr. S. U. Somasegaram—our Assistant Director of education. We have had an enthusiastic response from the members, especially from the Juniors.

The exhibits were judged by a panel of judges, and awards were given as follows :

Physical Science (H. S. C. Group)

- 1st Place : M. Shanmugalingam—(H. S. C. Pr. Maths)—Radio transmitter and receiver.
2nd Place : M. Ramachandran—(H. S. C. Bio.)—Save space.

Biological Science (H. S. C. Group)

- 1st Place : Miss P. Vairamuthu } (H. S. C. Bio.)—Ferns of
Miss S. Subramaniam } Ceylon and Life-History.
2nd Place : P. Easwarinathan } (H. S. C. Pr. Bio.)—Modifica-
A. Kanapathippillai } tions of Alimentary System.

Physical Science (G. C. E. Group)

- 1st Place : M. Balasubramaniam—(G. C. E. Pr. Sc. 'A')—Working Model of Tower bridge.
2nd Place : S. Ponnuchamy } (G. C. E. 'A')—Automatic
A. R. D. Manoharan } fire Bridge.
C. P. Thevakulendran }

Biological Science (G. C. E. Group)

- 1st Place : P. Nagulesan
A. Kumareswaran
M. Anandasayanan
A. Kathirgamalingam
K. Jeyakrishnan
E. P. Satchithanathan } (G. C. E. Pr. Sc. 'A')—Butterfly fauna of Ceylon.
- 2nd Place : P. Gobalakrishnakone — (G. C. E. 'C') — Collection of eggs and nests of birds.

General Science

- 1st Place : T. Kumarasingam—(J. S. C. 'A')—Fire alarm.
2nd Place : S. Thalayasingam—(J. S. C. 'A')—Telephone Transmitter.

The prize for the student who made the largest number of exhibits was awarded to M. Mohanthas (J. S. C. 'A').

It would not be out of place to thank all those who have been responsible for running the exhibition efficiently and having made it an enjoyable one.

Special word of mention should be made of E. Devadas (Dean of Physical Science), N. Kamalanathan (Dean of Bio. Science) and S. Sivagnanasundaram (President). We also thank the members for the whole-hearted co-operation they rendered to us.

Last but not least, we extend our thanks to our Vice-Patron Mr. M. Atputhanathan, for carrying all the burden on his shoulders and for the valuable advice given to us throughout the year.

A. Thangarooban,
Hony. Secretary.

ANSWERS TO THE BIOLOGY QUIZ

1. Phosphorus worms.
2. Kiwi.
3. Parrot fish.
4. Caterpillar.
5. Tridacna (Giant Bivalves).
6. Kola Bear of Australia.
7. Steamer Taile Humming Bird of Jamaica.
8. Cuttle Fish.

PREFECTS' GUILD

Another year has come round and it is indeed a great cause for pride and pleasure for me to review the activities of the Prefects' Guild during the year 1962. The Guild was inaugurated on the 14th March 1944 and has by now completed 18 years of useful service. It has continued to take an ever-increasing share in the maintenance of discipline and has been discharging routine duties to the satisfaction of all concerned. It must be mentioned that the whole-hearted co-operation rendered by the Staff, the monitors and the students has lightened our burden to a considerable extent. We are very happy to record another year of useful and successful service.

The Guild meets once a fortnight to discuss problems. At these meetings, we discuss matters regarding discipline and offer suggestions for improvement. We feel proud to say that most of our suggestions are highly valued by the College authorities. Discussions at meetings are treated as highly confidential. The Meetings are always attended by our Disciplinarian, Mr. S. T. Samuel, and the Principal. The combined meetings of Prefects and monitors are held at the commencement of each term. At these meetings we discuss common problems.

The work entrusted to us, though very heavy, is to all intents and purposes lightened by the valuable guidance rendered to us by the Principal, Vice-Principal and staff. It must be mentioned that the present set of students also fully appreciate the value of the service rendered by the Prefects and so make it their aim to assist us in discharging our duties. The members without exception, enjoyed doing the duties assigned to them by the Head Prefect. The training the Guild affords to its members is invaluable. We are quite certain that the training the members of the Guild receive will stand them in good stead when they shoulder greater responsibilities in their later life.

During the course of the year under review our ex-Head Prefect S. Yogendranathan left us to join the Bank of Ceylon, S. Sittampalam left us on gaining entry to the Faculty of Arts of the University of Ceylon, and K. Rajalingam left us to continue his studies elsewhere. We wish them all success. This year we welcomed V. Thiyagarajah, K. Balathasan, R. Srishivaya, K. Easwara, S. Paskaran, A. Rajendran, S. Thilagendra and R. C. Arnold to the Guild.

In conclusion, I wish to thank all those who helped us, by functioning as helpers during our Sports meet, Exhibition and

Examinations. I take this opportunity to express our gratitude to the members of the staff who at various times advised us in the execution of our duties in the proper way. Special thanks are due to our Principal and Co-Vice-Principals without whose guidance and help and ready accessibility, our activities would have been handicapped.

Before concluding, I wish to thank our Head Prefect, Deputy Head Prefect and my colleagues who helped me at all times to carry out my duties as the Secretary of the Guild.

N. Kamalanathan,
Hon. Secy.

PHOTOGRAPHIC SOCIETY

Like my predecessor, I too begin this report with a sense of pleasure and satisfaction.

To enable our amateur photographers to learn the art of photography during the August holidays. Lectures and Demonstrations were given to the group. With pardonable pride, I should say that they have mastered the fine art of photography, which includes photographing, developing, printing, enlarging, toning, colouring and mounting. I extend my humble thanks to my colleagues who co-operated by sharing the expenses we incurred. Honourable mention goes to Mr. M. Atputhanathan, the president of this society, for giving us lectures and demonstrations in photography.

The dark room is now frequented more often. Yet I regret to say that the well-built darkroom is not air-conditioned. The dark room is furnished with a table-fan which was formerly in the Principal's office. The Principal has kindly presented this to us. I take this opportunity to thank the Principal for presenting this fan.

This year for the Exhibition we included three new sections namely projection of colour slides, Physics of photography and Chemistry of photography. The subject for the snap-shot competition was "Festivals of Ceylon."

M. Ramachandran (H. S. C. Bio.) secured the 1st and 2nd places and S. Sivadasan got the 3rd place. Our thanks are due to Mr. V. Rajanayagam of the Staff of Udupidy Girls' English

School and Miss B. Navaratnasingham of our Staff for kindly officiating as judges.

My thanks are also due to a large number of members of the society. Selection for thanks amongst them may be invidious, but relative values in life compel one to do so. Our Student President, V. Thiyagarajan, has done a magnificent job. My friends S. Kailasapathy, K. Balathasan, A. Somadevan and K. Saminathan spared no pains in getting good contact prints and enlarged prints. Above all, I must thank M. Thevarajakone for mounting the enlarged prints.

K. Sivaloganathan,
Hon. Secretary.

Vth JAFFNA

The year 1962 was indeed a memorable year for the Scouts of Hartley. Although our activities were small in number, they were outstanding.

The most important activity in which we took part was the "GOLDEN JUBILEE JAMBOREE" held at the Colombo Race Course from the 26th of February to the 3rd of March. The Jamboree consisted of six Sub-camps, Somasuntharam Sub-camp, Jayawardene Sub-camp etc. We were together with the Scouts of Chithampara in the Jeyawardene Sub-camp. Our camp number was 137.

At the camp the item which we gave entitled "Hot News" was highly applauded.

During the course of the year, some of our Junior Scouts took part in the Patrol Leaders Training camp held at Thondamannar. During the 2nd term, the scouts rendered their best of service at the Inter-Collegiate Athletic Meet. During the 3rd term, our Scouts were of much help at the College Exhibition. During the 3rd term one of our Scouts with another friend, went on a cycling trip to Chundiculum, which is a remote village (fishing colony) nineteen miles South of Maruthankernl. The poor lads had to push their bicycles for about fifteen miles. Their intention was to go to Paranthan through a jungle path from there, but unfortunately the path was flooded. Luckily they managed to get back to Maruthankerni by a fishing Lorry and proceeded from there.

We were unable to attend the Scout Rally due to our Exhibition. Our patrol leaders were, K. Sivakumarn, S. Ponnuchamy, K. Sri Jeyaramachandran, V. Jeevanandam and J. Thampapillai. Some of the older boys of the school are very enthusiastic in forming a Rover Troop. I hope I shall be able to say something about the Rover Troop in 1963.

Our thanks are due to Messrs. Sam Thampapillai and S. Venayagalingam who gave us much help in all respects. We are also thankful to the Scouters of A. M. College, Uduppiddy for their help as badge examiners.

Scribe.

THE WOLF CUB PACK

We have grown in strength, in number and in spirit. The cubs have shown great enthusiasm in their work. The number on roll is 26, divided into 4 sixes.

The cubs concentrated on badge work for sometime as a result of which most of the recruits have obtained their first stars. Due to unavoidable circumstances our Pack was not represented at the Cubs Field Day held at the Old Park.

I am very proud to say that for the first time in the history of our Cub Pack we actively took part in the year's Chip-a-Job week and earned about Rs. 90. We hope to make the best use of the money in furthering the interests of our Pack. I am happy to say that our Akela and Baloo had the opportunity of attending a two-day Preliminary training course for the Cub-Masters and the Cub-Mistresses held at Nallur Training College. The programme consisted of tests, songs, games, discussion and plays. We are sure they would give us the benefit of the experiences gained in this course.

Our thanks are due to our very enthusiastic and capable Akela.

R. Thangarajah,
Senior Sixer.

HOSTEL UNION

As Secretary of the Union, it is my privilege to present the report of our Union's activities for the year 1952. We have had a very active year. The aim of the union is to encourage every member to develop educationally, socially and spiritually so that he may shine brilliantly when he goes out into the world.

The Hostel Union meets in the evening, every Saturday. The meetings were often very lively due to the enthusiasm shown by the members. Our members took part in all the activities of the college. In the field of Cricket, K. Rajalingam, R. Rajkumar, K. Selvapragasam and C. Skandaruniyam were selected for the First string, and V. D. Ratnanathan, K. Deivendram, S. Mylvaganam, and R. Thurairatnam played for the Second XI.

In Football, four of our members played in the first XI and they are A. S. Rajendram S. Saravanappirabu, A. Rajendram and T. E. Anandarajah. Six of our members played in the 2nd XI; they are D. K. Chinniah, K. Deivendram, P. Rathakrishnan, S. Mylvaganam, R. Thurairatnam and V. D. Ratnanathan. It was in Athletics that we fared best. All the five members who represented the college at the Relay Carnival are from our Hostel. They are P. Nadarajah, K. Mahendran, K. Selvapragasam, S. Balasubramaniam and T. Premarajah. A. S. Rajendram was the champion at our Inter-House Meet, and P. Nadarajah was the champion at the V. T. A. Meet. A. E. Rajarajan, K. Mahendran, K. Theivendran and C. Skandarunyam also deserve special mention. D. K. Chinniah was the leader of the P. T. Squad which got the first place in the V. T. A. competition.

Two of our members were elected College Prefects. They are K. Iswara and S. Thilagendran. Our thanks are due to our present Vice-Patron, Mr. S. G. Deva, for his ungrudging help and guidance and to the members for their whole-hearted co-operation. Before I conclude, I wish to thank my predecessors in office for the good work they did in maintaining the traditions of the Union and wish the Union long years of useful service.

D. K. Chinniah,
Hony. Secretary.

H. S. C. UNION DINNER - 1962




CHIEF GUEST - M. SIVASITHAMPARAM ESQ. M. P.

FISHING - A NEW 'OPENING' ?



HARTLEYITES RETURN WITH BIG CATCH - 20-8-62

H. S. C.



INTER CLASS FOOTBALL CHAMPIONS - (SENIORS) - 1962

G. C. E. PREP Sc - B



INTER - CLASS FOOTBALL CHAMPIONS - (JUNIORS) - 1962

தமிழ் மன்றம்

தமிழ் மன்றத்தின் மூன்றாந் தவணைச் செயலாளர் என்ற தோரணையில் இவ்வாண்டுக்கான அறிக்கையை அளிப்பதையிட்டு அகமகிழ்ந்து பெருமையடைகின்றேன். இவ்வாண்டு ஆரம்பத்தில் நடந்த மன்றக் கூட்டத்தில் செல்வர்கள் ச. கங்காதரன், ச. பரமேஸ்வரன் ஆகியோர் முறையே தலைவராகவும், செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டாந் தவணையில் இ. பாலசுப்பிரமணியம், ச. பா. இராஜேந்திரன் ஆகியோர் அப்பதவிகளுக்கு முறையே தெரிவுசெய்யப்பட்டனர். மூன்றாந் தவணைமுதல் மன்றக்கூட்டத்தில் செல்வர்கள் ச. பஞ்சாட்சர நாதன், இ. வ. ஜீவானந்தம் ஆகியோர் தலைவராகவும், செயலாளராகவும் முறையே தெரிவுசெய்யப்பட்டனர். திருச்சி அர்ச். சூசையப்பர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளரும் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலின் தொகுப்பாசிரியருமான திரு. க. ஐயம்பெருமாள் கோடூர் “கவிச் சவை” என்னும் பொருள்பற்றி நமது மன்றத்தில் சொற்பொழிவாற்றினார். அவ்வாறே நெல்லியடி மத்திய மகாவித்தியாலையத்தின் தமிழ் ஆசிரியரான திரு. கணபதிப்பிள்ளை அவர்கள் “இலக்கிய வழி” என்னும் விடயம்பற்றி பேசினார். மேலும் எமது மன்றத்தின் அங்கத்தவர்கள் இருவர் “வடமராட்சி ஆசிரியர்” சங்கத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இரு முதற்பரிசுகள் பெற்றமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவ்வருடம் இன்பமாகவும், பெறுமதியுள்ளதாகவும் இறுதியுற்றது. எனவே முடிவில், வரும் ஆண்டுகளில் தமிழ் மன்றம் மேன்மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமின்றி நாம் எல்லோரும் அதற்கு உழைப்போமாக.

“வணக்கம்”

இ. வ. ஜீவானந்தன்,
கௌரவ செயலாளர்.

TEACHERS GUILD—1962

At the Annual General Meeting held in January 1962, the following were elected office-bearers:—

President :—Mr. K. Pathmanapan.

Secretary and Treasurer :—Mr. J. J. Atputharajah.

Committee Members :—Miss B. Navaratnasingham,
Messrs. S. P. Nadarajah and
S. Selladurai.

With the Take-Over and vesting of our school in the hands of the Government, the meetings of the Teachers Guild have become a little too frequent. Apart from that, our activities this year were of a diverse nature. During the course of the First Term a good number of our members went on a tour to Delft. Our thanks are due to Mr. S. Senathirajah for the rollicking time he provided us at Delft. Mrs. Neela Sathiyalingam gave us a lecture demonstration on "Bharatha-Nattiam." Mr. S. Sabaratnam showed us coloured slides on Italy with associated descriptions. Mr. S. H. Perinpanayagam, a member of the N. E. C., gave us an instructive and valuable talk on the "Revaluation of Education." Our members took an active interest in the discussion that followed. Finally Mr. S. P. Nadarajah, a member of our Guild, who returned recently from a Teachers' Conference at Stockholm, gave us an interesting talk about his tour. Our sincere thanks are due to all of them.

During the course of the year we welcomed Messrs. S. Kandasamy, D. M. Somasundaram, S. Senathirajah and Miss S. Varatharajah. We wish them a pleasant stay with us.

Mr. K. Tharmaratnam left us on transfer during the first term. We bade farewell to him at a Dinner. At the end of 1962, Messrs. V. K. Sivapragasam and S. Vadivelu got their transfer orders. Mr. V. K. Sivapragasam was transferred to Zahira College, Colombo and Mr. S. Vadivelu was asked to be prepared to go out of the Northern Province. Miss S. Varatharajah who came in a temporary capacity left us at the end of the year. To them too we bade farewell at Dinner in November.

In May, two of our members got married. We entertained Mr. & Mrs. K. S. Velluppillai and Mr. & Mrs. F. Masillamani at a

Grand Tea. We wish them a happy and prosperous life. Our congratulations are due to Mr. S. C. Rajasingham on his engagement.

Finally, let me thank the President and the members of the Executive Committee for the help they rendered to me in the execution of my duties and also the members of the Guild for their kind co-operation.

J. J. Atputharajah,
Hony. Secretary.

காட்லிக் கல்லூரி ஆசிரியர் சங்கம்

ஆண்டு இறுதிக் திரட்டு 1962

1962-ம் ஆண்டு தை மாதம் 25-ம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பின்வருவோர் பதவியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :—கா. பத்மநாபன்.

செயலாளரும் பொருளாளரும் :—

திரு. ஜே. ஜே. அற்புதராஜா.

செயற்குழு உறுப்பினர்கள் :—

செல்வி பி. நவரத்தினசிங்கம்

திரு. ச. செல்லத்துரை

திரு. எஸ். பி. நடராஜா.

எமது கல்லூரியினை அரசாங்கம் பொறுப்பேற்றபின்பு ஆசிரியர் சங்கத்தின் கூட்டங்கள் சிறிது அதிகரித்துவிட்டன. அது மாத்திரமல்ல இவ்வருடம் எம் சங்கத்தின் நிகழ்ச்சிகள் பலரகப்பட்டவையாக அமைந்தன. முதலாவது தவணையின் இறுதியில் எம் அங்கத்தவர்களில் பலர் நெடுந்தீவிற்குச் சுற்றுப் பிரயாணத்திற்குச் சென்றார்கள். நெடுந்தீவிற்குத் தங்கிய நேரத்தை இன்பமாகக் களிக்க உதவியாகவிருந்த ஆசிரியர் திரு. சேனாதிராஜாவிடமிருந்து எமது இதயங் கலந்த நன்றி யுரித்தாகுக. மேலும் திருமதி நீலா சத்தியலிங்கம் அவர்கள் 'பரதநாட்டியம்' என்னும் பொருள்பற்றி அபிநயத்துடன் விரிவுரையளித்தார்கள். திரு. ம. சபாரத்தினம் அவர்கள் தகுந்த விவரணங்களுடன் இத்தாலியைப் பற்றிய வர்ணப்படங்களைக் காண்பித்தார்கள். திரு. எஸ். ஏச்.

பேரின்பநாயகம் அவர்கள் (தேசியக் கல்விக் குழு உறுப்பினர்) "கல்விபற்றிய மறுமதிப்பீடு" என்னும் பொருள்பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதற்குப்பின் நடந்த கலந்துரையாடலில் எம் அங்கத்தவர்கள் நன்றாக ஈடுபட்டனர். இறுதியாக "ஸ்டாக் கோமில்" நடந்த ஆசிரியர் மகாநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய திரு. எஸ். பி. நடராஜா அவர்கள் தம் பிரயாணத்தைப் பற்றிச் சுவார்ஸ்சயமாகச் சொற்பொழிவாற்றினார்கள். இவர்கள் யாபேருக்கும் நம் இதயம்கலந்த நன்றி உரித்தாகுக.

இவ்வாண்டு திருவாளர்கள் எஸ். சேனாதிராஜா, எஸ். கந்தசாமி, டி. எம். சோமசுந்தரம் ஆகியோருக்கும், செல்வி எஸ். வரதராஜா அவர்களுக்கும் வரவேற்பு நல்கினோம். அவர்கள் எங்களோடு கூடியிருக்கும் காலம் இன்பகரமான காலமாகுக.

திரு. க. தர்மரத்தினம் அவர்கள் இக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி முதலாம் தவணை நடுவில் எம்மைவிட்டேகினார். ஒரு விருந்தில் அவருக்கு பிரிவுபசாரம் நல்கினோம். 1962-ம் ஆண்டின் இறுதியில் திருவாளர்கள், வை. கா. சிவப்பிரகாசத்திற்கும், ச. வடிவேலுவிிற்கும் மாற்றல் கட்டளைக் கடிதங்கள் கிடைத்தன. திரு. வை. கா. சிவப்பிரகாசத்தை, கொழும்பு சகிராக் கல்லூரிக்கும், திரு. ச. வடிவேலுவை வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கும், ஆயத்தமாகும்படி தெரிவிக்கப்பட்டது. தற்காலிகமாக சொற்பகாலம் கடமையாற்றிய செல்வி ச. வரதராஜாவும் எம்மைவிட்டுப் பிரியும்படி நேரிட்டது. இவர்களுடைய மாற்றங்கள் எவ்வளவு நிச்சயமற்றவையாகக் காணப்பட்ட பொழுதிலும் நவம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்த விருந்தில் இவர்களுக்குப் பிரியாவிடை கூறினோம்.

மேமாதத்தில் எம் அங்கத்தவர்களில் இருவர் திருமணம் செய்துகொண்டார்கள். திருவாளர்கள் வேலுப்பிள்ளை தம்பதிகளுக்கும், மாசிலாமணி தம்பதிகளுக்கும் ஓர் இனிய தேனீர்விருந்தில் எம் நல்லாசிகளை எடுத்துக்கூறினோம். இவர்கள் இன்பமான மணவாழ்க்கை நடாத்த எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் பயனளிக்கும். திரு. சொ. செ. இராசசிங்கம் அவர்களின் திருமண உறுதிப்பாடும் சமீபத்தில் நடந்தேறியது. இருவருக்கும் எமது இதயம் கலந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.


இறுதியில் யாம் கடமையாற்ற உதவியும், ஒத்துழைப்பும் நல்கிய தலைவர், செயற்குழு உறுப்பினர், சங்கஉறுப்பினர் யாபேருக்கும் எமது நன்றியுரித்தாகுக.

ஜே. ஜே. அற்புதாஜா,
கௌரவ செயலாளர்.

SCENES FROM
'PORULE PORUL' THE TAMIL PLAY



DRAMATIC PERFORMANCE 1962
SCENES FROM
"A PAIR OF SPECTACLES"



DRAMATIC PERFORMANCE 1962

“A Pair of Spectacles”

THE CAST

Benjamin Goldfinch	—	D. Alagaratnam
Gregory (his brother)	—	N. Kamalanathan
Percy (his son)	—	J. Thambapillai
Dick (Gregory's son)	—	T. Premarajah
Lorimer (his friend)	—	K. Iswaran
Joyce (his servant)	—	V. Navaratnam
Mrs. Goldfinch (his second wife)	—	J. J. Gunaratnam
Lucy Lorimer (Lorimer's daughter)	—	M. Ananthasayanan
Charlotte (woman servant)	—	S. Shantikumar

“பொருளோ பொருள்”

நாடகத்துள் வரும் அரிவையர் ஆடவர்

கமலவேனி (கார்த்திகேசுவின் மகள்) — நா. சண்முகவேல்
மங்கையர்க்கரசி (கமலவேனியின்

தோழி) — இ. அருளானந்தம்

இராசம்மா (வடிவேலுவின் மச்சாள்,
கார்த்திகேசுவின் சகோதரன் மகள்) — வி. பாலசிங்கம்

வள்ளியம்மை (இராசம்மாவின் தாய்) — க. பாலசுப்பிரமணியம்
சின்னத்தங்கம் (வடிவேலுவின் தாய்,

கார்த்திகேசுவின் தங்கை) — சு. பசுபதிப்பிள்ளை

கார்த்திகேசு (இளைப்பாறிய ஓவசியர்) — ஆ. யோ. தேவராசா

தாமு (கார்த்திகேசுவின் வேலையாள்) — சி. சுரேந்திரநாதன்

வடிவேலு (கார்த்திகேசுவின்

மருமகள்) — அ. ச. இராசேந்திரன்

கதிர்காமு (வடிவேலுவின் நண்பன்) — அ. ச. கருணானந்தம்

சோதிடர் — வ. ஜீவானந்தன்

கார்ச்சாரதி — த. பிரேமராசா

மேடை நிர்வாகம் — அசோக்குமாரும் ஏனையோரும்.

House Reports: 1963

ABRAHAM HOUSE

Yet another year has come to an end, and we as members of Abraham House have to place before you an account of our manifold activities. We have yet to win back our lost laurels. We are proud of the spirit of fighting shown to the very last by our members, especially when the odds were against us.

In Cricket, we had a successful year. Two of our members, coloursmen Balasingam and Selvapiragasam played for the college 1st XI. We would proudly mention that G. Balasingam not only lead our first XI but captained the Jaffna Combined Schools XI also against the Colombo Combined Schools XI. He was one of the three bowlers from the North, who took more than 50 wickets during the season. Finally he was adjudged the best captain of the Northern Schools. It was our misfortune that Balasingam left us before the Athletic season to join St. Thomas College, Mt. Lavinia, to continue his studies there. Our best wishes go with him in his new environment. Four of our members found places in the college 2nd XI in cricket. They are Thurairatnam the wicket keeper, Mylvaganam an opening bat and Abraham and Selvachandran a reputed batsman and the most effective leg-spinner respectively. To the third XI too we contributed four of our members.

In Athletics, we were handicapped by the departure of G. Balasingam. At the Annual Inter-House Meet, we had only a handful of Athletes, who did their very best, and we had to be content with the fourth place in the final ranking of the Houses. Special mention must be made of D. K. Chinniah, C. T. Premarajah, S. Mylvaganam and M. Veeravagu (Senior Group), V. Jesurajah Ranjan (under 14 group) and N. Cavendra (under 12 group) who did their best for the House.

In Football, P. Easwarinathan and K. Selvapiragasam of our House represented the college in the 1st XI. In the second XI we had three of our members playing for the team while in the third XI too, we had three of our members,

In studies too we had a good number of passes in the various examinations. The Head Prefect of the college, J. N. Chinniah hails from our House. An Editor of 'The Messenger' A. N. Selvachandran and the Editor of the Science Association Annual Magazine, S. Surendranathan are also members of our House.

Special mention must be made of Mr. D. R. Arumainayagam our Assistant House-Master, who helped us very much in the House activities.

In conclusion, I must express my sincere thanks to everyone who helped me to make this year a successful one for Abraham. I am particularly grateful to our House Master Mr. R. R. Blanchard, to the other House Masters and House Mistress and to all the office-bearers (especially the Treasurer) who with their good counsel and willing co-operation, lightened my burden.

S. Surendranathan,
House Captain.

KANAPATHIPPILLAI HOUSE

I take it as a proud privilege to submit the record of my House for 1963, during which year we became Champions in two tournaments out of three.

In Athletics our athletes did their very best and brought victory to our House. Most of the outstanding athletes produced by our college in 1963 are from our House. They are athletic coloursman B. Karunanantham, who carried away the senior group championship cup at the college Athletic Meet, and our talented High Jumper V. Elanchenni, who came first in High Jump and fourth in 80 yards Hurdles at the Public Schools Meet.

I congratulate V. Elanchenni, for setting up records of a high standard in his favourite jump at the Inter-House, V. T. A and Pentangular Meets. He broke the 12 seconds barrier at the All Jaffna Schools Meet to win the 80 yards Hurdles. I also congratulate the other athletes who fought till the last. They are S. Sriskandarajah, N. Nesarajah, V. Mathivanam, D. K. Buell, who became champion in the under 14 group, little Navakumar popularly known as Dexter and Krishnapavan, a promising athlete.

In Volleyball I am extremely glad to say that our team emerged champions in the Inter House Volley Ball tournament due to the fact that it contains two coloursmen both of whom captained the college teams in 1962 and 1963. Their powerful spikings helped us to win the tournament very easily.

In Football we gave a neck-to-neck fight to all the other Houses, but couldn't succeed in becoming champions. Two of our players represented the college first eleven team. They are colours-winner V. Elampooranam and M. Anandanadarajah.

A. Sivarajah, A. Radhakrishnan, T. Sithamparanathan, S. Jeyapathmarajah, S. Anandakumar, who led our march past team, and K. Sundaralingam are the players who represented the college 2nd and 3rd Teams.

My report will be incomplete without mention being made of our energetic House Master, Mr. C. Ratnavel. He took special interest in us. I thank him sincerely for his guidance and advice.

In conclusion, I thank all the House Office-Bearers, the members of the House and the House Masters for the whole hearted co-operation they extended to me in all our activities.

Let blues shine for ever.

V. Elampooranan,
House Captain.

PAULPILLAI HOUSE

I am presenting here the report of our House for the year 1963. The future of our House appears to be bleak as our Senior House Master for many years has left us at the end of this year. Now unlike in the recent past every teacher is liable to be transferred. No one will deny that our House Master took untiring efforts to bring success to our House. During the Athletic season he always made it a point to come every day to the grounds and direct our members and encourage them. I was fortunate enough to be the last captain under him and to be benefitted by his guidance. I wish him all the best and a very happy future, even though we are very sorry to lose his services. Once again I thank him and wish him on behalf of the Members of the House a bright future at Victoria College Chulipuram, a school close to his home.

Mr. S. Vadivelu one of our House Masters left us during the 3rd term vacation to join the staff of Chempianpattu Government school. We wish him too, all the very best in his new school.




SCOUTS - 1963




THE CUB PACK - 1963

AFTERMATH OF THE CYCLONE



“OPENING” OF THE NEW BLOCK 1963
ANNUAL INTER-HOUSE ATHLETIC MEET-1963



CHIEF GUESTS Mr. K. B. RATNAYAKE (M.P. A'PURA) AND
Mrs. K. B. RATNAYAKE

We are proud to have won the Inter-House Athletic Meet Championship; but in the final ranking of the Houses we tied with Sherrard House for the second place. Our congratulations to S. Gunanayagam and V. Sarathchandra on their winning the under 14 and under 12 championship respectively. We have a promising Junior team and I wish them all luck in the years to come. At the March Past, our squad got the first place. K. Mahendran, an "Old" member of our House and at present working in the police force, took a keen interest in coaching our athletes and especially the March Past squad. A special word of thanks to him for the services he rendered.

This year too a large number of our members represented the college cricket, volley ball and soccer teams.

In cricket K. Rajalingam, M. Nadarajasundaram and D. Ratnanathan represented the 1st XI. P. Balasubramaniam, V. Ratnarajah, K. Navaratnam and V. Sriranganathan represented the 2nd XI. There were two of our members in the 3rd XI. K. Rajalingam of our House was a member of the Jaffna Combined Schools XI and kept wicket for them.

In the College 1st XI Soccer Team, Captain P. Thamothearam, Vice-Captain T. Thurairajah, K. Rajalingam and V. Shanmuganathan hail from our House. There were also four members in the 2nd XI and three members in the 3rd XI.

In Volley ball, three of our members represented the College Team.

I take this opportunity to thank all the House Masters, the Mistress and the Office-Bearers, who helped me very loyally; and all members of the House for the whole-hearted co-operation they extended to me in executing my duties. In conclusion I wish to refer to the demise of our revered Vice-Principal Mr. S. T. Samuel who departed from our midst on the 27th of April 1963. May his soul rest in peace.

I wish the new House Master Mr. A. Thigamparalingam, a long and pleasant stay with us.

P. Thamothearam,
Captain.

SHERRARD HOUSE

It is with great pleasure and pride that I submit the report of our House for the current year. Our captain C. Skandaraniam, left us, after being selected for training as Telecommunication Inspector. The pleasant task of reviewing our activities has thus fallen on me. We wish him all success.

In Athletics though we failed to become champions, we gave a close fight till the very last minute. We are however proud that the college Athletic Captain, A. Pavanantham is from our House. In the Inter-House Meet, he set up a new mark in the javelin-throw for seniors. Our thanks are also due to A. E. Rajarajan, S. Kanagaratnam, S. Sathanantham, K. Theivendram and A. Selvarajah. Our senior 4×110 relay team became the winners for the third time in succession. Our congratulations to Kanapathippillai House on their becoming champions.

Apart from the performance at the Inter-House Meet, our athletes did well in other Meets too. Two of our athletes K. Deivendram and A. Selvarajah performed well at the Group II Meet and were qualified to participate in the Public Schools Meet. Due to unavoidable circumstances K. Deivendram was unable to make the trip but A. Selvarajah did well, although he was not placed.

In the Inter-House Football competition we won both the Senior and Junior titles. We thank all the members of the two teams for their splendid co-operation.

Members of our House represented the college teams both in football and cricket. Of these, special mention must be made of C. Skandaraniam, R. Rajakumar, A. Pavanantham, R. C. Arnold and S. Sathanantham.

Our members did well in the various examinations too. Special mention must be made of one of our members, K. Dayanithy, who did so well in U. E. examination that he was exempted from the first year's examination at the University. He also passed the H. S. C. examination in the first Division with 3 distinctions. There were other members too who did well in the U. E. and G. C. E. examinations. Our members also took active interest in the activities of the school. Our congratulations are also due to V. Kunanandam, K. Sivakumaran and V. Vasanthakumar. These mem-

bers won prizes in the Essay competition organised by the V. T. A.

During the year, Miss S. Kadirgamar left us on getting married to Mr. S. Vimalachandran, a teacher in Malaya. We wish them all success in the years to come.

In conclusion I wish to thank our House Masters Mr. S. P. Nadarajah and Mr. M. Atputhanathan for their untiring efforts and able guidance. I also thank the executive committee for the whole-hearted co-operation extended to me in carrying out my duties.

K. Sivakumaran,
Secy. & Treasurer.

THAMOTHERAM HOUSE

I have great pleasure in reviewing the activities of our House during the year. In spite of the fact that our performance in athletics was not up to our expectations, we are proud of the performance of our football teams.

In Athletics though we failed miserably, we fought to the very last in the true spirit. My special thanks are due to S. Vigneswaramoorthy, P. Rathakrishnan, A. Thavarajah and S. Anandan for their valuable contributions. Our congratulations to S. Vigneswaramoorthy on winning the College Athletic Colours.

In the Inter-House football matches our Juniors became joint champions, under the able leadership of S. Anandan and the seniors were runners-up.

We were well represented in the College Cricket, Football and Volleyball teams. In Cricket four members represented the first team. S. Paskaran, Vice-Captained the first eleven and won the College Colours. In Football both D. M. Vethaparanam and S. Kantharajah the 'bulwark' of the first team, were from our House. Both of them won College Colours. S. Vigneswaramoorthy was awarded Volleyball Colours and was also the Vice-Captain of the College Volleyball Team.

In the field of studies also, we did fairly well. We had a good number of passes in the J. S. C., S. S. C. and H. S. C. examinations.

I must in conclusion express my sincere thanks to every body who helped me to make this year a successful one for Thamo-theram. I am particularly grateful to the House Master, Mr. Sam Thambapillai and to all the office-bearers who with their good counsel and willing co-operation lightened my burden greatly.

S. Kantharajah,
House Captain.

Associations 1963.

Due to the damage caused by the cyclone, the school worked in two shifts. Hence a few Associations could not function during the year.

PREFECTS GUILD

I have great pleasure in presenting a report of the activities of the Prefects Guild during the year 1963. The Guild is in the 19th year of its existence. During this period, it has gone forward from strength to strength.

Unlike the previous years' reports, the report of this year contains the record of a very sad event which occurred during the course of the year. That was the death of our senior vice-principal Mr. S. T. Samuel who had been our adviser since 1945. Through his guidance the prefects overcame a number of difficulties and established several traditions. The loss is great because he was a man who possessed extensive capacity to understand our numerous problems and who could give precise solutions to them with all seriousness coupled with humour. It is indeed a very sad event and the loss is really irreparable.

The Guild met once a fortnight to discuss problems. We feel proud to say that most of our suggestions were highly regarded by the college authorities. Combined meetings of the prefects and monitors were also held and at these meetings common problems were discussed.

The energies of the Guild have been fully exploited in order to maintain administrative efficiency and general discipline, thus relieving the college authorities of an appreciable volume of routine work. We are quite sure that the training we receive now will be of much value to us when we take our rightful place as full-fledged citizens of Free Lanka.

During the year under review many of the members left us. Our Head-Prefect (Jan—April) A. S. Rajendram, acting Head-Prefect (May-July) V. Nithiyantham, and eight others left on gaining admission to the University. They are K. Easwara, V. Thiagarajah, S. Selladurai, T. E. Anandarajah, S. Ganesharatnam, R. Mahadeva, S. Balayogan and S. Sivagnanasundaram. We wish them all success. This year we welcomed T. Sooriamoorthy, S. Kanagaratnam, K. Rajendram, M. Nadarajasundaram,

S. Arulnayagam, S. Pasupathipillai, S. Kathiresu, A. Pavanandam, K. Sivakumaran and S. Mahendran. We wish these friends a pleasant stay with us.

I take this opportunity to thank the members of the staff, who at various times advised us in carrying out our duties. My thanks are also due to all those who helped us at various times as acting prefects. Finally it is with great pleasure that I thank both the principal and the vice-principal for the help and guidance given to us at all times.

A. S. Karunanantham,
Hony. Secretary.

VTH JAFFNA SCOUT TROOP

The year under review has been a sad one for Scouting at Hartley. The cyclone and the resultant working of the school in two sections for six days a week prevented regular Troop Meetings from being held. However a number of Senior boys who did yeoman service in getting the school ready after the Cyclone, expressed a wish to be organised. The result was the formation of a Rover Crew.

During the April Vacation nine Rovers, two Senior Scouts and the G. S. N. successfully completed an Island Cycle Tour of 850 miles in two weeks. Our Rovers and Senior Scouts also rendered valuable assistance in the Anti-Polio Campaign organised by the M.O.H., Point Pedro.

The Sixday Week School prevented our boys from participating in the chip-a-job week and the Annual District Rally.

Our Scouts have two great needs if we are to make greater progress. We need more Scouters and a Troop Room. It is our fervent hope that our Principal, who has always shown a readiness to help the Scouts, will be able to help us to meet these two needs.

'Scribe'

THE WOLF CUB PACK

The cubs though a few in number this year, have shown great enthusiasm in their work. Many of our senior cubs left us at the beginning of the year to become scouts. The cubs concentrated on badgework for sometime, as a result of which most of them have passed their Tenderpad Tests and quite a number have obtained their first stars. Due to unavoidable circumstances our pack was not represented at the Cub Field Day held at the Old Park.

I am very proud to say that last year for the first time in the history of our pack we actively took part in the year's Chip-a-Job week, and earned about Rs. 90/-. At the end of the year we had to bid farewell to our most energetic Baloo, who left us to get married. We wish her every happiness in Malaysia. The cubs have always done their best in their work and play. Let us continue to do so.

Dyb, Dyb, Dyb, Dyb.
We'll Dob, dob, dob, dob.

Sathiaseelan Vythilingham,
Senior Sixer.

PHOTOGRAPHIC SOCIETY

As Secretary of the above Society, it is with great pleasure that I submit the report for the current year 1963. This year the strength of the Society has increased and now we are having a body which has a very high strength when compared with the membership of the years that went by. During the year, the younger members of the Society learned the first principles of photography, while most of the members specialised in printing, enlarging, toning and colouring glassy prints.

We submitted some framed micro-photographs to the Science Exhibition organised by the Northern Province Science Teachers' Association. I am proud to say that we are the only college in the Jaffna peninsula to enter this exhibition in photography and the spectators were greatly surprised to hear that those micro-photographs were done by the students of our college.

We could not have our annual photographic-exhibition and the snap-shot competition this year owing to unavoidable circumstances. In this connection, I want to say that ours is the only

Society at school which had functioned throughout the year, even though we had many hardships in running it smoothly.

We have started a "photograph-wall-board", where we exhibit the work of our members to the other students of the college. This year we had many photographs exhibited under different headings, and some that need special mention are "Cyclone damages in January 1963", ; "Our H. S. C. boys on a Botanical tour to the hills", ; "Opening of the lower Hall" etc. We exhibit mainly the various activities of the college.

Let me take this opportunity to thank our president Mr. M. Atputhanathan, for his help and guidance in all our activities. I also thank the Principal for his valuable assistance to the Society. I will be failing in my duty if I don't thank the members for their whole-hearted co-operation in all our activities.

S. D. Arunthavarajah,
Hony. Secretary.

THE HOSTEL PREFECTS' GUILD

It is with great pleasure that I submit the report of the Hostel for the eventful year 1963. The year under review has been punctuated with great feats by the hostellers in all spheres of the college life. It is with mixed feelings that I proceed to enter upon this task.

Our Ex-Head Prefect T. E. Anandarajah and Prefect S. Selladurai brought credit to the Hostel by gaining admission to the Arts faculty of the University of Ceylon. Ex-Head Prefect of our college A. S. Rajendram and Prefect K. Iswara gained admission to the Engineering and Medical faculty respectively. My congratulations to them all. In the G. C. E. examination, though a good number of the hostellers have passed, I would like to make special mention of V. Jevanatham who obtained seven credits and one distinction and V. Navaratnam who obtained five credits and one distinction. On the whole the standard maintained in studies by the hostellers is quite satisfactory.

In the sphere of sports too, our hostellers have done extremely well. S. Kandarajah played both in the football and cricket first teams. S. Paskaran, Vice-Captained the 1st XI Cricket Team and won colours in it. N. Sivagurunathan captained both the 2nd XI Cricket and Football Teams. R. Thilagaratnam Vice-Cap-

tained both the 3rd XI Cricket and Football Teams. S. Balasubramaniam was a member of the College Volleyball Team. In the College Athletic Team we were well represented. A. E. Rajarajan Vice-Captained the team. K. Theivendran who qualified to participate in the Public Schools Meet in Discus won College Colours. P. Radhakrishnan a promising long and middle distance runner, J. J. Gunaratnam who trained himself hard to give a good fight to Radha, S. Mylvaganam the sprinter, C. K. Rajanayagam and N. N. Vincent the relay carnival representatives, N. Nesarajah a promising young athlete, and D. K. Buel who became the under 14 champion are all 'in-mates' of the Hostel.

Our hostellers have not only excelled in sports but also in other college activities. V. J. Ratnarajah got first places both at the V. T. A. and N. P. T. A. singing competition V. Sornalingam came third in the V. T. A. elocution contest. K. Iswara and S. Thalayasingam won the Rockwood Scholarship prize of Rs. 20/- and 15/- respectively. Many hostellers were members of the college under 16 P. T. Squad, and also of the College Choir.

We have our Hostel Prefects' Guild meetings regularly. This year we had the pleasure of welcoming five new prefects namely S. Kandarajah S. Balasubramaniam, N. N. Vincent, S. Pasupathipillai and K. Balathasan to our Guild. This has brought the strength of the Guild to nine. I hope that they will enjoy their stay in the Guild. We had to say goodbye to T. E. Anandarajah Head Prefect, S. Selladurai, A. S. Rajendran and K. Iswara who gained admission to the University and A. Rajendram (Deputy Head Prefect) who proceeded to Malaya for employment. We wish all of them success. A. S. Karunanandan and S. Paskaran also left us somewhere in the middle of the year.

I am very glad to state that from the time of the inauguration up till now the Guild has served the hostel well. I hope the members of the guild will in time to come serve the hostel more efficiently. It was always encouraging to find the authorities giving due consideration to the suggestions put forward by the members of the guild. The secret of our success depends on treating all matters discussed in the Guild meetings as strictly confidential.

Before winding up, I would like to say that although the hostellers kept up the hostel flag flying in all fields as usual, we underwent many hard-ships. In the beginning of the year a tornado struck the college and our studies were disturbed. Then in the middle part of the year all the hostel servants and a few hostellers fell sick owing to an attack of typhoid and during

these periods the hostellers as usual rose to the occasion with the guidance of the Boarding and Asst-Boarding Masters.

On behalf of the Prefects Guild and on behalf of the hostellers, I wish to extend my sincere thanks to the Boarding Master and the Asst. Boarding Master for the help and guidance extended to me in carrying out my duties efficiently. I will be failing in my duty if I don't thank the hostellers for the co-operation they extended to me and the other prefects. Finally I take this opportunity to wish all those who will be leaving us at the end of the year, a bright and happy future.

J. N. Chinniah,
Head Prefect.

THE HOSTEL UNION

It is with great pleasure that I submit the report for the year 1963, which has been a period of steady progress.

We have had regular weekly meetings every Saturday. The Union continues to provide an opportunity to the hostellers to promote their knowledge in diverse directions and to gain the necessary training in the art of public speaking. Many of us who normally fight shy of speaking at the meetings of the college Societies, let off much steam at the Hostel Union meetings.

Most of the boarders are keen sportsmen and we are proud to have in our midst a few college coloursmen and a good number of the members of the college cricket, foot ball, volley ball and athletic teams. I wish to make special mention of the following versatile sportsmen:— S. Paskaran, S. Kandarajah, K. Theivendran, N. Sivagurunathan, S. Mylvaganam, P. Rathakrishnan, A. E. Rajarajan, and R. Thilagaratnam.

In studies too some of the hostellers were outstandingly good. T. E. Anandarajah, S. Selladorai, K. Easwara and A. S. Rajendram gained admission to the University. V. Jeevanantham and V. Navaratnam did well in the G. C. E. Examination obtaining seven and six credits respectively.

During the year we lost the services of our caterer Mr. C. Manuelpillai, who left us to be nearer home. Immediately after his departure Mr. S. G. Deva took over and since May Mr. D. R. Arumanayagam is doing it in addition to his own duties.

We were also very sorry to lose during the year Mr. A. M. Spencer, a senior teacher, and a good guide who had been a valuable adviser both to the Boarding Masters and to the students.

We had our Annual Dinner on the 18th of November. My thanks are due to all those who made this year's dinner a successful one.

Before concluding I wish to thank the Warden, the principal, the sub-warden Mr. W. N. S. Samuel, the Boarding Master, the Asst. Boarding Master and the members for their whole-hearted co-operation in every undertaking of the Union.

K. Theivendran,
Hony. Secretary.

சைவ மன்றம்

எமது பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றதும், இங்கு கல்வியிலுக்கின்ற சைவசமயப்பிள்ளைகளுக்கும் தங்களது சமய வழிபாட்டைக் கல்லூரியில் நடாத்தக்கூடிய நிலைமைகள் உருவாகின. ஆயினும் இயற்கை அன்னையின் வேறுபாட்டால் சென்றவருட முற்பகுதியில் கடும்புயலில் நமது கல்லூரி சிதைவுற்றது. ஆக்கவேலைகளின்பின் சென்றவருட பிற்பகுதியில் எமது மாண்புறு சைவமன்றம் ஆசிரியர் திரு. கா. பத்மனாதன், வித்துவான் திரு. க. கார்த்திகேயன் அவர்களினது அயரா உழைப்பின் பயனாக அதிபர் அவர்களின் வேண்டுகோளின்படி கல்லூரியில் ஆரம்பமாயது. இம்மன்றத்தின் தலைவராக செல்வன் தா. ஜெயவீரசிங்கமும், காரியதரிசியாக செல்வன் சோ. லோகராசாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அன்றியும் எமதுமன்றம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப் பாடல்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஒரு திருவிழாவை, மிக விமரிசையாக ஆசிரியர் கா. பத்மனாதன் அவர்களின் அருமுயற்சியின் பயனாகச் செய்து முடிப்பதற்கு அனுமதிக்கொடுத்த திருக்கேதீஸ்வரப் புனருத்தாரண சபைத்தலைவராகிய சேர். கந்தையா வைத்தியனாதுக்கு எமது மன்றத்தின் நன்றி உரியதாகும்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையாரின் உதவிகொண்டு கிடைத்த ஒருபஸ்வண்டியில் சிறியமாணவர்களும், சைக்கிள் வண்டிகளிலும், மோட்டார் வண்டிகளிலும் வேறுசில மாணவர்களும், ஆசிரியர்களமாகச்சென்று கல்லூரித் திருவிழாவன்று "அரகர சிவசிவ" என்ற ஒலியுடன் ஆலயத்தைச் சென்றடைந்

தனர். பகல்வேளையில் அபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இரவு ஆசிரியர் திரு. கா. பத்மனாதன், வித்துவான் கா. கார்த்திகேயன், எமது கலாசாலை முன்னாள் ஆசிரியர் திரு. வை. கா. சிவப்பிரகாசம் அவர்களால் அடியார்களுக்கு அன்னப் பிரசாதம் சிறப்பாக அளிக்கப்பட்டது.

நவராத்திரியன்று பூசைகளும், பிரசங்கங்களும் வெகு விமரிசையாக நடந்தேறின. விசய தசமியன்று நடந்த விசேடபூசையில்ன்று பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை அவர்கள் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.

தற்பொழுது உருவகிக்கப்பட்டிருக்கும் எமதுமன்றம் நாயன்மார் குருபூசைபோன்ற விசேடதினங்களைக் கொண்டாடவும், மாணவர்களின் சமயஅறிவை விருத்திசெய்யவும் அரும்பாடுபட்டு வருகின்றது.

வணக்கம்.

சே. லோகராசா,
காரியதரிசி.

TEACHERS' GUILD

The year under review has turned out to be one of calamities. We suffered the loss of one of our most senior members and our Vice-Principal, Mr. S. T. Samuel only a short-while after the collapse of our college Lower Hall, built during the time he was acting Principal. We express our deepest sympathies to the family of the late Mr. S. T. Samuel. That he may be ever remembered in our midst as a symbol of selfless service, we have presented to the college a Challenge cup in his memory.

The 'Guild' meetings were not frequent, as we could not find the time because of our working in two shifts.

Towards the end of our tenure of office Messrs. K.N. Ratnavel, S. S. Manuelpillai and Mrs. I. Sabaratnam joined the 'Guild'. We wish them a pleasant stay with us and we are sure that their presence will be of immense help to the 'Guild'.

At the end of the year Mr. S. Vadivelu left us on transfer. Mr. K. Pathmanapan also left us on being appointed Principal of Stanley College. Mr. A. M. Spencer too left us on transfer to Victoria College. We wish them a prosperous future in their new spheres of life.

Three of our members entered matrimony this year. Mr. S. Sellathurai got married to Miss S. Kandiah. Miss S. Kadirgamar left us to get married to Mr. S. Wimalachandran and is now in Malaysia. We thank them for inviting us for their weddings and wish them all the best.

We entertained Mr. & Mrs. S. C. Rajasingam and Mr. & Mrs. S. Sellathurai at 'Tea'.

We bade farewell to Mrs. G. Y. Velupillai, and Mrs. S. Wimalachandran at Dinner.

I also like to record with pleasure the additions to the families of Messrs. S.C. Rajasingam, P. Ahamparam and S. Senathirajah.

We were addressed by Prof: V. Duraisamy Sastri on a subject pertaining to Education. Mr. K. Arumugam, an ex-member of the Guild gave a talk on "My experiences in Ghana".

Cricket and Football matches were a feature promoting goodwill among teachers and students.

Finally I thank the President, and the Executive Committee, who have helped me in the execution of my duties. I also thank the members for their kind co-operation rendered at all times, especially the lady members who helped me with organising the Guild functions.

S. Vinayagalingam,
Hony. Secretary.

1-2-63 முதல் 27-1-64 வரையுள்ள காலஆண்டு இறுதித் தொகுப்பு

1962-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராகத் திரு. சே. கந்தசாமி அவர்களும், காரியதரிசியும் தனாதிக்காரியமாகத் திரு. சொ. விநாயகலிங்கம் அவர்களும், செயற்குழு அங்கத்தவர்களாகத் திரு. யே. யோ. அற்புதராசா, திரு. அ. திகம்பரலிங்கம், செல்வி சி. கதிர்காமர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இவ்வருடம் எமது சங்கத்திற்குத் துயரம்நிறைந்ததாக அமைந்துவிட்டது. சங்கத்தின் மிகப்பழைய அங்கத்தவர்களில் ஒருவரான திரு. S. T. சாமுவேல் அவர்களை நாம் இழந்துவிட்

டோம். அன்னார் உதவியதிபராகக் கடமையாற்றியகாலத்தில் அமைக்கப்பட்ட கல்லூரிக் கீழ்மண்டபம் அதற்குச் சிலமாதங்களின் முன்னராகத்தான் புயற்காற்றினூற் சேதமடைந்தது. அதன் காரணமாகக் கல்லூரி இருபிரிவுகளாக நடைபெற்றதனால் சங்கக்கூட்டங்கள் நடத்த நேரவசதியில்லாமல் சங்க அலுவல்கள் பாதிக்கப்பட்டன. வருடமுற்பகுதியில் திரு. S. T. சாமுவேல் சுகவீனமுற்றிருந்து மரணமானார். அவரின் குடும்பத்தினருக்கு எங்கள் பரிவையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மரணத்தின்பின்னும் நம்மிடையே நினைவில் நின்று தன்னலங்கருதாச் சேவையின் உதாரணமாகவிளங்கும் பொருட்டு அவரின் நினைவுக்கிண்ணம் எங்களால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதியில் சங்கத்திற்கு திரு. S. S. மணுவேற்பிள்ளை, வித்துவான் K. N. இரத்தினவேல், திருமதி. I. சபாரத்தினம் ஆகியோர் சேர்ந்தார்கள். இவர்களுக்கு எங்களுடன் மகிழ்வுமிக்க காலமும், இவர்களால் சங்கத்திற்குச் சிறப்பும் வருமென எதிர்பார்க்கிறேன்.

நம்மைவிட்டு வருடஇறுதியில் திரு. சு. வடிவேலு அவர்கள் வேற்றிடம் மாற்றலாகிச் செல்கிறார். திரு. கா. பத்மநாதன் ஸ்ரான்லி கல்லூரி அதிபராகக் கடமையேற்றுச் சென்றார். சங்கத்தின் முன்னோடிகள் அங்கத்தவரான திரு. A. M. ஸ்பென்ஸர் மாற்றலாகி விக்டோரியாக் கல்லூரிக்குச் சென்றார். புதிய இடத்தில் இவர்கள் சீருஞ் சிறப்பும் ஓங்கக் கடமை புரிவார்களென வாழ்த்துகிறோம்.

இவ்வருடம் எமது அங்கத்தவர்களில் மூவர் மணவாழ்க்கை மேற்கொண்டனர். எம் இரு அங்கத்தவர்கள் திரு. S. செல்லத்துரையும், செல்வி. செ. கந்தையா வும் தம்பதிகளாயினர். செல்வி சீ. கதிர்காமர், (நம்மைவிட்டுப்பிரிந்து) திருமதி S. விமலச்சந்திரகைமாறி மலாயாதேசம் போயிருக்கிறார். ஆசிரியர் சங்கத்திற்கு இவர்கள் தங்கள் மணவிழாவிற்கனுப்பிய அழைப்பிற்கு நன்றியையும், அவர்களுக்கு எமது வாழ்த்தையும் வழங்குகிறோம்.

திரு. S. C. இராசசிங்கம் தம்பதிகளையும், திரு. S. செல்லத்துரை தம்பதிகளையும் தேநீர் விருந்தில் வரவேற்று உபசரித்தோம்.

திருமதி. வேலுப்பிள்ளைக்கும், திருமதி சி. கதிர்காமருக்கும் பிரியாவிடை விருந்தளித்தோம்.

திருவாளர்கள் S. C. இராசசிங்கம், P. ஏகாம்பரம், S. சேனாதி ராசா ஆகியோரின் மக்கட்பேற்றைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

பேராசிரியர் V. துரைசாமி சாஸ்திரி அவர்கள் கல்வி சம்பந்தமாகப் பேருரை நிகழ்த்தினார். எமது முன்னாள் அங்கத்தவராகிய திரு. க. ஆறுமுகம் “காணவில் நான் கண்டவை” என்பது பற்றிச் சொற்பொழிவாற்றினார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்மிடையில் நல்லெண்ணத்தை வளர்க்கும் பொருட்டு, கிரிக்கெட், உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன.

எனது கடமைகளைச் செய்து முடிக்கப் பேருதவி புரிந்த தலைவருக்கும், செயற்குழு அங்கத்தவர்களுக்கும், தங்கள் ஒத்துழைப்பை நல்கிய அங்கத்தவர்களுக்கும், விசேஷமாக விருந்து வைப்பவங்களைச் சிறப்பித்து உதவிய ஆசிரியைகளுக்கும், என் மனமுலந்த நன்றி உரித்தாகுக.

சொ. விநாயகலிங்கம்,
கௌரவ காரியதரிசி.

THE O. B. A. (COLOMBO BRANCH)

The Twenty-First Annual General Meeting

The Twenty First Annual General Meeting of the Hartley College Old Boys' Association (Colombo Branch) was held at the Gymnasium Hall of the Central Y. M. C. A., Fort, on Saturday the twentieth October, 1962 at 3 P. M.

Mr. K. Pooranampillai, the Patron, presided and there were eighty two (82) members present. The notice convening the meeting was read and the minutes of the twentieth Annual General Meeting were read and confirmed.

The Hony. Treasurer presented the audited statement of accounts. This showed a credit balance of Rupees six hundred and thirty eight and cents forty four (Rs. 638-44).

The Patron then addressed the gathering. He said “Owing to unforeseen circumstances, the General Meeting which should have been held in 1961 had to be unavoidably postponed. During the last two years very little worthy of mentioning had taken place. Owing to the Take-Over of Schools the number on roll has increased to over 800. By 1964 the Primary School may cease and by then all will be in the Post-Primary and the present Government directive is that all students should be kept in the College till the G. C. E. Hence as a rule the vacancies in each year will

be very limited. In the past a teacher was appointed for every twenty students but in future one for every twenty seven pupils i. e. the total number of teachers will be reduced by 20%. This, no doubt, will affect the general efficiency". He then gave in detail the results at the various examinations held during the period under review and also an account of the sports activities. Amidst applause he mentioned that G. Balasingam, the best all round cricketer of the year in the College, was selected to tour Australia with an All Ceylon Schools Cricket Team where he accredited himself very well by winning the much coveted prize for batting. He also referred to Mr. V. Shanmuganayagam getting a First Class in the Engineering Final Examination in the Ceylon University and congratulated him on this rare achievement. He also wished that every effort should be made to have the next Annual General Meeting on the 2nd Saturday of February 1963. He appealed to all the Old Boys to rally round the Old Boys' Association to foster loyalty to the Alma Mater. He made special mention of Mr. C. Loganathan, the O. B. A. President, for taking so much of interest in the Association and he then thanked the O. B. A. for giving him another opportunity of meeting the Old Boys in such large numbers. He wished the Association all success.

Mr. A. C. J. Eliezer proposed a vote of thanks to the retiring office-bearers and made special mention of the valuable services rendered to the Association by the President, Secretary and the Treasurer. This was seconded by Mr. K. C. Praesoody. Then the election of office-bearers for the ensuing year took place and the following were unanimously elected:—

President:— Mr. C. Loganathan

Vice-Presidents:—

Mr. K. Alvapillai

Mr. S. Nadarasar

Mr. J. N. Arumugam

Mr. J. M. Rajaratnam

Mr. G. M. Chinnathamby

Mr. R. P. Sherrard

Prof. K. Kanapathipillai

Mr. V. Subendiranathan

Mr. A. P. Kandaswamy

Dr. A. Sundaralingam

Hony. Secretary:—

Mr. K. Vairamuthu

Hony. Asst. Secretaries:—

Mr. V. S. Kandappu

Mr. V. Markandan

Hony. Treasurer:—


Mr. V. Shanmuganayagam

Hony. Asst. Treasurers:—

Mr. A. Sivasanmugam



Mr. C. W. Vethanayagam

OLD BOY




Mr. K. B. RATNAYAKE
M. P. for Anuradhapura

OLD PUPILS



Mr. S. SOTHEESWARAN
B. Sc (SPECIAL) - CHEMISTRY
FIRST CLASS
WINNER - BHIKANI FRAMJI KHAN
GOLD MEDAL

Mr. D. J. GUNARATNAM
B. Sc. ENGINEERING
FIRST CLASS



Mr. K. SRI SIVALINGAM
B. Sc (SPECIAL) MATHS
SECOND CLASS (UPPER)

ASSISTANT LECTURERS - UNIVERSITY OF CEYLON


SPORTSMAN OF THE YEAR
1962



G. BALASINGAM

Vice - Captain, N. S. C. A. which toured Australia in 1961. Awarded Governor-General's prize for best All-Rounder. Best captain of the North. (Daily News Award-1962)

SPORTSMAN OF THE YEAR
1963



K. RAJALINGAM

*Best Wicket-Keeper of the North
(Daily News Award - 1962)*



K. DAYANITHY


*First Division - H. S. C. with 3 Distinctions
1962*




Miss R. ARUMUGAM
B. A. (SPECIAL) - TAMIL
SECOND CLASS (UPPER)



Mr. V. BALAKRISHNAN
B. A. (SPECIAL) ECONOMICS
SECOND CLASS (LOWER)



Mr. S. SIVASUBRAMANIAM
B. Sc (SPECIAL) - CHEMISTRY
SECOND CLASS (LOWER)



Mr. K. VINASITHAMBY
B. Sc (SPECIAL) - CHEMISTRY
SECOND CLASS (LOWER)

ASSISTANT LECTURERS - UNIVERSITY OF CEYLON

Committee Members :—

Mr. V. Easwaradevan	Mr. S. Rajasundram
Mr. A. C. J. Eliezer	Mr. D. S. Rasiah
Mr. P. Kanapathipillai	Mr. P. Ratnasingam
Mr. C. Kandiah	Mr. A. Thavendiran
Mr. S. Karunasingam	Mr. T. Thiagarajah
Mr. M. Kathiravetpillai	Mr. A. Thiruchelvam
Mr. K. C. Praesoody	Mr. N. Vijayasingham
Mr. M. Rajasekaram	Mr. K. Vigneswararajah
<i>Hony Auditors :—</i>	Mr. K. Selvaratnam
	Mr. S. Veiauthapillai

The question of the election of members to the College Welfare Committee was considered. The Principal expressed the view that there was no necessity for such nomination at the moment. This was accepted.

Mr. P. Ratnasingam in proposing a vote of thanks to the Principal, congratulated him on his very efficient manner of tackling the various problems that confront him very often and also on producing well disciplined students—a rare feature these days. He also referred to his efficient administration and assured the co-operation of the Old Boys Association at all times. The Principal thanked Mr. P. Ratnasingam for all the good and encouraging words expressed and also made special mention of the very valuable services rendered by Mr. D. S. Rasiah as the Hony. Treasurer for over twenty years—almost from the inception of the O. B. A. There being no other business, he declared the meeting closed.

The General Meeting was followed by a Social at which Mr. Wilmot A. Perera was the Chief Guest. About 160 members and their families and other distinguished guests including the Hony. Secretaries of the other Old Boys Associations in Colombo were present. The distinguished guests included Sir Kanthiah Vaithianathan, Mr. & Mrs. P. Sri Skandarajah, Mr. M. Rajanayagam, Mr. & Mrs. S. E. Apputhurai, Mr. S. T. Sivanayagam and Mr. K. C. Nythiananda. Mr. Wilmot A. Perera addressed the gathering. Mr. Perera spoke at length on "National Integration"; other distinguished guests and members took part in the discussion which followed the lectures. Mr. C. Loganathan, the President thanked the Chief Guest, the other guests and the families of the members for their presence in such large numbers.

K. Vairamuthu,
Hony. Secretary.

ALUMNI NOTES

- Mr. N. Ariaratnam has completed his course in Chartered Accountancy and is working at Brown & Co., Ltd.
- „ K. Alvappillai Retired C. C. S. is Managing Director, Times of Ceylon (Colombo).
- „ K. S. Arulanandham is at Depot Police Office, Bambalapitiya.
- „ K. Ampikaipahan Technical Assistant is attached to the Irrigation Dept., Polannaruwa.
- „ S. Arulanandam is attached to the Village Committee, Myliddy.
- „ K. Arumugam is Education Officer, Ghana.
- Miss P. Arumugam Asst. Lecturer in Tamil, University of Ceylon.
- Mr. K. Ananther is attached to the Naval Office, Audit Branch, Colombo.
- „ N. P. Balachandran is at Air Port Office, Ratmalana.
- „ S. Balasingham has been selected as Investigating Inspector, Postal Dept.
- „ A. Balasubramaniam is at Insurance Co-operation of Ceylon, Colombo.
- „ T. Balasubramaniam is at E. P. F. section, Labour Dept. Colombo I.
- „ V. Balendran is Labour Officer, Colombo.
- „ S. Balendran Shipping representative Vadivelu Bros., Trincomalee.
- Dr. S. Balakrishnan, Anuradhapura Hospital.
- Mr. N. Balakrishnan, Asst. Lecturer University of Ceylon.
- „ R. Balakrishnan, B. Sc. Ceylon, Teacher, Batticaloa.
- „ K. Canagarajah is attached to the Bank of Ceylon, Colombo.
- „ S. R. Devarajan is attached to the Central Bank, Colombo.
- Dr. C. J. Eliezer is doing Reasearch at the Chicago University.
- Mr. V. Eswaranathan is attached to Ford Rhodes Thoronton & Co., Ltd., Colombo.
- „ S. Ganeshan is Sub-Inspector of Police, Depot, Bambalapitiya.
- „ R. N. Gunanayagam is Valuation Inspector, Colombo.
- „ M. Ganeshan is Principal, Maha Madya Vidyalaya, Varani.
- „ K. Ganeshalingam is attached to Ford Rhodes Thoronton & Co., Ltd., Colombo.
- „ D. J. Gunaratnam B. Sc. (Engineering) is at the Water Works, Ratmalana.

- Dr. M. K. Gunaratnam is House Officer, General Hospital, Colombo.
- Mr. C. S. Gnanakone is selected for Training as a Cadet in the Navy.
- „ C. Jothiravi is on the Staff of Muslim Maha Vidyalaya, Dickwella.
- „ T. Jeganathan B. Sc. Ceylon is A. S. S. Ratnapura.
- „ K. Jeganathan B. Sc. Ceylon, is a Teacher at Skandarodaya.
- „ S. V. Kasinathan is Asst. Assessor, Inland Revenue Dept., Colombo.
- „ M. Kathiravetpillai is at Railway Stores Branch, Colombo.
- Dr. S. Kathiravetpillai is attached to the Hospital, Avissawella.
- Mr. V. Kathirgamathamby is at Audit Office, Colombo.
- „ V. K. Kumarasamy, B. Sc., is at Health Dept., Colombo.
- Dr. K. Kumbesan is attached to General Hospital, Colombo.
- Mr. R. Kailayalingam is Divisional Officer, Agrarian Services, Paranthan.
- „ C. Kathirgamar is Assessor, Income Tax Dept., Colombo.
- „ T. Kathirgamanathan Technical Assistant is attached to the Irrigation Dept., Murunkan.
- Dr. S. Krisnasamy is Lecturer at the University of Singapore.
- „ V. Krishnarajah is attached to the Kandy Hospital.
- Mr. K. Kulasegaram B. A. Ceylon, is on the Staff of Driberg College, Chavakachcheri.
- „ C. Skandaruniam is selected for Training as Telecommunication Inspector.
- „ S. K. Mailvaganam is Valuation Inspector, Jaffna.
- „ P. S. Muttiah is at National Small Industries Corporation Colombo 2.
- „ K. K. Mahendran is attached to the Police Station, Bandara-wella.
- „ S. Murugavel is D. R. O. Manmunai West, Batticaloa.
- „ P. Murugesu is Apothecary, Matale.
- Dr. A. Mylvaganam is attached to the General Hospital, Kurunegala.
- Mr. S. Manicavasagar is A. C. L. G., Jaffna.
- Dr. R. Nadarajah is attached to the Hospital, Angoda.
- „ N. Nallanathan is attached to the Hospital, Ragama.
- Mr. A. S. Navaratnarajah C. C. S. is Govt. Agent at Galle.
- „ M. Nadarajah has been selected as Investigating Inspector, Postal Dept.

- Mr. K. Nadarajah is Sub-Collector, Customs, Colombo.
- „ R. Nadarajah is Veterinary Surgeon, Balangoda.
- „ S. Nadarajah is on the Staff of Maha Madhya Vidyalaya, Nelliady.
- Dr. K. K. Nadarajah is attached to the General Hospital, Mannar.
- „ N. Naganathan is attached to the General Hospital, Colombo.
- Mr. S. Nanthagopal, Field Assistant C. R. I. Chenkaladdy, is promoted as Officer in Charge.
- „ A. Navaratnam is A. S. P., Kandy.
- „ A. Navaratnam is attached to Air Ceylon, Palaly.
- „ C. Navaratnam is Sub-Inspector, Panadura.
- „ P. Navaratnam is Asst. Commissioner of Labour, Ratnapura.
- „ S. P. Nadarajah, Vice-President ACUT, was the Head of the Ceylon Delegation which participated in the W. C. O. T. P. conference held in Stockholm in 1962.
- „ S. Navaratnarajah, B. A. Ceylon, Teacher, Batticaloa.
- „ K. Praisoody is at Chalmers Granaries, Colombo 2.
- „ B. J. Paramadas B. Sc. (Engineering) is now in Australia on a Scholarship.
- „ A. Pathmarajah is in the Govt. Electrical Dept. Akkapatana.
- „ S. Perinpanayagam is following the Proctors Course at the Law College.
- Miss S. T. Pooranampillai is on the Staff of Vada Hindu Girls' College, Pt. Pedro.
- Mr. K. C. Praesoody is Superintendent of Excise, Colombo.
- „ S. Panchacharanathan is selected for Clerical Service, Irrigation Dept.
- „ J. M. Rajaratnam, Chartered Accountant, is at Singer Sewing Co., Colombo.
- „ S. Ratnasingam is on the Staff of the University of Ceylon, Colombo.
- „ C. Rajah is attached to the S. P's. Office, Jaffna.
- „ S. Rajakulasingam is attached to the Village Committee, Uduvil.
- „ K. Rajasekaram is following the Proctors Course at Law College.
- „ K. Rajalingam is Asst. Assessor, Income Tax Dept., Colombo.
- „ M. Rajasekaram is attached to the S. H. S. Office, Jaffna.
- „ S. Rajalingam is Sub-Inspector, Matara.

- Dr. P. Rajasingam, Retired Deputy Director of Health Services. has been appointed by the W. H. O. as Public Health Adviser, S. E. Asian Region, Delhi.
- Mr. P. Ramachandran is Asst. Post Master G. P. O., Colombo.
,, C. Rasiah is Asst. Controller of Exchange, Colombo.
,, A. Ratnasapathy is on the Tutorial Staff of Madhya Maha Vidyalaya, Nelliady.
,, N. Ratnarajah is attached to the Paranthan Chemicals Corporation.
,, S. Ratnasingam is Lecturer, Govt. Technical College, Kattubedde.
,, P. Ratnasingam is Accountant, Land Development Dept. Colombo.
- Miss B. Rasiah, B. Sc. (Lond.) Teacher, Matale.
- Mr. K. Selvanandan is at D. I. T's Office, Colpetty.
,, T. Sivasubramaniam is Apothecary at Podiloya.
,, S. Selvanayagam is at People's Bank, Colombo.
- Dr. K. Shanmuganathan is at General Hospital, Colombo.
- Mr. V. Shanmuganayagam is Engineer, Norton Bridge.
,, K. Sivagnanam is Assessor Dept. of Inland Revenue, Colombo.
,, M. Sivagnanasuntharam is Govt. Surveyor at Diyatalawa.
,, N. Sivagnanasuntharam is District Judge at Jaffna.
,, M. Sivalingam is at Eelanadu Office, Bambalapitiya.
,, R. K. Sivalingam is at Hongkong & Shanghai Bank, Colombo.
,, R. Sivanandasunderam is at P. W. D., Colombo.
,, S. Sivapalan is at Audit Office, Colombo 7.
,, K. C. Sivapatham is Sub-Inspector of Police, Bambalapitiya.
- Dr. S. Sivapathasunderam is attached to General Hospital, Colombo.
- Mr. A. Sivasanmugam is at the Dept. of Inland Revenue, Colombo.
,, P. Sivasubramaniam is at the Irrigation Dept., Colombo 7.
,, S. Sotheeswaran, B. Sc., is Asst. Lecturer University of Ceylon, Peradeniya.
,, S. Srikantha is at the Bank of Ceylon, Kegalle.
,, S. Suntherampillai is Asst. Accountant, Marketing Dept., Colombo.
,, S. Satcunanathan is doing Research at Battersea College, London.

- Mr. S. Satcunatheva has left for U. K. to do Cost & Works Accountancy.
- „ A. T. Sathananthamoorthy is R. D. O., Akkarapathana.
 - „ V. Sandrasegaram is Shipping Master Port Cargo Corporation, Colombo.
 - „ S. Sathanantham is S. I. attached to the Fort Police Station.
 - „ R. Shanmugalingam Divisional Officer, Agrarian Service, Kilinochchi.
 - „ K. Shanmugasundaram Asst. Irrigation Engineer, Paranthan.
 - „ G. Sivapalan is attached to the Bank of Ceylon, Point Pedro.
 - „ M. Sivagnanasundaram, Govt. Surveyor, Horawpotana.
 - „ N. Sivananthanayagam is Tele-Communication Inspector Trainee, Technical College, Katubedde.
 - „ S. Sivendran is Sub-Inspector, Nahrenpitiya.
 - „ K. Sivasothy is attached to the Veerakesari Press, Colombo.
 - „ P. Sivalingam is on the Staff of Maha Vidyalaya, Kinniya.
 - „ T. Sivasubramaniam is Apothecary, Children Hospital, Colombo.
 - „ M. Sooriakanthi is Shipping Representative, Vadivelu Bros., Trincomalee.
 - „ A. C. Sornalingam is Apothecary, Haputale.
 - „ K. Srisivalingam is Asst. Lecturer University of Ceylon, Peradeniya.
 - „ N. Subramaniam, Apothecary, Ratnapura.
- Dr. (Mrs.) K. Somasegarampillai is attached to the Jaffna Hospital.
- Mr. S. Srivamadevan, B. Sc. (Ceylon) A. S. S., Diyatalaya.
- „ T. Sivapathasunderam, Asst. Engineer, Irrigation Dept., Rajangena.
- Dr. K. Senathirajah, Govt. Hospital, Ratnapura.
- „ A. Sivapathasundram, Govt. Hospital, Ratnapura.
 - „ K. Shunmuganathan, General Hospital, Colombo.
- Mr. V. Saravanapavanantham is selected for Clerical Service.
- „ R. Sithamparapillai is attached to the Bank of Ceylon, Point Pedro.
 - „ T. Sandrasegaram is attached to the Govt. Electrical Dept., Kurnegala.
 - „ S. Sithamparanathan is attached to the M. O. H's Office, Youthful Offenders College.
 - „ C. Tharmalingam is at Surveyor General's Office, Colombo 5.
 - „ S. Tharmalingam is Asst. Supdt. of Mails, Colombo.

- Mr. M. Tharmaratnam is Secretary, District Courts, Avissawella.
- „ D. P. Thevapalan is Asst. Assessor, Dept. of Inland Revenue, Colombo.
- „ S. Thiyaalingam is Asst. Post Master at P. & T. School, Colombo 2.
- „ M. Thirunavukarasu Retired C. C. S. is residing at Govt. Flats, Bambalapitiya.
- „ C. Thuraisamy is Asst. Supdt. at G. P. O., Colombo.
- „ C. Thanabalasingam, District Judge, Batticaloa, has retired.
- „ A. Tharmaratnam is doing Cost & Works Accountancy in the U. K.
- „ V. Thamothersham is attached to the Bank of Ceylon, Colombo.
- „ S. Thanigasalam B. Sc., is now A. D. E. (Northern Region).
- „ M. Thavalingam is attached to the Bank of Ceylon, Jaffna.
- „ S. Thiyaalingam, Asst. Post Master is undergoing Signaller's Training at the C. T. O. Kollupitya.
- „ V. Thiruchenthivel is Cultivation Officer, Balangoda.
- „ P. Thirunavukarasu, Asst. Commissioner of Labour, Industrial Relations, Colombo.
- „ M. Tharmaratnam is Secretary, Courts Avissawella.
- „ V. Thangarajah, Actg. Principal, Madya Maha Vidyalaya, Mullaitivu.
- „ K. Thavalingam is selected for Training as Telecommunications Inspector.
- „ K. Vairamuthu is Staff Assistant (Stores Branch) Surveyor General's Office, Colombo.
- „ C. W. Vethanayagam is at the Official Languages Dept., Colombo 5.
- „ P. Vettivetpillai is Accountant at Brown & Co., Colombo 10.
- „ N. Vijayasingham is at Dept. of Inland Revenue, Colombo.
- „ V. Vallipuram is attached to the Police Station, A'pura.
- „ V. Vamadeva has taken up appointment in the Commerce Section at Iraq.
- „ K. Veluppillai is Telecommunication Inspector, Colombo.
- „ K. Vivekananthan, Apothecary is now at Albion Estate, Akkaraipatana.
- „ K. Vinnasithamby is Asst. Lecturer in Chemistry—University of Ceylon.
- „ P. Vettivetpillai is Accountant Walkers & Greys and Sons.
- „ R. Vallipuram—Staff of M. M. V. Nelliady.

- Mr. N. Vijeyaratnam is selected for Training as Under-Guard.
,, M. Wijayaratnam is Staff Assistant R.A.F. Office Colombo 2.
,, K. Vairamuthu is Appointed Staff Assistant, Surveyers General Office, Colombo.
,, S. Yogendranathan is attached to the Bank of Ceylon, Colombo.

SUCCESS AT EXAMINATIONS

1962

M. B. B. S.

- A. Shivapathasunderam
A. Mylvaganam
S. Shanmuganathan
K. Senathirajah

B. A.

- K. Selvachandran—General
V. Sriskandarajah— „
Miss P. Ampalavaner „
Miss R. Kidnasamy—Special—Tamil—Second Class
V. Kasinathan—Special—Philosophy—Second Class.

B. Sc. Engineering

- V. Shanmuganayagam—First Class
S. Ganesharajah
P. E. R. Vethanayagam

B. Sc.

- N. Ratnarajah—Special—Chemistry
K. Nallanathan—General

1963

B. Sc. Engineering

- D. J. Gunaratnam—First Class
K. Shanmugasundaram.

B. Sc.

- S. Sotheeswaran—Special—Chemistry—First Class
K. Srisivalingam—Special—Maths—Second Class (Upper)
K. Vinasithamby—Special—Chemistry—Second Class (Lower)

S. Sivasubramaniam—Special—Chemistry— „ „
T. Vijayaraj — „ „

B. A.

Miss R. P. Arumugam—Special—Tamil Second Class (Upper)
V. Balakrishnan — „ Economics „ (Lower)
M. K. Sriskandarajah — „ „
M. Ramanathan — „ „
T. Sivalingam — „ „
K. Kulasegaram — General
M. Rajasingham — „
K. Sivasothy — „
S. Thirugnanasampantner — „
S. Nadarajah — „
Miss S. Pooranampillai — „

Compiled by :

K. Vairamuttu
and
E. Ratnasabapathy

COLLEGE OFFICE-BEARERS—1962

PREFECTS' GUILD

Head Prefect :

S. Ganesharatnam

Senior Prefects :

N. Kamalanathan

S. Balayogan

R. Mahadevan

S. Selladurai

S. Sivagnanasundaram

S. K. Panchadcharanathan

A. S. Rajendram

V. Nithianantham

J. N. Chinniah

A. S. Karunanantham

Deputy Head Prefect :

T. E. Anandarajah

Junior Prefects :

V. Thiagarajah

K. Balathasan

R. Srishivaya

K. Iswara

S. Paskaran

A. Rajendram

S. Thilagendra

R. C. Arnold

THE HOSTEL

Boarding Master :

Mr. S. G. Deva

Asst. Boarding Master :

Mr. D. R. Arumainayagam

Mr. E. C. Manuelpillai

Caterer :

T. E. Anandarajah

Head Prefect :

A. Rajendram

J. N. Chinniah

A. S. Rajendram

S. Karunanantham

S. Selladurai

K. Iswara

S. Paskaran

S. Thilagendra

LITERARY ASSOCIATIONS

H. S. C. UNION

Vice-Patron: Mr. A. M. Spencer.

First Term

President :

A. Thevarajah

Second Term

A. R. Jeyarajan

Third Term

D. Alagaratnam

Secretary :

V. Nithiyanandam M. Ramachandran V. Nithiyanandam

Vice-President :

S. Balayogan R. Rajkumar R. Rajkumar

Asst. Secretary & Treasurer :

E. Balasubramaniam V. Saravanapavanandam
A. S. Karunanantham

Committee Members :

H. S. C. Arts.

V. Saravanapavanandam R. Vijeyaratnam S. Rajaratnam

H. S. C. Biology :

K. Iswara S. Sangarapillai A. Thangaroopan

H. S. C. Maths.

Miss V. Kanapathippillai E. Balasubramaniam E. Devadas

H. S. C. Prep. Arts :

V. Sathanandam A. Thavarajah M. Anandarajah

H. S. C. Prep Biology :

C. Nadarajalingam T. Premarajah P. Eswarinathan

H. S. C. Prep Maths :

T. Ramanathan V. Thavalingam Miss K. Subra-
maniam

English Editor :

N. Shanmugavel E. Devadas Miss G. Durai-
singham

Tamil Editor :

S. Arulpiragasam S. Pasupathippillai A. Thevarajah

Sub-Editor :

R. Vijayaratnam Miss C. Kandiah S. Sangarapillai

Auditor :

D. Alagaratnam K. Dayanithy E. Balasubra-
maniam

SENIOR SECTION

Vice-Patron : Mr. K. Pathmanapan.

First Term Second Term Third Term

Presidents :

P. Balasubramanyam V. Navaratnam K. Sivaraaja

S. Balasubramanyam	V. Shanmugalingam	V. Karunantham
K. Sivakumaran	V. Jeevananthan	P. Balasubramanyam
<i>Secretary :</i>		
K. Sivarajah	T. Ganeshamoorthy	S. Ponnuchamy
<i>Treasurer :</i>		
		V. Selvaraja

HISTORICAL ASSOCIATION

Vice-Patron: Mr. S. P. Nadarajah

First Term	Second Term	Third Term
<i>President :</i>		
R. Vijayaratnam	M. Kathiravetpillai	S. Sivathanan
<i>Secretary :</i>		
V. Saravanapavanandan	S. Arudpiragasam	V. Saravanapavanandan
<i>Asst. Secretary :</i>		
S. Sivaloganathan	R. Rajkumar	K. Jeyabalan
<i>Treasurer :</i>		
V. Balasingam	S. Mahendran	K. Sathananthan
<i>Librarian :</i>		
A. Rajasingham	A. Rajasingham	A. Rajasingham

SCIENCE ASSOCIATION

Vice-Patron: Mr. M. Atputhanathan

First Term	Second Term	Third Term
<i>President :</i>		
V. Thiagarajah	K. Dayanithy	S. Sivagnanasundaram
<i>Vice-President :</i>		
V. Yogeswaran	K. Balathanan	E. Balasubramaniam
<i>Secretary :</i>		
M. Ramachandran	E. Balasubramaniam	A. Thangaroopan
<i>Asst. Secretary & Treasurer :</i>		
K. Sivaloganathan	M. Ramachandran	A. Arulnayagam
<i>Auditor for 1962 :</i>		
E. Balasubramaniam		
<i>Librarian for 1962 :</i>		
A. R. Jeyarajan		

STUDENT CHRISTIAN MOVEMENT

Vice-Patron: Mr. S. C. Rajasingham

First Term	Second Term	Third Term
<i>President :</i> K. Iswaran	R. C. Arnold	T. Premaraj
<i>Secretary :</i> A. S. Karunanandam	S. Naveendran	J. P. Thevatputharajah
<i>Treasurer :</i> P. Jeyakumar	R. Sugirtharajah	S. D. Arunthavarajah

SCOUT TROOP

<i>Scouters :</i>	Mr. Sam Thampapillai Mr. S. Vinayagalingam
<i>Patrol Leaders :</i>	S. Ponnuchamy K. Sivakumaran J. Thampapillai K. Srijeyaramachandran

WOLF CUB PACK

<i>Akela :</i>	Mrs. E. R. Rajaratnam
<i>Baloo :</i>	Miss S. Kadirgamar
<i>Pack Leaders :</i>	S. Sathanandan M. Sritharan R. Thangarajah N. Navakumar

PHOTOGRAPHIC SOCIETY

Vice-Patron: Mr. M. Atputhanathan

<i>President :</i>	V. Thiagarajah
<i>Secretary & Treasurer :</i>	K. Sivaloganathan
<i>Asst. Secy. & Treasurer :</i>	S. Sivagnanasundaram

HOSTEL UNION

Vice-Patron: Mr. S. G. Deva

First Term	Second Term	Third Term
<i>President :</i> A. Rajasingham	K. Iswara	A. S. Rajendram

Vice-President :

T. Premarajah S. Selladurai P. Nadarajah

Secretary :

J. N. Chinniah T. Premarajah D. K. Chinniah

Asst. Secretary :

S. Satchithanandam K. Theivendram P. Rathakrishnan

HOUSES

Abraham House (Red)

Master-in-Charge : Mr. R. R. Blanchard

Captain : V. Shanmugalingham

Vice-Captain : S. Asokumar

Athletic Captain : C. T. Premarajah

Secy. & Treasurer : P. Eswarinathan

Kanapathippillai House (Blue)

Master-in-Charge : Mr. C. Ratnavel

Captain : A. Thangaruban

Vice-Captain : N. Shanmugavel

Athletic Captain : V. Elampooranam

Secy. & Treasurer : A. R. Jeyarajan

Sherrard House (Green)

Master-in-Charge : Mr. S. P. Nadarajah

Captain : R. Rajkumar

Vice-Captain : K. Jeyabalan

Athletic Captain : R. Sugirtharajah

Secy. & Treasurer : S. Sathanantham

Paulpillai House (Yellow)

Master-in-Charge : Mr. A. M. Spencer

Captain : S. Sivathan

Vice-Captain : N. Vijeyaratnam

Athletic Captain : S. Balasubramaniam

Secy. & Treasurer : S. Pasupathippillai

Thamotharam House

Master-in-Charge : Mr. S. Thampapillai

Captain : A. Rajasingham

Vice-Captain : S. Naveendran
Athletic Captain : P. Nadarajah
Secy. & Treasurer : S. Arulnayagam

TEACHERS' GUILD

President : Mr. K. Pathmanapan
Secretary & Treasurer : Mr. J. J. Atputharajah
Committee Members : Miss B. Navaratnasingham
Mr. S. P. Nadarajah
Mr. S. Selladurai

SPORTS

Prefect of Games: Mr. P. Ahamparam

Master-in-Charge	Captain	Vice-Captain
<i>Volleyball :</i>		
Mr. S. Vadivelu	V. Elampooranam	A. S. Rajendram
<i>Cricket 1st XI :</i>		
Mr. P. Ahamparam	K. Rajalingam	G. Balasingam
Mr. D. R. Arumanayagam		
<i>Cricket 2nd XI :</i>		
Mr. M. Balasubramaniam	S. Sathananthan	P. Jeyakumar
<i>Cricket 3rd XI :</i>		
Mr. Marcus Thambiah	V. J. Ratnarajah	E. P. Satchithanatham
<i>Athletics :</i>		
Mr. S. G. Deva	K. Mahendran	P. Nadarajah
<i>Football 1st XI :</i>		
Mr. C. Ratnavelu	V. Shanmugalingam	P. Thamoatham
<i>Football 2nd XI :</i>		
Mr. M. Balasubramaniam	M. Nadarajasundram	S. Sathananthan
<i>Football 3rd XI :</i>		
Mr. D. R. Arumaynayagam	S. M. Abraham	V. Elanchenni

COLLEGE OFFICE-BEARERS—1963

PREFECTS' GUILD

Head Prefects :

- A. S. Rajendram (January—April)
V. Nithiyantham (May—July) acting
J. N. Chinniah (July—)

Deputy Head Prefects :

- V. Nithiyantham (January—April)
J. N. Chinniah (May—July)
K. Rajalingam (July—)

Senior Prefects :

- A. S. Karunanantham (Secretary)
K. Balathasan
R. Sri Shivaya
S. Paskaran
S. Thilagendra
R. C. Arnold

Junior Prefects :

- T. Sooriyamoorthy
S. Kanagaratnam
K. Rajendram
M. Nadarajasundaram
S. Arulnayagam
S. Pasupathipillai
A. Pavanantham
S. Kathiresu
K. Sivakumaran
S. Mahendran

THE HOSTEL

Boarding Master : Mr. S. G. Deva

Asst. Boarding Master : Mr. D. R. Arumainayagam

Head Prefect : J. N. Chinniah

Deputy Head-Prefect (Jan.—Aug.) : A. S. Karunanantham

” ” (Aug.—Dec.) : S. Thilagendra

Senior Prefect : S. Paskeran

Junior Prefect ; S. Kandarajah

S. Balasubramaniam

N. Vincent Navaratnasingam

S. Pasupathipillai

K. Balathasan

HOSTEL UNION

Vice-Patron : Mr. S. G. Deva

First Term	Second Term	Third Term
<i>President</i> :		
A. S. Karunantham	P. V. Balasingam	R. Kailanathan
<i>Vice-President</i> :		
S. Balasubramaniam	K. Theivendran	N. Pathmanathan
<i>Secretary</i> :		
R. Kailanathan	P. Nadarajah	K. Theivendran

PHOTOGRAPHIC SOCIETY

President : Mr. M. Atputhanathan
Student President : S. Sivagnanasundaram
Secretary & Treasurer : S. D. Arunthavarajah
Asst. Secretary & Treasurer : S. Naveendran

HOUSES

Abraham House (Red)

Master-in-Charge : Mr. R. R. Blanchard
Captain : S. Surendranathan
Vice-Captain : C. T. Thiyagendran
Athletic Captain : S. Mylvaganam
Secy. & Treasurer : A. N. Selvachandran

Kanapathippillai House (Blue)

Master-in-Charge : Mr. C. Ratnavelu
Captain : V. Elampooranam
Vice-Captain : K. Seevaratnam
Athletic Captain : V. Thavalingam
Secy. & Treasurer : V. Sathananthan

Sherrard House (Green)

Master-in-Charge : Mr. S. P. Nadarajah
Captain : C. Skandaraniam
Vice-Captain : S. Balaśothy

Athletic Captain : A. E. Rajarajan

Secy. & Treasurer : K. Sivakumaran

Paulpillai House (Yellow)

Master-in-Charge : Mr. A. M. Spencer

Captain : P. Thamotheram

Vice-Captain : S. Balasubramaniam

Athletic Captain : P. Yoganathan

Secy. & Treasurer : K. Sithamparapillai

Thamotharam House

Master-in-Charge : Mr. Sam Thampapillai

Captain : S. Kantharajah

Vice-Captain : P. Nadarajah

Athletic Captain : A. Thavarajah

Secy. & Treasurer : V. Navaratnam

SCOUT TROOP

Scouters : Mr. Sam Thampapillai

Mr. S. Vinayagalingam

Patrol Leaders : S. Ponnuchamy

K. Sivakumaran

J. Thampapillai

K. Sri Jeyaramachandran

WOLF CUB PACK

Akela : Mrs. E. R. Rajaratnam

Baloo : Miss S. Kadirgamar

Pack Leaders : V. Sathiaselan

V. jai Indran

S. Sithamparapillai

B. Suganthan

TEACHERS' GUILD

President : Mr. S. Kandasamy

Secretary & Treasurer : Mr. S. Vinayagalingam

Committee Members : Mr. J. J. Atputharajah
Mr. A. Thigamparalingam
Miss S. Kadirgamar

SPORTS

Prefect of Games : Mr. P. Ahamparam

Master-in-Charge	Captain	Vice-Captain
<i>Volleyball :</i>		
Mr. S. Kandasamy	K. Seevaratnam	T. Vigneswaramoorthy
<i>Cricket 1st XI :</i>		
Mr. P. Ahamparam		
Mr. D. R. Arumaynayagam	G. Balasingam	S. Paskaran
<i>Cricket 2nd XI :</i>		
Mr. M. Balasubramaniam	N. Sivagurunathan	K. Theivendran
<i>Cricket 3rd XI :</i>		
Mr. Marcus Thambiah	C. Chellaiahpillai	R. Thilagaratnam
<i>Athletics :</i>		
Mr. S. G. Deva	A. Pavanantham	A. E. Rajarajan
<i>Football 1st XI :</i>		
Mr. C. Ratnavelu	P. Thamoatham	R. Thuraiajah
<i>Football 2nd XI :</i>		
Mr. M. Balasubramaniam	N. Sivagurunathan	S. Mylvaganam
<i>Football 3rd XI :</i>		
Mr. D. R. Arumaynayagam	C. Chellaiahpillai	R. Thilagaratnam

PHOTOGRAPHS—1962

Prefects:

Standing L—R:

1st Row: S. Paskaran, S. Thilagendra, R. C. Arnold, K. Eswara, R. Srishivaya, A. Rajendram.

2nd Row: V. Thiyagarajah, J. N. Chinniah, A. S. Rajendram, S. Sivagnanasundaram, S. K. Panchadcharanathan, V. Nithyananthan, S. Karunananthem, K. Balathanan.

Seated: Mr. S. T. Samuel (Co-Vice-Principal), S. Selladorai, S. Balayogan, T. E. Anantharajah (Deputy Head-Prefect), S. Ganesharatnam, (Head-Prefect) N. Kamalanathan, R. Mahadeva, Mr. R. M. Gunaratnam (Co-Vice-Principal) and Mr. K. Pooranampillai (Principal).

Hostel Prefects:

Standing L—R: S. Thilagendra, S. Karunananthem, K. Eswara, A. S. Rajendram, J. N. Chinniah, S. Paskaran.

Seated: Mr. S. G. Deva (Boarding-Master), Mr. D. R. Arumaynayagam (Asst. Boarding-Master), A. Rajendram (Deputy-Head-Prefect), T. E. Anantharajah (Head-Prefect), S. Selladory, Mr. E. C. Manuelpillai and Mr. K. Pooranampillai (Principal).

Cricket—First Team:

Standing L—R: K. Rajendram, K. Selvapiragasam, R. C. Arnold, R. Rajkumar, A. Pavanantham, P. Thamotheram, N. Nadarajasundaram.

Seated: Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. D. R. Arumaynayagam, G. Balasingam (Vice-Capt.) K. Rajalingam (Captain), C. Skandaruniam, S. Paskaran and Mr. K. Pooranampillai (Principal).

Absent: D. M. Vethaparanam and M. Anandanadarajah.

Cricket—Second Team

Standing L—R : R. Thurairatnam, S. Mahendran, S. Vamadeva, S. Sivappiragasam, K. Theivendran, T. E. Santharajah, S. Mylvaganam, S. M. Abraham.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. M. Balasubramaniam (Master-in-Charge), P. Jeyakumar (Vice-Captain), S. Sathananthan (Captain), N. Sivagurunathan, V. D. Ratnanathan, and Mr. K. Pooranampillai (Principal).

Cricket—Third Team:

Standing L—R : R. Thilagaratnam, M. Selvanandarajah, R. Edwards, S. Anandakumar, A. Sri Ranganathan, K. Srisandarajah, M. Sritharan, M. Kalakandan, G. T. Abraham, S. Gunanayagam, S. Sivapalan.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. Marcus Thambiah (Master-in-Charge), E. P. Satchithanatham, V. Ratnarajah (Captain), C. Chelliahpillai, S. Yuganathan, and Mr. K. Pooranampillai (Principal).

Football—First Team:

Standing L—R : S. Saravanapirapu, K. Selvapiragasam, A. Rajendram, P. Eswarinathan, C. Skandaruniyam, A. Pavanantham, D. M. Vethaparanam, S. Kandarahaj, V. Elampoornam, V. Shanmuganathan.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. C. Ratnavelu (Master-in-Charge), P. Thamotheram (Vice-Captain), V. Shanmugalingam (Captain), A. S. Rajendram, T. Thurairajah, and Mr. K. Pooranampillai (Principal).

Football—Second Team:

Standing L—R : D. K. Chinniah, P. Balasubramaniam, P. Rathamkrishnan, A. Sivarajah, S. Sivappiragasam, A. Thavarajah, K. Theivendram, A. E. Rajarajan, S. Mylvaganam.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. M. Balasubramaniam (Master-in-Charge), S. Sathananthan (Vice-Captain), M. Nadarajasundaram

(Captain), R. C. Arnold, N. Sivagurunathan, Mr. K. Pooranampillai (Principal).

Ground : R. Thurairatnam, V. D. Ratnanathan.

Football—Third Team :

Standing L—R : R. Thilagaratnam, S. Anandan, T. Sithamparanathan, S. Jeyapathmarajah, K. Sivakumar, K. Sriskandarajah, V. Yogendran, S. Gunanayagam, C. Pararajasingam, and V. J. Ratnarajah.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. D. R. Arumaynayagam (Master-in-Charge), A. Selvarajah, V. Elanchenni, S. M. Abraham (Captain), C. Chelliahpillai (Vice-Captain), A. Srinanganathan, and Mr. K. Pooranampillai (Principal).

Volleyball :

Standing L—R : S. Thurairajah, P. Nadarajah, S. Vigneswaramoorthy, K. Seevaratnam, J. S. Sathianathan.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. S. Vadivelu (Master-in-Charge), V. Elampoornam (Captain), A. S. Rajendram (Vice-Captain), and Mr. K. Pooranampillai (Principal).

Athletic Team :

Standing L—R :

1st Row : N. Navakumar, S. Gunanayagam, J. J. Gunaratnam, C. Mahendran, S. Yuganathan, C. Chelliahpillai, S. Anandan, N. Nesarajah, V. Mathivanar.

2nd Row : A. Selvarajah, K. Selvappiragasam, S. Sriskandarajah, M. Veeravagu, S. Balasubramaniam, K. Theivendran, A. Pavanantham, V. Elanchenni, A. E. Rajarajan, M. Nadarajasundaram, T. Premarajah, P. Rathakrishnan.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. S. G. Deva (Master-in-Charge), R. Sugirtharajah, A. S. Rajendram, P. Nadarajah (Vice-Captain), K. Mahendran (Captain), T. E. Anantharajah, C. Skandaruniam, G. Balasingam and Mr. K. Pooranampillai (Principal).

P. T. Squad—Under 19

Standing L—R:

1st Row: S. Satchithanantham, S. Surendranathan, K. Gopalarajan, S. Thangavelautham, S. Mylvaganam, V. D. Ratnanathan.

2nd Row: V. Navaratnam, N. Jeyaratnam, A. N. Balachandran, S. Thillainathan, S. Sivappiragasam, P. Thevakulendran, C. K. Rajanayagam, N. Maniccam, A. Logeswaran.

Seated: Mr. S. G. Deva, P. Jeyakumar, A. Rajendram, D. K. Chinniah (Leader), V. Elampooranam, V. Shanmugalingam, S. Balasubramaniam and Mr. K. Pooranampillai (Principal).

Absent: S. Kandarajah.

P. T. Squad—Under 16

Standing L—R:

1st Row: V. Gopalachandran, R. Sivasubramaniam, M. Sathanathan, M. Sritharan, B. Sriranjani, S. Mahendran, S. Pirathapan, R. Kirupairajah, M. Kalakandan, C. Pararajasingam, P. Rathamkrishnan.

2nd Row: S. Gunanayagam, N. Sugumaran, V. Yohendran, A. Selvarajah, N. Sivagurunathan, J. Thambapillai, P. Balasubramaniam, N. Sivagnanamoorthy, J. J. Gunaratnam, T. Sathiyakumar, N. Krishnamoorthy, R. Raveendra.

Seated: Mr. S. G. Deva, S. Thalayasingam, S. Anandan, V. Elanchenni, S. Anandakumar (Leader), R. Edwards, V. J. Ratnarajah, R. Thurairatnam, and Mr. K. Pooranampillai (Principal).

Inter-House Athletic Champions:

Standing L—R: V. Nadesalingam, S. Anandan, N. Sivasubramaniam, E. P. Satchithanandan, P. Radhakirishnan, A. Thavarajah, V. Sivanandarajah, J. Thambapillai, S. Sivagnanasundaram, S. Saravanappirabu, R. Ravindra, V. Sornalingam, N. Yogaratnam.

Seated: Mr. Sam Thambapillai (House Master), T. E. Anandarajah, S. Selladurai, P. Nadarajah,

A. Rajasingam (House Captain), S. Naveendran,
A. Thevarajah, Mr. K. Pathmanapan & Miss.
B. Navaratnasingam.

Absent : S. Inpanathan, S. Jeyarajan, S. Sitsabesan.

Inter-House Football Champions (Seniors Tie)

Standing L—R : N. Sivagurunathan, S. Sivapiragasam, R. C. Arnold, T. Ganeshamoorthy, S. Sathanandan.

Seated : Miss. S. Kathirgamar, R. Rajakumar, A. Pavanandan, R. Jeyakumar (Captain), S. Balayogan, C. Skandaruniam, & Mr. S. P. Nadarajah (House Master).

Absent : K. Theivendran & K. Mahendran.

Inter-House Football Champions (Seniors Tie)

Standing L—R : U. D. Ratnanathan, M. Nadarajasundaram, S. Pasupathipillai, S. Subramaniam, C. Nadarajalingam, P. Balasubramaniam, V. Shanmuganathan.

Seated : Mr. A.M. Spenser (House Master), S. Ganesharatnam, S. Sivadasan, P. Thamotheran (Captain), S. Karunanandan, A. S. Rajendra & Mr. A. Mark.

Absent : S. Balasubramaniam.

Inter-House Football Champions (Juniors).

Standing L—R : P. Sathianathan, P. Sithiravelantham, S. Tharmarajah, A. Arulanandam, N. Ganendran, P. Loganathan, N. Pooranachandran, S. Thalayaasingam, S. Pirathapan, A. Sivapalan.

Seated : Mr. R. R. Blanchard (House Master), R. Thurairatnam, S. Mylvaganam (Captain), V. Shanmugalingam (House Captain), S. M. Abraham, Mr. D. R. Arumainayagam.

Ground : S. Yogasingam & R. Thilagaratnam.

Absent : R. Edwards.

Inter-Class Football Champions (Upper School)

Standing L—R : S. Sivathasan, S. Karunanantham, S. Paskaran, K. Eswara, S. Balayogan, S. Ganesharatnam, N. Shanmugel, S. Subramaniam.

Seated : A. Thevarajah, T. E. Anantharajah, S. Sangarapillai, S. Selladory (Captain), A. S. Rajendram, N. Kamalanathan, and Miss. B. Navaratnasingam (Class-Teacher).

Inter-Class Football Champions (Middle-School),

Standing L—R : P. Yuganathan, S. Thangavelautham, V. Chelliyan, V. Sivanantharajah, D. T. Selvanayagam, S. Nithiyanathan, R. Pooranachandran, S. Mahendran.

Seated : Mr. S. Kandasamy (Class-Teacher), T. Sivabramaniam, P. Balasubramaniam, S. Mylvaganam (Captain), S. Sivappiragasam, A. Sivarajah.

Ground : P. Sathiyathan and N. Sugumaran.

PHOTOGRAPHS—1963

Prefects :

Standing L—R :

1st Row : K. Rajendram, A. Arulnayagam, S. Sooriya-moorthy, S. Mahendran.

2nd Row : S. Kanagaratnam, M. Nadarajasundaram, A. Pavanandnm, R. C. Arnold, S. Pasupathypillai, K. Sivakumaran, S. Thilahendra, S. Kathiresu.

Seated : Mr. K. Pooranampillai (Principal), K. Balathasan, K. Rajalingam (Deputy-Head Prefect), J. N. Chinniah (Head Prefect), S. Karunanandam, R. SriShivaya and Mr. R. M. Gunaratnam (Vice-Principal).

Absent : S. Paskaran.

Hostel Prefects :

Standing L—R : V. Navaratnasingam, K. Balathanan, S. Balasubramaniam, S. Pasupathypillai.

Seated : Mr. S. G. Deva (Boarding Master), Mr. D. R. Arumainayagam (Asst. Boarding Master), S. Thilahendra (Deputy-Head Prefect), J. N. Chiniah (Head Prefect), S. Kantharajah, Mr. R. M. Gunaratnam (Vice-Principal) and Mr. K. Pooranampillai (Principal).

Cricket—First Team :

Standing L—R : V. D. Ratnanathan, M. Nadarajasundaram, A. Pavanandam, R. C. Arnold, S. Kantharajah, K. Selvapiragasam, K. Rajendram, S. Sathanandam.

Seated : Mr. P. Ahamparam (Prefect of games), Mr. D. R. Arumainayagam, R. Rajkumar, S. Paskaran (Vice-Captain), G. Balasingam (Captain), K. Rajalingam, C. Skandaruniam and Mr. K. Pooranampillai (Principal).

Absent : D. M. Vethaparanam, M. Anandanadarajah.

Cricket—Second Team

Standing L—R : R. Ravindra, P. Yuganathan, K. Sriskandarah, A. N. Selvachandran, S. Mahendran, B. Sriranganathan, R. Thurairatnam, V. J. Ratnarajah.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. M. Balasubramaniam (Master-in-Charge), S. M. Abraham, K. Theivendran (Vice-Captain), N. Sivagurunathan (Captain), S. Sivapiragasam, S. Mylvaganam and Mr. K. Pooranampillai (Principal).

Cricket—Third Team

Standing L—R : V. Sornalingam, V. Yohendran, A. Luxmikanthan, A. Vigneswaramoorthy, A. Sivapalan, R. Mahadevan.


Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. M. Thambiah (Master-in-Charge), R. Edwards, R. Thilagaratnam (Vice-Captain), C. Chelliahpillai




CRICKET - THIRD XI - 1963



FOOTBALL - FIRST XI - 1963



FOOTBALL - SECOND XI - 1963



FOOTBALL - THIRD XI - 1963

(Captain), S. Selvanandarajah, S. Gunanayagam, Mr. K. Pooranampillai (Principal).

Absent : S. Thalayasingam, G. T. Abraham, S. Anandakumar, B. Balendran and N. Navakumar.

Football—First Team

Standing L—R : V. Ellampooranam, K. Selvaprakasam, D. M. Vethaparanam, A. Pavanandam, P. Easwarinathan, S. Lawrence, R. C. Arnold, S. Kantharajah, T. Ramachandran, V. Shanmuganathan.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. C. Ratnavelu (Master-in-Charge), M. Anandanadarajah, T. Thurairajah (Vice-Captain), P. Thamootheram (Captain), K. Rajalingam, S. Saravanapirabu and Mr. K. Pooranampillai (Principal).

Football—Second Team

Standing L—R : N. Pathmanathan, S. M. Abraham, A. Selvarajah, K. Navaratnam, S. Sriskandarajah, R. Ravindra, V. J. Ratnarajah.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. M. Balasubramaniam (Master-in-Charge), P. Balasubramaniam, S. Mylvaganam (Vice-Captain), N. Sivagurunathan (Captain), M. Nadarajasundaram, S. Sivapragasam and Mr. K. Pooranampillai (Principal).

Absent : P. Rathakirishnan, K. Theivendran and B. Siringanathan.

Football—Third Team

Standing L—R : V. Sarathchandra, K. Suntharalingam, S. Gunanayagam, S. Kamaleswaran, V. Yohendran, S. Pararajasingam, K. Aruldas, D. K. Buell, S. Anandan, V. Sornalingam.

Seated : Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. D. R. Arumainayagam (Master-in-Charge), M. Selvanandarajah, C. Chelliahpillai (Captain), R. Thilagaratnam (Vice-Captain), S. Jeyapathmarajah and Mr. K. Pooranampillai (Principal).

Volley Ball

Standing L—R: S. Sivaloganathan, A. Thavarajah, S. Balasubramaniam, S. Sabapathipillai, D. M. Vethaparanam, V. Thavalingam, K. Rajendram, N. Maniccam.

Seated: Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. S. Kandasamy (Master-in-Charge), S. Vigneswaramoorthy (Vice-Captain), K. Seevaratnam (Captain), V. Elampooranam and Mr. K. Poo-ranampillai (Principal).

Athletic Team:

Standing L—R:

1st Row: S. Gunanayagam, S. Kathiravetpillai, C. Cheliahpillai, A. Selvarajah, K. Sivagnanasundaram, K. Gopalarajan, V. Elanchenni, V. Arulanandam, K. Sriskandan, M. Parathalingam, J. P. Jeyasundaram, M. Sritharan, S. Kameleswaran.

2nd Row: M. Selvanantharajah, V. Navaratnasingam, C. K. Rajanayagam, S. Jeyapathmarajah, P. Rathakrishnan, N. Sivagurunathan, M. Nadarajasundaram, P. Balasubramaniam, S. Sriskandarajah, S. Mylvaganam, S. Sivaramakrishnan, J. J. Gunaratnam, D. K. Chinniah, N. Sugumar.

Seated: Mr. P. Ahamparam (Prefect of Games), Mr. S. G. Deva (Master-in-Charge), S. Vigneswaramoorthy, A. E. Rajarajan (Vice-Capt.), A. Pavanantham (Captain), C. T. Premarajah, K. Theivendran, B. Karunanantham, and Mr. K. Pooranampillai (Principal).

Ground: K. Krishnapavan, N. Nesarajah, D. K. Buell, S. Anandan, K. Thevarajah, K. Suntharalingam, V. Mathivanar, V. Saratchandra and N. Navakumar.

Inter-House Athletic Champions.

Standing L—R: A. Vigneswaramoorthy, M. Kalakandan, S. Jeyapathmarajah, J. P. Jeyasundaram, S. Sriskandarajah, S. Anandakumar, R. Kirupairajan, K. Jeyakanthan, D. K. Buell.

Seated: Mr. K. Karthigesu, Mr. S. G. Deva, V. Elanchenni, V. Thavalingam, B. Karunantham, V. Elanchenni (House-Captain), Mr. C. Ratnavelu (House-Master).

Ground: N. Nesarajah, K. Krishnapavan, N. Navakumar, B. Balendran and V. Mathivanar.

Inter-House Football Champions (Seniors):

Standing L—R: R. Sivagnanasundaram, T. Jeyarajah, K. Sivakumaran, S. Sivapragasam, R. Shanmuganathan, V. Vamadeva, N. Manoharan.

Seated: Mr. S. P. Nadarajah (House Master), S. Sathanandam, K. Theivendran (Vice-Captain), A. E. Rajaraja (Captain), R. C. Arnold and Mr. M. Aputhanathan.

Absent: K. Mahendran, C. T. Nagendran.

Inter-House Football Champions (Juniors):

Standing L—R: S. Krishnabhvan, S. Muruganandam, V. Vasanthakumar, S. Thiruchelvam, S. Kamaleswaran, S. Thuraijasingam, K. Thevarajah, K. Balakrishnan, C. Kananathan, M. Mahadeva.

Seated: Mr. M. Aputhanathan, S. Balendran, B. Sri-ranjan, (Vice-Captain), C. Chelliahpillai, (Captain), V. Yohendran and Mr. S. P. Nadarajah (House Master).

Inter-House Volleyball Champions :

Standing L—R: V. Thavalingam, S. Sriskandarajah, V. Elanchenni, V. Sathanandam, S. Jeyapathmarajah.

Seated: Mr. S. Kandasamy, V. Ellampooranam, (Vice-Captain), S. Sabapathipillai (Captain), K. Seevaratnam and Mr. C. Ratnavelu, (House Master).

P. T. Squad :

Standing L—R:

1st Row: R. Jeyasingam, S. Shanthikumar, M. Mohanadas, A. Sivapalan, C. Parajajasingam M. Sathanandam, R. Edwards, P. Radhakrishnan, K. Thevarajah, V. Gopalachandran, R. Balakrishnan.

2nd Row: B. Balendran, S. Anandan, B. Chandralingam, A. Vigneswaramoorthy, R. Kirubarajah, S. Prathapan, A. Athavan, S. Thalayasingam, M. Sri-tharan, G. T. Abraham, S. Gunanayagam, A. Shanmugavadivel, C. Kananathan.

Seated: Mr. S. G. Deva, V. J. Ratnarajah, R. Thilagaratnam, N Krishnamoorthy, S. Nandakumar, (leader), C. Mahendran, M. Kalakandan, V. Yohendran, and Mr. K. Pooranampillai (Principal).

Scout Troop :

Standing L—R: V. Kulachandran, V. Ellampooranam, B. Sri-rangan. S. Prathapan, K. Krishnamoorthy, J. Sivakumar, S. Anandakumar, S. Thalayasingam, M. Kalakandan, G. T. Abraham, P. Balasubramaniam, K. Paskarajothy. K. A. Theivendran, S. Mahendran, V. Manickarajan.

Seated: Mr. S. Venayagalingam, (Scout Master), Mr. Sam Thambapillai, (Group Scout Master), S. Jeyadas, N. Krishnamoorthy, K. Sriyeyaramachandran, K. Aravindan, A. Arulanandan S. Pasupathipillai, Mr. K. Pooranampillai (Principal).

Ground: M. Ramajeyam, S. Shanthikumar, T. S. Nanthakumaran, L. J. Jeevamithiran, S. Sathanandan, T. Satkunam, K. Wickramapaskaran, T. Pathmadasan and T. Thambapillai.

Absent: J. Thambapillai, S. Kandarajah, S. Ponnuchamy, and K. Kanapathipillai.

The Cub-Pack

Standing L—R: T. Gnanendran, S. Shanmuganathan, S. Jeyakumar, S. Somasundaram, N. Logarajah, N. N. Sundaralingam.

Seated: Mr. Sam Thambapillai, B. Sugandan, V. Prathaban, V. Jaiendran, V. Sathiaseelan, S. Sithamparapillai, Mrs. E. R. Rajaratnam, Miss S. Kathirgamar and Mr. K. Pooranampillai (Principal),

Ground: A. Indrakumar, N. Sivakumar, S. Gnanasundaram, S. Sukumar and S. Krishnalingam.

COLLEGE CALENDAR FOR 1964.

TERM I:

- January 6th (M) — School re-opens
,, 14th (T) — Thai Pongal - *Public Holiday*
,, 23rd (Th.) — Election of Captains of Houses
,, 28th (T) — Duruthu Full Moon Day & Thai Poomsam -
Public & School Holiday
Feb. 4th (T) — Independence Commemoration Day - *Public*
Holiday
,, 7th (F) — Assignment of New Boys to Houses
,, 28th (F) — Declamation Contest
March 7th (Sat.) — Annual Dramatic Performance
,, 13th (F) — Maha Sivarathri Day - *School Holiday*
,, 23, 24 & 25 — Group Meet.—Under 12 & 14.
,, 27th (F) — Good Friday
,, 30th (Mon.) — Term Examination begins
April 7th (Tu.) — Term ends
-

TERM II:

- April 28th (Tu.) — School re-opens
May 25th & 26th (M & T) — Wesak Full Moon Day - *Public Holiday*
,, ,, ,, (Extra day)
June 22nd (M) — S. L. A. : Oratorical Contest (Tamil)
,, 23rd (T) — ,, ,, ,, : ,, ,, (English)
,, 24th (Wed.) — Poon Full Moon Day - *Public Holiday*
,, 25th (Th.) — Group Athletic Meet begins
,, 26th (F) — Spelling Contest
,, 29th (M) — Methodist Day
July 4th (Sat.) — Inter-House Athletic Meet
,, 22nd (Wed.) — Prophet Mohamed's Birthday - *Public Holiday*
,, 23rd (Th.) — Inter-Class Football & Volleyball Matches
begin
,, 24th (F) — Do-You-Know Contest

- August: 3rd (M) — Term Examination begins
„ 7th (F) — Adi Amavasai - *School Holiday*
„ 12th (Wed.)— Term ends

TERM III :

- Sep. 1st. (T) — School re-opens
„ 3rd (Th.) — Inter-House Football & Volleyball Matches begin
„ 18th (F) — Inter-Class Drill Competition
„ 28th (M) — Art & Handwork Competition
Oct. 12th (M) — Grading & Selection Test—H.S.C. & G.C.E. Classes
„ 14th (Wed.) — Saraswathi Pooja Day
„ 15th (Th.) — Vijaya Thasami - *School Holiday*
„ 20th (T) — Drill Display
„ 24th (Sat.) — H.S.C. Union Dinner
„ 31st (Sat.) — Last Football Match of the season
— S. L. A. : Social.
Nov. 3rd (T) — Deepawali Festival Day - *Public Holiday*
„ 7th (Sat.) — S. C. M Social
„ 12th (Th.) — Principal's Tea
„ 18th (Wed.) — Promotion Test begins
„ 27th (F) — Term ends